

මම ද ඉඟුණේ තදයේම
ඉගෙන ගත්තේම ඉගෙනගත්තේම
THE HEARTBEAT OF SRI LANKA



මොහුරු සංවර්ධන වරෙකුළු
லங்காபுத்தர அபிவிருத்தி வங்கி
LANKAPUTHRA DEVELOPMENT BANK



கற்றுக்கொண்ட பாடங்களும் சிறந்த நடைமுறைகளும்
ஆண்டறிக்கை 2013



கற்றுக்கொண்ட பாடங்களும் சிறந்த நடைமுறைகளும்

“கடந்த காலத்தைத் திருப்பிப் பார்ப்பது - நேரத்தை வீணாக்கும் நடவடிக்கை அல்ல. கடந்தகால நடவடிக்கைகளையும், பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் விளங்கிக்கொள்வது எதிர்கால வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் வழிவகுக்கும். கடந்த காலம் பற்றிச் சிந்திப்பது, கற்றுக்கொண்ட பாடங்களையும், பெற்றுக்கொண்ட சிறந்த வழிமுறைகளையும் நன்கு விளங்குவதில் பெரிதும் உதவும். இதனடிப்படையில், இடர்களை இனங்காணும் வழிமுறைகளிலும், எமது வாடிக்கையாளருக்கு மிகச்சிறந்த நிதித் தீர்வுகளை வழங்குவதிலும், அதிகரித்த திறமையைக் காண்பிக்க முடியும். எமது வாடிக்கையாளரே எமது தேசிய சொத்தாகும். அதன் அபிவிருத்திக்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.”


உள்ளடக்கம்

நிதித்துறை முக்கிய அம்சங்கள்	3
தொலைநோக்கும், இலக்கும், பெறுமானங்களும்	4
வரலாறும், முக்கிய நிகழ்வுகளும்	5
தலைவரின் அறிக்கை	6
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஆறிக்கை	10
பணிப்பாளர் சபை	14
சிரேஷ்ட முகாமைத்துவக் குழு	18
பிரிவுகளின் தலைவர்களும் கிளை முகாமையாளர்களும்	20
கிளை வலையமைப்பு	21
முகாமைத்துவக் கலந்துரையாடலும், ஆய்வுகளும்	
செயற்பாட்டு மீளாய்வு	23
மனித வள மூலதன மீளாய்வு	26
தகவல் தொடர்பாடல் மீளாய்வு	28
சந்தைப்படுத்தல், வர்த்தக அபிவிருத்தி மீளாய்வு	29
ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்	30
உற்பத்திப் பொருட்களும், சேவைகளும்	32
நிதித்துறை மீளாய்வு	36
இடர் முகாமைத்துவ மீளாய்வு	38
சமூகப் பொறுப்புணர்ச்சி	44
கூட்டிணைப்பு ஆளுமை	48
பணிப்பாளர் சபையினரின் அறிக்கை	70
நிதித்துறை தகவல்கள்	
கணக்காய்வுக்குழு அறிக்கை	73
இணக்க அறிக்கை	74
நிதித்துறை அறிக்கைகளைத் தயாரிப்பதில்	
பணிப்பாளர்களின் பொறுப்பு பற்றிய அறிக்கை	75
சுதந்திர உறுதிப்பாட்டு அறிக்கை	76
வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறை	
சம்பந்தமான பணிப்பாளரின் அறிக்கை	77
சுதந்திர கணக்காய்வாளர் அறிக்கை	79
விரிவான வருமான அறிக்கை	80
நிதிநிலைமை பற்றிய அறிக்கை	81
பங்குகள் மாற்றம் பற்றிய அறிக்கை	82
காசுப்பாய்ச்சல் அறிக்கை	83
முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு	85
நிதி அறிக்கைகள் பற்றிய குறிப்புகள்	95
மூலதன போதிய தன்மை	113
பெறுமதிசேர் அறிக்கை	116
வருமானத்தின் மூலங்களும் வழங்கல்களும்	118
மூன்று வருடகால தொகுப்பு	119
வருடாந்தப் பொதுக் கூட்டம்	120
பதிலாளர் படிவம்	121
கூட்டிணைப்புத் தகவல்கள்	

நிதித்துறை முக்கிய விடயங்கள்

	2013	2012
மொத்த வருமானம் (ரூபா மில்.)	757.0	664.9
ஆண்டுக்கான இலாபம் (ரூபா மில்.)	345.8	218.2
ஒரு பங்கிற்கான சம்பாத்தியம் (ரூபா)	9.59	6.05
மொத்த சொத்துக்கள் மூலமான வருமானம் (வரிக்கு முன்) (%)	5.8	4.3
பங்குகள் மூலமான வருமானம் (%)	7.9	5.3
மூலதன போதிய தன்மை விகிதாசாரம் - வரிசை 1 (%)	74.0	86.1
- வரிசை 2 (%)	74.3	86.4
மொத்த சொத்துக்கள் (ரூபா மில்.)	7593.4	6984.4
மொத்தக் கடன்களும் முற்பணங்களும் (ரூபா மில்.)	2786.7	2859.4
வைப்புத் தளம்	228.7	241.6

இலாபங்களின் வளர்ச்சி ஆய்வு (ரூபா மில்.)



எமது நோக்கம்

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகளின் மேம்பாடுகளுக்கான உத்வேகமுடைய ஊக்குவிக்கும் நிறுவனமாக விளங்குவது.

எமது இலக்கு

இலங்கையின் தொழில் முயற்சியாளர்களை பிரதேச, தேசிய, சர்வதேச மட்டங்களில் வலுப்படுத்தும் ஒரு மூலாதார அபிவிருத்தி வங்கியாகத் திகழ்தல்.

பணியாற்றுவதற்கு வாய்ப்பான சூழலை உருவாக்குவதன் மூலம், எமது பணியாளர்களின் பெறுமதிகளைக் கூட்டித் தொழில்சார் துறையினை அபிவிருத்தி செய்து அவர்களை மிகச் சிறந்தவர்களாக உருவாக்குவது.

இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய உதவுவதும், அதனுடாக ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து, வாய்ப்புக் குறைந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும்.

மிகவும் மேன்மையான வாடிக்கையாளர் சேவையை அளவுக் குறியீடாகக் கொண்டு தொழிலில் மிகச்சிறந்தவர்களாகச் செயற்படுவதன் மூலம் எமது வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக அக்கறையுடன் கவனித்தல்.

எமது மதிப்பீடுகள்

நாம் பொறுப்புடன் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்
நாம் வாடிக்கையாளர் மீது முழுக்கவனத்தையும் கொண்டுள்ளோம்
நாம் நேர்மையின் உச்சக்கட்ட மட்டத்தைப் பேணுகின்றோம்
நாம் குழு அடிப்படையிலான பணியாற்றலுக்கு மதிப்பளிக்கின்றோம்
நாம் சகல நடவடிக்கைகளிலும் வெளிப்படாத தன்மையைப் பேண அர்ப்பணித்துள்ளோம்
நாம் வாய்ப்புக்களுக்கு ஊக்கமளிக்கின்றோம்
நாம் எமது உற்பத்திகள் மற்றும் சேவைகளில் எளிமையைப் பேணுகின்றோம்.

வரலாறும் முக்கிய நிகழ்வுகளும்

எம்மைப் பற்றி...

....நாம் வரையறுக்கப்பட்ட

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசாங்கத்தினால் முற்றிலும் சொந்தமாக்கப்பட்டு, அனுமதி பெற்ற விசேட நடவடிக்கைகளுக்கான வங்கி.

...1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கூட்டிணைக்கப்பட்டு, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது.

...கிராமியப் பொருளாதாரத்தில் இதுவரை காலம் பூர்த்திக்கப்பட்ட பிரிவினரின் அபிவிருத்திகளைப் பூர்த்தி செய்தல்.

...கிராமியப் பொருளாதாரத்தின் புதிய நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்குக் காரணியாக இருந்து, முக்கியமாக தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளை அடைவதற்குப் பங்களிப்பைச் செய்வதற்கான வழிமுறைகளை கவனமாகத் திட்டமிடுதலும், இதனடிப்படையில் நாட்டின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவுதலும்.

...கிராமிய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உண்மையான நடவடிக்கை மேற்கொள்வதோடு, வாடிக்கையாளர்களின் வர்த்தக மற்றும் சொந்தத் தேவைகள் சம்பந்தமாக சரியான நல்விளக்கம் கொண்டுருத்தல்.

...கிராமிய மக்களின் கட்டட நிர்மாணம், விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு உதவுவதில் - நிதியுதவி, ஆலோசனை, வழிகாட்டல் என்பன வழங்கி முன்னணியில் இருத்தல்.

...நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள கிராமியப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்தின் மூலம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய அபிவிருத்தியை அடைதல்.

2013

மார்ச் 29 - திருகோணமலை விஸ்தரிப்பு அலுவலகத் திறப்பு விழா. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ சசந்த புஞ்சிநிலமேயினால் திறந்து வைப்பு.

மார்ச் 14 - கண்டி கிளையின் இடமாற்றம்.

2011

டிசம்பர் 01 - “லக்சுண” அடகு முற்பணத் திட்டம் ஆரம்பம்

ஜனவரி 14 - நுகேகொட, நாவல வீதிக்கு தலைமை அலுவலகம் இடமாற்றம்.

2009

ஜூலை 29 - மட்டக்களப்பு விஸ்தரிப்பு அலுவலகத் திறப்பு விழா, பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான கௌரவ பெசில் ராஜபக்ஷவினால் திறந்து வைப்பு.

மார்ச் 15 - “லக்சுவிய” குத்தகைத் திட்ட ஆரம்பம்.

2008

ஜூலை 01 - வென்னப்புல விஸ்தரிப்பு அலுவலகத் திறப்பு விழா, அரசு பெருந்தோட்ட, முகாமைத்துவ, அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.உ மில்ரே-ராய் பெர்னாண்டோ பா.உ அவர்களால் திறந்து வைப்பு.

ஏப்ரல் 3 - கண்டி கிளை திறப்பு விழா. நிதி மற்றும் அரசு வருமான அமைச்சர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய பா.உ அவர்களால் திறந்து வைப்பு.

பெப்ரவரி 5 - வரையறுக்கப்பட்ட தனியார்துறை இம்பிராஸ்கர் டிவலப்மன்ட் கம்பனி நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களைச் சுவீகரித்தல்

ஜனவரி 01 - வரையறுக்கப்பட்ட SME வங்கியுடன் இணைவு

2007

ஒக்டோபர் 12 - கேகாலை விஸ்தரிப்பு அலுவலகத் திறப்பு விழா. நிதி மற்றும் அரசு வருமான அமைச்சர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய பா.உ அவர்களால் திறந்து வைப்பு.

மார்ச் 5 - பொலன்னறுவை கிளை திறப்பு விழா. விவசாய அபிவிருத்தி, விவசாய சேவைகள் அமைச்சர் கௌரவ மைத்திரிபால சிறிசேன பா.உ அவர்களால் திறந்து வைப்பு.

பெப்ரவரி 8 - ஹம்பாந்தோட்டை கிளை திறப்பு விழா. நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ பா.உ அவர்களால் திறந்து வைப்பு.

2006

ஜூலை 03 - கொழும்பு கிளை திறப்பு விழா. திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தரவினால் திறந்து வைப்பு.

ஜூன் 27 - லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் அங்குரார்ப்பணம். அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தலைவரின் அறிக்கை

“புள்ளி விபரங்களின் பிரகாரம், அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கடன் வசதிகளை வழங்கும் அபிவிருத்தி வங்கியாக நாம் திகழ்கின்ற போதிலும், இலங்கையில் இயங்கி வரும் வர்த்தக வங்கிகள் சிலவற்றோடு சமநிலையில் நாம் உள்ளதும் தெரிய வரும்”



லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் 2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான ஆண்டறிக்கையைச் சமர்ப்பிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். இந்த வருடத்தில் வங்கியின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் வலுவூட்டும் வகையில் அமைந்திருந்ததாகக் கருத முடியும்.

அதிகரித்த சவால்களைக் கொண்ட வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, கடந்த பல வருடங்களாக, பலதரப்பட்ட மாற்றங்களையும், அனுபவங்களையும் வங்கி கொண்டிருந்தது. இவற்றுள் சில ஆக்கபூர்வமானவையாக இருந்தாலும் மற்றும் சில பாதிப்பை அளித்தன. ஒவ்வொரு சவால்கள் மூலமும், அனுபவங்கள் மூலமும் நாம் பெற்ற பெறுபேறுகளை வங்கியின் பலத்தை தீவிரமாக அபிவிருத்தி செய்வதில் உதவவென இந்த வருட நடவடிக்கைகளின் போது மிகக் கவனமாக நாம் ஆராய்ந்துள்ளோம். இந்த முயற்சியின் பலனாக, சிறந்த வழிமுறைகள் பலவற்றை நாம் நடைமுறைக்கிட முடிந்துள்ளது. இதன்மூலம் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, பலமானதும், ஸ்திரமானதுமான அமைப்பை இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் கொண்டிருக்கும்.

ஓரே பார்வையில் உலகளாவிய பொருளாதாரம்

கடந்த 12 மாத காலப்பகுதியில் உலகளாவிய பொருளாதாரம் முக்கியமாக அமெரிக்காவில் படிப்படியான அபிவிருத்தியைக் காண்பித்துள்ளது. இருந்த போதிலும், இதேகாலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றம் இந்த நிலையில் இருக்கவில்லை. உலகின் வடபகுதி நாடுகளுக்கும் தென் பிராந்திய நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார சமநிலையற்ற நிலைமை தொடர்ந்தும் ஒரு சவாலாக உள்ளது. சீனா சம்பந்தப்பட்ட மட்டில் உட்கம்மைப்பு அதிகரிப்புக்குப் பதிலாக பாவனைகள் அதிகரித்ததன் காரணமாகவே பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இதன் பலனாக, முந்திய வருடத்துடன் ஒப்பிடுகையில், பொருளாதார வளர்ச்சி சம்பந்தமான புள்ளி விபரங்கள் ஓரளவு கீழ் மட்டத்தில் உள்ளன. அவுஸ்திரேலிய பொருளாதாரம் சம்பந்தப்பட்ட மட்டில் பாவனையாளர் மற்றும் கூட்டிணைப்பு என்பனவற்றின் நம்பிக்கை அபிவிருத்தி அடையாததனால், 2013 ஆம் ஆண்டில் ஓரளவு வளர்ச்சி காணப்பட்டது.

இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் புனர் அபிவிருத்தியில்

2013 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்டத்தில் ஏற்பட்ட துண்டுவிடும் தொகை 5.9% ஆக இருந்தது. 2012 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 6.5% உடன் ஒப்பிடும் போது குறிப்பிடக்கூடிய அபிவிருத்தியை இது காண்பித்தது. இந்த ஆண்டில் நிதி மற்றும் நாணயக் கொள்கை சம்பந்தமான அரசாங்கத்தின் அணுகுமுறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.8% ஆக வரவு செலவுத் திட்ட துண்டு விடும் தொகையைக் குறைத்ததன் மூலம் மேலும் ஸ்திரமாக்கப்பட்டது. அரசு செலவினங்கள் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும், அதிகரித்த வருமானம் பெற்றுக் கொள்ளப்படுவதன் மூலமும் இதனை அடைய முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள், அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும்

அதேசமயத்தில், செலவினத்தை மிதமான மட்டத்தில் வைத்திருப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மீள் செலவினத்தைக் கட்டுப்படுத்தியதும், அரசு முதலீடுகளை உரிய மட்டத்தில் வைத்திருந்ததும் இதற்கான காரணங்களாகும்.

2013 ஆம் ஆண்டின் நிதி பற்றாக்குறையை ஈடு செய்வதற்கென உள்நாட்டு வளங்கள் மீது மேலதிக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேசமயத்தில், வெளிநாட்டு வளங்களிலிருந்து பெறும் கடன் தொகைகளும் வீழ்ச்சி கண்டன. அரசாங்கத்தின் கடன் பெறுகைகளுக்கு வங்கித்துறை முக்கிய வளமாக இருந்த அதேசமயத்தில், வங்கித்துறை அற்ற நிறுவனங்களில் இருந்து பெற்ற கடன்கள் மதிப்பீட்டிலும் பார்க்கக் குறைவானதாகும்.

ஆய்வுக்குப்பட்ட வருடத்தில் சட்டபூர்வ ஒதுக்கு விகிதம் (SRR) குறைக்கப்பட்டது. இதற்கான காரணம், கொள்கை வீதங்களின் குறைப்பில் அபிவிருத்தி காணுதலும், வர்த்தக வங்கி வைப்புக்கள் மற்றும் கடன் வழங்கும் வீதங்கள் என்பனவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தைக் குறைப்பதும் ஆகும். இதன்பலனாக, வட்டி வீத அமைப்பு ஓரளவு கீழ் நோக்கிச் சென்ற அதேசமயத்தில், ஆண்டின் பிற்பகுதியில் தனியார் துறையினர் பெற்ற கடன்கள் அதிகரித்தன. வருடம் முழுவதும் நாணயச்சந்தை தொடர்ந்தும் திரவ நிலையில் இருந்தது. ஆண்டின் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகையில், மொத்த நாணயப் பரிமாணம் குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகர்ந்தது.

ஆய்வுக்குப்பட்ட வருடத்தில் இடம்பெற்ற மற்றொரு நடவடிக்கை, 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போதைய “கொள்கை வீத வழங்குபாதைக்குப்” பதிலாக “நிலையியல் வீத வழங்குபாதையை” அமைப்பதற்கு நாணய நிதிச் சபை தீர்மானித்ததாகும். பணவீக்கம் 10% க்கும் குறைவாக வைத்திருப்பது, நாணய நிதிக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருக்கையில், அந்தக் கொள்கைக்கான அடிப்படை அம்சம் ஒதுக்கு நிதியைச் செயற்படு இலக்காகவும், பரவல் நிதியை இடைக்கால இலக்காகவும் கொண்டிருந்ததாகும்.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் நோக்கங்கள்

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொலைநோக்கான மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அமைந்த லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் நோக்கங்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளை சர்வதேச தரத்திற்கு மேம்படச் செய்து, நாட்டின் பொருளாதாரத்தை குறிப்பிட்ட எல்லைக்கு அபிவிருத்தி செய்யும் வகையில் அமைந்திருந்தன. இலங்கை அரசாங்கத்திற்கு முழு அளவில் சொந்தமாக உள்ள லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, இந்த தொலைநோக்கை நாட்டின் சகல பகுதிகளிலும் நடைமுறைக்கிட்டுள்ளது. 9 மாகாணங்களில் 8 இல் அதன் கிளைகளைக் கொண்டு, வெளி மாவட்டங்களில் கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கு முக்கிய இடமளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையில் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய மிகச்சிறந்த தொழில் அதிபர்களை வெளி மாவட்டங்களில் இருந்தே உருவாக்க முடியும் என்பதனால், இந்தப் பிரதேசங்களில் செயற்படுவதற்கு வங்கி விருப்பம் கொண்டுள்ளது.

தலைவரின் அறிக்கை தொடர்ச்சி...

இந்த அணுகுமுறையின் அடிப்படையில் வங்கியின் முக்கிய நடவடிக்கை தொழில் அதிபர்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதாகும். வர்த்தகப் பிரேரணையின் சாத்திய வளம் சம்பந்தமான மதிப்பீட்டு அறிக்கையை திட்ட அதிகாரிகள் பார்வையிட்டு மதிப்பீடு செய்ததும், கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. சிறந்த திட்டங்களுக்கு பலதரப்பட்ட சலுகைகளையும் வங்கி வழங்குகிறது. அபிவிருத்தி வங்கி என்ற நிலையில் பாதுகாப்பு மற்றும் திட்டத்தின் தகைமை என்பனவற்றுக்கு முக்கிய இடம் அளிக்கப்படுகின்றது. கடன் வசதி வழங்கப்பட்ட திட்டங்கள் பெருமளவிற்கு வெற்றி காண்பதை உறுதிப்படுத்துவதற்கு எம்மிடமுள்ள சகல வளங்களும் பிரயோகிக் கப்படுகின்றன. இம்முறை மூலம் நாட்டின் மிகச்சிறந்த வர்த்தகத் தலைவர்களாக எதிர்காலத்தில் வரக்கூடிய உன்னத தொழில் அதிபர்களை அறிமுகம் செய்து, அதரவளித்து மேம்படச் செய்வதில் வங்கி வெற்றி கண்டுள்ளது.

நிதித்துறைச் செயற்பாடு

ஆய்வுக்குப்பட்ட வருடத்தை ஆராய்மிடத்து, சராசரிக்கு மேற்பட்ட மட்டத்தில் எமது நடவடிக்கைகள் அமைந்திருந்தன என்பதை அறிவிப்பதில் நான் மகழ்ச்சியடைகின்றேன். புள்ளி விபர ஆய்வுகளின் அடிப்படையில், அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கடன் வசதிகளை வழங்கும் அபிவிருத்தி வங்கியாக நாம் உள்ள போதிலும், நாட்டிலுள்ள சில வர்த்தக வங்கிகளோடு நாம் சமநிலையில் உள்ளோம். வரிக்குப் பிந்திய தேரிய இலாபமாக 345.9 மில்லியன் ரூபாவை வங்கி பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டின் ரூபா 218.2 மில்லியன் இலாபத்துடன் ஒப்பிடுகையில் இது, 58% அதிகரிப்பைக் காட்டுகிறது. 2013 டிசம்பர் 31 இல் எமது சொத்துக்களின் மொத்தப் பெறுமதி ரூபா 7.6 பில்லியனாக அதிகரித்துள்ள அதேசமயத்தில், மொத்தக் கடன் தொகை ரூபா 2.46 பில்லியனாக உள்ளது. எமது பங்குதாரர்களின் மொத்த நிதி ரூபா 4.5 பில்லியனாக இருந்த அதேசமயத்தில், ஒரு பங்கிற்கான வருமானம் ரூபா 9.59 என அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் 4.3% விகிதத்துடன் ஒப்பிடுகையில், ஆய்வுக்குப்பட்ட நிதியாண்டின் சொத்துக்கள் மூலமான வருமானம் 5.8% சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பங்குகள் சம்பந்தமான வருமானம் முந்திய வருட 5.3% ஒப்பிடுகையில், 7.9% ஆக உள்ளது. செலவினத்திற்கும், வருமானத்திற்குமான விகிதம் 32.6% ஆக இருக்கையில் 2012 ஆம் ஆண்டுடனாக விகிதாசார ஒப்பீட்டில் நாம் அபிவிருத்தி கண்டுள்ளோம்.

கூட்டமைப்பு ஆளுமை

1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டு, 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் மீள் பதிவு செய்யப்பட்ட, அனுமதிபெற்ற விசேட வங்கி என்ற அடிப்படையில், லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் கூட்டமைப்பு ஆளுமைக்கு, இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கூட்டமைப்பு ஆளுமை சம்பந்தமான சட்டங்களும், வங்கிச் சட்டத்தின் கீழான சம்பந்தப்பட்ட சட்டங்களும், வழிகாட்டிகளாக உள்ளன. வழங்கப்பட்ட பணிப்புரைகள் அனைத்தும் பணிப்பாளர் சபை, சிரேஷ்ட முகாமத்துவம் என்பனவற்றாலும், சகல ஊழியர்களினாலும் மிகக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. பணிப்பாளர் சபையும், கூட்டமைப்பு ஆளுமை உப குழுக்களும் ஒழுங்கான அடிப்படையில் கூடுவது வழக்கமாகும். பலதரப்பட்ட விடயங்களை

ஆராயவும், எதிர்பார்க்கப்படும் ஏற்பாடுகளும், சட்டங்களும் உரிய முறையில் உள்ளன என்பதை நிச்சயிப்பதும் இந்தக் கூட்டங்களின் நோக்கமாகும். இவற்றுக்கு மேலதிகமாக, நிதி திட்டமிடல் அமைச்சின், பொது தொழில் அதிபர் திணைக்களத்தின் சுற்று நிருபங்களுக்கு அமைய நடவடிக்கைகள் அமைவதும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

சபையின் கணக்காய்வுக் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட வருடாந்த கணக்காய்வுத் திட்டம் ஆய்வுக்குப்பட்ட வருடம் சம்பந்தமாக மீளமைக்கப்பட்டது. கொள்கைகள், வழிமுறைகள் என்பனவற்றுடன் இணைந்திருப்பதும், உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறையின் தாக்கத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு வருவதும் இதன் நோக்கமாகும். சகல பிரிவுகள், கிளைகள் சம்பந்தமாகவும், உள்ளகக் கணக்காய்வுகள் நடத்தப்பட்டு, அவற்றின் பெறுபெறுகள் சபையின் கணக்காய்வுக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டில் நடைமுறைக்கிடப்பட்ட புதிய உத்திகள்

தற்போதைய கடன்வசதிக் கொள்கையை மீளாய்வு செய்ததன் மூலமும், கடனை மீள் பெறுவதில் புதிய கொள்கையை அறிமுகம் செய்ததன் அடிப்படையிலும், வங்கியின் நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டு ஒருமுகப்படுத்தப்பட்டன. வாடிக்கையாளர்கள் சாசனம் தயாரிக்கப்பட்டதை அடுத்து, எமது செயற்பாட்டு நடவடிக்கைகள் உந்துசக்தி பெற்றன. இந்த சாசனத்தின் மூலம் வாடிக்கையாளருக்கு உன்னதமான சேவையை வழங்குவது பற்றிய முக்கிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. வாடிக்கையாளர் சாசனம் 2014 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும்.

இன்றைய வாடிக்கையாளர்களின் மாற்றமடையும் தேவைகளுக்கு ஈடு செய்யும் வகையில், பலதரப்பட்ட புதிய வழிமுறைகளையும் சேவைகளையும் வங்கி அறிமுகம் செய்தது. வர்த்தக அளவிலான கால்நடைப் பண்ணை அபிவிருத்தி கடன் திட்டம் என்பது இத்தகைய புதியதொரு திட்டமாகும். இந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், நடுத்தர தொழில் அதிபர்களும், பெருந்தோட்ட நிறுவனங்களும், கால்நடைப் பண்ணையைப் பாரியளவிலான வர்த்தக அளவில் மேற்கொள்ள முடியும். பால் பண்ணை நடவடிக்கைகளில் இருந்து பால் உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் நிலைமை வரையிலான நடவடிக்கைகளுக்கு இந்தக் கடன் திட்டம் உபயோகிக்கப்பட்டது. லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியும், புதிய முயற்சியான இத்திட்டத்தைத் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அரசாங்கத்தின் திவிநெரும திட்டத்தின் ஒரு பகுதியாக அரச ஊழியர்களுக்கான “அய சவிய” கடன் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. அரச ஊழியர்களின் குடும்ப அங்கத்தவர் மத்தியில் வீட்டுத் தோட்டச் செய்கைக்கும், சுயதொழில் நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிப்பது இதன் நோக்கமாகும்.

எதிர்கால நடவடிக்கைகள்

2011 ஆம் ஆண்டில் நாம் பெற்ற ஆக்கபூர்வமான முன்னேற்றத்தின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டுக்கென பலதரப்பட்ட முக்கியமான திட்டங்களை நாம் தயாரித்துள்ளோம். இவற்றுள்

பிரதம நிறைவேற்று அதிகாரியின் அறிக்கை

“2013 ஆம் ஆண்டு என்பது, அதற்கு முந்திய வருடமான 2012 ஆம் ஆண்டின் வெற்றிகளில் அமைந்த வருடமாகும். 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த வருமானத்தின் 18% அதிகரிப்பை நாம் பெறமுடிந்துள்ளது”.



மற்றொருநிதியாண்டு முடிவுக்கு வந்துள்ளது. லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் 2013 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையையும், கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளையும் உங்களுக்குச் சமர்ப்பிப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். உங்களது வங்கி பலதரப்பட்ட துறைகளில் குறிப்பிட்ட முன்னேற்றத்தை அடைந்த இந்த வருடம், பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் இடம்பெற்ற அதேசமயத்தில் சவாலான ஒரு வருடமுமாகும்.

இலங்கை நிதிச் சந்தை பற்றிய ஒரு பார்வை

முன்னேற்றமடைந்துள்ள நாடுகளின் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் இருந்ததோடு, உலகளாவிய நிதித்துறையில் பின்னடைவுகள் காணப்பட்ட போதிலும், நிதித்துறை வழிமுறைகளின் ஸ்திர நிலை மற்றும் மொரு வருடத்திற்கு நிலைபெற்றிருந்ததனால், இலங்கையின் நிதித்துறையின் விரிவாற்றல் முக்கிய அம்சமாக இருந்தது. மத்திய வங்கியின் நிதித்துறைக் கொள்கையின் அடிப்படையில் ஆய்வுக்குப்பட்ட வருடத்தில் சந்தை வட்டி வீதங்கள் வீழ்சியடைந்த அதேசமயத்தில், நிதித்துறை சந்தைகள் வருடத்தின் பெரும்பாலான பகுதிகளில் திரவ நிலையில் இருந்தன. மூலதன மட்டம் திருப்திகரமாக இருந்ததனாலும், திரவ தடுப்புக்கள் போதியதாக இருந்ததனாலும், வங்கித்துறை தொடர்ந்தும் பலமான நிலையில் காணப்பட்டது.

ஆய்வுக்குப்பட்ட வருடத்தில், ஒழுங்கமைப்பு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் கடுமையாக்கப்பட்டதை அடுத்து, சர்வதேச தரத்திற்கு இவை கொண்டுவரப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் நிதித்துறை வழிமுறைகள் சிறந்த அடிப்படையில் அமைந்து, ஏற்படக்கூடிய இடர்களுக்கு முன்கூட்டியே தீர்வுகாண வழிவகுத்துள்ளது.

எதிர்காலத்தை நாம் நோக்குமிடத்து, உள்ளூர் பொருளாதாரத்தின் நிதித்துறைத் தேவைகள் மற்றும் முதலீடுகள் என்பனவற்றைப் பெறுவதில் நாட்டின் நிதித்துறை முக்கிய கடமையை ஆற்றவிருக்கிறது. இதன் அடிப்படையில் சவாலாகவுள்ள உலகளாவிய சூழலில் நாட்டின் பொருளாதாரம் உன்னத ஸ்தானத்தை அடையும்.

திடீர்வட்டமான செயற்பாடு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் மற்றுமொரு வருடத்தை நாம் பூர்த்தி செய்யும் இந்த வேளையில், 2012 ஆம் ஆண்டில் நாம் பெற்ற வெற்றியின் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். எமது வங்கி நடவடிக்கைகளில் பெறப்பட்ட வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பித்த அதேசமயத்தில், 2012 உடன் ஒப்பிடுகையில், 2013 இன் மொத்த வருமானத்தில் 18% அதிகரிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன் வசதிகள் முற்பணங்களில் இருந்து முன்னைய வருடத்தில் பெறப்பட்ட ரூபா 191.2 மில்லியன் வட்டி வருமானம், ரூபா 254.2 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஆய்வுக்குப்பட்ட வருடத்தின் நிதிச் செயற்பாட்டின் முக்கிய அம்சங்களுள் ஒன்று - சென்ற வருடத்தில் ரூபா 218.2 மில்லியனாக இருந்த தேறிய இலாபம், ரூபா 345.9 மில்லியனாக அதிகரித்ததாகும். இது, குறிப்பிடத்தக்க 58%

அதிகரிப்பைக் காண்பிக்கிறது. அதேவேளை, வங்கி இதுவரை காலம் பெற்றுக்கொண்ட உச்சக்கட்ட இலாபம் இதுவாகும். இதற்கான காரணம், 2013 வரவு செலவுத் திட்டப் பிரேரணைகளின் பிரகாரம் வங்கி பெற்றுக்கொண்ட வரி சம்பந்தமான விசேட சலுகையாகும். வரிக்கு முந்திய இலாபம் 2012 இல் ரூபா 294 மில்லியனாக இருந்ததோடு ஒப்பிடுகையில், 2013 இல் ரூபா 371.2 மில்லியனாக அதிகரித்தது. 2013 இல் வங்கி நடவடிக்கைகள் பலமடைந்ததை அடுத்து, ஒரு பங்கிற்கான சம்பாத்தியம் 6.05 இல் இருந்து 58% அதிகரித்து 9.59 ஆக இருந்தது. இலாபமீட்டும் தன்மையில் அபிவிருத்தி காணப்பட்ட போதிலும், வங்கியின் செயற்பாட்டற்ற கடன்களின் வீதம் ஓரளவு பாதிப்புக்குள்ளானது. இதற்கான காரணம், சென்ற வருடம் பதிவு செய்யப்பட்ட செயற்பாடாக கடன்களின் வீதம் 45.8% இல் இருந்து 46.7% ஆக அதிகரித்ததாகும். சந்தை நிலைமைகளின் பலனாக வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் வழங்கல் வீழ்ச்சியடைந்ததே இதற்கான பிரதான காரணமாகும். வங்கியின் பங்களிப்பின் மீதான வருமானம் (ROE) மற்றும் சொத்துக்கள் மீதான வருமானம் (ROA) என்பன சென்ற வருடத்தில் 5.3% மற்றும் 4.3% என்பனவற்றோடு ஒப்பிடுகையில் முறையே 7.9% மற்றும் 5.8% ஆக விரிவாக்கம் கண்டன.

ஆச்சர்யம் தரும் புதிய அபிவிருத்திகள்

இந்த வருடத்தின் முக்கியமான பெறுபெறு, திருகோணமலையில் புதிய கிளை ஒன்றைத் திறந்து வைத்ததாகும். கடைசியாக ஒரு கிளை திறந்து வைக்கப்பட்டு 3 வருட இடைவேளைக்குப் பின்னர் இந்தக் கிளை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர வாடிக்கையாளர்களின் சக்திவளத்தை மதிப்பீடு செய்த பின்னர் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை வாழ் மக்களுக்கு புதிய சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்திகளையும் சேவைகளையும் அவர்களுக்கு அறிமுகம் செய்யவுமென இந்தக் கிளை திறந்து வைக்கப்பட்டது.

கடன் உத்தரவாதத் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கென திறைசேரி 2013 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்த நிதியை உபயோகித்து “லக்சித்” என்ற புதிய உற்பத்திகளையும் நாம் ஆரம்பித்தோம். முன்னோடித் திட்டம் என்ற வகையில், இந்த கடன் உத்தரவாதத் திட்டத்தை பிராந்திய அபிவிருத்தி வங்கியுடன் (RDB) இணைந்து நாம் ஆரம்பித்தோம். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் அதிபர்களுக்கு உதவும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரூபா 100 மில்லியன் பெறுமதியான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் எமது வாடிக்கையாளர்களுக்கு புத்தம்புது உற்பத்திகளையும் சேவைகளையும் அறிமுகம் செய்வதற்கான வழிவகைகளை நாம் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றோம். இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய ஒரு நடவடிக்கை “அய சவிய” கடன் திட்டமாகும். அரசுதலை ஊழியர்களின் ஒரேயொரு வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டது. இந்தக் கடன் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஒரேயொரு வருமானம் பெறும் குடும்பங்கள் மேலதிக வருமானத்தைப் பெறவேண்டி அக்குடும்பத்திலுள்ள வேலையில்லாது இருக்கும் அங்கத்தினர் சுயதொழில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாகும்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் அறிக்கை தொடர்ச்சி...

எமது வங்கியிலிருந்து கடன் வசதியைப் பெற திட்டமிட்டுள்ள தொழில் முயற்சியாளரான வாடிக்கையாளர்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் எமது அணுகுமுறையில் ஒரு பகுதியாக அத்தொழில் அதிபர்களின் திறமைகளை அபிவிருத்தி செய்வதன் அவசியத்தை நாம் இனம் கண்டதையடுத்து, தேசிய தொழில்கள் அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நிதி வசதியளித்துப் பயிற்சித் திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். தொழில் திட்ட உருவாக்கம், தற்போதுள்ள தொழிலை விஸ்தரித்தல் என்பன அடங்கியுள்ள இந்தத் திட்டம், பயனுள்ள தொழில் முயற்சி விடயங்கள் பலவற்றை உள்ளடக்கியுள்ளது.

புதிய வழிமுறைகள்

ஆய்வுக்கு உட்பட்ட வருடத்தில் பலதரப்பட்ட வீதி பிரசார நடவடிக்கைகளையும் வீட்டுக்கு வீடு சந்தை ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டோம். வங்கியினால் வழங்கப்படும் பலதரப்பட்ட உற்பத்திகள் மற்றும் சேவைகள் பற்றி கடன் பெறுவோருக்கும், பணத்தை வைப்புச் செய்வோருக்கும் அறிவுறுத்தும் வகையில் இவை அமைந்திருந்தன. இந்த நடவடிக்கைகளின் போது ஊடகங்களின் உபயோகம் தவிர்க்கப்பட்டது. எமது கிளை வலையமைப்புக்கள், வர்த்தக வங்கிகளைப் போல விஸ்தரிக்கப்படாமல் உள்ளமையும், சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை நாம் நேரடியாக மேற்கொண்டமையும் இதற்கான காரணங்களாகும். இவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுடன் வங்கியின் தொடர்புகள் விஸ்தரிக்கப்பட்டு நேரடியாக மேற்கொள்ளப்பட்டன. ஊடகங்களைத் தவிர்ப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆக்கபூர்வமான பெறுபேறு, விளம்பரச் செலவினத்தில் பெருமளவு சேமிப்பை நாம் பெற்றுக்கொண்டதாகும். இந்த நன்மைகள் கடன் வசதிகளுக்கான குறைந்த வட்டி மற்றும் வைப்புப் பணங்களுக்கான அதிகரித்த வட்டி என்பனவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.

மனிதவளங்களை அதிகரித்தல்

சந்தைப்படுத்தல் துறையிலுள்ள உச்சக்கட்ட போட்டி அடிப்படையிலான சவாலின் காரணமாகவும், தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் நாட்டின் பொருளாதாரம் காரணமாகவும் தற்போதைய ஊழியர்களின் அறிவையும், திறமையையும் தொடர்ச்சியாக தரமுயர்த்தும் அதேசமயத்தில், தொழில்திறன் மிக்க புதிய ஊழியர்களை சேர்க்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. கூட்டிணைப்பு முகாமைத்துவத்தைப் பலப்படுத்தவும், மனித வளங்கள், கணக்காய்வு மற்றும் அறிவிடுதல் போன்ற மூன்று முக்கிய துறைகளில் ஒவ்வொரு துறைக்குமேன புதிய சிரேஷ்ட முகாமையாளரை நாம் நியமித்தோம்.

புதிதான உயர் வழிமுறைகள் ஒருமுகப்படுத்தப்பட்டதும், வங்கி அடைந்த மற்றொரு பெறுபேறாகும். அதிக எண்ணிக்கையான நிறைவேற்று அதிகாரி உதவி முகாமையாளர்களாகவும், கனிஷ்ட நிறைவேற்று அதிகாரிகள் நிறைவேற்று அதிகாரிகளாகவும் புதிதான உயர்வு பெற்றனர். சகல திணைக்களங்களிலும், கிளைகளிலுமுள்ள ஊழியர்களின் திறமைகளை மேம்படுத்தவேன பல்வேறு பயிற்சித் திட்டங்கள் ஒழுங்கான அடிப்படையில் இலங்கை வங்கியாளர் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை வங்கியாளர் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து வங்கிலுள்ள ஊழியர்களுக்கென கடன் வழங்கும் நடவடிக்கைகளில் விரிவான பயிற்சித் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்ச்சி

சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ளவர்களுக்கு பங்களிப்பை வழங்குவதில் முக்கியமான கடமைகளை நாம் தொடர்ந்து நிறைவேற்றினோம். பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களைச் சேர்ந்தவர்கள், சோமாவதி பௌத்த கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வழிபாட்டு நடவடிக்கைகளில் பங்குபற்ற வைக்கப்பட்டனர். அதேவேளை, வத்தளை ஹேகிந்தியிலுள்ள தொழுநோய் வைத்தியசாலையும் புனரமைக்கப்பட்டது. வைத்தியசாலை ஊழியர்களினதும், நோயாளிகளினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படச் செய்வதற்கான உதவிகளும் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களிலுள்ள தமிழ் பகுதிகளில் சமய ஒற்றுமையையும், இன ஒற்றுமையையும் மேம்படச் செய்யவேன தீபாவளி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. இரத்தமலாணையிலுள்ள செவிப்புல மற்றும் கப்புலனற்றோர் பாடசாலை போன்ற விசேட தேவையுடையோர் பாடசாலைகளிலுள்ள சிறுவர்களுக்கும் ஒழுங்கான அடிப்படையில் நாம் உதவிகளை வருடம் முழுவதும் வழங்கியுள்ளோம்.

இலங்கை மக்கள் மத்தியில் தொழில் திறன்களுக்கு ஊக்கமளிக்கும் எமது அர்ப்பணித்த நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கும் வகையிலும், அவர்களது உற்பத்திக்கு சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும், “ஜயதிரி” என்ற புதிய கடன் வசதித் திட்டம் ஒன்றை நாம் அறிமுகம் செய்தோம். ஜயதிரி கடன் வசதி திட்டத்தின் மூலம் இளைஞர்கள், குறைந்த வட்டியில் ஒரு மில்லியன் ரூபா வரையில் கடன் பெற முடியும். அவர்களது திட்டத்தின் முக்கிய அம்சங்களையும் அதேசமயத்தில், அவர்களது தொழில் அதிபராக வருதல் என்ற தொலைநோக்கு மற்றும் அர்ப்பணம் என்பனவற்றையும் நாம் நிச்சயிக்கின்றோம்.

தொழில்நுட்பத் தரமுயர்வு

இன்றைய உயர் தொழில்நுட்ப உலகில் எமது வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் கணனி அடிப்படையிலான நேரடித் தொடர்பு மூலம் நாம் பூர்த்தி செய்ய முடியும். இதன்மூலம் அமைப்புக்களும், தனிநபர்களும் மிகவும் துரிதமாகவும், திறமையாகவும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சக்தி கிடைக்கிறது. ஆனால், உள்ளக மற்றும் வெளிப்புற சூழல் காரணமாக, சகல வழிமுறைகளிலும் மேற்கூறிய நேரடித் தொடர்பு அற்றுப்போகும் நிலை ஏற்படலாம் என்பதால் அத்தகைய உயர் தொழில்நுட்பத்தை நடைமுறைக்கிடுவதில் பலதரப்பட்ட ஆயத்தங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, தகவல் தொழில்நுட்ப வழிமுறைகள் சில சமயங்களிலாவது தோல்வி காணாமலாக இருந்தால், அதிலிருந்து மீளவேன “பாதுகாப்பு வலை” என்ற முழு அளவிலான இடர் நீக்கத் தீர்வு ஒன்றை நாம் அறிமுகம் செய்தோம்.

எதிர்காலத் திட்டங்கள்

2014 ஆம் ஆண்டின் நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் அதே ஆண்டின் வரவு செலவுத் திட்டப் பிரேரணைகளின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்களை நடைமுறைக்கிடுவதாகும். இதனடிப்படையில், பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் நெருங்கிப் பணியாற்றி, பெண் தொழில் அதிபர்களுக்கு சக்தி வழங்கவேன

வட்டியற்ற கடன்களை உத்தரவாதம் எதுவும் இல்லாது வழங்க உத்தேசித்துள்ளோம்.

மனிதவளம் சம்பந்தப்பட்டமட்டில் ஊழியர்களின் அறிவு மற்றும் தொழில்திறன் என்பனவற்றை ஒழுங்கான அடிப்படையில் தரமுயர்த்துவதிலும், வங்கியில் அடுத்த தலைமுறை அதிகாரிகளாக மாறக்கூடிய சக்திவளம் கொண்ட நபர்களை இனங்கண்டு, அவர்களுக்கு பயிற்சியளிப்பதிலும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். போட்டி அடிப்படையிலான தொழிற்சந்தை மற்றும் வங்கிக்கு வெளியே உயர்ந்த அறிவும் திறனும் பயிற்சியும் பெற்ற அதிகாரிகளை தேவை ஏற்படும் போது பெறுவதிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

நன்றி நவிலல்

நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர், திறைசேரியின் பிரதி செயலாளர்கள், அரசு நிறுவனங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வங்கி மேற்பார்வை பணிப்பாளர், கணக்காய்வாளர்களான SJMS நிறுவனத்தினர் மற்றும் இந்த நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகளால் வழங்கப்பட்ட உதவிக்கும் அனுசரணைக்கும் நான் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெறுமதிமிக்க எமது சகல வாடிக்கையாளர்களும் தொடர்ச்சியாக அளித்து வரும் ஆதரவுக்கும், அனுசரணைக்கும் நாம் நன்றியுடையோம். எதிர்காலத்திலும் அவர்களுக்கான பணிகள் திருப்திகரமாக நிறைவேற்றப்படும் என்று நாம் உறுதி கூறுகின்றோம். கூட்டிணைப்பு இலக்கை அடையவென விசுவாசத்துடன் இடைவிடாது பணியாற்றிய அர்ப்பண சிந்தையுள்ள எமது சகல ஊழியர்களுக்கும் எமது நன்றி உரித்தாகுக. வருடம் முழுவதும் அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றிய சேவையை நாம் மனதார பாராட்டுகின்றோம்.

சகல சந்தர்ப்பங்களிலும் அவர்களது தொலைநோக்கின் அடிப்படையான வழிகாட்டலை மேற்கொண்ட தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினர் ஆகியோருக்கும் எனது மனப்பூர்வமான நன்றி உரித்தாகுக. சபையின் உப குழுக்கள் வழங்கிய பங்களிப்புகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

நிறைவாக எமது பங்குதாரர்களுக்கும் ஏனைய பங்காளிகளுக்கும் எமது மனப்பூர்வமான நன்றியை இந்த தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்காலத்தில் பெருமளவு சுபீட்சம் என்ற வாக்குறுதியுடன் நாம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கை மேற்கொள்கையில் அவர்களது தொடர்ச்சியான ஆதரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.



லசந்த அமரசேகர
பொது முகாமையாளர் / பிநிஅ

2014 மே 29

பணிப்பாளர்கள் சபை



திருமதி குமுதினி குலதுங்க

தலைவர்: நியமனம் - 04 ஜனவரி 0212, பதவி விலகல் 21 ஜனவரி 2014 சுயாதீன, நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளர்

விசேட கலை இளமாணிப் பட்டம் (1972) கொழும்பு பல்கலைக்கழகம் தத்துவ இளமாணி (விசேடம்) பட்டம் 1973 கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கை வங்கியாளர் நிலையத்தின் அங்கத்தவர் வங்கி முகாமைத்துவத்தில் டிப்ளோமா, 1989 இலங்கை வங்கியாளர் நிலையம். ஆளணி முகாமைத்துவத்தில் டிப்ளோமா, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிலையம் (NIBM) (1997)

திருமதி குமுதினி குலதுங்க, இலங்கையின் அரசு உடைமையான வர்த்தக வங்கிகளுள் ஒன்றான இலங்கை வங்கியில் 36 வருட காலம் சேவையாற்றியுள்ளார். பிரதிப் பொது முகாமையாளர் போன்ற சிரேஷ்ட நிறைவேற்று அதிகார பதவியும் இதில் அடங்கும். கிளைகளின் செயற்பாடு, சில்லறைக் கடன்கள், பொருள் கொள்வனவு, புதிய கிளைகளை நிர்மாணித்தல் என்பனவும் இவரது மேற்பார்வையில் இடம்பெற்றுள்ளன. உதவிப் பொது முகாமையாளர் என்ற வகையில், கிழக்கு, வடமேற்கு, மேல் மாகாணங்களில் கடமையாற்றியதை அடுத்து, பிரபல வங்கியாளர்களுடன் நேரடி அனுபவத்தையும், நிபுணத்துவத் தன்மையையும் அவர் கொண்டுள்ளார். இலங்கை வங்கியில் பிரதிப் பொது முகாமையாளர் (மனிதவளம்) மற்றும் உதவிப் பொது முகாமையாளர் (பயிற்சி) ஆகிய பதவிகளை வகித்ததை அடுத்து, மனிதவளம் சம்பந்தமாகவும் பெருமளவு அனுபவத்தைப் பெற்றுள்ளார். ஆளணியினரின் இடமாற்றம், பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு மற்றும் ஊழியர் நிலைமை என்பன சம்பந்தமான அனுபவத்தை இலங்கை வங்கியில் கடமையாற்றும் போது இவர் பெற்றுள்ளார்.

திருமதி குலதுங்க, நிறைவேற்றுத் தரமல்லாத நியமன பணிப்பாளர் என்ற வகையில், சிற்றி நிதிக்கூட்டுத்தாபனத்தின் சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தார். தற்சமயம் நிதி திட்டமிடல் அமைச்சின் பயிற்சிப் பிரிவான நிதித்துறைக் கல்வி அக்கடமியில் சிரேஷ்ட மனிதவள ஆலோசகராகக் கடமையாற்றி வருகின்றார்.



திரு.எச்.எஸ்.தர்மசிரி

2014.01.21 முதல் பதில் தலைவராக நியமனம் சுயாதீன, நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளர்

கலை இளமாணி (விசேடம்) 1973 கொழும்பு பல்கலைக்கழகம் தத்துவ இளமாணி 1975 கொழும்பு பல்கலைக்கழகம் F.I.B (2009) இலங்கை வங்கியாளர் நிலையம் கடைசியாக வகித்த பதவி பி.நி.அ/பொ.மு, மக்கள் வங்கி

திரு.தர்மசிரி அவர்கள், மக்கள் வங்கியில் நிறைவேற்று அதிகார மட்டத்தில் 35 வருட கால (1975-2011) வங்கிச் சேவை அனுபவத்தைப் பெற்றுள்ளார். கிளை முகாமையாளர் பதவியிலிருந்து பொது முகாமையாளர் / பி.நி.அ ஆகிய பதவிகள் வரை இவர் வகித்துள்ளார்.

மக்கள் வங்கியின் பொது முகாமையாளர் / பி.நி.அ ஆக பதவி வகிக்க முன்னர், பி.பொ.மு / கடன்கள், பி.பொ.மு / கிளை நடவடிக்கைகள் மற்றும் பி.பொ.மு / சிரேஷ்ட பி.பொ.மு மனித வளங்கள் போன்ற வங்கியின் சிரேஷ்ட பதவிகள் பலவற்றை அவர் வகித்திருந்தார். இலங்கையின் பாரியளவிலான வர்த்தக வங்கி ஒன்றின் முக்கிய நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவான அனுபவத்தையும் அவர் பெற்றுள்ளார்.

வங்கித்துறை மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான பாடநெறிகளை AIM (பிலிப்பீன்ஸ்), AOTS (ஐப்பான்), NIBM (பூனே) மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் (நியூயோர்க்) ஆகிய நிறுவனங்களில் இவர் பெற்றுள்ளார். இலங்கை வங்கியாளர் நிலையத்தின் ஆளுனர் சபையில் அங்கத்தவராக சேவையாற்றிய இவர், லங்கா கிளியர் கம்பனியிலும், பீப்பிள்ஸ் டிரவல்ஸ் நிறுவனத்திலும், கடன்வசதி தகவல் பணியகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.



திரு. எஸ்.கே.பத்திரண

நியமனம் : 2010 மே 17

சுயாதீன, நிறைவேற்றுத் தரமல்லாத பணிப்பாளர்

கொழும்பு பல்கலைக்கழக LL.B பட்டம் மற்றும் சட்டத்தரணி

திரு.பத்திரண 25 வருடங்களுக்கும் மேலாக சிவில், குற்றவியல் தொடர்பான வழக்குகளில் அனுபவமுடைய சட்டத்தரணியாவார். இவர் தற்சமயம் சலுசல நிறுவனத்தின் செயலாற்றுப் பணிப்பாளராகவும் கடமையாற்றி உள்ளார்.



திரு.வெல்லடன் பெர்னாண்டோ
சிரேஷ்ட முகாமையாளர் - தகவல் தொழில்நுட்பம்

பெருந்தோட்ட முகாமைத்துவம், மதிப்பீடு, இளமாணி (விசேடம்) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
அவுஸ்திரேலிய கணனி சங்க பரீட்சை (ACS)
பிரிட்ஷ் கணனி சங்க பரீட்சை (BCS)
இலங்கை கணனி சங்க அங்கத்தவர் (MCS)
பிரிட்ஷ் கணனி சங்க அங்கத்தவர் (MBCS)

இலங்கை முதலீட்டாளர் சபையில் 1986 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு பதவிகளை திரு.பெர்னாண்டோ வகித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப முகாமையாளர் என்ற பதவி வகிக்கையில் அங்கிருந்து அவர் விலகியுள்ளார்.

வங்கியாளர் நிலைய இணை அங்கத்தவர், வர்த்தக நிர்வாக டிப்ளோமா (ICFAI பல்கலைக்கழகம் இந்தியா)

திரு.பெர்னாண்டோ வங்கித் தொழிலில் செலான் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி ஆகியவற்றில் கடமையாற்றி 31 வருடகால அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவற்றில் 22 வருட காலங்களில் பலதரப்பட்ட முகாமைத்துவ மட்டப் பதவிகளை வகித்துள்ளார். எமது வங்கியுடன் இணைவதற்கு முன்னர் செலான் வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் (கணக்காய்வு மற்றும் விசாரணைகள்) ஆகக் கடமையாற்றியுள்ளார்.



திரு.எம்.கமித் பெர்னாண்டோ
சிரேஷ்ட முகாமையாளர் - கணக்காய்வு



திரு.பி.டி.யசரத்ன
சிரேஷ்ட முகாமையாளர் - வசூலிப்பு

வர்த்தக இளமாணி (விசேடம்) கொழும்பு பல்கலைக்கழகம்

திரு.யசரத்ன, பாதிக்கப்பட்ட கடன்வசதிகள், கடன்வசதி புனரமைப்பு, சி.ந.தொ. கடன் அறவீடு மற்றும் சம்பந்தப்பட்ட வழிமுறைகள் என்பனவற்றில் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர், சம்பத் வங்கியில் 23 வருட காலங்கள் சேவையாற்றியவராவார்.

MBA (மனிதவள) (PIM.SL)

இலங்கை ஆளணி முகாமைத்துவ நிலைய அங்கத்தவர் (IPM)

திரு.விக்ரமசேகர, மனிதவள துறையில் 26 வருடங்களுக்கும் மேலான பெறுமதியிக்க அனுபவத்தைக் கொண்டுள்ளார். இதனை அவர் உள்ளூர் மற்றும் சர்வதேச அரங்குகளில் இருந்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதத்தில் மனிதவள மற்றும் நிர்வாக சிரேஷ்ட முகாமையாளராக லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் இணைந்து கொள்வதற்கு முன்னர், பிரபல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் சிரேஷ்ட முகாமைத்துவக் குழுக்களின் அங்கத்தவராகவும் அவர் சேவையாற்றியுள்ளார். இலங்கை ஆளணி முகாமைத்துவ நிலையத்தில் மனிதவள ஆலோசகராகவும் திரு. விக்ரமசேகர சேவையாற்றியுள்ளார்.



திரு.கிறிஸ்டல் விக்ரமசேகர
சிரேஷ்ட முகாமையாளர் - மனிதவளம்
மற்றும் நிர்வாகம்

பிரிவுகளின் தலைவர்கள்



திருமதி துல்மனி ஜயசேகர
முகாமையாளர் - விசேட திட்டங்கள்
/ கடன் நிர்வாகம் மற்றும் செயற்பாடுகள்

விஞ்ஞான இளமாணி (சிறப்பு) கொழும்பு பல்கலைக்கழகம்
வர்த்தக நிர்வாக முதுமாணி (MBA) கொழும்பு பல்கலைக்கழகம்
பிரயோக புள்ளிவிபரம் முதுமாணி கொழும்பு பல்கலைக்கழகம்
நிதிப் பொருளாதாரத்தில் முதுமாணி கொழும்பு பல்கலைக்கழகம்
முகாமைத்துவ பட்டயக் கணக்காளர் நிலையத்தின் இணைந்த
அங்கத்தவர் (ACMA) (UK)



திருமதி தீபிகா நவரத்ன
முகாமையாளர் குத்தகை மற்றும் அடகுபிடித்தல்
/ சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக அபிவிருத்தி

சந்தைப்படுத்தலில் இளமாணி (விசேடம்)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
வர்த்தக நிர்வாக முதுமாணி (MBA) ரஜரட்டை பல்கலைக்கழகம்
பட்டய சந்தைப்படுத்தல் நிலையத்தின் அங்கத்தவர் (MCIM) (UK)
இலங்கை சந்தைப்படுத்தல் நிலையத்தின் அங்கத்தவர் (MSLIM)

கிளை முகாமையாளர்கள்



இடமிருந்து வலம்

1. திரு. ருவான் ருக்மன் - பதில் முகாமையாளர் - திருகோணமலை கிளை
2. திரு. உடுல பண்டார - முகாமையாளர் - கண்டி கிளை
3. திரு. அசோக பெர்னாண்டோ - முகாமையாளர் - கொழும்பு கிளை
4. திரு. யூ.எம்.ரணதுங்க - முகாமையாளர் - வென்னப்புவு கிளை
5. திரு. எஸ்.கேஷாந்த் - முகாமையாளர் - மட்டக்களப்பு கிளை
6. திரு. சரத் ரணதுங்க - பதில் முகாமையாளர் - ஹம்பாந்தோட்டை கிளை
7. திரு. மஞ்சள சஞ்ஜீவ் - பதில் முகாமையாளர் - கேகாலை கிளை
8. திரு. ராகுல சேனாநாயக்க - முகாமையாளர் - பொலன்னறுவை கிளை

கிளை வலையமைப்பு

பொலன்னறுவை கிளை
இல. 55, ஹபரண வீதி,
பொலன்னறுவை
தொ.பே : 027-2226576-9
தொ.ந : 027-2226580
மின்னஞ்சல் : rahuls@lankaputhra.lk

திருகோணமலை கிளை

இல. 02, கண்டி வீதி, திருகோணமலை
தொ.பே : 026-3205006-7
தொ.ந : 026-2225664
மின்னஞ்சல் : ruwanr@lankaputhra.lk

வென்னப்புவு கிளை

இல. 217, சிலாபம் வீதி,
வென்னப்புவு
தொ.பே : 031-2245564-6
தொ.ந : 031-2245567
மின்னஞ்சல் : udair@lankaputhra.lk

மட்டக்களப்பு கிளை

இல. 05, புதிய கல்முனை வீதி,
மட்டக்களப்பு
தொ.பே : 65-2227834-6
தொ.ந : 065-2227816
மின்னஞ்சல் : keshanths@lankaputhra.lk

கொழும்பு கிளை

இல. 80, நாவல வீதி, நுகேகொட
தொ.பே : 011-2821030-35
தொ.ந : 011-2821233
மின்னஞ்சல் : asokaf@lankaputhra.lk

கண்டி கிளை

இல. 831-B, சிறிமாவோ பண்டாரநாயக்க
மாவத்தை கண்டி
தொ.பே : 081-2222467-9
தொ.ந : 081-2222459
மின்னஞ்சல் : udulab@lankaputhra.lk

கேகாலை கிளை

இல. 247, பிரதான வீதி, கேகாலை
தொ.பே : 035-2221301-3
தொ.ந : 035-2221304
மின்னஞ்சல் : manjulas@lankaputhra.lk

ஹம்பாந்தோட்டை கிளை

இல. 01, கல்வல வீதி, ஹம்பாந்தோட்டை
தொ.பே : 047-2222384-7
தொ.ந : 047-2222388
மின்னஞ்சல் : sarathr@lankaputhra.lk



கடன் வசதியின் தொகை சம்பந்தமாகத் தீர்மானிப்பதில் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியைச் சேர்ந்த நாம் குறிப்பிட்ட அடிப்படையிலான நடவடிக்கைகளைக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும், கிளையின் கட்டுப்பாட்டிலுள்ள மூலவளங்களின் பரிமாணத்தின் அடிப்படையில் அதிகார எல்லை வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடன் வசதியின் இலக்கு மற்றும் அளவு என்பனவற்றின் அடிப்படையில் அதனை விஸ்தரிக்க முடியும்.

முகாமைத்துவக் கலந்துரையாடலும் பகுப்பாய்வும்

செயற்பாட்டு மீளாய்வு

2013 ஆம் ஆண்டில் பலதரப்பட்ட துறைகளில் வங்கி துரித முன்னேற்றம் கண்டது. பொருளாதார நிலைமைகள் பாதிப்படைந்த நிலையிலும், திடீர்வட்டமான நிதித்துறை கொள்கைகள் மற்றும் சிறந்த வழிமுறைகள் என்பனவற்றுக்கு வங்கி தொடர்ந்து அதன் அர்ப்பணிப்பை வழங்கியிருந்தது.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்குவதில் என்பதே, வங்கியின் முக்கிய நடவடிக்கையாக இருந்தது. அதேசமயத்தில், ஒவ்வொரு பிராந்தியத்திலும் காணப்படும் மூலவளங்களின் அடிப்படையில், அந்தப் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்யவென வசதிகளை வழங்குவதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தினோம். அதேவேளை, அங்கு வாழும் வாடிக்கையாளர்களுடனான நடவடிக்கைகள் மூலம் நாம் பெற்ற பெறுமதிமிக்க அனுபவங்களும் கருத்திற் கொள்ளப்பட்டன. உதாரணமாக, வென்னப்பு வ பிராந்தியத்தில் கடற்றொழில், தும்புத்தொழில், மரமுந்திரிகை, நெல் மற்றும் கோழிப்பண்ணைத் தொழில்கள் முக்கியமாக இடம்பெறுவதனால், அவற்றின் அபிவிருத்திக்கான நிதியுதவியை வென்னப்பு வ கிளை மூலம் வழங்கினோம். இதேபோல, பொலன்னறுவை பிரதேசத்தில் நெற் செய்கையும், திருகோணமலை பகுதியில் நெற் செய்கையோடு கடற்றொழிலும் இணைந்துள்ளது. இவற்றுடன் மட்டக்களப்பையும் இணைக்குமிடத்து பால் பண்ணைத் தொழிலுக்கு அங்கு சகலவித வசதிகளும் உள்ளன.

வங்கியின் நிபுணத்துவ அறிவிலும், அனுபவத்திலும் இந்தப் பிராந்தியங்களின் பன்முக தொழிற்துறைகள் தங்கியுள்ளதனால், ஒவ்வொரு தொழிலுக்கும் பொருத்தமான உதவிகளையும், சேவைகளையும் வழங்க வேண்டிய அவசியம் வங்கிக்கு ஏற்பட்டது. இதனடிப்படையில், புதிய தொழில் அதிபர்கள் உருவாக்கப்பட்டது மாத்திரமல்லாமல், தற்போதைய தொழில் அதிபர்களுக்கும் ஊக்கமளிக்கப்பட்டது. அவர்களது தொழிலை அடுத்த மட்டத்திற்குக் கொண்டு செல்லவென தொழிற்திறன், அறிவு என்பன அபிவிருத்தி செய்யப்பட்டன.

கடன் ஒதுக்கீடும் அறவீடும்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் கடன் வசதியின் தொகை சம்பந்தமாக தீர்மானிக்கும் பொழுது கடைப்பிடிக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட நடவடிக்கைகள் உள்ளன. ஒவ்வொரு கிளைக்கும், நடவடிக்கைப் பிரதேசம் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்குள்ள மூலவளங்களின் அடிப்படையில் இந்தப் பிரதேசம் தீர்மானிக்கப்பட்டது. கடன் வசதியின் இலக்கு மற்றும் தொகையின் அடிப்படையில் இதனை விஸ்தரிக்க முடியும்.

கடன் வசதி அல்லது செயற்திட்டம் என்பது, ஓரளவு பாரிய அளவில் இருந்தால், முக்கிய அம்சமாக அந்தப் பிராந்தியத்திற்குக் கிடைக்கவிருக்கம் சமூக நன்மைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அதேவேளை, செயற்பாட்டுச் செலவினங்களுக்கான முக்கியத்துவம் குறைந்த அளவில் கடைப்பிடிக்கப்படும். இதேபோல, கடன் வசதி அல்லது செயற்திட்டம் சிறிய அளவினதாக இருந்தால், அவற்றின் செயற்பாடு, நடவடிக்கை பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்படும்.

இத்தகைய வழிமுறை கடைப்பிடிக்கப்படா விட்டால், செலவினம் அதிகரிப்பதை அடுத்து, குறைந்த இலாபம், சில சமயங்களில் வங்கிக்கும், கடன் பெறுபவருக்கும் நட்டம் என்ற நிலை ஏற்படக் கூடும்.

செலவின அதிகரிப்பு சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், நுண் கடன்களை வழங்குவது பற்றி வங்கி ஆராய்வது வழக்கம். இதனடிப்படையில், சமூக சங்கங்கள் அல்லது சமூகக் குழுக்கள் என்பனவற்றின் ஊடாக ரூபா 500,000/- ரூபாவுக்கும் குறைந்த சிறிய கடன்களை வங்கி வழங்கும். இந்த வழிமுறையை ஒருமுகப்படுத்தும் விதத்தில், கிளை முகாமையாளர்களுக்கு வங்கி பயிற்சி அளித்துள்ளது. கடன் வசதிகளைப் பெறுவதற்கென இந்தத் தொழில் அதிபர்களும், குழுக்களும், சமூக அபிவிருத்திச் சங்கங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், இத்தகைய சங்கங்களின் அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்கள் ஆகியோர் கடனை மீள வழங்குவதற்குப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. இத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்ட பிரதேசங்களாக வென்னப்பு வ உட்பட பல பிரதேசங்கள் வந்துள்ளன. வென்னப்பு வில் 24 சங்கங்கள் உருவாக்கப்பட்டதோடு, பொலன்னறுவை மற்றும் கந்தளாயில் 32 சங்கங்களும், மட்டக்களப்பில் 03 சங்கங்களும் உள்ளன.

வென்னப்பு வ மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளில் அறவீட்டு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் இருந்த போதிலும், கந்தளாய் பிரதேசத்தில் எதிர்பார்த்ததிலும் பார்க்கக் குறைவாகவே அறவீடுகள் காணப்பட்டன. இதற்கான காரணம், இயற்கை அனர்த்தங்களும், குறைந்த அறுவடையுமாகும். நிலைமை இவ்வாறு இருந்த போதிலும், வங்கியின் நுண் கடன் வசதி நடவடிக்கைகளில் நியாயமான அறவீட்டு வீதம் ஆண்டு முழுவதிலும் காணப்பட்டது.

ஒவ்வொரு கிளை மூலமும் வழங்கப்படும் கடன் வசதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதோடு, ஒவ்வொரு துறைக்கும் வழங்கப்பட்ட கடன் வசதிகள் பற்றி தவணை அடிப்படையில் தலைமை அலுவலகம் கண்காணிப்பை மேற்கொள்கிறது. கடன் வசதி சம்பந்தமான சிறந்த கண்காணிப்புக்கும், முகாமைத்துவத்திற்குமென வங்கியின் கடன் வசதிக் கொள்கையில் ஒவ்வொரு துறைக்குமான விகிதாசாரம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறிப்பிட்ட ஒரு துறைக்கு வங்கி அளவுக்கு மிஞ்சிய கடன் வசதி வழங்கப்படுவதைத் தடுக்கும் நிலை நிச்சயிக்கப்படுகிறது.

மிகக்கடுமையான பொருளாதார சூழ்நிலை நிலவும் அதேசமயத்தில், மோசமான அறவிட முடியாக் கடன்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலையும் உருவாகுவது வழக்கம். இதனைத் தடுப்பதற்கென வங்கியின் தலைமை அலுவலகம் மிகக் கடுமையான கண்காணிப்பு வழிமுறைகளை நடைமுறைக்கிட்டுள்ளது. ஒவ்வொரு மாத இறுதியின் போதும், கிளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவென கணனி அடிப்படைத் தகவல் தொழில்நுட்ப உடனடித் தொடர்பு வழிமுறை உபயோகிக்கப்படுகிறது. இதன்மூலம் முக்கியமான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

முகாமைத்துவக் கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் தொடர்ச்சி...

செயற்பாட்டு மீளாய்வு

செயற்பாடாக கடன் பிரிவிலுள்ள கணக்குகளின் எண்ணிக்கை, மற்றும் செயற்பாடாக கடன் பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாறிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களே இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கிளை முகாமையாளர்களுக்கு அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுகின்றது. செயற்பாடாக கடன் கணக்குகள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட உரிய நடவடிக்கைகள் பற்றி அவர்கள் அறிவிப்பது அவசியமாகும்.

கடன் வசதி அங்கீகாரம்

வங்கியின் கிளை முகாமையாளர்களுக்கு, குறிப்பிட்ட எல்லை வரை கடன் வசதியை அங்கீகரிப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலான தொகையின் கடன் வசதிகள் தலைமை அலுவலகத்தில் அங்கீகரிக்கப்படுகின்றன. தலைமை அலுவலகத்திலும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையைத் துரிதமாக வழங்கவேண்டிய கடன் அங்கீகாரம் சம்பந்தமான தரங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. குத்தகை வசதிகள் அதே தினத்தில் அங்கீகரிக்கப்படுவது முக்கிய அம்சமாகும்.

கிளை வலையமைப்பு

புதிய கிளை ஒன்றை வங்கி ஏப்ரல் மாதம் திறந்துள்ளது. 8வது கிளையான இது திருகோணமலையில் அமைந்துள்ளது. இந்தக் கிளை திறக்கப்படும் வரை, திருகோணமலை பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, பொலன்னறுவை கிளைக்குச் செல்ல வேண்டியிருந்தது. திருகோணமலைப் பிரதேசத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த அதேசமயத்தில், பொலன்னறுவை கிளையில் தீவிர கண்காணிப்பும் செயற்பாட்டு செலவினமும் மிகுந்த கஷ்டத்துடன் மேற்கொள்ளப்பட்டன. எனவே, நீண்டகால அடிப்படையில் திருகோணமலை வாடிக்கையாளர்களுக்கு பொலன்னறுவை கிளை மூலம் சேவை வழங்குவது பொருத்தமானதாகக் காணப்படவில்லை. எனவே, வங்கியின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளில் திருகோணமலை கிளை உருவாக்கப்படுவது மிகவும் அவசியமானதாகக் கருதப்பட்டது. அதேவேளை, கண்டிக் கிளையின் அலுவலகம், சிநிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, இல.831 பீ என்ற கட்டத்திற்கு இந்த வருடத்தில் மாற்றப்பட்டது. வசதியாகவும், கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ளதுமான இந்தப் புதிய கண்டிக் கிளையில் பாரிய அளவிலான வாகன நிறுத்தும் வசதிகளும் உள்ளன.

தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு

எமது கிளை வலையமைப்பு விஸ்தரிக்கப்பட்டதை அடுத்து, வங்கி புதியதொரு தகவல் தொழில்நுட்ப வழிமுறைக்கு மாற இருக்கிறது. இருந்த போதிலும், எனினும், எதிர்பார்க்கப்படும் வங்கிகளின் இணைப்புக் காரணமாக, 2013 ஆம் ஆண்டில் பாரியளவிலான முதலீடுகள் எதுவும் இடம்பெறவில்லை.

உற்பத்திகளும் சேவைகளும்

கட்ட நிர்மாணம் போன்ற தொழில்களுக்கும், குழாய் திருத்துநர், மின்சாரத் தொழிலாளர், ஹோட்டல் ஊழியர்கள், அழகியல் நிலைய உரிமையாளர்கள், கட்டடப்பொருள் மதிப்பீட்டாளர்கள் போன்றவர்களுக்கும் குறைந்த அளவிலேயே கடன் வசதிகள் வழங்கப்படுவது பற்றி அறிந்து கொண்ட வங்கி, தற்போதைய “சாஸ்திரி” கடன் திட்டத்தை விஸ்தரிக்க உத்தேசித்தது. இதுவரை காலமும் பட்டப் பின்படிப்பு, கல்விசார் மற்றும் தொழில்சார் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களின் நன்மை கருதியே இந்தக் கடன் வசதித் திட்டம் செயற்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலதிகமாக, சியாபத் கடன்வசதித் திட்டம், ஐயதிரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் புதிய தொழில் அதிபர்கள் இனங்காணப்படுவது மாத்திரமல்லாமல், அவர்களுக்கு கடன் வசதி வழங்குவதற்கு அப்பாலும் அவர்களது தொழில் நடவடிக்கையை மேம்படச் செய்யவேண்டிய பலதரப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. “லக்முத்து” சிறுவர் சேமிப்புக் கணக்கு, “லக்முத்து திரிய உதான” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பாடசாலை மாணவர்கள், சமகாலத்தில் எதிர்கொள்ளும் சவால்களைப் பூர்த்தி செய்யவேண்டிய மேலதிக வசதிகள் வழங்கப்பட்டன.

நுண் கடன் வசதிகள்

நுண் கடன் வசதிகள் பற்றி வங்கி தொடர்ந்து கவனம் செலுத்தியது. கடன் தொகையை வழங்குவதன் மூலமும், கிளைகள் உள்ள பிரதேசங்களில் நுண் கடன் வசதிகளை விஸ்தரிப்பதும் இதன் நோக்கமாகும். ஆய்வுக்குட்பட்ட வருடத்தில், 800 மில்லியன் ரூபா பெறுமதியான 1991 கடன்களை வங்கி வழங்கியது. இவற்றில் 237 மில்லியன் ரூபா பெறுமதியான 1400 நுண் கடன் வசதிகளும் அடங்கும். இந்தக் கடன் வசதிகள் அரசாங்கத்தின் தொலைநோக்கின் அடிப்படையில் விவசாயத்துறைக்கு முக்கிய இடம் (21%) அளிக்கப்பட்டதோடு, ஐந்து துறைகளில் பன்முகப்படுத்தப்பட்டது. சகல உப பிரிவு கடன்களும் வங்கியின் கடன் வசதித் குழுவினால் தவணை அடிப்படையில் கண்காணிக்கப்பட்டுள்ளன.

வளர்ச்சியடைந்து வரும் கடன் வசதித் துறையை முகாமைத்துவப்படுத்தல்

வங்கியின் இலக்கு, கூட்டு நிறுவனங்களுக்கான பெரும் கடன்கள் மட்டத்திலும் மற்றும் சிறிய கடன் வசதி மட்டத்திலும் கடன் வழங்கும் துறையை அமைப்பதாகும். மேலும் மூன்று வெவ்வேறு மட்டங்களில் இவற்றை வழங்குதல். முதலாவது பிராந்திய மட்டம், இரண்டாவது பிராந்திய மட்டத்தில் இருந்து தேசிய மட்டம், மூன்றாவது தேசிய மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டம் என்பனவே அவையாகும். சம்பந்தப்பட்ட தொழில் அதிபரின் தொழில்திறன் மற்றும் தொழில் நடவடிக்கையின் வளர்ச்சியடைவதற்கான சாத்தியம் என்பனவற்றின் அடிப்படையில் சிறிய அளவிலான கடன் வசதிகளை வங்கி வழங்குகிறது. தொழில் அதிபர்கள் தங்களது தொழில் நடவடிக்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவும் வகையில் நாம் கடன் வசதிகளை வழங்குகின்றோம்.

தேசிய தொழில் அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து வங்கி, ஆரம்பக்கட்ட வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள பயிற்சித் திட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. தொழில் நடவடிக்கையின் பலதரப்பட்ட அம்சங்களையும் எவ்வாறு முகாமைத்துவப்படுத்துவது என்பது பற்றி விளக்கமளிக்கும் வகையில் இந்தப் பயிற்சித் திட்டம் அமைந்திருந்தது. உற்பத்திப் பொருட்களின் சந்தைப்படுத்தல், இலாபகரமான தொழில் திட்டம் ஒன்றை அபிவிருத்தி செய்தல், கணக்கியல் பதிவேடுகளைப் பேணுதல், வரி அமைப்பு சம்பந்தமாக விளங்கிக் கொள்ளுதலும் நிர்வகிப்பும், தலைமைத்துவத் திறனை மேம்படச் செய்தல், வங்கிக் கடன் வசதி கோரப்பட்ட சமயம் தேவையான தகவல்களை வழங்குதல் உட்பட பலதரப்பட்ட துறைகளில் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

மீள் நோக்குதல்

2013 ஆம் ஆண்டின் நடவடிக்கைகளை நாம் மீள் நோக்குமிடத்து, வங்கி அதன் வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து நிலைநாட்டி அவற்றை ஒன்றுதிரட்டிய ஒரு வருடமாகக் கருதுவது அவசியமாகும். வங்கி நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்துவதிலும், பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் தொழிலதிபர்களுக்கான அர்ப்பணித்த சேவைகளை வழங்குவதிலும், சமீப காலத்தில் பெற்ற ஆக்கபூர்வமான அனுபவங்களை வங்கி நடைமுறைக்கிட்டுள்ளது. எதிர்கால சவால்களை வங்கி எதிர்நோக்கும் இந்தத் தருணத்தில், இவை அனைத்தும் ஆக்கபூர்வமான எதிர்கால நோக்கிற்கு வழிவகுக்கின்றன.

முகாமைத்துவக் கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் தொடர்ச்சி...

மனிதவள மூலதன மீளாய்வு

அறிமுகம்

நிறுவன அபிவிருத்தியில் திறமையும், உற்பத்தியும் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு சூழலில் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் (LDB) முக்கிய கவனம், அதன் மனிதவள மூலதனத் துறையில் அமைந்துள்ளது. முக்கியமாக, நிதித்துறையிலுள்ள ஒரு ஸ்தாபனம் சம்பந்தப்பட்ட மட்டில், சக்திவாய்ந்த பொருளாதாரச் சூழலின் மாற்றங்களுக்கு ஏற்ற முறையில் மாறிக்கொள்வது முக்கியமாகும். வங்கி தொடர்ந்து செயற்படுவதற்கு வட்டி வீதத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதும், புதிய உற்பத்திகளையும், சேவைகளையும் அறிமுகம் செய்வது மட்டும் போதுமானதாக இருக்க மாட்டாது. வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு, தரமான மற்றும் வாடிக்கையாளருக்கு மனநிறைவைத் தரக்கூடிய சேவையாகும். இவற்றை உணர முடியுமெய்யொழிய பார்க்கமுடியாது. எனவே, பொருளாதார அம்சமான மனிதவள மூலதனம் ஐந்தொகையில் மிகவும் பெறுமதிமிக்க சொத்தாகும்.

2006 ஆம் ஆண்டில் 45 தொழில் நுட்பத்துவ அதிகாரிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில், தற்சமயம் ஊழியர்களின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. இந்த 153 அதிகாரிகளில் 60% க்கும் அதிகமானோர் இளம் சந்ததியினராவர். நாட்டிலுள்ள ஏனைய அரசு வங்கிகளுடன் ஒப்பிடும் போது இது ஒரு முக்கியமான சொத்தாகும். 100% அரசு உடைமையான விசேட அபிவிருத்தி வங்கி (LDB) - தனியார்துறை, உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனமான PSIDC யுடனும், சிறிய மற்றும் நடுத்தர தொழில் வங்கியுடனும் (SME வங்கி) முறையே 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இணைந்துள்ளது. அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்ட பிரகாரம், நாட்டின் கிராம மக்களுக்குச் சேவையாற்றவென மூலதன அடித்தளத்தை பலப்படுத்துவதே இந்த இணைப்பின் நோக்கமாகும். லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, தற்சமயம் தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, வட மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களுக்கும் மொத்தம் 8 கிளைகளுடன் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளது.

திறமையின் புதிய வழிமுறைகள்

அறிவுசார்ந்த பொருளாதாரம் சம்பந்தப்பட்ட மட்டில் ஏனைய வங்கிகளிலிருந்து லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி (LDB) வித்தியாசப்படுவதற்கு தொழில்திறனை முக்கிய காரணமாகும். புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்தல், வாடிக்கையாளரின் பெறுமானம், வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல், அதிகரித்து வரும் இடங்களைக் குறைத்தல் என்பனவற்றை அடைவதற்கு தொழில்திறனை பேருதவியாக இருக்கும். தொழில்திறன் சம்பந்தமாகவும், விரிவான சந்தை அமைப்பு அடிப்படையிலும், தொழில் திறனாளிகள் தாமாகவே உரிய முறையில் செயற்படுவதற்கான சந்தர்ப்பங்களை நாம் வழங்குகின்றோம்.

புதுமைக்கும் பெறுமான உருவாக்கலுக்குமான பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்தல்

எமது நடவடிக்கைகளுடன் இணைந்ததாகவுள்ளது தொழில் திறன் மூலம் கிடைக்கும் புதுமையின் பெறுமதியாகும். சென்ற வருடத்தில் 9 ஊழியர்களை அவர்களின் தற்போதைய தரத்திலிருந்து அடுத்த உயர் தரத்திற்கு நாம் பதவி உயர்வு வழங்கியுள்ளோம். இவர்களில் ஒருவர் சிரேஷ்ட முகாமையாளர் தரத்தினை அடைந்துள்ளார். எமது ஊழியர்களின் தரத்தை மேம்படச் செய்யவென பலதரப்பட்ட தொழில் நுட்பத்துவ நிறுவனங்கள் மூலம் அறிவு மற்றும் தொழில்திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



சரியான நேரத்தில், சரியான தொழிலுக்கு சரியான திறமைசாலியை நியமிப்பதே வங்கியின் இலக்குகளில் முக்கியமானதாகும். ஆட்சேர்ப்பு சம்பந்தமாகவும் நாம் தொழில் திறனை கருத்திற்கொண்டு செயற்படுகின்றோம். வங்கியின் நீண்டகாலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு மிகச்சிறந்த தொழில்திறன் கொண்டவர்களை இனங்கண்டு, மேம்படச் செய்து நியமிப்பதே அந்த வழிமுறையாகும். தகுதியின் அடிப்படையிலான கலாசாரத்தில் வளர்ச்சியடையும் சமசந்தர்ப்ப தொழிலதிபர் என்ற வகையில் வெற்றிடங்களை நிரப்புவதில் உள்ளக ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இதன்மூலம் அவர்கள் தங்களது தொழிலில் உயர் பதவிகளை அடைய முடியும்.

திறமையான புதியவர்களை ஆட்சேர்ப்பு சம்பந்தமாகவும் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் (LDB) கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விருது வழங்கும் அமைப்பில் செயற்பாட்டின் திறமைக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிக்காது ஏனைய மனிதாபிமான பெறுமானங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. செயற்பாட்டு மதிப்பீட்டு வழிமுறைகள் 2013 ஆம் ஆண்டில் மீளமைக்கப்பட்டு, இலக்கை அடைவதற்கான வழிமுறைக்கு முதலிடம் அளிக்கப்பட்டது.

ஒற்றுமையையும் குடும்ப உணர்வையும் உருவாக்கல்



ஊழியர் நலன்புரி குழுவினாலும் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் (LDB) மனிதவள அமைப்பினாலும், ஒற்றுமைக்கும், குடும்ப உணர்வுக்கும், குழு அமைப்புக்கும் ஊக்கமளிக்கும் வகையில், பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன. இதன்மூலம் ஊழியர்களின் உடல், உள, உணர்வு என்பன மேம்படச் செய்யப்பட்டன. உள்ளூர் பாரம்பரியங்களின் அடிப்படையில் எமது சமூக நடவடிக்கைகள் அனைத்திலும் குடும்ப அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிக எண்ணிக்கையான எமது சமூக நிகழ்ச்சிகள் அனைத்திலும் குடும்ப அங்கத்தவர்கள் பங்குபற்ற முடியும்.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் (LDB) மனிதவள பிரிவு, அதன் ஊழியர்களுக்கு மனநிறைவுடன்கூடிய அலுவலகச் சூழலை உருவாக்குவதில் சிறந்த நடவடிக்கைகளை அறிமுகம் செய்து தொடர்ந்தும் நடைமுறைக்கிட்டு வருகிறது.

முகாமைத்துவக் கலந்தாய்வும் பகுப்பாய்வும் தொடர்ச்சி...

தகவல் தொழில்நுட்ப மீளாய்வு

வங்கியின் தகவல் தொழில்நுட்ப திணைக்களம் (IT), அதன் தகவல் வழிமுறைகளின் ஆளுமைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளதோடு, தகவல், தொடர்பாடல் மற்றும் வலையமைப்புத் தொழில்நுட்பம் என்பனவற்றின் அதி முக்கிய உபயோகம் சம்பந்தமாக முன்னணியில் உள்ளது.

வருடம் முழுவதுமான காலப்பகுதியில் வங்கியின் சகல கிளைகள், திணைக்களங்கள், ஏனைய பிரிவுகளின் கடமைகள், செயற்பாடுகள் என்பன தடையற்ற வகையில் இடம்பெறவேண்டும், சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் பயனுள்ள, மிகப்புதிய மற்றும் காலத்தோடு ஒட்டிய தகவல்களை வழங்குவதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு உந்து சக்தி வழங்கப்பட்டது.

வங்கியின் செயற்பாடுகளில் மிக முக்கிய அம்சமான பாதுகாப்பு மற்றும் தகவல்களில் நேர்மை என்பது, பாதுகாப்பான, நம்பகமான, அதிநவீன வன்பொருள், மென்பொருள் என்பவற்றின் மூலமும், சகல கிளைகளுக்கும் உட்கட்டமைப்பு வலையமைப்பின் மூலமும் தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தினால் மிகத்திறமையாக முகாமைத்துவப்படுத்தப்படுகின்றது. இந்த வருடத்தில் மிக முக்கியமான பெறுபேறு என்னவென்றால், ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் இணையத்தள தகவல் நிலையத்தில், வங்கியின் “அனாத்தத்திலிருந்து மீளப்பெறும் பிரிவை” உயர்தரம் வாய்ந்த தகவல் பாதுகாப்பு, கணனி வழிமுறையின் கிடைக்கும் தன்மை, அதன் மீளப்பெறுகை என்பனவற்றை வழங்கக் கூடியதாக வெற்றிகரமாக நடைமுறைக்கிடத்தாகும். வங்கியின் இணையத்தளத்திற்கு அதிநவீன மற்றும் வசீகரமான தோற்றத்தையும், உணர்வையும் வழங்கும் விதத்தில் அது இந்த வருடம் வெற்றிகரமாக புனரமைக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தல் மற்றும் செயற்பாடு ஆகிய துறைகளில் சக்திவாய்ந்த சாதனமாக உபயோகிக்கப்படும் வகையில் இணையத்தளம், தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

வங்கியினால் சேவைக்கிடப்பட்ட அதிநவீன வங்கியின் கணனி வழிமுறைகளை கிளைகளின் உழியர்கள் அறிந்துகொண்டு செயற்படுவதன் முக்கியத்தை உணர்ந்துகொண்டு, இந்த வழிமுறைகள் சகல வேளைகளிலும் சீரான முறையில் செயற்படுவதை நிச்சயிக்கும் வகையில் அவர்களின் அறிவையும், தொழில்நுட்பத்தையும் தரமுயர்த்தவேண்டும், தகவல் தொழில்நுட்ப திணைக்களம் ஒழுங்கான முறையில் பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

வங்கியின் உதவிகளை நாடுவோர்களுக்கான கருமபீடத்திற்கு தகவல் தொழில்நுட்ப திணைக்களம் தொடர்ந்தும் உதவி வழங்கியதோடு, எந்தவொரு கிளையினதும் தகவல் தொழில்நுட்பக் கோரிக்கைகள், அர்ப்பண சிந்தை கொண்ட, திறமைவாய்ந்த தகவல் தொழில்நுட்ப உழியர்களினால் தூரிதமாகவும், திறமையாகவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக அபிவிருத்தி மீளாய்வு

நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக, லங்காபுத்ர அபிவிருத்தி வங்கிக்கு 2013 ஆம் வருடம் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. இருந்த போதிலும், வங்கி அதன் மீட்டெழுச்சியை நிரூபித்ததோடு, பலதரப்பட்ட சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, புதிய பொருட்களையும் சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த வருடத் தொடக்கத்தில், மாச்சு மாதத்தில் திருகோணமலை கிளை திறக்கப்பட்டதுடன், மொத்தம் 8 கிளைகள் நடவடிக்கைகளை ஆரம்பித்தன. அந்தப் பிரதேச மக்களுடன் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும், வீட்டுக்கு வீடு சென்று வைப்புப் பண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், வீதி பிரசார நடவடிக்கைகளும் இடம்பெற்றன. இதன்போது லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியுடன் வங்கிச் சேவையைப் பெற்றுக்கொள்வதனால் கிடைக்கக்கூடிய நன்மைகளும், முன்னுரிமைகளும் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. வருடம் முழுவதும் சகல கிளைகள் மூலமும் ஒழுங்கான வீதிப் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதனால், கிராம மக்கள் மத்தியில் வைப்புப்பண மற்றும் கடனுதவி நடவடிக்கைகள் அபிவிருத்தியடைந்தன.

அம்பாறையில் நடைபெற்ற நாட்டிற்கு மகுடம் (துயட்ட கிருல) கண்காட்சியிலும் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி விசாலமான காட்சிக்கூடத்தை அமைத்திருந்தது. கண்காட்சிக்கு வருகைதந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து வங்கி ஊழியர்கள் மூலம் பெருமளவு ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர். திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து வருகைதந்த அனைவருக்கும் வங்கியினதும், வங்கிக் கிளைகளினதும் சேவைகள் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டது.

“அய சவிய” என்ற பெயரில் விசேட புதிய கடன் திட்டம் ஒன்றையும் வங்கி ஆரம்பித்தது. அரசாங்கத்தின் திவிநெரும வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசதுறை ஊழியர்களை இது இலக்காகக் கொண்டிருந்தது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ் தனிநபர் வருமானம் கொண்ட குடும்பம் ஒன்று வீட்டுத் தோட்டத்தை ஆரம்பிக்க அல்லது சுயதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் அக்குடும்பத்திலுள்ள வேலையற்றவருக்கு கடன் வழங்கப்பட்டது. இதனடிப்படையில் குடும்பத்தினர் இரண்டாவது வருமானத்தையும் பெற்றுக்கொண்டனர்.

வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் “சாஸ்திரி” என்ற கடன் திட்டத்தையும் வங்கி மீள ஆரம்பித்தது. இதன்மூலம் பட்டப்பின்படிப்பு போன்ற உயர்கல்விக் குழுவினருக்கு வழங்கப்பட்ட கடன் வசதி குழாயமைப்பு, மின் தொழிலாளர்கள், ஹோட்டல் ஊழியர்கள், அழகியல் நிலையத்தினர் போன்ற தொழில்திறன் மிக்கவர்களுக்கும் வழங்கப்பட்டன.

உலகளாவிய ரீதியிலான இரண்டு முக்கிய தினங்களையும் வங்கி அனுஷ்டித்தது. உலக சிறுவர் தினம் மற்றும் உலக சிக்கன தினம்

என்பனவே அவையாகும். இவை சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்தன. “லக்முத்து தரிய உதான்” என்ற பாடசாலை மாணவர்களுக்கான விசேட சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையான பரிசுகளும் வழங்கப்பட்டன.

வங்கியின் இணையத்தளமும் மேலும் விஸ்தரிக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையானோருடன் தொடர்பு கொள்ளும் வகையில் வங்கியின் கூட்டிணைப்பு அந்தஸ்தும் விரிவாக்கப்பட்டது. இதன் முக்கிய அம்சம் மும்மொழிகளிலும் கருத்துப் பரிமாறல்களை மேற்கொள்ள முடியும் என்பதாகும். வாடிக்கையாளர்கள் விரும்பிய மொழியில் வங்கியுடன் தொடர்பு கொள்வதற்கான வசதி இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்கான உன்னத சேவைகளை வழங்கும் வகையில் வாடிக்கையாளர் சாசனம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. வாடிக்கையாளருக்கு சேவை வழங்கும் போது வங்கி ஊழியர் நடந்துகொள்ளும் விதம் அதேவேளை, சிறந்த சேவைகளை வழங்குவதற்கான வழிவகைகள் என்பனவும், சிறந்த தரம் வாய்ந்த முறையில் கடமை நிறைவேற்றம், பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல் என்பதற்கான வழிமுறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர் சாசனம் 2014 ஆம் ஆண்டில் நடைமுறைக்கிடப்பட்டு விருக்கிறது.

முகாமைத்துவக் கலந்துரையாடல்களும் பகுப்பாய்வும் தொடர்ச்சி...

வருடத்தின் முக்கிய நிகழ்வுகள்



1. தய்ப்ட கிருள காட்சிக் கூடம் - அம்பாறை
2. கண்டி கிளை இடமாற்றம்
3. திருகோணமலை கிளை திறப்பு (8வது கிளை)
4. வென்னப்புவு கிளையின் புதுவருட கொண்டாட்டங்கள்
5. வீதியோர ஊக்குவிப்பு நடவடிக்கைகள் - கேகாலை கிளை
6. முதியவர்கள் மற்றும் சிறுவர்களின் சோமாவதி விகாரைக்கான விஜயம் - பொலன்னறுவை கிளை
7. வீதியோர ஊக்குவிப்பு நடவடிக்கைகள் - வென்னப்புவு கிளை
8. பொல்ஹேன்கொட மஹாமாத்ய வித்தியாயலத்தில் புதிய கட்டடத் திறப்பு விழா



9. தொழுநோய் மருத்துவமனையின் பகுதிக்கான சமூக சேவைத் திட்ட விசேட நன்கொடை
10. தொழில் முயற்சியாளர் பயிற்சித் திட்டம் கண்டி கிளை
11. தொழில் முயற்சியாளர் பயிற்சித் திட்டம் கேகாலை கிளை
12. தொழில் முயற்சியாளர் பயிற்சித் திட்டம் வென்னப்புல கிளை
13. மெற்றோபொலிட்டனுடனான பங்களித்துவம்
14. தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான NEDA உடனான பங்களித்துவம்
15. தொழில் முயற்சியாளர் பயிற்சித் திட்டம் பொலன்னறுவை கிளை

முகாமைத்துவக் கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் தொடர்ச்சி...

உற்பத்திகளும் சேவைகளும்

கடன்களும் முற்பணங்களும்

- திட்டக் கடன்கள்
- நுண் நிதித்துறைக் கடன்கள்
 - விசேட திட்டக் கடன்கள்
- செயற்படு மூலதனக் கடன்கள்
 - “லக்சவிய” குத்தகை வசதி
 - “லக்சஹன்” அடகு வைத்தல் வசதி
- “சௌபாக்கிய” சுபீட்சக் கடன் திட்டம்
- “ஷாஸ்திரி” உயர் கல்விக் கடன் திட்டம்
 - வர்த்தக ரீதியான பாற்பண்ணை அபிவிருத்திக் கடன் திட்டம்
 - “ஜயதிரி” புதிய தொழிலதிபர் அபிவிருத்திக்கான கடன் திட்டம்
- “சருசார” புதிய விரிவாக்கப்பட்ட கிராமிய கடன் திட்டம் (NCRCS) - சருசார
- மடிக்கணினிகளைக் கொள்வனவு செய்யவென அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கான E Top கணினி கடன் வசதித் திட்டம்
- அரசு ஊழியர்களின் குடும்ப அங்கத்தவர்கள் தங்களது குடும்ப வருமானத்தை அதிகரிப்பதற்கான “அய சவிய” கடன் வசதித் திட்டம்

உற்பத்திகளும் சேவைகளும்

வைப்பு உற்பத்திகள்

- “சருவிரு” தவணை வைப்புக் கணக்கு
 - “சந்தலிய” சேமிப்புக் கணக்கு
 - “தேசாபிமானி” சேமிப்புக் கணக்கு
 - “லகமுத்து” சிறுவர் சேமிப்புக் கணக்கு
- “லகமுத்து திரிய உதான” சிறுவர் சேமிப்புக் கணக்கு

ஏனையவை

“ஜாதிக வியவசாயக அத்வெல”
தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சித் திட்டம்



தேசாபிமானி சேமிப்புக் கணக்கு

தேசாபிமானி சேமிப்புக் கணக்கு இலங்கைப் பிரசைகள் அனைவருக்குமானதாகும். இந்தக் கணக்குகளை வைத்திருப்பவர்கள், தேசத்தைக் கட்டியெழுப்பும் கௌரவம் மிக்க நடவடிக்கையில் பங்குதாரர்களாக இருப்பதையிட்டு பெருமைப்படலாம்..

நன்மைகளும் / அம்சங்களும்

- உயர் வட்டி வீதம்
- நாளாந்தம் கணக்கிடப்படும் வட்டி மாத இறுதியில் கணக்கில் சேர்க்கப்படும்.
- நிலையியல் கட்டளை வசதி



“சுருவிரு” தவணை வைப்புப் பணம்


லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் சுருவிரு தவணை வைப்புப் பணம் என்பது, இடர் அற்ற முதலீட்டு வசதியாகும். குறிப்பிட்ட காலப்பகுதியில் வைப்புப் பணமாகச் சேர்க்கப்பட்ட பணத்திற்கு அதியுயர் வட்டி வழங்கப்படுகிறது. சுருவிரு தவணை வைப்புக் கணக்கை 03, 06, அல்லது 12 மாத காலப்பகுதி என்ற அடிப்படையில் ஆரம்பிக்க முடியும். வட்டி மாத அடிப்படையில் அல்லது வருட அடிப்படையில் வழங்கப்படும்.

நன்மைகளும் / அம்சங்களும்

- உயர் வட்டி வீதம்
- ஆகக்குறைந்த வைப்புப் பணம் ரூபா 10,000/-
- மாத அடிப்படையில் அல்லது முதிர்வின் போது வட்டி வழங்கப்படும்.
- 18 வயதுக்கு உட்பட்டவர்களின் சார்பில் பெற்றோர் / பாதுகாவலர் தவணை வைப்புக் கணக்கை செயற்படுத்த முடியும்.
- கடன் வசதிகளுக்கான உத்தரவாதமாக தவணை வைப்புப் பணம் ஏற்றுக்கொள்ளப்படும்.
- வைப்புப் பணத்தின் 90% வரையிலான துரித கடன் வசதி

முகாமைத்துவக் கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் தொடர்ச்சி...

உற்பத்திகளும் சேவைகளும்



லக்முத்து” சிறுவர் சேமிப்புக் கணக்கு

எமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவென மேற்கொள்ளப்படும் சேமிப்பு நடவடிக்கையே “லக்முத்து” சிறுவர் சேமிப்புக் கணக்காகும்.

நன்மைகளும் / அம்சங்களும்

- உயர் வட்டி வீதம்
- ரூபா 100 - ரூபா 500 உடன் கணக்கை ஆரம்பிக்கும் வசதி
- கவர்ச்சிகரமான நன்மைகள்



“சந்தலிய” சேமிப்புக் கணக்கு

நாட்டின் கடின உழைப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஒப்பற்ற சேமிப்புத் திட்டமே “சந்தலிய” சேமிப்புக் கணக்காகும்.

நன்மைகளும் / அம்சங்களும்

- கவர்ச்சிகரமான வட்டி வீதம்
- வைப்புப் பணத்தின் 10 மடங்கு பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட தங்க நன்மைகள் திட்டம்
- மிகச்சிறிய, சிறிய, நடுத்தர அளவிலான தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விசேட சலுகைகள்



நிதித்துறை மீளாய்வு


லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் 2013 ஆம் ஆண்டுக்கான நிதிப் பெறுபேறுகளைச் சமர்ப்பிப்பதில் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். 2007 ஆம் ஆண்டின் அரசு வரவு செலவுத் திட்டப் பிரேரணைகளை நடைமுறைக்கிடுவதன் ஒரு கட்டமாக, 2008 ஜனவரி 01 ஆம் திகதியில் நடைமுறைக்கு வருமாறு SME வங்கியுடன் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி இணைந்து கொண்டது. ஒரு மாதத்தின் பின்னர் தனியார் துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் சொத்துக்களையும், பொறுப்புக்களையும் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி சுவீகரித்துக் கொண்டது. இலாபமீட்டும் தன்மை, தீர்வத்தன்மை, சொத்துக்கள் அடித்தளம், வங்கியின் முக்கிய செயற்பாட்டுச் சுட்டிகள் போன்ற முக்கிய பகுதிகள் முக்கியமாக இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளன.

இலாபமீட்டும் தன்மை

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி 2013 ஆம் ஆண்டின் வரிக்குப் பிந்திய இலாபமாக ரூபா 345.8 மில்லியனைக் காண்பித்தது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். வரிகள் என்ற வகையில், அரசு வருமானத்திற்கு 73.6 மில்லியன் ரூபாவை வழங்கிய பின்னரே இந்தத் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டும். முந்திய வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வரித் தொகை ரூபா 46.2 மில்லியனால் குறைவடைந்துள்ளது. 2013.04.01 ஆம் திகதியில் இருந்து வருமான வரி விலக்கை வங்கி பெற்றதும் இதற்கு முக்கிய காரணமாகும். வங்கியின் வட்டி வருமானம், கடன் வழங்கல் மூலம் பெறப்பட்ட வட்டி, நிலையான வைப்புக்களின் முதலீடுகளில் இருந்து பெறப்பட்ட வட்டி, அரசு கடன்பத்திரங்கள் மூலமான வட்டி என்பனவாகும். 2013 ஆம் ஆண்டுக்கான நிதித்துறைச் சொத்துக்களின் மதிப்புக் குறைவு நடம் ரூபா 47.6 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. இது, 2012 ஆம் ஆண்டின் மதிப்புக் குறைவு நடமான ரூபா 47.9 மில்லியனிலும் பார்க்க ஓரளவு குறைவானதாகும்.

கடன் வழங்கல் மூலம் பெற்ற அதிகரித்த வட்டி, பெருமளவு வட்டி தரும் முதலீடுகள் என்பன காரணமாக 2013 ஆம் ஆண்டின் மொத்தப் வருமானம் அதிகரித்திருந்தது. செயற்படாக் கடன்களின் நிலைமையும் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டது. வரவு செலவுத் திட்ட இலக்கின் அளவுக்கு வங்கியின் கடன் வழங்கல் நடவடிக்கைகள் அதிகரிக்கவில்லை. இதற்கான காரணம், எதிர்பாராத வகையிலான கடன் வசதித் தீர்வுகளும், புதிய கடன் வழங்கல் தொடர்பாக மிகக் கவனமான கண்காணிப்புக்களுமே ஆகும். ஏற்பாடுகள் உட்பட மொத்தச் செயற்பாடு செலவினங்கள், 2013 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த அளவிலேயே பேணப்பட்டன. 2013 ஆம் ஆண்டில் இலாபத் தொகை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததன் காரணமாக, ஒரு பங்கிற்கான சம்பாத்தியம், 2012 ஆம் ஆண்டின் ரூபா 6.05 இல் இருந்து 2013 இல் ரூபா 9.59 ஆக அதிகரித்தது. உத்தியோகபூர்வ திரவச் சொத்துக்கள் விகிதம் (SLAR) சட்டபூர்வ திரவச் சொத்துக்களின் தேவையான 20% ஆக இருக்க வேண்டிய அதேசமயத்தில், வங்கி 2013.12.31 இல் அதனை (SLAR) 1341.48% ஆகக் கொண்டிருந்தது. இது வங்கியின் தீர்வத்தன்மையை மீண்டும் ஊர்ஜிதம் செய்தது.

இலாப வளர்ச்சி பற்றிய ஆய்வு - ரூபா மில்லியனில்



வருடம்	வரிக்கு முந்திய இலாபம்	வரிக்குப் பிந்திய இலாபம்
2006	52	23
2007	58	23
2008	227	76
2009	221	63
2010	163	21
2011	118	79
2012	294	218
2013	371	345

வைப்புப் பணத் தளம்


ஆய்வுக்குட்பட்ட வருட இறுதியில் வங்கியின் வைப்புப் பணத் தளம் ரூபா 228 மில்லியனாக இருந்தது. இது, முந்திய வருடத்துடன் ஒப்பிடுகையில் 5% குறைவானதாகும். சேமிப்புப் பண வைப்பு, வங்கியின் வைப்புப் பணத் தளத்தின் 80% ஐக் கொண்டுள்ள அதேசமயத்தில், எஞ்சிய 20% கால எல்லை குறித்த வைப்புப் பணமாகும். ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் வைப்புப் பணங்கள் மீதான வட்டி வீதத்தை வங்கி தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்துள்ளது. சந்தை நிலைமையை அனுசரிக்கும் வகையில், தேவை ஏற்படும் போது இதனை மீளாய்வு செய்தும் வந்துள்ளது. இதன்பலனாகவே, வைப்புப் பணங்கள் தொடர்பாக குறைந்த வட்டி காணப்பட்டது. இருந்த போதிலும், வங்கியின் பலமான நிதி நிலைமை காரணமாக, வைப்புப் பணத் தளத்தை அதிகரிப்பதில் அது கவனம் செலுத்தவில்லை.

கடன்களும் முற்பணங்களும்

வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் துறை 2012 இல் ரூபா 1932 மில்லியனில் இருந்து 2013 இல் ரூபா 1812 மில்லியன் என ரூபா 120 மில்லியனினால் குறைவடைந்திருந்தது. இது, 6.2% வீழ்ச்சியாகும். தேறிய செயற்படாக் கடன்களின் (NPL) வீதம் 2012.12.31 இல் 24.2% இல் இருந்து 2013.12.31 இல் 22.8% ஆகக் குறைவடைந்தது.

ஆய்வுக்குப்ப்ட வரூடத்தில் காணப்பட்ட இந்தச் சாதகமான சூழ்நிலை மதிப்பீட்டுக் குறைவு சம்பந்தமான நட்ங்களுக்கு போதிய ஏற்பாடுகளைச் செய்ய உதவியது. இருந்த போதிலும், வங்கியின் மொத்தச் செயற்படா கடன்கள் வீதம் 2013.12.31 இல் 46.7% ஆக இருந்தது. இது, 2012.12.31 இன் 45.8% க்கு சற்று கூடியதாகும். வங்கியின் மிக முக்கியமான விடயம் எனக் கருதப்படும் மொத்த செயற்படாக் கடன்கள் (NPL) வீதம் கைத்தொழிந்துறைக்கான சராசரியிலும் பார்க்க மேல் மட்டத்திலுள்ளது. வங்கியின் மிக முக்கியமான விடயம் என இது கருதப்படுவதனால், குறிப்பாகவும், தொடர்ச்சியாகவும் இது கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

தேரிய கடன்கள் மற்றும் முற்பணங்களின் இயக்கம்



வரூடம்	கடன்களும் முற்பணங்களும் தேரிய (ரூ. மில்)
2006	427
2007	1656
2008	2430
2009	2301
2010	1910
2011	1711
2012	1932
2013	1812


மூலதன போதிய தன்மை மற்றும் திரவத்தன்மை

2013.12.31 இல் வங்கியின் மூலதன போதிய தன்மைக்கான விகிதம் வரிசை 1 இல் 73.99% உம், மொத்த மூலதன மட்டத்தில் 74.34% உம் பதிவு பெற்றிருந்தன. இந்தக் கணிப்பு முறை பாசல் II (BASEL) இன் விதிமுறைகளின் கீழ் கடன் இடர் பற்றிய தரமான அணுகுமுறையினதும், செயற்பாட்டு அணுகுமுறையின் அடிப்படைச் சுட்டியினதும் வழிமுறைகளுக்கு இசைவானதாகும். இந்த விகிதங்கள் அனைத்தும் இலங்கை மத்திய வங்கியினால் சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆகக் குறைந்த மட்டங்களிலும் பார்க்கக் கூடியவையாகும். இதேவேளை, அதன் திரவ நிதி நிலைமையை வங்கி தொடர்ந்து உயர் மட்டத்தில் பேணி வந்துள்ளது. மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கு உட்பட்ட வகையில் கணக்கிடப்பட்ட சட்டபூர்வ திரவச் சொத்துக்கள் வீதம் 2013.12.31 இல் 1341.48% ஆக இருந்தது.

முக்கிய செயற்பாட்டுச் சுட்டிகள்

வங்கியின் செலவினத்திற்கும், வருமானத்திற்குமான வீதம் 2013 ஆம் ஆண்டில் 33% ஆக இருந்தது. முந்திய வருடத்தின் 36% உடன் ஒப்பிடுகையில், இதனை சிறியதொரு அபிவிருத்தி எனக் குறிப்பிட முடியும். இந்தச் சாதகமான மாற்றத்திற்கான காரணம், வட்டி வருமானத்தின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பும், செயற்பாட்டுச் செலவினத்தைக் குறைந்த மட்டத்தில் வைத்திருந்ததுமாகும்.

செலவின வருமான விகிதம்



வரூடம்	செலவின வருமான விகிதம் (%)
2006	55.00%
2007	65.10%
2008	35.40%
2009	32.84%
2010	36.00%
2011	45.00%
2012	36.00%
2013	33.00%

கீழ்க்காணும் அட்டவணையில் முக்கிய செயற்பாட்டுச் சுட்டிகள் சம்பந்தமான வங்கியின் நடவடிக்கைகள் தரப்பட்டுள்ளன.

முக்கிய செயற்பாட்டுச் சுட்டிகள்	2013	2012
வட்டி பக்கவிலக்கு	8.90%	8.60%
சொத்துக்களின் சம்பாத்தியம்	5.80%	4.30%
பங்குகளின் சம்பாத்தியம்	7.90%	5.30%
ஒரு பங்கின் அடிப்படை சம்பாத்தியம்	9.59	6.05
மூலதன போதிய தன்மை வீதம்	73.99%	86.06%
மொத்த மூலதனப் போதிய தன்மை வீதம்	74.34%	86.40%
சட்டபூர்வ திரவச்சொத்து வீதம்		793.20%

2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மேற்குறிப்பிட்ட வீதங்களில் சாதகமான நிலைமை ஏற்பட்டதற்கான காரணம், வர்த்தக நடவடிக்கைகள் மூலமான இலாபத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டதும், திறைசேரி நடவடிக்கைகளும், திருப்திகரமான நிதி நிலைமையும் ஆகும். வங்கியின் முக்கிய வருமான வளங்களில் இத்தகைய அபிவிருத்தி காரணமாக, 2013 ஆம் ஆண்டில் வரிக்குப் பிந்திய இலாபமாக 58% வளர்ச்சியை நாம் பதிவு செய்ய முடிந்துள்ளது.

இடர் முகாமைத்துவம் மீளாய்வு

“வர்த்தகத் திட்டமிடல் வழிமுறைகளில் இடர் முகாமைத்துவம் என்பது, முக்கிய அம்சமாகும். சிரேஷ்ட முகாமைத்துவத்தினரும், பணிப்பாளர் சபையினரும் இதற்குப் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்”

மேல்நோக்கு

வங்கித் தொழிலின் சகல பிரிவுகளிலும், வங்கி செயற்படும் சுற்றாடலிலும் இடர் எதிர்நோக்கப்படுகிறது. வங்கியின் சகல நடவடிக்கைகளிலும் - இடர்களை அல்லது இடர்களின் தொகுதியை அளவிடு செய்தல், மதிப்பிடல், ஏற்றுக்கொள்ளல், முகாமைத்துவப்படுத்தல் என்பன பல்வேறு நிலைகளில் இடம்பெறுகின்றன. வங்கித் தொழில் என்பது, பொருத்தமாக மதிப்பிடப்பட்ட இடர் மற்றும் இடர்களைப் பொருத்தமான முறையில் முகாமைத்துவப்படுத்தல் என்பனவற்றின் அனுமானத்தில் தங்கியுள்ளதனால், தற்போதைய உலகளாவிய மற்றும் உள்ளூர் சூழலுக்கு ஏற்ற வகையில் இடர் முகாமைத்துவம் சம்பந்தமாக புதிய கண்ணோட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிதித்துறை இன்று எதிர்நோக்கும் முக்கிய சவால், இடருக்கும், பயன்பாட்டிற்கும் இடையிலான சமநிலையை ஏற்படுத்துவதாகும். இன்றைய போட்டி அடிப்படையிலான சந்தையில் சகல பங்குதாரர்களினதும் பாதுகாப்பை நிச்சயிக்கும் வகையில், முன்கூட்டி அடையாளம் காணப்பட்ட, திடமான இடர் சூழலுக்கு மத்தியில் முக்கிய தீர்மானங்களை எடுக்கக்கூடிய வங்கியின் சக்தியை அதன் விசேட தன்மை எனக் கருத முடியும். இதனடிப்படையில் இடர் முகாமைத்துவம் என்பது, வங்கித் தொழிலின் ஒன்றிணைந்த அம்சமாகும் எனக் கருத முடியும்.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் இடர்களை முகாமைத்துவப்படுத்தல்

இடர் முகாமைத்துவம் என்பது, இடர்களைக் குறைப்பது என்பதல்ல. நாட்டின் அபிவிருத்தியில் வங்கிக்குரிய முக்கிய பங்கைக் கருத்திற்கொண்டு, நிதித்துறையிலும், நிதித்துறை அற்ற வகையிலும் இடருக்கும் - வெகுமதிக்கும் இடையிலான உச்சக்கட்ட விட்டுக்கொடுப்பின் மூலம் பங்குதாரர்களின் சொத்துக்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பை வழங்கும் இடர் முகாமைத்துவ இலக்காகும்.

முகாமைத்துவக் குழுக்கள்

வங்கி எதிர்நோக்கும் பலதரப்பட்ட இடர்களையும் முகாமைத்துவப்படுத்தும் நடவடிக்கையில் கீழ்க்காணும் நிறைவேற்றுக் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.

- கூட்டிணைப்பு முகாமைத்துவக் குழு
- சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குழு (ALCO)
- உள்ளக முகாமைத்துவக் கடன் வசதிக்குழு (IMCC)
- உள்ளக அறவிடுதல் குழு
- தொழில்நுட்பக் கொள்கை மற்றும் மீளாய்வுக் குழு
- பிரசாரம் மற்றும் ஊக்குவிப்புக் குழு

- கொள்வனவுக்குழு
- ஊழியர் குழு
- ஊழியர் இடமாற்றக் குழு

வங்கியின் இடர் சம்பந்தமான கொள்கை வரைபு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், குறிப்பிட்ட வர்த்தகத்துறை எதிர்நோக்கும் இடர்கள் மற்றும் உதவி நடவடிக்கைகள் என்பனவற்றை மீளாய்வு செய்யவென இந்தக் குழுக்கள் ஒழுங்கான அடிப்படையில் கூட்டங்களை நடத்தி வருகின்றன.

ஊழியர் மத்தியிலான விழிப்புணர்ச்சி

தத்தமது பிரிவுகளில் எதிர்நோக்கப்படும் இடர்கள், அவற்றைக் குறைப்பதில் ஊழியர்களின் பங்கு என்பன சம்பந்தமாக ஊழியர்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி இருப்பதை நிச்சயிக்கவென சகல மட்டங்களிலும் பயிற்சி நடவடிக்கைகளை வங்கி தொடர்ந்து அளித்து வருகிறது. பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலும் திட்டவடமான கலந்துரையாடல்களும் இடம்பெறுகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக, இடர் முகாமைத்துவம் மற்றும் இணக்கம் தொடர்பாக தலைமை அலுவலகம் ஊழியர்களுக்கு சுற்றுநிருபங்களை அனுப்பி வருகிறது.

தோற்றம் மற்றும் இயற்கைத்தன்மை என்பனவற்றின் அடிப்படையில் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் இணங்காணப்பட்ட முக்கிய இடர்கள்

- கடன்வசதி சம்பந்தமான இடர்
- சந்தைப்படுத்தல் இடர்
- திரவ நிலையில் ஏற்படும் இடர்
- செயற்பாட்டு இடர்
- சட்டத்துறை இடர்
- ஒழுங்கமைப்பு மற்றும் இணக்க இடர்
- நன்மதிப்பு இடர்

இந்த இடர்கள் அனைத்தும் பெருமளவு ஒன்றில் ஒன்று தங்கியுள்ளவை.

கடன் வசதி இடர்

கடன் வசதி இடர் என்பது, கடன் பெற்றவர் அல்லது அவருடன் இணைந்தவர்கள், தாம் பெற்ற கடனை அல்லது ஒப்பந்த அடிப்படையிலான கடப்பாடுகளை ஏற்கனவே உடன்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் செலுத்தாததனால், வங்கிக்குப் பொருளாதார நடத்தை ஏற்படுத்தும் நிதித்துறை நட்பம் சம்பந்தமான இடர். உடன்பட்டக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில், வட்டி வீதத்தில், உடன்பட்ட நாணயத்தில் மூலதனத்தையும் அல்லது வட்டியையும் முற்றாகத் திருப்பிச் செலுத்தாத நிலை இதில் அடங்கும். நேரடியான கடன் வழங்கல் அல்லது குத்தகை நடவடிக்கை காரணமாகவும், ஐந்தொகைக்கு அப்பாற்பட்டு இடம்பெறும் நாணயக் கடிதங்கள் மற்றும் உத்தரவாதங்கள் அடிப்படையிலும் இது ஏற்படுகிறது. கடன் வழங்கல் என்பது,


வங்கியின் முக்கிய நடவடிக்கை என்பதனால், இடர் சம்பந்தமான அம்சத்தில் இது முக்கியமானதாகும். எனவே, கடன் வசதி இடரை திட்டவாத்தமான அடிப்படையில் முகாமைத்துவப்படுத்துவது இடர் முகாமைத்துவ வழிமுறையில் முக்கியமானதாகவும், வங்கியின் நீண்டகால வெற்றிக்கு காரணியாகவும் இனங்காணப்பட்டுள்ளது. செயற்படாக் கடன்கள் குறைக்கப்படுவதையும், கட்டுப்பாடுகள் முகாமைத்துவப்படுத்தப்படுவதையும், பயன்பாடுகளை உச்சக்கட்டமாக்குவதற்குமேன தனிநபர் கடன் வசதிகள் அல்லது கடன் நடவடிக்கைகள் மற்றும் மொத்தக் கடன் வசதியில் ஏற்படும் இடர்களை வங்கி முகாமைத்துவப்படுத்துகிறது.

கடன் இடர் முகாமைத்துவம்

ஒழுக்காற்றுக்குப்பட்ட கடன் கலாசாரத்தின் முக்கிய அம்சம் உள்ளகக் கொள்கைகளுடனும் வழிமுறைகளுடனும் இணைந்ததாகும் என்று வங்கி நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே, தரத்தையும், சகல வேளைகளிலும் கடன் வழங்கல் சம்பந்தமான தீர்மானங்களின் போது வெளிப்பாட்டு நிலையையும் நிச்சயிக்கவேன விரிவான கடன் கொள்கைகள் மற்றும் வழிகாட்டி நெறிகள் என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. கடன் இடர் முகாமைத்துவம் சம்பந்தமான சகல பொறுப்புக்களும் பணிப்பாளர் சபையிடம் உள்ளது. தனி நபர் கடன் வசதி மற்றும் நிறுவனங்களுக்கான கடன்வசதி என்பனவற்றில் கடன் இடரை முகாமைத்துவப்படுத்தவேன சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கடன் இடர் முகாமைத்துவக் கொள்கைகளும், வழிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. கடன் இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளை வங்கி மேற்கொள்வதற்கான கொள்கைகள் வங்கியின் கடன்துறை சம்பந்தமான கொள்கையில் விளக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்கைகள், வங்கியினால் அங்கீகரிக்கப்படும் கடன் வசதிகளின் ஒரு நிலைப்பாட்டை நிச்சயிப்பதோடு, பல்வேறு கடன் சூழல்களையும், முக்கியமான இடர்களையும் பிரதிபலிக்கவேன, வர்த்தகக் கடன் இடர் ஆய்வுகளின் உருவாக்கத்திற்கு வழிகாட்டுகின்றன. எனவே, கடன் சம்பந்தமான கொள்கைகள் சகல சந்தர்ப்பங்களிலும் கடன் இடர் அங்கீகாரங்களில் தரத்தையும், ஒரு நிலைப்பாட்டையும், வெளிப்பாட்டையும் நிச்சயிப்பதோடு, வங்கியில் ஒழுக்காற்றுடன் கூடிய கடன் கலாசாரத்தையும் மேம்படுத்துகின்றன.

ஆரம்பத்திலிருந்து இறுதி நிலை வரையிலான கடன் சம்பந்தமான வழிமுறைகளை, கடன் இடர் முகாமைத்துவம் மீளாய்வு செய்து நிர்வகிக்கிறது. லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் கடன் கொள்கைகள் கீழ்க்காணும் அம்சங்களைத் தெரிவிக்கின்றன.

- வங்கியின் கடன் கலாசாரம்
- கடன் வழங்கலில் சந்தை இலக்கு
- அதிகரித்த இடர், அல்லது எதிர்மறை சமூக மற்றும் ஒழுக்கவியல் காரணங்களின் அடிப்படை என்பன இருக்குமானால், எத்தகைய சூழ்நிலையிலும் வங்கி கடன் வசதிகளை வழங்க மாட்டாது.
- ஏற்றுக்கொள்ளக்கூடிய இடர் அளவுகள்
- சீர்திருத்த மற்றும் அறவீட்டு நடவடிக்கைகள்



அமைப்புடன் கூடிய மற்றும் தரத்திற்குப்பட்ட கடன் அங்கீகார வழிமுறைகளை வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. கீழ்க்காணும் அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன:

கடன் இடர் குறைப்பும் கட்டுப்பாடும்

உள்ளகக் கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் என்பனவே ஒழுக்காற்றுடன் கூடிய கடன் கலாசாரத்திற்கு முக்கிய அம்சமாகும் என்பதில் வங்கி திடசித்தம் கொண்டுள்ளது.

கடன் வழங்கல் சம்பந்தமான தீர்மானங்களை வங்கி மேற்கொள்ளும் போது, கடன் பெறுநரின் கடன் தரத்தை அதிகரிக்கும் அம்சமாக பிணையத் தொகையைக் கருதுவதிலும் பார்க்க, வழங்கிய கடனை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மீளப் பெறுவதற்கான இறுதி மார்க்கமாக அதனை வங்கி கருதியுள்ளது. இதன்பலனாக, கடன் பெறுபவரின் சகல விபரங்களும் அவரது மீளச் செலுத்துவதற்கான சக்தியும் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளன. இருந்த போதிலும், ஏற்படக்கூடிய கடன் அனர்த்தங்களைக் குறைக்கவேன கடன்கள் முற்பணங்கள் என்பன பற்றி முடிந்தவரை பொருத்தமான பிணையங்களைப் பெற்றுக்கொள்ளும்படி கடன் வழங்கும் அதிகாரிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். பொதுவான பிணையங்களாகச் சொத்துக்களின் ஈடு, வைப்புப் பணங்களின் உரிமை, ஏனைய சொத்துக்களின் மீதான அடைமானம் மற்றும் உத்தரவாதங்கள் என்பன அடங்கும். தகைமைபெற்ற சுதந்திரமான தொகை மதிப்பீட்டாளர்களின் மதிப்பீடுகளைப்

இடர் முகாமைத்துவம் மீளாய்வு தொடர்ச்சி...

பெற்றுக்கொள்வதன் மூலம் வங்கியிடம் ஈடுபி வைக்கப்பட்ட நிலையான சொத்துக்களின் உண்மையான பெறுமதியை நிச்சயிப்பதில் வங்கி சகல வேளைகளிலும் வற்புறுத்தும்.

கடன் இடரைக் குறைப்பதில் பிணையங்களுக்கு மேலதிகமாக கடன் ஒப்பந்தங்களில் கூறப்படும் விசேட நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்பன வங்கிக்கு உதவியாக இருக்கும்.

பலதரப்பட்ட பொருளாதாரத் துறைகள் கடன் பெறுவோர், பிரதேசங்கள், உற்பத்திப் பொருள் பிரிவுகள் என்பனவற்றின் அடிப்படையில், பன்முகப்படுத்தப்பட்ட வங்கியின் கடன் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதனால், இவையும் சம்பந்தப்பட்ட இடர்களைக் குறைக்கின்றன.

வங்கியின் கடன் சம்பந்தமான இடர்கள் நாளாந்த, வாராந்த, மாதாந்த முகாமைத்துவ அறிக்கைகள் மூலம் ஒழுங்கான அடிப்படையில் கண்காணிக்கப்படுகின்றன. இவற்றிற்கு மேலதிகமாக, வங்கியின் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் பலதரப்பட்ட அம்சங்களையும் மீளாய்வு செய்யவும், வழிகாட்டவென நிறைவேற்றுக் குழுக்களும் ஒழுங்கான அடிப்படையில் கூட்டங்களை நடத்துகின்றன.

கடன்களை அங்கீகரிக்கும் குழுவின் செயற்பாட்டை மதிப்பீடு செய்யவென, கடன் வழங்கிய பின்னரான மீளாய்வு வழிமுறைகள் உள்ளன. பொருத்தமான இடங்களில் கடன் வழங்கல் மற்றும் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்படுவதை நிச்சயிப்பதே இதன் நோக்கமாகும்.

திரண்ட இடர்

திரண்ட இடரை முகாமைத்துவப்படுத்தவென, கடன் சம்பந்தமான இடரை துறை அடிப்படையில் வங்கி கண்காணிக்கிறது. குறிப்பிட்ட ஒரு குழுவிற்கு, துறைக்கு அல்லது பிரதேசத்திற்கு வழங்கப்படும் குறிப்பிடத்தக்க சமநிலையற்ற மொத்தக் கடன் வெளிப்பாட்டின் காரணமாக ஏற்படக்கூடிய நட்பு திரண்ட இடர் எனக் கருதப்படுகிறது. பலதரப்பட்ட பிரிவுகளிலும், வர்த்தக நடவடிக்கைகளிலும், சமமான வளர்ச்சியை நிலைநாட்டுவதே வங்கியின் நோக்கமாகும்.


2013 டிசம்பர் 31 ஆம் திகதியளவில் வங்கி வழங்கிய கடன்கள், முற்பணைகளின் மொத்தத் தொகை ரூபா 2,460.6 மில்லியன் ஆகும். பலதரப்பட்ட துறைகளாகவும், உப துறைகளாகவும் வங்கி இதனைக் காண்பித்துள்ளது.



கீழ்க்காணும் வரைபடம் 2013 டிசம்பர் 31 இல் வங்கியின் மொத்தக் கடன் இடரைப் பிரித்துக் காண்பிக்கிறது.

துறைகள் அடிப்படையில் கடன் விபரங்கள்

உற்பத்திப் பொருள் வகையில் கடன் விபரங்கள்



கடன் நடங்களுக்கான ஏற்பாடுகள்

கடன் நடங்களுக்கான ஏற்பாடுகள் என்பது, ஆண்டின் போது கடன் நடங்கள் சம்பந்தமாக வங்கியின் கடன் வழங்கல் துறையில் ஏற்படக்கூடிய சகல கடன் சம்பந்தமான நடங்களையும் உட்கிரகிக்கப் போதுமானது என முகாமைத்துவம் கருதும் குறிப்பிட்ட மற்றும் பொது ஏற்பாடுகளின் கூட்டிய மொத்தத் தொகைக்குச் சேர்க்கப்பட்ட அதிகரித்த தொகையாகும். 2013 ஆம் ஆண்டுக்கான ஏற்பாடு ரூபா 609.6 மில்லியன் ஆகும். இது முந்திய வருடத்துடன் ஒப்பிடுகையில் ரூபா 47.6 மில்லியன் அதிகரிப்பு ஆகும்.

ஏற்பாடுகள் மூன்று பிரிவுகளாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன:

- பொது ஏற்பாடுகள் (இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கு அமைந்தது)
- நீதியான அடிப்படையிலான ஏற்பாடுகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்குகள் சம்பந்தமான புத்திசாலித்தனமான ஏற்பாடுகள்)
- குறிப்பிட்ட ஏற்பாடுகள் (இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கு அமைந்தது)

செயற்படாக கடன்கள் மற்றும் முற்பணைகள் சம்பந்தமான ஏற்பாடுகள் கணக்கியல் தரங்களுக்கும், இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஏற்புடைய வகையில் உருவாக்கப்படுகின்றன. "ஏற்பாடுகள்" சம்பந்தமான வங்கியின் கொள்கை கணக்கியற் கொள்கைகள் பிரிவில் பக்கம் 89 இல் தரப்பட்டுள்ளன.

சந்தை இடர்

வட்டி வீதங்களிலும், வெளிநாட்டு நாணயமாற்றிலும் மாற்றங்கள்,

பங்கு விலைகள், பொருட்களின் விலைகள் போன்ற நிதிச்சந்தை நிலைமைகளின் மாற்றங்களினால் சொத்துக்கள், பொறுப்புக்கள் மற்றும் வருமானங்கள் என்பன தீவிரமாகப் பாதிக்கப்படுவதை அடுத்து, வங்கிக்கு ஏற்படக்கூடிய நட்பு சந்தை இடர் எனக் குறிப்பிடப்படுகின்றது. சந்தை இடர் முகாமைத்துவத்தின் முக்கிய நோக்கம், எமது இடர் செயற்பாட்டுக்கு வெளிவாரியான, ஏற்றுக்கொள்ள முடியாத கடன்களை வங்கி எதிர்கொள்ள வைக்காத அதேசமயத்தில், இடர் வெகுமதி தொடர்புகளை உச்சக்கட்டத்திற்கு அதிகரிப்பதாகும்.

சந்தை இடர் முகாமைத்துவம் என்பது, வர்த்தகப் பிரிவுகளுடன் நெருங்கிய பங்காளித்துவ உறவுகளைக் கொண்டு செயற்படும் சுதந்திரமான நடவடிக்கையாகும். எதிர்பாராத நடவடிக்கைகள் வங்கியைப் பாதிக்காத அதேசமயத்தில், இடரின் பயன்பாட்டை உச்சக்கட்டமாக்குவதற்கென வங்கியின் சகல பிரிவுகளிலும் சந்தை இடர்களை இனங்கண்டு, கண்காணிப்பதோடு, சந்தை இடர் கொள்கைகளையும், வழிமுறைகளையும் நிர்ணயிப்பதே எமது நோக்கமாகும். சந்தை இடரின் மேற்பார்வை, முகாமைத்துவம் என்பனவற்றுக்குப் பொறுப்பான நிதி மற்றும் வங்கியின் சம்பந்தப்பட்ட ஏனைய பிரிவுகளின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளைக் கொண்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குழு பொது முகாமையாளர் தலைமையில் செயற்படுகிறது. இந்தக் குழு மாதாந்த அடிப்படையிலும் அதன் முக்கிய பொறுப்புக்களின் தேவையை நிறைவேற்றவுமென கூடுகிறது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் சம்பந்தமான குழுவின் முக்கிய பொறுப்புக்களாவன:

- அவசியமான முதிர்வு விபரங்களையும், அதிகரிக்கக்கூடிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களினதும் கலப்பையும் பற்றித் தீர்மானித்தல்.
- வங்கியினது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களினது அமைப்பைக் கண்காணித்தலும் வைப்புப் பணங்கள் மற்றும் முற்பணங்கள் போன்ற உற்பத்திப் பொருட்களின் விலை அமைப்பு பற்றித் தீர்மானித்தலும்
- வங்கியின் வட்டி வீதத் திட்டங்களைத் தீர்மானித்தலும், எதிர்கால வர்த்தக வழிமுறைகளைத் திட்டமிடலும்
- நிதி வழங்கல் சம்பந்தமான கொள்கைகளை திட்டவட்டமாகத் தீர்மானித்தல்
- வங்கியின் மாற்று விலைக் கொள்கைகள் பற்றித் தீர்மானித்தல்.
- புதிய உற்பத்திகளை வழங்கும் போது ஏற்படக்கூடிய இடர்கள் பற்றி மதிப்பீடு செய்தல்

வட்டிவீத இடர்

வங்கியின் தேரிய வட்டி வருமானம் மற்றும் எந்தவொரு நிதித்துறைப் பொருளினது பெறுமானம் என்பனவற்றைத் தீவிரமாகப் பாதிக்கக்கூடிய சந்தை வட்டி வீத மட்டத்தில் ஏற்படக்கூடிய மாற்றமே

வட்டி வீத இடர் எனப்படும். எதிர்காலத்தில் வட்டி வீதங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் காரணமாக, சொத்துக்களின் எதிர்கால வருமானம், இதற்கான செலவினம் என்பவற்றுக்கிடையில் ஏற்படக்கூடிய நட்பு சந்தை இடர் எனப்படும் அதுவாகும். கடன் வசதிகளை வழங்கல் மற்றும் வைப்புக்களை ஏற்றுக்கொள்ளல் போன்ற வங்கி நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் வங்கியின் சந்தை இடர் அம்சத்தில், வட்டி வீத இடர் என்பது முக்கிய பங்கை வகிக்கிறது. வட்டி வீதங்களில் ஏற்படும் மாற்றங்கள், தேரிய வட்டி வருமானத்தை மோசமாகப் பாதிக்காத வகையில், வட்டி வீதத்தை நியாயமான வகையில் முகாமைத்துவப்படுத்துவதே அதன் முக்கிய இலக்காகும். வங்கியின் தேரிய வட்டி வருமானத்தை, வட்டி வீத மாற்றங்கள் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தாது இருப்பதற்கென, வருமான வழிமுறையில் இருந்து வட்டி வீத இடரை முகாமைத்துவப்படுத்துவதன் முக்கியத்துவத்தை, வங்கி நன்கு விளங்கிக் கொண்டுள்ளது. வங்கியின் வட்டி வீத முக்கியத்துவம் வாய்ந்த பிரிவில் அரசு கடன் பத்திரங்களே முக்கிய இடம் வகிக்கின்றன.

வெளிநாட்டு நாணயமாற்று இடர்

வங்கியின் வெளிநாட்டு நாணயமாற்று நிலைமையின் பெறுமதியைப் பெரிதும் பாதிக்கும் வெளிநாட்டு நாணயமாற்று வீதங்களின் பாதகமான மாற்றங்களில் இருந்து உருவாகும் வருமானங்கள் மற்றும் மூலதனம் சம்பந்தமான உத்தேச இடரே வெளிநாட்டு நாணயமாற்று இடர் எனக் குறிப்பிடப்படும். இலங்கை ரூபா என்ற அடிப்படை நாணயமல்லாத வேறொரு நாணயத்தில் நடவடிக்கைகளை வங்கி மேற்கொள்ளும் போது இந்த நிலைமை உருவாகிறது.

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து வங்கி பெற்றுக்கொள்ளும் வெளிநாட்டு நாணயமாற்றுக் கடன் வசதிகள் தொடர்பாக வங்கி நாணயமாற்று இடரை எதிர்நோக்கவில்லை. வெளிநாட்டு நாணயங்களில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் அத்தகைய பொருத்தமற்ற தன்மைகளை வங்கி தொடர்ந்தும் நிர்வகித்து வருகிறது.

திரவநிலை இடர்

திரவநிலை இடர் என்பது, நிதி நிறுவனமொன்று தனது சொத்துக்களின் அதிகரிப்பை ஈடு செய்ய முடியாமலும், ஒப்பந்த மற்றும் அவ்வப்போது ஏற்படும் நிதிக் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்ய முடியாமலும் இருக்கக்கூடிய தன்மையை ஏற்படுத்தக்கூடிய பலவீனமாகும். ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் ஏற்படாது ஐந்தொகைக்கு உள்ளேயும், வெளியேயும் இவை இடம்பெறும். நிதி நடவடிக்கைகளில் இடைநிலை நிறுவனமாக விளங்கும் வங்கிகளே சாதாரணமாக கடன்தீர்வுப் பிரச்சினையில் சிக்கிக் கொள்கின்றன. இதன்பலனாக, சொத்துக்கள், பொறுப்புக்களின் பொருத்தமற்ற நிலை ஏற்படுகிறது. எனவே, வங்கியின் முக்கிய நோக்கம், நிதி தொடர்பான இடர் முகாமைத்துவமாகும். வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அதேசமயத்தில், நிதிக் கஷ்டங்கள் ஏற்படும் காலப்பகுதி

இடர் முகாமைத்துவம் மீளாய்வு தொடர்ச்சி...

உட்பட சந்தையில் அதன் நடவடிக்கைகளுக்கென போதிய நிதி கிடைப்பதும் நிச்சயிக்கப்படும். போதிய சம்பாத்தியம் கிடைக்கும் அதேசமயத்தில், வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிதி நிலைமை உச்சக்கட்டத்தில் இருப்பதை நிச்சயிக்கவேன நிதி தொடர்பான இடர் முகாமைத்துவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சட்டபூர்வ திரவச்சொத்து விகிதம்

நிதி நிறுவனம் சம்பந்தப்பட்ட மட்டில் திரவத்தன்மை என்பது, மிக முக்கிய அம்சமாகும். அதன் பற்றாக்குறை நிலையுடன் தொடர்புபட்ட இடரைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தவேன பல வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. போதியளவு நிதியை வங்கி தொடர்ந்து கொண்டுநீர்ந்த அதேசமயத்தில், இலங்கை மத்திய வங்கியினால் தெரிவிக்கப்பட்ட சட்டபூர்வத் திரவச்சொத்துக்கள் வீதம் 2013 டிசம்பர் 31 இல் 1341.48% ஆக இருந்தது.

செயற்பாட்டு இடர்

வெளிவாரி நிகழ்வுகளின் காரணமாகவோ அல்லது பற்றாக்குறையான / செயலிழந்த / பூர்த்தி செய்யப்படாத உள்ளகச் செயற்பாட்டுப் பிரச்சனைகள், ஆட்கள் பிரச்சனைகள், கணனி அமைப்புப் பிரச்சனைகள் போன்ற காரணிகளினால் ஏற்படும் நடத்தின் இடரே செயற்பாட்டு இடர் எனக் கருதப்படுகின்றது. இது சம்பந்தமான பாசல் (BASEL) வழிகாட்டி நெறிகள் செயற்பாட்டு இடரின் கீழ் சட்டபூர்வ இடரை இணைப்பதோடு, முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் புகழ் அடிப்படையிலான இடர்கள் தவிர்க்கப்படுகின்றன.

தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வகையில் இடர் இனங்காணல், மதிப்பீடு, கட்டுப்பாடும் கண்காணிப்பும் என்பனவற்றிற்குப் பின்னணியிலுள்ள உள்ளகக் கட்டுப்பாடு மற்றும் முகாமைத்துவ வழிமுறைகள் அடங்கிய விரிவான உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் செயற்பாட்டு இடரை நாம் முகாமைப்படுத்துகின்றோம். வங்கியின் செயற்பாட்டு இடர் முகாமைத்துவ நடவடிக்கைகள் சம்பந்தமான முக்கிய நோக்கங்கள் வருமாறு:

- வழமையான வர்த்தக நடவடிக்கைகளின் போது ஏற்படும் நடத்தின் தாக்கத்தைக் குறைத்தலும், எதிர்பாராத பாரிய அளவிலான நட்பம் இடம்பெறுவதைத் தவிர்த்தலும்.
- பங்குதாரர்களின் பெறுமானத்தைப் பாதுகாக்க / அதிகரிக்கவேன ஒழுங்கான மீளாய்வு வர்த்தக நடவடிக்கைகளின் வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மேம்படுத்தலும்.

சகல மட்டத்திலுமுள்ள முகாமைத்துவ அதிகாரிகளின் நாளாந்த நடவடிக்கைகளில் செயற்பாட்டு இடர் முகாமைத்துவம் முக்கிய அம்சமாகும். வங்கியின் உள்ளகக் கணக்காய்வு என்பது, பாதுகாப்பிற்கான மூன்றாவது வழிமுறையாகும். செயற்பாட்டு இடர் முகாமைத்துவக் கட்டமைப்பு - கொள்கைகள், வழிமுறைகள் என்பன

சம்பந்தமாக சுதந்திரமான மீளாய்வை அது மேற்கொள்கிறது. செயற்பாட்டு இடர் முகாமைத்துவ நடவடிக்கைகள் வங்கியின் சகல பிரிவுகளிலும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை நிச்சயிப்பதே இதன் நோக்கமாகும்.

வெளிவாரிப் பணி ஒப்படைப்பு

சேவை வழங்குவோர் சம்பந்தமாக வங்கி விரிவான மதிப்பீடு மேற்கொண்டதை அடுத்து, செலவினத்தைக் குறைக்கவும், நிபுணத்துவ மூலங்களின் பற்றாக்குறையை ஈடு செய்யவுமென சில செயற்பாடுகளை அது வெளிவாரிப் பணி ஒப்படைப்புச் செய்கின்றது. இது திடமான ஒப்பந்தங்கள் மூலம் செய்யப்படுகின்றன. வங்கிக்கும் வெளிவாரி சேவை வழங்குவோருக்கும் இடையிலான பொறுப்புக்கள் தெளிவாக ஒதுக்கீடு செய்யப்படுவதும் இதன்மூலம் நிச்சயிக்கப்படுகிறது. வெளிவாரிப் பணி தொடர்பில் அனைத்தும் வாடிக்கையாளர் நலன் சம்பந்தமான உச்சக்கட்ட நிலைமையையும் சேவையின் உன்னத நிலையையும் தொடர்ந்தும் நிச்சயிப்பதை வங்கி அர்ப்பணிப்புடன் கவனித்து வரும்.

காப்புறுதி

கட்டுப்படுத்த முடியாத மூலங்களின் உயர்மட்ட இடரை மட்டுப்படுத்தவேன “இடர் மாற்ற வழிமுறையை” வங்கி உபயோகிக்கிறது. இடர் மாற்றம் என்பது, குறிப்பிட்ட சில சம்பவங்களின் இனத்தொரியாத நிதித்துறைத் தாக்கத்தை இனத்தொரிந்த நிதிச் செலவினத்திற்கு மாற்றுவதாகும்.

இடர் மாற்றச் செயற்பாட்டிற்கென காப்புறுதியை வங்கி உபயோகிக்கிறது. பலதரப்பட்ட வங்கி நடவடிக்கைகளில் ஏற்படும் இடரை வங்கி மதிப்பீடு செய்து அதற்கான காப்புறுதியை அரசு காப்புறுதி நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்கிறது.

வங்கியின் நட்பட்டுக் கொள்கை வங்கியின் நடவடிக்கைகள் மூலம் ஏற்படக்கூடிய இடர்களுக்கு எதிரான விரிவான தீர்வை வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக இயற்கை மற்றும் ஏனைய அனர்த்தங்கள் மூலம் நிலையான சொத்துக்களுக்கு ஏற்படும் சகல இடர்களுக்கு எதிராகவும் அனைத்து இடர்களுக்கும் விரிவான காப்புறுதியை வங்கி உபயோகிக்கிறது.

சட்ட இடர்

செயற்பாட்டு இடரின் ஒரு பகுதியாகவுள்ள சட்ட இடர், வெளிவாரி நிகழ்வுகளின் காரணமாகவோ அல்லது பற்றாக்குறையான / செயலிழந்த / தீர்வு காணப்படாத உள்ளகப் பிரச்சனைகள் போன்ற சட்ட சம்பந்தமான விடயங்களினால் ஏற்படுகிறது. வங்கியின் சார்பில் பூர்த்தி செய்யப்படும் சகல ஆவணங்களும், ஆரம்பத்தில் சட்டத் திணைக்களத்தினால் பரிசீலிக்கப்படுகின்றன. இங்கு அனுபவமும், தகைமையும் வாய்ந்த சட்ட நிபுணர்கள் நிரந்தரமாகக் கடமையாற்றுகின்றனர். தேவை ஏற்படும் போது, வெளிவாரி சட்ட நிபுணர்களின் சேவைகளும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. வங்கிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட

சட்ட நடவடிக்கைகளும், உள்ளக சட்ட அதிகாரிகளினால் அல்லது சட்ட திணைக்களத்தின் மேற்பார்வையில் வெளிவாரி சட்ட நிபுணர்களினால் கையாளப்படும். வெளிவாரி சட்ட நிபுணர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்களது வல்லமை மற்றும் இதுகாலவரையில் அவர்கள் வகித்த பதவிகள் என்பனவற்றை ஆராய்ந்த பின்னர் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்படுகின்றர்.

இணக்கத்தன்மை மற்றும் ஒழுங்கமைப்பு இடர்

வங்கித் தொழில் என்பது, மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாகும். தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் பிரமாணங்கள் என்பனவற்றிற்கு இணங்காவிட்டாலும் அல்லது சட்டங்கள், பிரமாணங்கள் மற்றும் ஒழுங்கமைப்புக் கொள்கைகள் என்பனவற்றைக் கடைப்பிடிக்கத் தவறினாலும், வங்கி பெரிதும் பாதிக்கப்படும். வங்கியின் வர்த்தக நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பை மேற்கொள்வதற்கு உரிய நிர்வாக அதிகாரத்தைக் கொண்டுள்ள பலதரப்பட்ட ஒழுங்கமைப்பு நிறுவனங்களினால் வங்கி மேற்பார்வை செய்யப்படுகிறது. சகலவித சட்ட மற்றும் (கணக்கியல் தரம் உட்பட) ஒழுங்கமைப்புத் தேவைகளை வங்கி பூர்த்தி செய்வதை நிச்சயிக்கும் பொறுப்பும், வங்கி செயற்படும் தொழில் ரீதியான சட்டங்கள், வழிமுறைகள் அல்லது நிதியைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வங்கியின் தார்மீகத் தரங்களை அடைதலை நிச்சயிக்கும் பொறுப்பும் பணிப்பாளர் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் வங்கி சம்பந்தமான சட்டபூர்வத் தேவைகள், சட்டங்கள், பிரமாணங்கள் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பன மீறப்படவில்லை.

நன்மதிப்பு தொடர்பான இடர்

பாசல் II (Basel II) வழிகாட்டியில் குறிப்பிடப்பட்ட விவரணத்தின் பிரகாரம், செயற்பாட்டு இடரின் விவரணத்தில் நன்மதிப்பு இடர் விலக்கப்பட்டுள்ளது. நன்மதிப்பு இடர் என்பது, வங்கியின் மொத்த வர்த்தக மாதிரியில் இடம்பெற்றிருப்பதோடு, பன்முகத் தோற்றத்தையும் கொண்டுள்ளது. இவற்றிற்கு மேலதிகமாக, ஒழுங்கமைப்பு அல்லது சட்டக் கடப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தவறியமை, எதிர்பார்க்கப்பட்ட சேவைகள் மற்றும் பொருட்களின் தரத்தை வழங்கத் தவறியமை, தார்மீகமற்ற வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டமை, நிதித்துறை இலக்கை அடைவதற்குத் தவறியமை, தொழிலாளர் பிரச்சினை மற்றும் சுற்றாடல் தாக்கங்கள் உட்பட வங்கியின் நன்மதிப்பிற்குப் பங்கம் ஏற்படுவதன் மூலம் உருவாகக்கூடிய பாதகமான தாக்கங்களையும் அது குறிப்பிடுகிறது. நன்மதிப்பு இடர் என்பது, போட்டி நிறுவனத்தின் நடவடிக்கை போன்ற வெளிவாரி அம்சங்களினாலும் ஏற்படக்கூடும். இதன் காரணமாக, வங்கியின் நடவடிக்கைகள் அனைத்துமே பாதிப்படையலாம்.

நன்மதிப்பு இடரின் முகாமைத்துவம் மற்றும் அதனைக் குறைத்தல் சம்பந்தமான விடயங்கள் வங்கியின் கொள்கைகள், வழிமுறைகள், பயிற்சித் திட்டங்கள் என்பனவற்றில் இடம்பெற்றுள்ளன.

இடர் அடிப்படையிலான மூலதன போதிய தன்மை

மூலதன போதிய தன்மை விகிதம் என்பது, சகலவித இடர்களுக்கும் எதிரான வங்கியின் மூலதன போதிய தன்மையை அளவிடுகிறது. உலக நாடுகளிலுள்ள வங்கிகளின் ஸ்திரநிலை மற்றும் திறமை என்பனவற்றை மேம்படச் செய்யவும், பண வைப்பாளர்களைப் பாதுகாக்கவுமென உபயோகிக்கப்படும் முக்கிய விகிதம் இதுவாகும். மூலதன போதிய தன்மை விகிதம் என்பது, அதன் இடருக்குட்பட்ட சொத்துக்களுக்கும், வங்கியின் மூலதனத்திற்கும் இடையிலான விகிதாசரத்தின் வெளிப்பாடாகும்.

பாசல் II (Basel II) இன் மிகச் சாதாரணமான அணுகுமுறையின் கீழ் பலமான மூலதன அடித்தளத்தை வங்கி தொடர்ந்தும் பேணி வந்துள்ளது. தரத்தையும், இக்கட்டான காலப்பகுதியில் ஏற்படும் அதிகரித்த நடவடிக்கை உள்ளடக்கும் விதத்தில் அதன் ஆகக் குறைந்த மூலதனத் தொகையின் தரத்தினையும் அளவினையும் அதிகரிக்கும்படி வங்கிகள் எதிர்பார்க்கப்பட்டுள்ளன.

எதிர்காலம்

துரித பொருளாதார அபிவிருத்தியும், உள்ளூர் மற்றும் உலகளாவிய பொருளாதாரங்களில் ஏற்படும் வர்த்தக மாற்றங்களும் பலதரப்பட்ட சந்தர்ப்பங்களை வழங்குகின்றன. அதேவேளை, இடர் நிறைந்த பொருளாதாரச் சூழலில் இதுவொரு சவாலான தொழிலாகும். கிராமப்புறங்களில் சிறிய மற்றும் நடுத்தர (SME) துறையின் அபிவிருத்திக்கான நிதித் தேவையை இனங்காணுதலின் அடிப்படையில் அவற்றின் எதிர்பார்க்கப்படக்கூடிய நிறைவேற்றப்படுவதில் வங்கி இதுவரை காலம் ஆதரவு வழங்கியிருந்தது. சிறிய மற்றும் நடுத்தர (SME) துறையின் வளர்ச்சிக்கு இடர்களை இனங்காணுதல், அளவிடுதல், கட்டுப்படுத்துதல், கண்காணித்தல், அறிவித்தல் என்பனவற்றின் ஆதரவுடனான திட்டமிடலுக்கு வங்கி தொடர்ந்தும் முக்கிய இடமளிக்கும்.

சமூகப் பொறுப்புணர்ச்சி

சமூகத்திற்கான சேவையில் பல விடயங்கள் அடங்குகின்றன. ஊழியர்கள் மத்தியில், சமூகத்திற்கான விழிப்புணர்ச்சி மற்றும் அக்கறை என்பனவும், வாடிக்கையாளர்கள், விநியோகத்தர்கள், தொழிலாளர்கள் மற்றும் இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் சம்பந்தமான அதன் பொறுப்புணர்ச்சி, பொது மக்களுக்கு மிகுந்த கண்ணியத்துடன் இடம்பெறும் எமது சேவைகள், அதற்கான சூழல் என்பன “சமூகத்திற்கான சேவை” என இனங்காணப்பட்டுள்ளன.

அரசு வங்கி என்ற வகையில் வழங்கப்படும் பாதுகாப்பை லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி பெற்றுள்ள அதேசமயத்தில், சமூகக் கடமைகளைப் பூர்த்தி செய்யும் கடப்பாட்டிலிருந்து அது ஒருபோதும் விலகிக்கொள்ளவில்லை. வங்கி என்ற வகையிலான மிகக் குறுகிய காலப்பகுதியில் இலாபமீட்டுவது என்ற நோக்கத்திற்கு மேலதிகமாக, சமூக அபிவிருத்தி என்பதற்கு சகல வழிகளிலும் வங்கி உதவி வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு சக்திவாய்ந்த உதவியாளர் என்ற வங்கியின் தொலைநோக்கிற்கு சமூகத்தை இலக்காகக் கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் சான்று பகர்கின்றன. தொழில் அதிபர்களுக்கு ஊக்கத்தை வழங்கி, சமூக ஏற்றத்தாழ்வை வென்றெடுக்கவேண்டி அர்ப்பணிப்புடன் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளிலும் வங்கி ஈடுபட்டு வருகின்றது.

சமூகத்தில் இதுவரை தொடர்பு மேற்கொள்ளப்படாத பிரிவினர் சம்பந்தமாக வங்கி அதன் கவனத்தைச் செலுத்தியதோடு, சமூகத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு உதாரணமாக அது திகழ்ந்துள்ளது. இந்த சமூகத்தினருக்கான மனப்பூர்வமான மற்றும் அர்ப்பணித்த நடவடிக்கைகளுக்கு வங்கி ஊழியர்கள் அனைவரும் ஆதரவும், ஒத்தழைப்பும் வழங்கியுள்ளனர். சமூகத்திற்கு நன்மை வழங்கும் திட்டங்களுக்கு மனப்பூர்வமாக தங்களது பங்களிப்பை அவர்கள் வழங்கி வந்துள்ளனர். பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, கண்டி, வென்னப்புவு, மட்டக்களப்பு ஆகிய கிளைகளிலுள்ள ஊழியர்கள், சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட முக்கிய சமூகசேவை நடவடிக்கைகளை திட்டமிட்டு நடைமுறைக்கீட்டு வந்துள்ளனர்.

7 வருடங்கள் என்ற மிகக்குறுகிய காலத்தினுள், நாட்டின் முக்கிய சமூக சேவை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வங்கி பெருமளவில் அதன் பங்களிப்பை வழங்கியுள்ளது. வங்கியின் சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கியமானதெனக் குறிப்பிடப்படுவது, தொழிலதிபர்களுக்கு குறைந்த வட்டியில் பிணை எதுவுமில்லாமல் வழங்கப்பட்ட கடன்களாகும். இந்தக் கடன் வசதிகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களுக்கு பாரியளவிலான உந்துசக்தியை வழங்கியுள்ளன. தேசிய மட்டவளர்ச்சியில் அவர்களது தொழில்ஸ்தாபனங்களும் இணைந்து கொண்டுள்ளன. நாட்டில் இத்தகைய தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், குறைந்த வட்டியில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கடன் வசதிகளை நாட்டில் பெறுவதற்கு எத்தகைய ஏற்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை.

ஏனைய நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, மிகக் குறைந்த வட்டியில் கடன் வசதிகளை வழங்கும் நிறுவனமாக திகழ்கிறது.

சமூக நலன்புரி சேவை

சமூக நலன்புரி நடவடிக்கை என்ற வகையில், முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களில் இருந்து முதியவர்களையும், சிறுவர்களையும் சோமாவதி பௌத்த ஆலயத்திற்கு வழிபாடு செய்வதற்கென பொலன்னறுவை மாவட்டத்திற்கு வங்கி அழைத்துச் சென்றிருந்தது. தங்களை நேசிப்பவர்களின் ஆதரவு எதுவுமற்ற இந்த முதியவர்களும், சிறியவர்களும் சோமாவதி ஆலயத்தில் ஒரு நாளைக் கழித்துள்ளனர். இவர்களுக்கு உணவு, மென்பானங்கள் என்பன வழங்கப்பட்டதோடு, வங்கியின் அன்பளிப்புக்களும் விநியோகிக்கப்பட்டன. வங்கியின் முகாமைத்துவத்தினருடன் இணைந்து பங்குபற்றிய ஊழியர்கள் இந்தத் தருணத்தை முதியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் தினமாக மாற்றுவதில் அர்ப்பணித்துச் செயற்பட்டுள்ளனர். இந்த நிகழ்வை வங்கியின் பொலன்னறுவை கிளை ஒழுங்கு செய்துள்ள அதேசமயத்தில், கிளையின் முகாமையாளர் சகல நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்துள்ளார். ஏனைய நிறுவனங்களினால் சாதாரணமாக நடைமுறைக்கீட்டப்படும் திட்டங்களைத் தெரிவு செய்யாமல் என்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, வத்தளை, ஹேக்கிந்தவிலுள்ள குஷ்டரோக வைத்தியசாலையைப்



புனரமைத்ததோடு, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படச் செய்வதில் தேவையான உதவிகளையும் வழங்கியுள்ளது. இந்த வருடத்தில் வைத்தியசாலையின் நான்கு வார்டுகள் வர்ணம் பூசப்பட்டதோடு, பலதரப்பட்ட திருத்த வேலைகளும், பராமரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சேதமடைந்த மின் விசிறிகள் திருத்தப்பட்டதோடு, நோயாளிகளின் பாவனைக்கென

சமூகப் பொறுப்புணர்ச்சி தொடர்ச்சி

குறைந்த வட்டியில் கடன் வசதிகளும் வழங்கப்படுகின்றன. சுயதொழில் வேலைவாய்ப்புக்களை அவர்கள் ஆரம்பிப்பதற்கு ஊக்கமளிப்பதோடு, தொழில் அதிபர் திறமையை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சித் திட்டங்களையும் அது வழங்கி வருகின்றது.

சமய ஒற்றுமை, இனங்களின் பன்முகத்தன்மை என்பனவற்றை மேம்படச் செய்வதில் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி பலதரப்பட்ட சமய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை கிளைகள் அமைந்துள்ள தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் தீபாவளி பண்டிகை போன்ற நிகழ்ச்சிகளையும் வங்கி நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கள் மூலம் வங்கியிலும் சமூகத்திலும் பன்முகத்தன்மை கொண்டாடப்பட்ட அதேசமயத்தில், சகல சமூகத்தினரையும் ஒன்றிணைப்பதிலும் வெற்றி கண்டுள்ளது.

அம்பாறையில் நடைபெற்ற தயட்ட கிருல கண்காட்சியிலும் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி விசாலமான காட்சிக்கூடத்தை அமைத்திருந்தது. கண்காட்சிக்கு வருகைகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து வங்கி ஊழியர்கள் மூலம் பெருமளவு ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர். வருமான மட்டத்தை அதிகரிக்கவேண்டும் இந்தப் பிராந்தியத்திலுள்ள மிகச்சிறிய, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் அதிபர்களுக்கு கடன் வசதிகளும் வழங்கப்பட்டன. ஏனைய வங்கிகளினாலும், நிதி நிறுவனங்களினாலும் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் காரணமாக இவர்கள் தங்களுக்கான கடன் வசதிகளைப் பெறுவதில் பெருமளவு கஷ்டங்களை எதிர்நோக்கியிருந்தனர். தொழிலதிபர்களுக்கும் சமூக மக்களுக்கும் அதிகாரமளிப்பதன் மூலம் வறுமை ஒழிக்கப்படுவதோடு, அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தொழிலதிபர்கள் அனைவரும் தங்களுடைய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி கடன் வழங்குகின்றன.

முக்கியமாக சிறுவர்களின் நன்மை சம்பந்தமாகவும், பொதுவாக சமூகத்தின் மேம்பாட்டிற்கும் பெருமளவில் பங்களிப்புச் செய்யும் வங்கியாக லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி எப்போதும் கருதப்பட்டு வந்துள்ளது. சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்களின் மேம்பாட்டைக் கருதும் திட்டங்களுக்கு வங்கி தொடர்ந்தும் அதன் அனுசரணையை வழங்கி வந்துள்ளது. இரத்தலாணை செவிப்புலன் மற்றும் கட்டிலன் அற்றோருக்கான பாடசாலை போன்ற அமைப்புகளில் உள்ளவர்களின் தேவைகளை ஒழுங்காகப் பூர்த்தி செய்வதிலும் வங்கி அர்ப்பணித்து பணியாற்றியுள்ளது.



கூட்டிணைப்பு ஆளுமை

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி என்பது, 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டு, 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் மீள் பதிவு செய்யப்பட்டு (மீள் பதிவு இல. PB 52) நுகேகொடை, நாவல வீதி, 80 ஆம் இலக்கத்தில் பதிவு பெற்ற அலுவலகத்தைக் கொண்டுள்ள, அனுமதி பெற்ற விசேட வங்கியாகும்.

அதன் நடவடிக்கைகளை வங்கி மேற்கொள்ளும் போது, கூட்டிணைப்பு ஆளுமைக்கு உச்சக்கட்ட முன்னுரிமை வழங்குகிறது. பணிப்பாளர் சபையில் இருந்து ஆரம்பித்து சிரேஷ்ட முகாமைத்துவம், அதன் கீழான செயற்பாட்டு மட்ட அதிகாரிகள் வரை கூட்டிணைப்பு ஆளுமை பெறுமானத்தை வங்கி கடைப்பிடிக்கிறது.

கூட்டிணைப்பு ஆளுமை சம்பந்தப்பட்ட மட்டில் கீழ்க்காணும் சட்டவிதிகள், சட்டங்கள், சமூகக் கோட்பாடுகள், சிறந்த வழிமுறைகள் என்பனவற்றை நாம் இணைத்துக் கொண்டுள்ளோம்.

1. 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம்
2. இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கூட்டிணைப்பு ஆளுமை சம்பந்தமான நியதி விதிகளும் வங்கிச் சட்டத்தின் கீழான சம்பந்தப்பட்ட சட்டங்களின் இணக்கப்பாடும்.

சட்டபூர்வத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது, எமது கூட்டிணைப்பு ஆளுமை அறிக்கை கீழ்க்காணும் விடயங்களைக் கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கூட்டிணைப்பு ஆளுமை சம்பந்தமான நியதி விதிகளும், வங்கிச் சட்டத்தின் கீழான சம்பந்தப்பட்ட சட்டங்களின் இணக்கப்பாடும்.

அரசு உடைமையான வங்கி என்ற தகைமைக்கு மேலதிகமாக, அரசாங்கத்தின் நிதி திட்டமிடல் அமைச்சின் ஏற்பாடுகள் மற்றும் நிருவாகச் சட்டங்கள் என்பனவற்றின் ஆளுமைக்கும் வங்கி உட்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் கூட்டிணைப்பு ஆளுமை பணிப்புரைகளுக்கு இணங்கும் வகையில் SJMS அசோசியேட்ஸ் வெளிவாரி கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கையையும் நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்.

.SJMS.

ASSOCIATES
Independent Correspondent Firm to
Deloitte Touche Tohmatsu

SJMS Associates

Chartered Accountants

No. 02, Castle Lane,

Colombo 04, Sri Lanka.

Tel: + 94(11) 2580409, 2503262

Fax: +94(11) 2582452

Restructure & Corporate Recovery

Tel: 5364293, 5444420 Fax: 5364295

E-mail: SJMSa@sjmsassociates.com

Website: www.sjmsassociates.lk

உண்மைத் தகவல்கள்

சம்பந்தமான அறிக்கை

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபைக்கு

தங்களுடன் உடன்ப்பட்டுக்கொண்ட வகையிலான வழிமுறைகளுக்கமைய, நாம் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து, இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட கூட்டணப்பு ஆளுமை வழிகாட்டல் சம்பந்தமாக இந்த அறிக்கைக்கான அனுபந்தம் ஒன்றையும் வழங்கியுள்ளோம். எமது நடவடிக்கைகள் அனைத்தும், சம்பந்தப்பட்ட சேவைகள் 4400 (SLSRS 4400) மீதான இலங்கை தர நிர்ணயங்களின் கொள்கைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டன. கூட்டணப்பு ஆளுமை பணிப்புரையின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எமது கண்டுபிடிப்புக்கள் இந்த அறிக்கையின் அனுபந்தமாக இணைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் இலங்கை கணக்காய்வுத் தரங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வாகவோ அல்லது மீளாய்வாகவோ அமைய மாட்டா. எனவே, இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கூட்டணப்பு ஆளுமை தொடர்பான பணிப்புரைகள் கடைப்பிடிக்கப்பட்டது பற்றியும் எத்தகைய உறுதிப்பாட்டையும் நாம் வழங்கவில்லை.

மேலதிக நடவடிக்கைகளை நாம் பூர்த்தி செய்திருந்தாலும், இலங்கை கணக்காய்வுத் தரங்களுக்கு அமைய நிதி அறிக்கைகளின் கணக்காய்வை அல்லது மீளாய்வைச் செய்திருந்தாலும், எமது கவனத்திற்கு வேறு சில விடயங்கள் வந்திருக்கக் கூடும். அவ்வாறான விடயங்களும் உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும். எமது அறிக்கை, இந்த அறிக்கையின் முதலாவது பந்தியில் தெரிவிக்கப்பட்ட விடயத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது. எனவே, இதனை வேறு எந்தக் காரணங்களுக்காகவும் உபயோகிப்பதையும், வேறு தரப்பினருக்கு விநியோகிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் உங்களது கவனத்திற்கு நாம் கொண்டு வருகின்றோம். விசேடமாக மேலே குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாகவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் நிதி அறிக்கைகளுடன் இதனைத் தொடர்புபடுத்த முடியாது.

SJMS Associates

SJMS அசோஸியேட்ஸ்

பட்டயக் கணக்காளர்கள்

கொழும்பு

2014 மே 28

கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

உண்மைத் தகவல்கள் சம்பந்தமான கண்டறிதல்கள் அறிக்கைக்குரிய இணைப்பு

குறிப்பு: கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கமீடல் இலங்கையின் மத்திய வங்கியால் வழங்கப்பட்ட 2007, 12 ஆம் இலக்க வங்கிச் சட்ட வழிகாட்டலின் "பிரிவு 3" உடன் இணங்கிப் போகக்கூடிய வகையில் உள்ளது. பிரிவுகள் 1 மற்றும் 2 என்பன இந்த ஆவணத்திற்கு பிரயோகிக்கப்படவில்லை.

3(1)	சபையின் பொறுப்புக்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(1) (i)	வங்கியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சபை பலப்படுத்துவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள்		
	a. வங்கியின் உபாய இலக்குகள் மற்றும் கூட்டு நிறுவனப் பெறுமதிகளுக்கான சபையின் அங்கீகாரத்தைப் பரீட்சித்தல். வங்கி நடவடிக்கைகள் ஊடாக அதன் உபாய இலக்குகளும், கூட்டு நிறுவனப் பெறுமானங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	b. வங்கியின் முழுமையான வியாபார நுட்பம், கூட்டு நிறுவனப் பெறுமதிகள் தொடர்பான சபையின் அங்கீகாரத்தைப் பரீட்சித்தல். முழுமையான வியாபார தொழில்நுட்பம், முழுமையான இடர் கொள்கை, இடர் முகாமைத்துவ நடவடிக்கை மற்றும் பொறிமுறைகள் என்பவற்றை ஆவணப்படுத்துபவற்றா என்பதைப் பரீட்சித்தல். வங்கியின் முழுமையான வியாபார தொழில்நுட்பம் குறைந்தபட்சம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குரிய அளவிடப்படக்கூடிய இலக்குகளை உள்ளடக்கியுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	வங்கி பிரத்தியேகமான இடர் கொள்கை மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட இடர் முகாமைத்துவ நடவடி முறைகள் மற்றும் பொறிமுறைகளைப் பேணிப் பாதுகாக்கவில்லை. எவ்வாறாயினும், சபையின் உப குழுக்கள் மற்றும் முகாமைத்துவக் குழுக்கள் வங்கியின் கடன்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான இடர் அணுகுதல்களை மேற்பார்வை செய்துள்ளன.	எதுவுமில்லை
	c. சபையினால் இனங்காணப்பட்ட இடர்பாடுகளை முகாமைத்துவம் செய்வதற்கான பொருத்தமான முறைமைகள் உண்மையானது மற்றும் முறையாக செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	சபை, இடர்களை முகாமைத்துவம் செய்வதற்காக முறைமைகளை இனங்காணவில்லை எவ்வாறாயினும், சபை, உப குழுக்கள் மற்றும் முகாமைத்துவக் குழுக்கள் என்பனவற்றால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அவை பொருத்தமான திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.	எதுவுமில்லை
	d. சபை அதன் பணவைப்புச் செய்தவர்கள் கடன் பெற்றவர்கள், பங்குதாரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துப் பங்குபற்றுகளுடனும் தொடர்பாடலை மேற்கொள்வதற்கான கொள்கை ஒன்றை அங்கீகரித்து நடைமுறைப்படுத்தியுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	e. சபை வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமையின் நேர்மை ஆகியவற்றின் போதுமான அளவை மீளாய்வு செய்துள்ளது என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	f. இலங்கை கணக்கியல் நியமங்களுக்கு அமைவாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பகுதிகளில் உள்ள முக்கிய முகாமைத்துவ ஆட்களை இனங்கண்டு அவர்களுக்குரிய கடமைகளை வழங்கியுள்ளது என்பதைப் பரீட்சித்தல். i. கொள்கைகளில் குறிப்பிடத்தக்களவு செல்வாக்குச் செலுத்துதல் ii. நேரடியான செயற்பாடுகள் மற்றும் iii. வியாபார நடவடிக்கைகள், செயற்பாடுகள் மற்றும் இடர் முகாமைத்துவம் என்பவற்றின் மீது கட்டுப்பாடு செலுத்துதல்	ஆம்	எதுவுமில்லை

3(1)	சபையின் பொறுப்புக்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுகப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	g. சபை தனது சபை இயக்குநர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆட்களுக்கு அவர்களுக்குரிய அதிகாரங்கள் மற்றும் முக்கியமான கடப்பாடுகளை வரைவிலக்கணப்படுத்தியுள்ளதா என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	h. சபையின் கொள்கையுடன் ஒத்துப்போகக்கூடிய வகையிலான முக்கிய முகாமைத்துவ ஆட்கள் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனரா என்பதனை சபை பொருத்தமான வகையில் மேற்பார்வை செய்துள்ளதா என்பதைப் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	i. காலக்கிரம அடிப்படையில் சபை இயக்குநர்களின் சொந்த ஆட்சி நடபடி முறைகள் செயற்திறன் உள்ளவையா என்பதை மதிப்பீடு செய்துள்ளதா எனப் பரீட்சித்தல். அவை பின்வருவனவற்றை உள்ளடக்கும். i. இயக்குநர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆட்களுடைய தெரிவு, நியமனம் மற்றும் தேர்தல் அக்கறைகளுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்பான முகாமைத்துவம். ii. பலவீனங்களைத் தீர்மானித்தலும் தேவையான இடங்களில் மாற்றங்களை நடைமுறைப்படுத்துதலும்.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிப்பதன் காரணமாக, இந்தப் பிரிவு பொருத்தமில்லை என இயக்குநர் சபை தனது கருத்தை தெரிவித்தது.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால்நியமிக்கப்படுகின்றனர்.
	j. முக்கிய முகாமைத்துவ ஆட்கள் தொடர்பாக பின்னூரித்து திட்டம் ஒன்றை சபை கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்.	இத்தேவைப்பாடு இணங்கி ஒழுகப்படவில்லை. எவ்வாறாயினும், வங்கி பொருத்தமான பின்னூரித்து திட்டத்தை விருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.	வங்கி பொருத்தமான பின்னூரித்து திட்டத்தை விருத்தி செய்யவில்லை.
	k. முக்கிய முகாமைத்துவ ஆட்களுடன் கொள்கைகளை மீளாய்வு செய்ய, தொடர்பாடலை நிர்வகிக்க மற்றும் கூட்டுறவு இலக்குகள் மீதான முன்னேற்றத்தை மேற்பார்வை செய்வதற்காக சபை கிரமமான கூட்டங்களை நடத்தியுள்ளது என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	l. சபை கட்டுப்படுத்தும் சுற்றுச் சூழலை விளக்கிக் கொள்ள மற்றும் வங்கி ஒழுங்குபடுத்துநர்களுடன் உறவை பேணிப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	m. சபை வெளிவாரி கணக்காய்வாளர்களை வாடகைக்கு அமர்த்தும் நடவடிக்கையிலும் மேற்பார்வை செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(1)(ii)	சபை, தலைவரையும், பிரதம நிறைவேற்று அலுவலரையும் நியமித்துள்ளது என்பதை பரீட்சித்தல் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அலுவலரின் செயற்பாடுகளும் பொறுப்புக்களும் இங்குள்ள வழிகாட்டுதல்களின் 3(5) உடன் இணங்கி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை பரீட்சித்தல்	சபை பிரதம நிறைவேற்று அலுவலரை நியமித்துள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தலைவரை நியமித்துள்ளது. ஆம்	பிரதம நிறைவேற்று அலுவலர் சபையினாலும் தலைவர் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினாலும்நியமிக்கப்பட்டுள்ளனர். எதுவுமில்லை

கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(1)	சபையின் பொறுப்புகள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	சபைக் கூட்டங்கள்		
3(1)(iii)	மாதாந்த இடைவேளைகள் அடிப்படையில் சபை குறைந்தபட்சம் வருடத்தில் 12 முறைகள் கிரமமாக சபைக் கூட்டங்களை நடத்தியுள்ளது என்பதை பரீட்சித்தல். அத்தகைய கிரமமான சபை கூட்டங்கள் சாதாரணமாக சபைக் கூட்டத்திற்கு சமூகமளிக்கத் தகுதி பெற்ற இயக்குநர்களில் பெரும்பான்மையானோர் பங்குபற்றியிருத்தல் வேண்டும். சபையின் சம்மதத்தை பெற்றுக்கொள்வதற்கு எழுதப்பட்ட தீர்மானங்களை சுற்றுமுறையில் சபையிடம் வழங்கியிருத்தலை இயலுமான வரையில் தவிர்த்திருத்தல் வேண்டும்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(iv)	சபை, அனைத்து இயக்குநர்களும் முக்கியமான விடயங்களையும் உத்தேசிக்கப்பட்ட திட்டங்களையும் கிரமமான சபைக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி இருக்கக்கூடிய நடபடி முறையை வைத்திருக்கின்றது என்பதை பரீட்சித்தல். இந்நடவடிக்கைகள் அல்லது உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் வங்கியின் வியாபாரத்தை ஊக்குவித்தல் மற்றும் இடர் முகாமைத்துவம் என்பன தொடர்பானதாக இருக்கும்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(v)	சபை அனைத்து இயக்குநர்களும் பங்குபற்றக்கூடிய வகையில் கிரமமான சபைக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன் அறிவித்தல் வழங்கியுள்ளதா என்பதை பரீட்சித்தல். மேலும் ஏனைய சபைக் கூட்டங்களுக்கு நியாயமான முன்னறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதா என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(vi)	12 மாத கால எல்லைக்குள் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பகுதி கூட்டங்களுக்கு பங்குபற்றாத இயக்குநர்கள் மீது அவசியமான நடவடிக்கைகளை சபை எடுத்துள்ளதா என்பதை பரீட்சித்தல். அல்லது அடுத்தடுத்து வரக்கூடிய மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்கத் தவறும் இயக்குநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதை பரீட்சித்தல். எவ்வாறாயினும், இயக்குநர்களின் கூட்டங்களில் பதில் இயக்குநர் ஒருவர் பங்குபற்றுதல் சமூகமளித்ததாக கருதப்படலாம்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(vii)	1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 76H உடன் சேர்த்து வாசிக்கக்கூடிய பிரிவு 43 இலுள்ள ஏற்பாடுகளை திருப்பிப்படுத்தும் பொருட்டு கம்பனி செயலாளர் ஒருவரை சபை நியமித்துள்ளதா என்பதைப் பரீட்சித்தல். குறிப்பிட்ட செயலாளர் சபைக் கூட்டம், பங்குதாரர்கள் கூட்டம் என்பவற்றிற்கு தேவையான செயலாளர் சார் செயற்பாடுகளையும், நியதிச்சட்டம் மற்றும் ஏனைய ஒழுங்கு விதிகளில் குறித்துரைக்கப்பட்ட ஏனைய செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளாரா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(viii)	கம்பனி செயலாளருடைய அறிவுரை மற்றும் சேவைகளை அனைத்து இயக்குநர்களும் பெற்றுக்கொள்ளக்கூடிய நடபடி முறை உள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(ix)	கம்பனி செயலாளர் சபைக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளை பேணிப் பாதுகாத்துள்ளார் என்பதையும் அனைத்து இயக்குநர்களும் அத்தகைய நடவடிக்கை குறிப்புகளை பரிசீலனை செய்துள்ளாரா என்பதையும் பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை

3(1)	சபையின் பொறுப்புக்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுகப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(1)(x)	<p>சபைக் கூட்ட நடவடிக்கைக் குறிப்பு பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளதா என்பதை பரீட்சித்தல்.</p> <p>a. சபை மற்றும் அதன் கலந்தாராய்வுகளில் பயன்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களின் சாராம்சம்</p> <p>b. சபையினால் கருத்திற் கொள்ளப்பட்ட விடயங்கள்</p> <p>c. சபை அதன் கடமைகளை நியாயமான கவனத்துடன் செயற்படுத்துகின்றதா என்பதை விளங்கப்படுத்தக்கூடிய விவாதிக்கப்பட்ட அல்லது கருத்தொருமைப்பாடு அல்லாத மேலதிக கண்டறிதல்கள் தேவைப்படக்கூடிய கலந்தாராய்வுகள்.</p> <p>d. சபையின் நுட்பங்கள் மற்றும் கொள்கைகள் என்பவற்றுடன் இணங்கிச் செலக்கூடிய விடயங்களும், பொருத்தமான சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளை இணங்கி ஒழுக்குதல் தொடர்பான விடயங்கள்</p> <p>e. வங்கி எதிர்கொள்ளக்கூடிய இடர் சம்பந்தமான விளக்கம் மற்றும் வங்கியால் கையாளப்பட்ட இடர் முகாமைத்துவம் தொடர்பான ஒரு மேற்பார்வை மற்றும்</p> <p>f. சபையின் தீர்மானங்களும் முடிவுகளும்</p>	ஆம்	எதுவுமில்லை
3(1)(xi)	<p>நியாயமான வேண்டுகோளின் அடிப்படையில் இயக்குநர் தமக்குத் தேவையான தொழில்சார் அறிவுறுத்தல்களை அவசியமான சந்தர்ப்பங்களில் வங்கியின் செலவின் கீழ் பெற்றுக்கொள்ளுதலை உறுதிப்படுத்தக்கூடிய நடபடி முறைகள் உள்ளதா என்பதைப் பரீட்சித்தல்</p>	ஆம்	எதுவுமில்லை
3(1)(xii)	<p>அக்கறைகளுக்கு இடையிலான முரண்பாடுகளை அல்லது தோற்றக்கூடிய முரண்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு அதனைத் தீர்மானித்தல், அறிக்கை இடல், பிரச்சினையைத் தீர்த்தல் என்பன தொடர்பான நடபடி முறை உள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.</p> <p>இயக்குநர் ஒருவர் தனது நெருங்கிய உறவினர் அல்லது அக்கறை இருக்கக்கூடிய ஒரு நபர் சம்பந்தப்படும் விடயங்களில் சபை மேற்கொள்ளப்படும் ஏதேனும் தீர்மானம் தொடர்பாக வாக்களித்தலில் இருந்து விலகியுள்ளார் என்பதைப் பரீட்சித்தல்.</p> <p>அத்தகைய சூழ்நிலை ஒன்றில் நடைபெறக்கூடிய சபைக் கூட்டத்தில் உள்ள சமூகமளித்தவர்களின் எண்ணிக்கையில் இவர் தவிர்க்கப்பட்டுள்ளார் என்பதைப் பரீட்சித்தல்.</p>	ஆம்	எதுவுமில்லை
3(1)(xiii)	<p>சபை, வங்கியின் வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாடு என்பன உறுதியாக அதன் அதிகாரத்தின் கீழ் உள்ள விடயங்களை அடையாளம் காணும் தீர்மானத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கி விதிமுறையான அட்டவணையைக் கொண்டுள்ளது என்பதைப் பரீட்சித்தல்.</p>	ஆம்	எதுவுமில்லை
3(1)(xiv)	<p>வைப்பாளர்கள் மற்றும் ஏனைய கடன் வழங்குவோரின் கொடுப்பனவுகள் காரணமாக வங்கி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படப் போகின்றது அல்லது வங்கி வங்குரோத்து நிலையை அடையக்கூடிய நிலையில் உள்ளது அல்லது அதனுடைய கடப்பாடுகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது என சபை அவதானிக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள முன்பு அல்லது நடவடிக்கைகளை எடுக்க முன்னர் உடனடியாக அத்தகைய வங்கியின் நிலையை வங்கி மேற்பார்வை இயக்குநருக்கு அறிவித்துள்ளதா என்பதைப் பரீட்சித்தல்</p>	இதுவரை இத்தகைய பிரச்சினை எழவில்லை	எதுவுமில்லை

கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(1)	சபையின் பொறுப்புகள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(1)(xv)	நிதிச் சபையினால் தேவைப்படுத்தப்பட்ட மட்டங்களில் வங்கி முதலீடுகளைக் கொண்டுள்ளது என்பதை சபை அவதானித்துள்ளதா என்பதைப் பரிசீலித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(xvi)	வங்கி அதன் வருடாந்த அறிக்கையில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில் 3 வது வழிகாட்டல்களுக்கு அமைவாக செயற்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு ஒரு வருடாந்த கூட்டாண்மை ஆளுகை அறிக்கை ஒன்றைப் பிரசுரித்துள்ளதா என்பதைப் பரிசீலித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(1)(xvii)	ஒவ்வொரு இயக்குநரும் வருடம் தோறும் சுய மதிப்பீடு ஒன்றைச் செயற்படுத்தியுள்ளார் என்பதையும், அத்தகைய மதிப்பீடுகளின் பதிவுக் குறிப்புகளையும் பேணிப் பாதுகாத்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டம் ஒன்றை சபை வைத்துள்ளதா என்பதைப் பரிசீலித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(2)	சபையின் உள்ளடக்கம்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(2)(i)	சபை 7 பேருக்கு குறையாத 13 பேருக்கு மேற்படாத இயக்குநர்களை உள்ளடக்கியுள்ளது என்பதைப் பரிசீலித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(2)(ii)	A. பிரதம நிறைவேற்று அலுவலர் அந்தஸ்து அல்லாத ஏனைய இயக்குநர் ஒருவருடைய மொத்த சேவைக்காலம் 9 வருடங்களுக்கு மேல் இல்லை என்பதைப் பரிசீலித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	B. எவ்நேரம் ஒரு இயக்குநர் 9 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் சேவை செய்திருப்பின் இடைமாறுபாட்டுக்கால ஏற்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(2)(iii)	பிரதம நிறைவேற்று அலுவலர் உட்பட நிறைவேற்று இயக்குநர்களின் எண்ணிக்கை சபையின் இயக்குநர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒன்றுக்கு மேற்படவில்லை என்பதைப் பரிசீலித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(2)(iv)	சபை குறைந்தபட்சம் மூன்று சுதந்திரமான நிறைவேற்றுநர் அல்லாத இயக்குநர்களை அல்லது மொத்த இயக்குநர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒன்றை இவ்விரண்டில் எது கூடியதோ அதனை கொண்டுள்ளது என்பதைப் பரிசீலித்தல். நிறைவேற்றுநர் அல்லாத இயக்குநர் பின்வரும் சூழ்நிலைகளில் சுதந்திரமானவராகக் கருதப்படுவார்.	ஆம்	எதுவுமில்லை
	a. வங்கியின் பங்குரிமையில் ஒரு வீதத்திற்கு மேற்பட்ட நேரடியான அல்லது மறைமுகமான பங்குரிமையைக் கொண்டிருத்தல்	ஆம்	எதுவுமில்லை
	b. வழிகாட்டுதல் 3(7) இல் குறித்துரைக்கப்பட்டவாறு வங்கியினுடைய ஏதேனும் வியாபார நடவடிக்கைகளில், வங்கியின் கட்டுப்பாட்டு மூலதனத்திற்கு 10 வீதத்திற்கு மேற்படாது, தற்போதோ அல்லது இயக்குநராக நியமனம் பெறுவதற்கு முன்பு இரண்டு வருட காலப்பகுதியில் கொண்டிருத்தல்.	ஆம்	எதுவுமில்லை
	c. இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்னைய உடனடுத்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் வங்கியினால் வேலைக்கு அமர்த்தப்பட்டிருத்தல்.	ஆம்	எதுவுமில்லை

3(2)	சபையின் உள்ளடக்கம்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுகப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	d. குறிப்பிட்ட இயக்குநர் நெருங்கிய உறவினரை கொண்டிருத்தல், அவர் இயக்குநராக அல்லது பிரதம நிறைவேற்று அலுவலராக அல்லது முக்கிய முகாமைத்துவ ஆட்களில் ஒருவராக அல்லது வங்கியின் அல்லது வேறொரு வங்கியின் மூலதனப் பங்குதாரராக இருத்தல். (இந்நோக்கத்திற்காக “நெருங்கிய உறவினர்” என்பது வாழ்க்கைத்துணை அல்லது நிதி ரீதியாக தங்கியிருக்கும் பிள்ளையைக் குறிக்கும்)	ஆம்	எதுவுமில்லை
	e. வங்கியின் விசேட பங்குதாரரைப் பிரதிநிதித்துவப்படுத்தல்.	ஆம்	எதுவுமில்லை
	f. பின்வருமாறு விபரிக்கப்படும் கம்பனி அல்லது வியாபார நிறுவனத்தின் ஊழியர் அல்லது இயக்குநர் அல்லது மூலதன பங்குதாரராக இருத்தல் i. வழிகாட்டல் 3(7) இல் குறித்துரைக்கப்பட்டவாறு வங்கியுடன் தற்போது வியாபார நடவடிக்கைகளில், வங்கியின் கட்டுப்பாட்டு மூலதனத்தில் 10 வீதத்திற்கு மேற்படாது ஈடுபடுதல். அல்லது ii. குறிப்பிட்ட நிறுவனத்தில் வங்கியின் ஏனைய இயக்குநர்களில் எவரேனும் தொழில் புரிதல் அல்லது இயக்குநர்களாக அல்லது மூலதன பங்குதாரர்களாக இருத்தல் அல்லது iii. குறிப்பிட்ட நிறுவனத்தில் ஏனைய இயக்குநர்கள் வழிகாட்டல் 3(7) இல் குறித்துரைக்கப்பட்டவாறு வங்கியுடன் தற்போது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், வங்கியின் கட்டுப்பாட்டு மூலதனத்தில் 10 வீதத்திற்கு மேற்படாத பங்கினைக் கொண்டிருத்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(2)(v)	சுதந்திரமான இயக்குநர் ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக இன்னொரு பதில் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ள வேளையில் அவ்வியக்குநர் சுதந்திர இயக்குநருக்குப் பொருத்தமான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்கின்றரா என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(2)(vi)	சுதந்திர இயக்குநர்களை நியமனம் செய்வதற்கான பொறிமுறை ஒன்றை வங்கி கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிப்பதன் காரணமாக இந்தப் பிரிவு பொருத்தமில்லை என இயக்குநர் சபை தனது கருத்தை தெரிவித்தது. ஆகவே, வங்கி சுதந்திர இயக்குநர்களை நியமிப்பதற்காக பிரத்தியேகமான நடைமுறை ஒன்றை வைத்திருக்கவில்லை.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுகின்றனர். ஆகவே, வங்கி சுதந்திர இயக்குநர்களை நியமிப்பதற்காக பிரத்தியேகமான நடைமுறை ஒன்றை வைத்திருக்கவில்லை.
3(2)(vii)	தற்போது வங்கியின் கூட்டம் ஒன்றில் உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கையுடைய இயக்குநர்கள் சமூகமளிக்க வேண்டும் என்ற தேவைப்பாடு இருந்த போதிலும், அத்தகைய கூட்டம் ஒன்றில் அரைவாசிக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் பங்குபற்றாத போது, அவர்கள் நிறைவேற்றநர் அல்லாத இயக்குநர்களாக கருதப்படுகின்றனரா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை

கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(2)	சபையின் உள்ளடக்கம்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(2)(viii)	வங்கி தனது வருடாந்த கூட்டு நிறுவன ஆட்சி அறிக்கையில் இயக்குநர்கள், தலைவரின் பெயர், நிறைவேற்று இயக்குநர்கள், நிறைவேற்றுனர் அல்லாத இயக்குநர்கள் மற்றும் சுதந்திர நிறைவேற்றர் அல்லாத இயக்குநர்கள் ஆகியோர் பற்றிய விபரங்களை வெளிப்படுத்துகின்றதா என்பதைப் பரிசீலித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(2)(ix)	சபைக்கு புதிய இயக்குநர்களை நியமிப்பதற்கான நடைமுறையை கொண்டுள்ளதா என்பதைப் பரிசீலித்தல்	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிப்பதன் காரணமாக, இந்தப் பிரிவு பொருத்தமில்லை என இயக்குநர் சபை தனது கருத்தை தெரிவித்தது. ஆகவே, வங்கி சுதந்திர இயக்குநர்களை நியமிப்பதற்காக பிரத்தியேகமான நடைமுறை ஒன்றை வைத்திருக்கவில்லை.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுகின்றனர். ஆகவே, வங்கி சுதந்திர இயக்குநர்களை நியமிப்பதற்காக பிரத்தியேகமான நடைமுறை ஒன்றை வைத்திருக்கவில்லை.
3(2)(x)	இயக்குநர்கள் நியமனத்தின் பின்னர் முதலாவது பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களின் தெரிவுக்கு அமைவாக அனைத்து இயக்குநர்களும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதைப் பரிசீலித்தல்.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுவதன் காரணமாக, இந்தப் பிரிவு பொருத்தமில்லை என இயக்குநர் சபை தனது கருத்தை தெரிவித்தது.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுகின்றனர்.
3(2)(xi)	குறிப்பிட்ட ஒரு இயக்குநர் ராஜினாமா செய்ததால் அல்லது நீக்கப்பட்டால் சபை; a. இயக்குநருடைய ராஜினாமா அல்லது நீக்கத்திற்கு உள்ள காரணங்களை அறிவித்தல் வேண்டும். இது, குறிப்பிட்ட இயக்குநர் வங்கியுடன் ஏற்படுத்திக்கொண்ட முரண்பாடான நிலைமையை மாத்திரம் உள்ளடக்காது. அத்துடன், b. இதனுடன் தொடர்புபட்ட ஏதேனும் விடயங்கள் பங்குதாரர்களுடைய பார்வைக்கு கொண்டு வரப்பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பான ஒரு கூற்றை வெளியிடுதல்.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுவதன் காரணமாக இந்தப் பிரிவு பொருத்தமில்லை என இயக்குநர் சபை தனது கருத்தை தெரிவித்தது.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுகின்றனர்.
3(2)(xii)	வங்கியின் ஒரு இயக்குநர் அல்லது ஒரு பணியாளர் வேறொரு வங்கியில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாரா அல்லது தெரிவு செய்யப்பட்டுள்ளாரா என்பதை இனங்காண்பதற்கான நடைமுறையை கொண்டுள்ளதா என்பதைப் பரிசீலித்தல்.	ஆம்	எதுவுமில்லை

3.3	இயக்குநர்களின் தகுதி, பொருத்தம் என்பனவற்றை மதிப்பிடுவதற்கான தகுதி விதிகள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(3)(i)	இயக்குநராக செயற்படும் ஒரு நபர் 70 வயதுக்கு மேற்படாத ஒருவர் என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	A. இடைமாறுபாட்டுக்கால எற்பாடுகள் பின்பற்றப்பட்டதா என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	B. இடைமாறுபாட்டுக்கால எற்பாடுகள் பின்பற்றப்பட்டதா என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(3)(ii)	ஒரு நபர் இயக்குநராக குறிப்பிட்ட வங்கியின் துணைக் கம்பனிகள் அல்லது கூட்டுக் கம்பனிகள் உட்பட 20 க்கும் மேற்பட்ட கம்பனிகள் / தொழில் முயற்சி / நிறுவனங்களில் இயக்குநராக இருக்கின்றாரா என்பதைக் கண்டறிவதற்கான நடைமுறை உள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(4)	சபையினால் கையளிக்கப்பட்ட முகாமைத்துவச் செயற்பாடுகள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(4)(i)	கையளிக்கப்பட்ட ஏற்பாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(4)(ii)	அத்தகைய செயற்பாடுகள் கையளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் கூட சபை விதி 3(1)(எ) இல் உள்ள விடயங்கள் தொடர்பாக பொறுப்புக்களை எடுத்துள்ளதா என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(4)(iii)	குறிப்பிட்ட கையளிப்புக்கள் வங்கியின் தேவைக்குப் பொருத்தமானது என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சபை காலக்கிரம அடிப்படையில் மீளாய்வு செய்யும் என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)	தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(5)(i)	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கடமைகள் ஒரே நபரால் அல்லாமல் வெவ்வேறு தனிப்பட்ட நபர்களால் புரியப்படுகின்றது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(ii)	தலைவர் நிறைவேற்றுநர் அல்லாத இயக்குநர் என்பதையும், சுதந்திரமான இயக்குநர் என்பதையும் பரீட்சித்தல். தலைவர் சுதந்திரமான இயக்குநராக அல்லாத சூழ்நிலையில் சபை சுதந்திரமான இயக்குனரை சிரேஷ்ட இயக்குநராக "பணிவரம்புக்குரிய" பொருத்தமான ஆவணங்களுடன் நியமித்துள்ளதா என்பதைப் பரீட்சித்தல். சிரேஷ்ட இயக்குநரின் நியமனம் வங்கியின் வருடாந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை

கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(5)	தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுகப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(5)(iii)	சபை அதன் வருடாந்த அறிக்கையில் ஒரு பகுதியான கூட்டு நிறுவன ஆட்சி அறிக்கையில் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான ஏதேனும் தொடர்பு முறையையும் (நிதி, வியாபார, குடும்ப அல்லது ஏனைய மூலதன / பொருத்தமான தொடர்புகள்) சபை உறுப்பினர்களுக்கு இடையிலான தொடர்பு முறையின் இயல்பினையும் இனங்காண்பதற்கான நடைமுறையைக் கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(5)(iv)	தலைவர் பின்வருவனவற்றைப் பூர்த்தி செய்கின்றாரா என்பதை மதிப்பிடுவதற்கு சுயமதிப்பீட்டு நடவடி முறையொன்றை சபை கொண்டுள்ளதா என்பதை பரீட்சித்தல் a. சபைக்கு தலைமைத்துவத்தை வழங்குதல், b. சபை செயற்திறனும் செயற்படுகின்றது என்பதை அதன் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றுகிறது என்பதையும், c. அனைத்து முக்கிய மற்றும் பொருத்தமான விடயங்கள் சபையினால் உரிய நேரங்களில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளனவா என்பதைப் பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(5)(v)	தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறையான நிகழ்ச்சி நிரல் கம்பனி செயலாளரால் பகிர்தளிக்கப்பட்டது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(vi)	சபைக் கூட்டத்தில் எழக்கூடிய விடயங்கள் தொடர்பாக அனைத்து இயக்குநர்களுக்கும் காலதாமதமின்றி அறிவிக்கப்பட்டது பற்றி தலைவர் உறுதிப்படுத்துகிறார் என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(vii)	அனைத்து இயக்குநர்களும் முழுமையான மற்றும் வினைத்திறனான பங்களிப்பை சபை நடவடிக்கை தொடர்பாக வழங்கியுள்ளனர் என்பதையும், வங்கியின் சிறந்த அக்கறைக்காக தலைவர் தலைமைத்துவம் வகிக்கின்றார் என்பதையும் ஊக்குவிப்பதற்காக சபை சுய மதிப்பீட்டு நடைமுறையைக் கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(viii)	நிறைவேற்றுநர் அல்லாத இயக்குநர்களின் பங்களிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக சபை ஒரு சுயமதிப்பீட்டு நடைமுறையைக் கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(ix)	முக்கிய முகாமைத்துவத்தினர் அல்லது ஏதேனும் ஏனைய நிறைவேற்றுக் கடமைகளை உள்ளடக்கிய எந்தவொரு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதில் தலைவர் நேரடியாக ஈடுபடவில்லை என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(5)(x)	அனைத்துப் பங்குதாரர்களுடனும் செயற்திறனுடன் கூடிய தொடர்பை மேற்கொள்வதற்கான நடைமுறையையும் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்கள் சபைக்கு தெரிவிக்கப்பட்டது என்பதையும் பேணிப் பாதுகாக்கக்கூடிய ஒரு முறையை சபை கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
3(5)(xi)	பிரதம நிறைவேற்று அலுவலரின் செயற்பாடுகள் வங்கியின் செயற்பாடுகள் மற்றும் வியாபாரம் தொடர்பான நாளாந்த முகாமைத்துவத்திற்கு உயர் நிர்வாக அலுவலராக செயற்பட்டார் என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை

3(6)	சபையினால் நியமிக்கப்பட்ட குழுக்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுகப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(6)(i)	<p>வழிகாட்டல்கள் 3(6)(ii), 3(6)(iii), 3(6)(iv) மற்றும் 3(6)(v) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டவாறு வங்கி குறைந்தபட்சம் 4 சபைக் குழுக்களை ஸ்தாபித்துள்ளது என்பதை பரீட்சித்தல்</p> <p>ஒவ்வொரு சபைக் குழுவினருடைய அறிக்கையும் நேரடியாக சபைக்கு விலாசமிடப்பட்டுள்ளது என்பதை பரீட்சித்தல்</p> <p>சபை அது சமர்ப்பிக்கும் வருடாந்த அறிக்கையில் ஒவ்வொரு குழுவின் கடமைகள், பங்குகள் மற்றும் அதன் நிறைவேற்றல்கள் என்பவை பற்றி அறிக்கையிடுகின்றது என்பதை பரீட்சித்தல்</p>	<p>வங்கி ஒன்றிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழு தவிர்ந்த ஏனைய விடயங்களுடன் இணங்கிச் செயற்பட்டுள்ளது. 2013 ஆம் நிதியாண்டு காலப்பகுதியின் போது இரண்டு சபைக் குழுக்கள் மாத்திரம் செயற்பட்டுள்ளன. அவையாவன: மனிதவள மற்றும் சம்பளக் குழு, சபைக் கணக்காய்வுக் குழு.</p>	<p>2013 ஆம் நிதியாண்டு காலப்பகுதியின் போது இரண்டு சபைக் குழுக்கள் மாத்திரம் செயற்பட்டுள்ளன. அவையாவன: மனிதவள மற்றும் சம்பளக் குழு, சபைக் கணக்காய்வுக் குழு.</p>
3(6)(ii)	<p>a. குழுவின் தலைவர் ஒரு சுதந்திர நிறைவேற்றுனர் அல்லாத இயக்குநர் என்பதையும் தேவையான தகுதிகளையும் அனுபவத்தினையும் கொண்டுள்ளார் என்பதை பரீட்சித்தல்.</p>	ஆம்	எதுவுமில்லை
	<p>b. குழுவின் அனைத்து உறுப்பினர்களும் நிறைவேற்றுனர் அல்லாத இயக்குநர்கள் என்பதை பரீட்சித்தல்</p>	ஆம்	எதுவுமில்லை
	<p>c. குழு பின்வரும் விடயங்களுடன் தொடர்புபட்ட சிபார்சுகளை மேற்கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல்.</p> <p>i. பொருத்தமான நியதிச் சட்டங்களுடன் இணங்கி ஒழுக்கக்கூடிய வகையில் கணக்காய்வுச் சேவைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வெளியக கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.</p> <p>ii. காலத்திற்குக் காலம் கணக்காய்வாளர்கள் தொடர்பாக மத்திய வங்கியினால் வழங்கப்பட்டு வருகின்ற வழிகாட்டல் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.</p> <p>iii. பொருத்தமான கணக்கியல் நியமங்களை பிரயோகித்தல் மற்றும்</p> <p>iv. கணக்காய்வாளருடன் தொடர்புபட்ட சேவைக்காலம், கணக்காய்வுக் கட்டணம் மற்றும் ஏதேனும் ராஜினாமா அல்லது நீக்கம் எவ்வாறாயினும், கணக்காய்வு பங்காளர் ஐந்து வருட காலப்பகுதிக்கு மேல் சேவையில் ஈடுபட்டிருத்தல் முடியாது. அத்துடன், குறிப்பிட்ட கணக்காய்வு பங்காளர் தனது முந்திய சேவைக்காலம் முடிவடைந்து மூன்று வருடகாலங்கள் பூர்த்தியடைய முன்பு கணக்காய்வில் மீண்டும் ஈடுபட முடியாது.</p>	ஆம்	எதுவுமில்லை
	<p>d. குழு வெளியக கணக்காய்வாளர்களிடமிருந்து தமது சுதந்திரம் தொடர்பான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டது என்பதையும், குறிப்பிட்ட கணக்காய்வு SLAuS க்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டது என்பதையும் பரீட்சித்தல்</p>	ஆம்	எதுவுமில்லை

கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(6)	சபையினால் நியமிக்கப்பட்ட குழுக்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	e. பொருத்தமான ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக வெளியக கணக்காய்வாளர் கணக்காய்வு சம்பந்தப்படாத சேவைகளை வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்தியது என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	f. கணக்காய்வு ஆரம்பிக்கும் முன்பு SLAuS க்கு அமைவாக வெளியக கணக்காய்வாளர்களுடன் குழு கணக்காய்வின் இயல்பையும் எல்லையையும் ஆராய்ந்து இறுதியாக்கப்பட்டது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	g. குழு வங்கியின் நிதிக்கூற்றுக்கள், வருடாந்த அறிக்கை, கணக்கியல் மற்றும் வெளிப்படுத்துகைக்காக தயார்படுத்தப்பட்ட காலாண்டு அறிக்கைகள் என்பவற்றின் நம்பகத்தன்மையை மேற்பார்வை செய்யும் பொருட்டு வங்கியின் நிதித் தகவல்களை மீளாய்வு செய்வதற்கான நடைமுறையை கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல். மேலும், பிரதான நிதி அதிகாரியிடமிருந்து பின்வருவனவற்றை பெற்றுக்கொள்வதற்காக நடைமுறையைக் கொண்டுள்ளது என்பதை பரீட்சித்தல். i. பிரதான தீர்மானம் எடுக்க வேண்டிய துறைகள் ii. கணக்கியல் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் iii. நிறுவன தொடர்ச்சி ஊகம் மற்றும் iv. பொருத்தமான கணக்கியல் நியமங்கள் மற்றும் ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் என்பவற்றுடனான இணக்கம் மற்றும் v. வருடாந்த நிதிக் கூற்றுக்கள், கணக்காய்வில் இருந்து எழக்கூடிய விசேட சீர்படுத்தல்கள்	ஆம்	எதுவுமில்லை
	h. கணக்காய்வு தொடர்பாக நிறைவேற்று முகாமைத்துவம் இல்லாத சூழ்நிலைகளில் ஏதேனும் விடயம் தொடர்பாக வெளியக கணக்காய்வாளர்களை குழு சந்தித்துள்ளது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	i. குழு வெளியக கணக்காய்வு முகாமைத்துவத்தின் கடிதம் மற்றும் அது தொடர்பாக முகாமைத்துவத்தின் பதில்கள் என்பவற்றை மீளாய்வு செய்துள்ளது என்பதை பரீட்சித்தல்	ஆம்	எதுவுமில்லை
	j. வங்கியின் உள்ளகக் கணக்காய்வு செயற்பாடு தொடர்பாக குழு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை பரீட்சித்தல். (i) உள்ளகக் கணக்காய்வு திணைக்களத்தின் எல்லைச் செயற்பாடுகள், வளங்கள் என்பவற்றின் போதுமான தன்மையை மீளாய்வு செய்தல், குறிப்பிட்ட திணைக்களம் அதன் பணியை தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்பது தொடர்பாக திருப்தியடையுதல்.	ஆம்	எதுவுமில்லை

3(6)	சபையினால் நியமிக்கப்பட்ட குழுக்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுகப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	<p>(ii) உள்ளகக் கணக்காய்வு நிகழ்ச்சி மற்றும் உள்ளகக் கணக்காய்வு நடைமுறையின் பெறுபேறுகள் என்பவற்றை மீளாய்வு செய்வதுடன் தேவையான இடங்களில் உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்துதல்.</p> <p>(iii) உள்ளகக் கணக்காய்வு நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஏனைய சிரேஷ்ட ஊழியர்களின் செயற்திறனை மதிப்பீடு செய்தல்.</p> <p>(iv) உள்ளகக் கணக்காய்வுச் செயற்பாடுகள் தொடர்பான ஏதேனும் நியமனம் அல்லது தலைவர் மற்றும் சிரேஷ்ட ஊழியர்கள் மற்றும் வெளிவள சேவை வழங்குநர்களின் தொழில் முடிவுறுத்தல் தொடர்பான சிபார்சுகளை வழங்குதல்</p> <p>(v) குழு பிரதான உள்ளகக் கணக்காய்வாளர் மற்றும் ஏதேனும் வெளிவள சேவை வழங்குநர்கள் உட்பட உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட ஊழியர்களின் ராஜினாமாக்களை மதிப்பீடு செய்துள்ளதா என்பதைப் பரிசீலித்தல், அத்துடன், ராஜினாமாச் செய்த சிரேஷ்ட ஊழியர்கள் மற்றும் வெளிவள சேவை வழங்குநர்கள் தமது ராஜினாமாவுக்கான காரணங்களை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதா என்பதை பரிசீலித்தல்</p> <p>(vi) உள்ளகக் கணக்காய்வு செயற்பாடு சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்தல்</p>	<p>ஆம்</p> <p>ஆம்</p> <p>ஆம்</p> <p>ஆம்</p> <p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p> <p>எதுவுமில்லை</p> <p>எதுவுமில்லை</p> <p>எதுவுமில்லை</p> <p>எதுவுமில்லை</p>
	<p>k. குழு உள்ளக விசாரணைகள் பிரதான கண்டறிதல்களை கூட்டத்தில் கருத்தில் எடுத்துள்ளதா என்பதை குறிப்புகள் ஊடாக பரிசீலித்தல். அத்துடன் அதற்கான முகாமைத்துவத்தின் பதில்களைப் பரிசீலித்தல்.</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>
	<p>l. குழு நிறைவேற்று இயக்குநர்களின் சமூகம் இன்றி வெளிவாரி கணக்காய்வாளர்களுடன் குறைந்தபட்சம் இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளதா என்பதைப் பரிசீலித்தல்.</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>
	<p>m. பின்வரும் விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக குழுவின் ஆய்வெல்லை (Terms of reference)ப் பரிசீலித்தல்.</p> <p>(i) அதன் ஆய்வெல்லைக்குள் உட்பட்ட ஏதேனும் விடயங்களை விசாரிப்பதற்கான வெளிப்படையான அதிகாரம்</p> <p>(ii) அதற்குத் தேவையான வளங்கள்</p> <p>(iii) தகவல்கள் தொடர்பான முழுமையான அணுகுதல் மற்றும்</p> <p>(iv) தேவையான போது வெளிவாரியான தொழில் ரீதியான அறிவுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான அனுபவமுடைய வெளியாட்களை வரவேற்றலுக்குமான அதிகாரம்.</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>
	<p>n. குழு குறைந்தபட்சம் நான்கு தடவைகள் சந்தித்துள்ளதா கூட்டக் குறிப்புகளை பேணிப் பாதுகாத்துள்ளது என்பதை பரிசீலித்தல்</p>	<p>ஆம்</p>	<p>எதுவுமில்லை</p>

கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(6)	சபையினால் நியமிக்கப்பட்ட குழுக்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுகப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	<p>o. குழு வருடாந்த அறிக்கையில் பின்வரும் விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது என்பதை பரீட்சித்தல்.</p> <p>(i) கணக்காய்வுக் குழுவின் செயற்பாடுகளின் விபரம்</p> <p>(ii) ஒரு வருடத்தில் நடைபெறும் கணக்காய்வுக் கூட்டத்தின் எண்ணிக்கை மற்றும்</p> <p>(iii) அத்தகைய கூட்டங்களில் ஒவ்வொரு தனிப்பட்ட இயக்குநர்களும் சமூகமளித்தமை தொடர்பான விபரங்கள்</p>	ஆம்	எதுவுமில்லை
	<p>p. குறிப்பிட்ட குழுவின் செயலாளர் கம்பனி செயலாளர் அல்லது உள்ளகக் கணக்காய்வு செயற்பாட்டின் தலைவரா என்பதை பரீட்சித்தல்</p>	ஆம்	எதுவுமில்லை
	<p>q. பின்வரும் நடவடிக்கைகளின் போது “விசில் பிளோவர்” கொள்கை பின்பற்றப்பட்டது என்பதை பரீட்சித்தல்.</p> <p>(i) நிதி அறிக்கையிடல், உள்ளகக் கட்டுப்பாடு, ஏனைய விடயங்கள் போதான முறைகேடுகள் அல்லது</p> <p>(ii) அத்தகைய விடயங்கள் தொடர்பாக நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடைபெறுவதற்கான முறையான ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான விடயங்கள் மற்றும்</p> <p>(iii) பொருத்தமான பின்தொடர் நடவடிக்கைகள்</p>	ஆம்	எதுவுமில்லை
3(6)(iii)	பின்வரும் விதிகள் மனிதவளங்கள் மற்றும் சம்பளக் குழு தொடர்பாக பிரயோகிக்கப்படுமா?		
	<p>a. குழு “ஆய்வெல்லை” மற்றும் கூட்டக் குறிப்புகள் என்பவற்றை மீளாய்வு செய்வதன் மூலமாக இயக்குநர்கள், பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவத்தினர் ஆகியோர் தொடர்பான ஊதியங்களை (சம்பளம், கொடுப்பனவு மற்றும் ஏனைய நிதி கொடுப்பனவுகள்) தீர்மானிப்பதற்கு ஒரு கொள்கையை அமுல்படுத்தியது என்பதை பரீட்சித்தல்</p>	ஆம்	எதுவுமில்லை
	<p>b. இயக்குநர்கள், பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவத்தினர் ஆகியோரின் இலக்குகளும், எல்லைகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பரீட்சித்தல்</p>	ஆம்	எதுவுமில்லை
	<p>c. பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆட்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட வேண்டிய வேலை எல்லைகள் மற்றும் இலக்குகளுக்கு எதிராக அவர்களின் செயற்திறனை காலக்கிரம அடிப்படையில் தீர்மானித்து அவர்களுக்குரிய ஊதியம், நன்மைகள் மற்றும் செயற்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் என்பவற்றை மீளாய்வு செய்வதற்கான மதிப்பீடுகளை குழு கருத்திற் கொண்டுள்ளது என்பதைப் பரீட்சித்தல்</p>	ஆம்	எதுவுமில்லை
	<p>d. பிரதம நிறைவேற்று அலுவலருடன் தொடர்புபட்ட விடயங்களை கலந்தாலோசிக்கும் கூட்டங்களில் பிரதம நிறைவேற்று அலுவலர் சமூகமளிக்க முடியாது என “ஆய்வெல்லை”யில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை குறிப்புகளை மீளாய்வு செய்தவதன் மூலம் பரீட்சித்தல்</p>	ஆம்	எதுவுமில்லை

3(6)	சபையினால் நியமிக்கப்பட்ட குழுக்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுகப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(6)(iv)	பின்வரும் விதிகள் நியமனக் குழுவுக்கு பிரயோகிக்கப்படுமா?	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுகின்றனர். முக்கிய முகாமைத்துவ ஆட்கள் தொடர்பான விடயங்கள், மனித வளங்கள் சபை மற்றும் சம்பளக் குழுவினால் மேற்பார்வை செய்யப்படுகின்றது.	அனைத்து இயக்குநர்களும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்படுவதன் காரணமாக நியமனக் குழு ஒன்று அமைக்கப்படவில்லை.
3(6)(v)	பின்வரும் விதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக் குழுவுக்கு பிரயோகிக்கப்படுமா?	இல்லை. எவ்வாறாயினும், அனைத்து இடர் முகாமைத்துவம் தொடர்பான அணுகுமுறைகளும் சபை, சபையின் உபகுழுக்கள் மற்றும் முகாமைத்துவக் குழுக்களினால் கவனமாக மேற்பார்வை செய்யப்படும்.	எதுவுமில்லை
3(7)	தொடர்புபட்ட திறத்தவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுகப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(7)(i)	<p>இவ்வழிகாட்டிக்கு அமைய வங்கியினால் ஏதேனும் ஒரு நபருடன் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல் ஊடாக அக்கறைகளுக்கு இடையிலான முரண்பாடுகள் ஏதேனும் தோன்றுமிடத்து, அவற்றைத் தவிர்த்துக்கொள்வதற்காக சபையினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு ஆவண ரீதியான நடவடிக்கை உள்ளதா என்பதைப் பரிசீலித்தல்.</p> <p>மேற்கூறப்பட்ட ஏதேனும் நபர் என்பது குறிப்பாக கீழே தரப்பட்டுள்ள வகைப்பாடுகளுள் உள்ளடக்கப்படக்கூடிய “தொடர்புபட்ட திறத்தவர்கள்” எனக் கருதப்படும்.</p> <p>i. வங்கியினுடைய ஏதேனும் துணைக் கம்பனிகள் ii. வங்கியினுடைய ஏதேனும் இணைக் கம்பனிகள் iii. வங்கியினுடைய ஏதேனும் இயக்குநர்கள் iv. வங்கியின் ஏதேனும் முக்கிய முகாமைத்துவத்தினர் v. வங்கியினுடைய இயக்குநர் அல்லது முக்கிய முகாமைத்துவத்தினரின் நெருங்கிய உறவினர் vi. வங்கியின் மூலதனம் மீதான அக்கறையை உரிமையாக்கிக் கொண்டிருக்கும் ஒரு பங்குதாரர் vii. வங்கியின் இயக்குநர்கள் அல்லது வங்கியின் இயக்குநர்களுடைய எவரேனும் நெருங்கிய உறவினர் அல்லது வங்கியினுடைய மூலதனம் மீது அக்கறை கொண்டிருக்கும் பங்குதாரர்கள் தொடர்பான அக்கறை</p>	ஆம்	எதுவுமில்லை
3(7)(ii)	இந்த வழிகாட்டியின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள தொடர்புபட்ட திறத்தவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள பின்வரும் நடவடிக்கைகளை இனங்கண்டு அறிக்கை இடுவதற்குரிய நடைமுறை ஒன்று உள்ளனவா என்பதை பரிசீலித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	a. நாணயச் சபையின் வழிகாட்டலில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டவாறான உள்ளொடுக்கப்படக் கூடிய ஆகக்கூடிய தொகைக்கு அமைவாக வழங்கப்பட்டிருக்கும் ஏதேனும் பணவசதி	ஆம்	எதுவுமில்லை
	b. வங்கியினால் வைப்புக்கள், கடன்கள் மற்றும் முதலீடுகள் என்றவாறு உருவாக்கப்பட்டுள்ள ஏதேனும் பொறுப்புக்கள்	ஆம்	எதுவுமில்லை

கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(7)	தொடர்புபட்ட திறத்தவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	c. வங்கியினால் வழங்கப்பட்ட அல்லது பெற்றுக்கொள்ளப்பட்ட நிதிசார் அல்லது நிதி சாரா இயல்பை உடைய ஏதேனும் சேவைகள் தொடர்பான ஏற்பாடு	ஆம்	எதுவுமில்லை
	d. வங்கி மற்றும் வங்கியுடன் தொடர்புபட்ட திறத்தவர்களுக்கு இடையிலான அறிக்கையிடப்படும் வழிகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் உருவாக்கம். இத்தகைய விடயங்கள் வங்கியின் நிலையான உரிமை, உடைமை, இரகசியத்தன்மை அல்லது வங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் எவையேனும் அத்தகைய தொடர்புபட்ட திறத்தவர்களுக்கு அனுசூலங்களை வழங்கக்கூடியதாக இருக்குமிடத்து.	ஆம்	எதுவுமில்லை
3(7)(iii)	வங்கி தொடர்புபட்ட திறத்தவர்களுடன் மேலே கூறப்பட்ட வழிகாட்டி 3(7)(i) இல் குறித்துரைக்கப்பட்டவாறு அத்தகைய திறத்தவர்களுக்கு வங்கியின் அதே வியாபாரத்தைக் கொண்டு நடத்துகின்ற ஏனைய ஆக்கக் கூறுகளுடன் ஒப்பிடுகின்றவிடத்து “அதிக சலுகையுடன் நடத்துதலுடன்” தொடர்புபட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சபை ஏதேனும் நடைமுறையை கொண்டிருக்கின்றதா.	ஆம்	எதுவுமில்லை
	a. தொடர்புபட்ட திறத்தவர்களுக்கு சபையினால் தீர்மானிக்கப்படக்கூடிய கட்டுப்பாட்டு மூலதனத்தில் நியாயமான விகிதத்தைவிட அதிகூடிய தொகையை “மொத்த நிகர பண வசதியாக” வழங்குதல். இந்த உப வழிகாட்டியின் நோக்கத்திற்காக (i) “பணவசதி” என்பது 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வங்கியல் சட்டத்தின் வழிகாட்டலில் விதந்துரைக்கப்பட்ட பணவசதியின் ஆகக்கூடிய தொகை என்பதைக் குறிக்கும். (ii) “மொத்த நிகர பணவசதி” என்பது, மொத்த பண வசதியில் இருந்து பிணையத்தொகை மற்றும் வங்கியின் பங்குமூலதனத்தில் இருந்து தொடர்புபட்ட திறத்தவர்களால் செய்யப்பட்ட மூலதனம் மற்றும் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேலதிக காலப்பகுதிக்கு முதிர்ச்சியுடைய கடன் சாதனங்கள் ஆகியவற்றைக் கழித்து கணக்கிடப்படும்.	ஆம்	எதுவுமில்லை
	b. வங்கியின் சிறந்த கடன் விகிதத்தைவிட குறைந்த விகிதத்தில் வட்டியை அறவிடுதல் அல்லது ஒரு தொடர்பற்ற ஒப்பிடக்கூடிய ஒத்த நிலையை உடைய திறத்தவருடனான ஒப்பிடக்கூடிய கொடுக்கல் வாங்கல் ஒன்றுக்கு வங்கியின் வைப்பு விகிதத்தைவிட அதிகமாக செலுத்துதல்.	ஆம்	எதுவுமில்லை
	c. தொடர்பற்ற திறத்தவர்களுடன் சாதாரண வியாபார நடவடிக்கையின் போது வழங்கப்படுகின்ற வர்த்தக நியதிகளுக்கு அப்பால் சாதகமான நியதிகள், வியாபார நடட்டத்தை ஈடு செய்தல், கட்டணங்களில் இருந்து விடுவித்தல், தரகு வழங்குதல் போன்ற முன்னுரிமைகளை அளித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	d. மதிப்பீட்டு நடைமுறை ஒன்றைத் தவிர்த்து தொடர்புபட்ட திறத்தவருக்கு சேவைகளை வழங்குதல் அல்லது அவரிடமிருந்து சேவைகளை பெற்றுக்கொள்ளுதல்.	ஆம்	எதுவுமில்லை

3(7)	தொடர்புபட்ட திறத்தவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுகப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	e. நெறிமுறையான கடமைகளையும், செய்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் விடயங்களைத் தவிர்த்து வங்கி மற்றும் வங்கியுடன் தொடர்புள்ள திறத்தவர்களுக்கு இடையிலான அறிக்கையிடப்படும் வழிகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களின் உருவாக்கம். இத்தகைய விடயங்கள் வங்கியின் நிலையான உரிமை, உடைமை, இரகசித்தன்மை அல்லது வங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் என்பவற்றைப் பேணிப் பாதுகாத்தல்.	ஆம்	எதுவுமில்லை
3(7)(iv)	வங்கி தனது இயக்குநர்கள் மற்றும் முக்கிய முகாமைத்துவத்தினருக்கு பணவசதியை வழங்கும் நடைமுறையையும் அத்தகைய நடைமுறை இயக்குநர் சபையின் கூட்டம் ஒன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வாக்களிக்கப்பட்டு (சம்பந்தப்பட்ட இயக்குநர் தவிர்ந்த) பெறப்பட்டுள்ளதா என்பதை பரிசீலித்தல். அத்தகைய பண வசதியை வழங்குவதற்கு சார்பாக வாக்களிக்கப்படுகின்றவிடத்து அது, அத்தகைய பிணயம் மூலமாக பாதுகாக்கப்படுவதுடன், காலத்திற்குக் காலம் நாணயச் சபையினாலும் தீர்மானிக்கப்படும்.	ஆம்	எதுவுமில்லை
3(7)(v)	a. வங்கியினால் ஏதேனும் ஒரு நபருக்கு அல்லது ஒரு நபருடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு ஏதேனும் பண வசதி வழங்கப்பட்டிருக்குமிடத்து அந்த நபருக்கு அவ்வசதி மீது நியாயமான அக்கறை இருக்குமிடத்தும் அந்த குறிப்பிட்ட நபர் வங்கியினுடைய இயக்குநராக நியமிக்கப்படுகின்றவிடத்து நிதிச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டவாறு குறிப்பிட்ட நபர் இயக்குநராக நியமிக்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு வருட காலப்பகுதிக்குள் வங்கி தேவையான பிணையத்தை அந்நபரிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை தொடர்பான நடைமுறையை வங்கி வைத்துள்ளதா என்பதைப் பரிசீலித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	b. மேலே வழிகாட்டி 3(7)(v) இல் குறிப்பிட்டவாறான அத்தகைய பிணையத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வழங்கப்பட்டிருக்காதவிடத்து வங்கி ஏதேனும் பணவசதி கணக்கில் வரவேண்டிய தொகையை வட்டியுடன் மீளப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதை பரிசீலித்தல். அவ்வாறு இருக்குமிடத்து பணவசதியை வழங்குகின்ற போது குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அல்லது அத்தகைய இயக்குநரின் நியமனத் திகதியிலிருந்து 18 மாதகாலப் பகுதிக்குள் (எது முந்தியதோ) அறவிடப்படுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதா என்பதை பரிசீலித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	c. எவ்வேனும் இயக்குநர் மேலே குறிப்பிடப்பட்ட உப வழிகாட்டிகளுக்கு அமைய செயற்படாதவிடத்து அதனை இனங்காண்பதற்கு வங்கி நடைமுறை ஒன்றைக் கொண்டுள்ளதா என்பதையும் அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இயக்குநர், இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாரா என்பதையும் அத்தகைய விடயத்தை வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதா என்பதையும் பரிசீலித்தல்.	அவ்வாறான பிரச்சினை இதுவரை எழவில்லை	எதுவுமில்லை

கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(7)	தொடர்புபட்ட திறத்தவர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	d. நடைமுறை பணவசதியை பெற்றுக்கொள்ளும் போது இயக்குநர் குறிப்பிட்ட வங்கியின் தொழிலாளியாகவும் குறிப்பிட்ட பண வசதி வங்கியின் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருத்தமுடைய ஒரு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பின் மேலே குறிப்பிடப்பட்ட 3(7)(v)(C) ஆனது, பொருத்தமற்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறை ஒன்று உள்ளதா என்பதை பரீட்சித்தல்.	அவ்வாறான பிரச்சினை இதுவரை எழவில்லை	எதுவுமில்லை
3(7)(vi)	எவ்வேறும் தொழிலாளி அல்லது தொழிலாளியுடைய உறவினருக்கு வங்கி ஏதேனும் கட்டணத்தில் இருந்து விடுவித்தல் அல்லது ஏதேனும் அக்கறை ஒன்றில் அத்தொழிலாளிக்கோ அல்லது அவருடைய நெருங்கிய உறவினருக்கோ வங்கியின் ஏனைய தொழிலாளிகளுக்கு ஏற்புடையதாகும் திட்டம் ஒன்றின் கீழ் பெறக்கூடிய அனுகூலங்களுக்கு அப்பால் ஏதேனும் அக்கறை உள்ளதா என்பதை ஏதேனும் பணவசதியை வங்கி வழங்குமிடத்து இனங்காண்பதற்கு உரிய நடைமுறையை கொண்டுள்ளதா என்பதை பரீட்சித்தல். அல்லது வழிகாட்டி 3(7)(v) இல் குறிப்பிட்டவாறு நிதிச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பண வசதிக்கு உரிய பிணையம் வழங்கப்பட்டிருக்குமிடத்து அதனை இனங்காண்பதற்கு பொறிமுறை ஒன்றை வங்கி கொண்டுள்ளதா என்பதைப் பரீட்சித்தல்.	அவ்வாறான பிரச்சினை இதுவரை எழவில்லை	எதுவுமில்லை
3(7)(vii)	வழிகாட்டி 3(7)(v) மற்றும் 3(7)(vi) இன் கீழ் குறிப்பிடப்பட்ட ஏதேனும் வங்கியினால் வழங்கப்படும் ஏதேனும் பண வசதி நாணய சபையின் முன் அங்கீகாரத்தை பெறுவதற்குரிய நடைமுறையை கொண்டுள்ளதா என்பதை பரீட்சித்தல். மேற்படி பணவசதியின் ஒரு பகுதி அல்லது அவற்றுக்கு வரவேண்டிய வட்டி என்பன நாணய சபையின் முன் அனுமதியின்றி அனுப்புதல் கூடாது. அத்தகைய முன் அனுமதி இன்றி அனுப்பப்படும் ஏதேனும் வருவாய்கள் எத்தகைய விளைவையும் கொடுக்காது.	அவ்வாறான பிரச்சினை இதுவரை எழவில்லை	எதுவுமில்லை
3(8)	வெளிப்படுத்தல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
3(8)(i)	சபை பின்வருவனவற்றை வெளிப்படுத்தியுள்ளதா என்பதை பரீட்சித்தல். a. கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் அதிகார சபையினால் குறித்துரைக்கப்பட்ட வடிவமைப்பிலும் பொருத்தமான கணக்கியல் நியமங்களுக்கும் அமைவாக வருடாந்த கணக்காய்வு நிதிக் கூற்றுக்கள் தயார்படுத்தப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், அத்தகைய கூற்றுக்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் சுருக்க அறிக்கையாக பிரசுரிக்கப்படல் வேண்டும்.	ஆம்	எதுவுமில்லை
	b. காலாண்டு நிதிக் கூற்றுக்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பத்திரிகைகளில் சுருக்க அறிக்கையாக பிரசுரிக்கப்படல் வேண்டும்.	ஆம்	எதுவுமில்லை
3(8)(ii)	சபை தனது வருடாந்த அறிக்கையில் பின்வரும் குறைந்தபட்ச வெளிப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதா என்பதை பரீட்சித்தல்.		

3(8)	வெளிப்படுத்தல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுகப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	a. குறிப்பிட்ட அறிக்கையில் வருடாந்த கணக்காய்வு நிதிக் கூற்றக்கள் பொருத்தமான கணக்கியல் நியமங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுடன் விசேட வெளிப்படுத்தல்கள் உள்ளடங்கலாக தயார்படுத்தப்பட்டுள்ளது.	ஆம்	எதுவுமில்லை
	b. வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு பொறிமுறை தொடர்பான சபையின் அறிக்கை நிதி அறிக்கையிடல் முறைமை நிதி அறிக்கையிடலின் உண்மைத் தன்மையை நியாயமாக உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிவாரி நோக்கங்களுக்காக நிதிக் கூற்றுக்கள் பொருத்தமான கணக்கியல் கொள்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் தேவைப்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகின்றது.	ஆம்	எதுவுமில்லை
	c. மேலே வழிகாட்டி 3(8)(ii)(ஆ) இல் குறித்துரைக்கப்பட்ட உள்ளக கட்டுப்பாட்டு பொறிமுறையின் செயற்திறன் மீதான வெளிவாரி கணக்காய்வு அறிக்கையை சபை பெற்றுக்கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துதல்	ஆம்	எதுவுமில்லை
	d. பெயர்கள் உள்ளடங்கலாக இயக்குநர்களின் தகுதிகள், வயது, பொருத்தம் மற்றும் உரிமையாண்மை தொடர்பான தேவைப்பாடுகள், அனுபவம், வங்கியினுடனான நடவடிக்கைகள் மற்றும் வங்கியினால் செலுத்தப்பட்ட கட்டணங்கள் சம்பளங்கள் உட்பட்ட இயக்குநர்களின் விபரங்கள்	ஆம்	எதுவுமில்லை
	e. வழிகாட்டி 3(7)(iii)இல் குறிப்பிடப்பட்டவாறு தொடர்புபட்ட திறத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிகர பண வசதி தொடர்புபட்ட திறத்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிகர பண வசதி வங்கியினுடைய கட்டுப்பாட்டு மூலதனத்தின் எத்தனை விகிதம் என்பதை வெளிப்படத்த வேண்டும்.	இப்பிரச்சினை இதுவரை எழவில்லை	எதுவுமில்லை
	f. வழங்கப்பட்ட ஊதியம், பணவசதி மற்றும் வைப்புக்கள் அல்லது வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் என்ற வகையில் வங்கி தனது முக்கிய முகாமைத்துவத்தினருக்கு செலுத்தப்பட்ட ஊதியத்தின் சராசரி பெறுமதி மற்றும் வங்கியின் முக்கிய முகாமைத்துவத்தினருக்கு வங்கி மேற்கொண்ட வியாபார நடவடிக்கைகளின் சராசரி பெறுமதிகள்	ஆம்	எதுவுமில்லை
	g. சபை கூட்டாண்மை ஆளுமை வழிகாட்டிகளுடன் இணங்கி உள்ளது என்பது தொடர்பாக வெளிவாரி கணக்காய்வு அறிக்கையை பெற்றுள்ளதா என்பதை பரீட்சித்தல்.	ஆம்	எதுவுமில்லை
	h. வங்கி நியாயமான தேவைப்பாடுகள், ஒழுங்கு விதிகள், சட்டங்கள், உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றுடன் இணங்கி ஒழுக்கி உள்ளமை தொடர்பாகவும், ஏதேனும் தேவைப்பாடுகளுடன் இணங்கி ஒழுகாதவிடத்து அதனை சீர்செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கை	ஆம்	எதுவுமில்லை

கூட்டாண்மை ஆளுகை தொடர்ச்சி

3(8)	வெளிப்படுத்தல்கள்	முகாமைத்துவத்திற்கு அமைய இணங்கி ஒழுக்கப்பட்ட நிலை	கண்டறிதல்கள்
	i. நிதிச் சபையினால் பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ள வேளையில் வங்கியுடைய இடர் முகாமைத்துவம் மீதான ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் மேற்பார்வை செய்தல் அல்லது வங்கி மேற்பார்வை இயக்குநரினால் சுட்டிக்காட்டப்பட்ட அத்தகைய வழிகாட்டல்களுடன் இணங்கி ஒழுக்காமை என்பவற்றில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் அவற்றைச் சீர்செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஒரு கூற்று.	அவதானிக்கப்பட்டுள்ளது.	எதுவுமில்லை

சபைக் கூட்ட வரவு - 2013

பெயர்	2013.12.31 இல் நிலைமை	2013 இல் கூட்டங்களின் எண்ணிக்கை	தகைமை பெற்றவை	பங்குபற்றியவை
திருமதி கே.குலதுங்க	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர் (தலைவர்)	15	15	15
திரு.எம்.எம்.எம்.மெளஜுத்	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	15	15	15
திரு.எஸ்.கே.பத்திரண	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	15	15	15
திரு.டப்.ஏ.இ.எஸ்.குணசிங்க	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	15	15	09
திரு.ஹெக்டர் ஹேமச்சந்திர	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	15	15	14
திரு.எச்.எஸ்.தர்மசிரி	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	15	15	15
திருமதி ஜே.எம்.எஸ்.இரத்தநாயக்க	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	15	03	03
திரு.ஏ.எம்.பி.எம். பி.அத்தபத்து	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	15	11	07

மனிதவளம் / சம்பளக்குழுக் கூட்டங்கள் - 2013

பெயர்	2013.12.31 இல் நிலைமை	2013 இல் கூட்டங்களின் எண்ணிக்கை	தகைமை பெற்றவை	பங்குபற்றியவை
திரு.ஹெக்டர் ஹேமச்சந்திர	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர் (தலைவர்)	08	08	08
திருமதி கே.குலதுங்க	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	08	08	08
திரு.எச்.எஸ்.தர்மசிரி	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	08	08	08
திரு.ஏ.எம்.பி.எம். பி.அத்தபத்து	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	08	04	04

சபை கணக்காய்வுக் கூட்டங்கள் - 2013

பெயர்	2013.12.31 இல் நிலைமை	2013 இல் கூட்டங்களின் எண்ணிக்கை	தகைமை பெற்றவை	பங்குபற்றியவை
திரு.எம்.எம்.எம்.மௌஜுத்	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர் (தலைவர்)	04	04	04
திரு.டபி.ஏ.ஐ.எஸ்.குணசிங்க	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	04	04	01
திரு.எச்.எஸ்.தர்மசிரி	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	04	04	04

சபை கடன் குழுக் கூட்டங்கள் - 2013

பெயர்	2013.12.31 இல் நிலைமை	2013 இல் கூட்டங்களின் எண்ணிக்கை	தகைமை பெற்றவை	பங்குபற்றியவை
திரு.எச்.எஸ்.தர்மசிரி	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர் (தலைவர்)	10	10	10
திரு.எம்.எம்.எம்.மௌஜுத்	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	10	10	10
திருமதி ஜே.எம்.எஸ்.ஐ.ரத்நாயக்க	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	10	01	01
திரு.ஏ.எம்.பி.எம்.பி.அத்தபத்து	நிறைவேற்றுத் தரமற்ற / சுதந்திரமான பணிப்பாளர்	10	04	04

பணிப்பாளர் அறிக்கை

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர்கள் தங்களது அறிக்கையைச் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.

முக்கிய நடவடிக்கைகள்

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளை அபிவிருத்தி செய்தல் என்ற வங்கியின் முக்கிய நோக்கத்திற்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுதல். எமது சேவைகளும் உற்பத்திப் பொருட்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்புறவை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

சுயதொழில் திட்டங்களுக்கென சிறிய அளவிலான கடன் வசதி என்ற வகையில் குறுகிய கால மற்றும் இடைக்காலக் கடன்கள் / முற்பணைகள் என்பனவற்றையும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான திட்டங்களுக்கு செயற்படு மூலதன கடன்கள், திட்டக் கடன்கள் என்பனவற்றையும் வங்கி வழங்குகின்றது. தூர இடங்களில் உற்பத்தி மற்றும் சேவை அடிப்படையிலான திட்டங்களுக்கு ஊக்கமளித்தல் என்ற வங்கி யின் முக்கிய நோக்கத்திற்கு உட்பட்ட வகையில் விவசாயம், கடற்றொழில், உற்பத்தி, கைத்தொழில், உட்கட்டமைப்பு அபிவிருத்தி உட்பட்ட சகல துறைகளுக்கும் முற்பணைகளும் வழங்கப்படுகின்றன. அதேவேளை, மேல் மாகாணத்தில் ஏனைய நிறுவனங்களிலும் பார்க்க குறைந்த வட்டி வீதத்தை வங்கி வழங்குகிறது.

குறைந்த வட்டி வீதத்துடன் கூடிய புதிய விரிவான கிராமியக் கடன் திட்டம் (NCRCS), சருசார, சௌபாக்கிய மற்றும் வர்த்தக அடிப்படையிலான பண்ணை அபிவிருத்திக் கடன் திட்டம் (CSDDL) என்பன கிராமப்புற மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளன.

முக்கியமாக திட்ட அடிப்படையிலான நோக்கங்களுக்கென வங்கி குத்தகை வசதிகளை வழங்குகிறது. சிறிய அளவிலான வருமானத்தைப் பெறும் நடவடிக்கைகளுக்கு என்ற வகையில் தங்க ஆபரண அடகுத் தொழிலும் ஆரம்பிக்கப்பட்டது. தொழிலதிபர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவேன, வைப்புப்பண நடவடிக்கைக்கும் வங்கி ஊக்கமளித்தது. பெற்றுக்கொள்ளப்பட்ட கடன், முழு அளவில் தீர்க்கப்படும் சமயத்தில், கடன் பெற்றவரின் சேமிப்புக் கணக்கில் குறிப்பிடத்தக்க தொகை இருப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

மூலதனச் செலவினம்

ஆதனம், இயந்திரங்கள், மற்றும் உபகரணங்களின் விபரங்கள் நிதி அறிக்கையில் தரப்பட இருக்கின்றன.

பங்கு மூலதனம்

நிறுவனத்தின் வழங்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் 2013 டிசம்பர் 31 ஆம் திகதியில், ரூபா 3,671,972,223 ஆகும். இதில் 36,071,028 சாதாரண பங்குகள் அடங்கும். சாதாரண பங்குரிமையின் அடிப்படையில் வாக்களிக்கும் தகைமையை 7 பங்காளிகள் கொண்டுள்ளனர்.

இலாபமும் நிதி ஒதுக்கீடும்

	2013 ரூபா
தேய்மானம் உட்பட சகல செலவினங்களும் கணக்கிடப்பட்டதை அடுத்து வரிக்கு முன்னரான, டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டின் இலாபம்	
வரி ஏற்பாடு	25,357,338
வரிக்குப் பிந்திய, டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான இலாபம்	
சட்டரீதியான ஒதுக்கீடுகளுக்கு மாற்றம்	48,674,730
வழங்கிய பங்குலாபம்	36,071,028
வருட ஆரம்பத்தில் நிறுத்தி வைத்த இலாபம்	
கொண்டு சென்ற நிறுத்தி வைத்த இலாபம்	

மனித வளங்கள்

2013 டிசம்பர் 31 இல் 154 ஊழியர்கள் வங்கியிற் கடமையாற்றினார்கள்.

தரம்	எண்ணிக்கை
பொது முகாமையாளர்	1
உதவிப் பொது முகாமையாளர்	2
சிரேஷ்ட முகாமையாளர்	5
முகாமையாளர்	6
உதவி முகாமையாளர்	16
நிறைவேற்றத்தர ஊழியர்	19
நிறைவேற்றத் தரமற்ற ஊழியர்	73
செயலாளர்களும் ஏனைய உதவி அதிகாரிகளும்	32

2006 ஆம் ஆண்டில் 45 ஊழியர்களுடன் வங்கி ஆரம்பித்திருந்த அதேசமயத்தில், அதன் தற்போதைய சேவையாளரின் எண்ணிக்கை 154 ஆகும். 100% அரசாங்கத்திற்குச் சொந்தமான விசேட அபிவிருத்தி வங்கியான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, 2008 ஆம் ஆண்டில் PSIDC யுடனும் SME வங்கியுடனும் இணைந்து கொண்டது. இதனடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், மஹிந்த சிந்தனை கொள்கைக்கு அமைய மூலதன தளம் பலப்படுத்தப்பட்டு, நாட்டின் கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றும் சக்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. தெற்கு, மத்திய, வடமத்திய, வடமேல், கிழக்கு, மேல் மாகாணங்களுக்கும் அதன் நடவடிக்கைகளை வங்கி விஸ்தரித்துக் கொண்டுள்ளதோடு, 08 கிளைகளை அது கொண்டுள்ளது.

வங்கி அதன் நோக்கங்களை அடைவதற்கென, ஊழியர்கள் மத்தியில் செயல்திறன் மற்றும் தொழில் அபிவிருத்தி என்பனவற்றின் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. வெளிவாரி உயர்தொழில் நியமனங்களுக்குப் பதிலாக உயர் பதவிகளைப் பெறும் வகையில் வங்கி



இடர் முகாமைத்துவம், கட்டுப்பாடு, ஆளுமை வழிமுறைகள் என்பனவற்றின் சக்திவளத்தை மதிப்பீடு செய்து மேம்படச் செய்வதற்கான ஒழுக்காற்று அடிப்படையிலான அணுகுமுறை. இனங்காணப்பட்ட வர்த்தக இடர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் தாக்கம் மற்றும் திறமை என்பனவற்றையும் அது மதிப்பீடு செய்கிறது.

நிதித்துறைத் தகவல்கள்

கணக்காய்வுக் குழு அறிக்கை

வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளின் போதிய தன்மை மற்றும் தாக்கம், வங்கியின் ஒழுங்கமைப்புத் தேவைகளுக்கு இணங்கி நடத்தல், உள்ளகக் கணக்காய்வு அறிக்கைகள், அதன் மீதான தொடர் நடவடிக்கைகள் என்பன சம்பந்தமாகவே கணக்காய்வுக் குழு முக்கிய கவனம் செலுத்துகிறது.

இடர் முகாமைத்துவம், கட்டுப்பாடு மற்றும் ஆளுமை வழிமுறைகள் என்பனவற்றை மதிப்பீடு செய்து, அதன் தாக்கத்தை மேம்படச் செய்யவேன வங்கியின் இலக்குகளைப் பூர்த்தி செய்வதில் உள்ளகக் கணக்காய்வு ஒழுங்கமைப்பான ஒழுக்காற்றலுடன் கூடிய அணுகுமுறை மூலம் அதற்கு ஆதரவளிக்கிறது. இனங்காணப்பட்ட வர்த்தக இடர்கள், கொள்கைகள், வழிமுறைகள், செய்முறைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடர் மட்டத்தினுள் மோசமான தாக்கங்களை நீக்குவதற்கும், குறைப்பதற்குமான பலதரப்பட்ட வங்கி செயற்பாடுகள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் திறமை மற்றும் தாக்கம் என்பனவற்றை அது மதிப்பீடு செய்கிறது.

வீண் விரையம், திறமையின்மை, கவலையின்மை, தவறுகள், மோசடிகள் என்பனவற்றின் காரணமாக ஏற்படும் நடவடிக்கைகளுக்கு வங்கியின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு, காப்பாற்றப்படுவதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படச் செய்யும், பரிந்துரைகளை இந்தப் பிரிவு வழங்கி ஆதரவளிக்கிறது.

குழுவின் அமைப்பு

முன்று நிறைவேற்று அதிகாரம் கொண்டிராத பணிப்பாளர்களை உள்ளடக்கிய கணக்காய்வுக் குழுவை பணிப்பாளர் சபை நியமித்துள்ளது. கணக்காய்வுக் குழுவின் அங்கத்தவர்களின் விபரங்கள் வருமாறு:

எம்.எம்.எம்.மெளஜுத் - தலைவர்(கணக்காய்வுக் குழு)

டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க - அங்கத்தவர்

எச்.எஸ்.தர்மசிளி - அங்கத்தவர்

பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், கணக்காய்வுக் குழுவின் செயலாளராவார். பொது முகாமையாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, பிரிவுகளின் தலைவர்கள், வெளிவாரி கணக்காய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் அழைப்பின் பேரில் கூட்டத்தில் சமூகமளித்திருப்பார்கள்.

கூட்டங்களும் நடவடிக்கைகளும்

இந்த நிதியாண்டில் கணக்காய்வுக் குழு நான்கு தரம் கூட்டத்தை நடத்தி கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்துள்ளது.

- வங்கியின் இலக்குகளை அடைவதற்கென வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சிகள் மற்றும் முகாமைத்துவ

நடவடிக்கைகள் போன்ற முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி, 2012 ஆம் ஆண்டின் செயற்பாட்டை மீளாய்வு செய்துள்ளது.

- வங்கியின் தற்போதைய வழிமுறைகள், செயல்முறைகள் என்பனவற்றை மீளாய்வு செய்து, தேவையேற்படும் இடங்களில் மேலதிகக் கட்டுப்பாடுகளைப் பரிந்துரை செய்துள்ளது.
- சீரமைப்பதற்கான நடவடிக்கையை முன்கூட்டியே எடுப்பதற்கு உதவும் வகையில் முக்கிய உள்ளகக் கணக்காய்வுக் கண்டுபிடிப்புக்களை மீளாய்வு செய்துள்ளது.
- வங்கியின் செயற்பாடாக கடன் துறையின் தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்து எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை விடுத்துள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக இலங்கை மத்திய வங்கியின், வங்கி மேற்பார்வைத் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட பணிப்புரைகள், வங்கியினால் கடைப்பிடிக்கப்படுவதை கணக்காய்வுக் குழு நிச்சயித்துள்ளது.



எம்.எம்.எம்.மெளஜுத்
தலைவர் கணக்காய்வுக் குழு

கொழும்பு

திகதி : 29 மே 2014

உடன்பாட்டு அறிக்கை

வங்கியின் ஒழுங்கமைப்புத் தேவைகள் மீறப்படுவதையும், நீக்கப்படுவதையும், வங்கியின் நன்மதிப்புக்கு ஏற்படும் சேதத்தையும் குறைப்பதற்கு அல்லது முற்றாக நீக்குவதற்குத் தேவையான கொள்கைகளையும், வழிமுறைகளையும் அபிவிருத்தி செய்வதற்கென உடன்பாட்டுப் பிரிவு வங்கியில் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கைகளும், சட்டங்களும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை நிச்சயிப்பதும் இதன் கடமையாகும். இதன்மூலம் உள்ளூர் ஒழுங்கமைப்புச் சேவைகளும் உள்ளக உடன்பாடுகளும் தார்மீகத் தரங்களும் முழு அளவில் கடைப்பிடிக்கப்படுவது நிச்சயிக்கப்படுகிறது.

ஒழுங்கமைப்பாளரின் நோக்கங்கள் சம்பந்தமான பரஸ்பர விளக்கம் மற்றும் தொடர்பாடல் என்பனவற்றில் அமைந்த ஒழுங்கான தொடர்பையும் சிறந்த உறவுகளையும் ஒழுங்கமைப்பாளருடன் வங்கி பேணி வந்துள்ளது.

ஒழுங்கமைப்புச் சட்டங்கள் மற்றும் உள்ளக உடன்பாட்டுத் தரங்கள் என்பனவற்றுடன் இணைந்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்வதற்கென பொருத்தமான காலகட்டங்களில் உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களம் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. எந்தவொரு இணங்கிப் போகாமையும், உடனடியாக அதற்குத் தீர்வுகாணவேன, முகாமைத்துவத்திற்கும் ஊழியர்களுக்கும் அறிவிக்கப்படுகின்றது.

வங்கியின் வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட சகல புதிய சட்ட மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளும் நன்கு விளங்கிக் கொள்ளப்பட்டு, சட்ட மற்றும் ஏனைய திணைக்களங்களின் உதவியுடன் செயற்படுத்தப்படுகின்றன.

ஆய்வுக்குட்பட்ட நிதியாண்டின் போது கீழ்க்காணும் விடயங்களில் வங்கி உடன்பட்டுள்ளது.

- இலங்கை மத்திய வங்கியினால் கோரப்பட்ட சகல அறிக்கைகளையும் வங்கி சமர்ப்பித்துள்ளது.
- வங்கி சம்பந்தமான மற்றும் ஊழியர்கள் தொடர்பான சகல சட்டபூர்வமான கொடுப்பனவுகளும், வரிகளும் வங்கியினால் செலுத்தப்பட்டுள்ளன அல்லது நிதி அறிக்கையில் அவற்றுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
- 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தினால் விதிக்கப்பட்ட கம்பனிகள் பதிவாளருக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பலதரப்பட்ட அறிக்கைகளும் ஆவணங்களும் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மேலே குறிப்பிட்ட கம்பனிகள் சட்டத்தின் ஏனைய சகல சட்டத் தேவைகளுடனும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
- மேற்பார்வை நடைமுறைக் குழு, இலங்கை மத்திய வங்கி என்பனவற்றின் கீழான மூலதன அளவு மற்றும் வங்கிச்

சட்டங்களின் தரங்கள் என்பனவற்றுடன் உடன்பட்டுள்ளது. தற்போதைய சர்வதேச வழிமுறைகளுக்கு ஏற்ற வகையில் இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்திற்கமைய சகல அனுமதிபெற்ற விசேட வங்கிகளினாலும் பேணப்பட வேண்டிய ஆகக் குறைந்த மூலதனத் தொகை பேணப்பட வேண்டும். முழு அளவிலான மூலதனத்தின் இடர் அடிப்படையிலான சொத்தின் 10% ஆகக் கருதப்படும். இந்தத் தொகை 5% இலும் பார்க்கக் குறைவடைய மாட்டாது. 2013 டிசம்பர் 31 ஆம் திகதியளவில் வங்கியின் மூலதன போதிய அளவு விகிதங்கள் வருமாறு: வரிசை 1 க்கு 73.99%, வரிசை 2 க்கு 74.34% இந்த விகிதங்கள் அனைத்தும் இலங்கை மத்திய வங்கியினால் தெரிவிக்கப்பட்ட ஆகக்குறைந்த தொகையிலும் பார்க்க மேலானவை.

- வங்கியின் திருப்திகரமான செயற்படு வழிமுறைகளைப் பேணுகையில், 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணத் தூய்மையாக்கல் தடுப்பு (PMLA) போன்ற சட்டங்களை வங்கி கடைப்பிடித்து வந்துள்ளது. 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்கல் அடக்குமுறைச் சட்டம் (CSFTA), 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதிப் பரிமாற்றங்கள் அறிவுறுத்தல் சட்டம் (FTRA), மத்திய வங்கியின் நிதி அறிவாற்றல் பிரிவின் (FIU) சட்டங்களும் பிரமாணங்களும் தேவையேற்படும் போது கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன. இந்தச் சட்டங்களுக்கு உடன்படும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக கீழ்க்காணும் உள்ளகக் குழுக்களையும் வங்கி கொண்டுள்ளது. இத்தகைய குழுக்களின் விபரங்கள் வருமாறு: கூட்டிணைப்பு முகாமைத்துவக் குழு, ஊழியர் குழு, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குழு, கொள்வனவுக் குழு, உள்ளக முகாமைத்துவ கடன்வசதிக் குழு, தொழில்நுட்பக் கொள்கை மற்றும் மீளாய்வுக் குழு, பிரசாரம் மற்றும் அபிவிருத்திக் குழு, மனிதவள மற்றும் சம்பளக் குழு என்பனவாகும்.



பி.எஸ்.எதிரிகுரிய
உடன்பாட்டு அதிகாரி

கொழும்பு
2014 மே 29

சுதந்திரமான உறுதிப்பாட்டு அறிக்கை

SJMS.

ASSOCIATES
Independent Correspondent Firm to
Deloitte Touche Tohmatsu
SJMS Associates
Chartered Accountants
No. 02, Castle Lane,
Colombo 04, Sri Lanka.
Tel: + 94(11) 2580409, 2503262
Fax: +94(11) 2582452
Restructure & Corporate Recovery
Tel: 5364293, 5444420 Fax: 5364295
E-mail: sjmsa@sjmsassociates.com
Website: www.sjmsassociates.lk

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபையினருக்கு

அறிமுகம்

2013 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டறிக்கையில் இடம்பெற்ற உள்ளகக் கட்டுப்பாடு சம்பந்தமான பணிப்பாளர் அறிக்கை (அறிக்கை) மீதான உறுதிப்பாட்டைத் தெரிவிக்கும்படி, லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபையினரால் (வங்கி) நாம் அழைக்கப்பட்டோம்.

உள்ளகக் கட்டுப்பாட்டு அறிக்கை சம்பந்தமான முகாமைத்துவத்தினரின் பொறுப்பு

2007 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வங்கிச் சட்டம் (கூட்டணைப்பு ஆளுமை) பணிப்பில் குறித்துரைக்கப்பட்ட பிரகாரம் வங்கியில் கடைப்பிடிக்கப்படும் உள்ளகக் கட்டுப்பாடுகளின் போதிய தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது. அந்தப் பணிப்புரையின் பந்தி 3(8)(ii) (b) இல் தெரிவிக்கப்பட்ட பிரகாரம், அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பிப்பதற்கும் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

SLSAE 3050 உடனான எமது பொறுப்புக்களும் இணக்கப்பாடுகளும்

நிறைவேற்றப்பட்ட கடமைகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சபைக்குச் சமர்ப்பிப்பது எமது பொறுப்பாகும். இலங்கை பட்டயக்கணக்காளர் நிலையத்தினால் வழங்கப்பட்ட உள்ளகக் கட்டுப்பாடு பற்றிய (SLSAE 3050) பணிப்பாளர் அறிக்கையின் பிரகாரம், இலங்கை உறுதிப்பாடு தொடர்புகள் 3050 இன் அடிப்படையில் எமது கடமைகளை நாம் நிறைவேற்றினோம்.

நிறைவேற்றப்பட்ட கடமைகளின் தொகுப்பு

தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குறிப்பிட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டதா? என்பதை மதிப்பீடு செய்வதும், வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டுக்கான மீளாய்வு வழிமுறைகள் பணிப்பாளர்களினால் கடைப்பிடிக்கப்பட்டனவா? என்பதை மதிப்பீடு செய்யவுமென எமது கடமைகள் அமைந்திருந்தன.

இதனை நிறைவேற்றவென கீழ்க்காணும் வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு பொருத்தமான ஆதாரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

(1) உள்ளகக் கட்டுப்பாட்டின் வடிவமைப்பு மற்றும் தாக்கம் சம்பந்தமான பணிப்பாளர் சபையினரின் மீளாய்வு பற்றி வெளியிடப்பட்ட வழிமுறைகளின் நலவிளக்கத்தைப் பெறவென பணிப்பாளரிடம் வினா எழுப்பத்தலும், ஆண்டறிக்கையில் இடம்பெற்ற பணிப்பாளர்களின் அறிக்கையுடன் ஒப்பிடுதலும்.

(2) பணிப்பாளர்களின் அறிக்கைக்கு ஆதரவு தரும் வகையில் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை மீளாய்வு செய்தல்.

(3) நிதி அறிக்கையின் கணக்காய்வின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட பணிப்பாளர்களின் அறிக்கைகளை நிதிக் கூற்றுக்களைக் கணக்காய்வு செய்யும் போது பெற்றுக்கொண்ட எமது அறிவுக்குட்பட்ட வகையில் மதிப்பீடு செய்தல்.

(4) பணிப்பாளர் சபையின் கூட்டங்களினதும் மற்றும் சம்பந்தப்பட்ட சபைக் குழுக்களின் கூட்டங்களினதும் அறிக்கைகளை மீளாய்வு செய்தல்

(5) உள்ளகக் கட்டுப்பாட்டு அறிக்கை உட்பட ஆண்டறிக்கை ஆராயப்பட்டு பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிப்பதற்கென கூட்டப்பட்ட கணக்காய்வுக்குழுக் கூட்டத்திற்கு சமூகமளித்தல்.


(6) உள்ளகக் கட்டுப்பாடு சம்பந்தமான பணிப்பாளர் அறிக்கை ஆய்வுக்குட்பட்ட வருடம் சம்பந்தமானதா? என்பதை ஆராய்ந்து முக்கியமான விடயங்களை இனங்காண்பதற்கான போதிய வழிமுறைகள் உள்ளனவா? என்பதையும் மதிப்பிடல்.

(7) பொருத்தமான வேறு ஆதாரங்கள் இல்லாதவிடத்து, உள்ளகக் கட்டுப்பாட்டு அறிக்கைக்கு முக்கியமான விடயங்கள் தொடர்பாக பணிப்பாளர்களிடம் இருந்து எழுத்துமூல விளக்கங்கள் பெற்றுக்கொள்ளல்.

சகல அபாயங்களையும், கட்டுப்பாடுகளையும் இந்த அறிக்கை காப்பளிப்பது பற்றியும் வங்கியின் இடர் மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளின் தாக்கம் சம்பந்தமாகவும், நாம் ஆராய வேண்டுகமென SLSAE 3050 வற்புறுத்தவில்லை. ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு உள்ளகக் கட்டுப்பாடு சம்பந்தமான விடயங்கள் பற்றி தெரிவிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் தீர்வுகாண முடியுமா? என்பது பற்றி ஆராயும்படியும் அது வற்புறுத்தவில்லை.

எமது தீர்மானம்

வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளின் வடிவமைப்பு மற்றும் தாக்கம் என்பன பற்றிய மீளாய்வில் பணிப்பாளர் சபையினர் கடைப்பிடித்த வழிமுறைகள் சம்பந்தமான எமது விளக்கத்தோடு ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிக்கைகள் அனைத்தும் முரண்பாடு கொண்டாள்ளனவா? என்று நாம் நம்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில் எதுவும் எமது கவனத்தைப் பெறவில்லை.



SJMS அசோஸியேட்ஸ்
பட்டயக் கணக்காளர்கள்

கொழும்பு
2014 மே 29

வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறை சம்பந்தமான பணிப்பாளர்களின் அறிக்கை

பொறுப்பு

2007 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 3(8)(II)(ஆ) பணிப்புரைக்கு அமைய, பணிப்பாளர் சபையினர் உள்ளகக் கட்டுப்பாடு சம்பந்தமாக இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறையின் போதிய நிலைமைக்கும், செயற்பாட்டின் திறமைக்கும் பணிப்பாளர்கள் சபை ("சபை") பொறுப்பாகவுள்ளது. எவ்வாறாயினும், செயலிழப்பின் இடரை அகற்றுவதற்குப் பதிலாக, இடர் அமைப்பின் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமைக்குப்பட்ட இடர்களின் முக்கிய பிரிவுகளை நிர்வகித்து வங்கியின் கொள்கைகளையும் வணிக எதிர்பார்ப்புக்களை அடையக்கூடிய வகையில் இத்தகைய வழிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, நிதித் தகவல்கள், பதிவேடுகள் மற்றும் முகாமைத்துவம் என்பனவற்றின் தவறான அறிக்கை அல்லது நிதித்துறை நடம் அல்லது மோசடி என்பனவற்றுக்கு எதிராக நியாயமான உறுதிப்பாட்டை, உள்ளகக் கட்டுப்பாடுகள் வழிமுறை வழங்க முடியும். முழு அளவிலான உறுதியை இவை வழங்க மாட்டா.

வங்கி எதிர்நோக்கியுள்ள முக்கியமான இடர்களை முகாமைத்துவப்படுத்துவதில் அவற்றை இனங்கண்டு, மதிப்பீடு செய்து, நிர்வகிப்பதற்கான வழிமுறை ஒன்றை சபை உருவாக்கியுள்ளது. இந்த வழிமுறையில் ஒழுங்கமைப்பு வழிகாட்டிகள் அல்லது வர்த்தக நடவடிக்கைகள் என்பனவற்றில் மாற்றங்கள் ஏற்படும் போது, உள்ளகக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதும் இதில் அடங்கும். உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறையின் மதிப்பீடு என்ற கொள்கையைக் கருத்திற்கொண்டு, அதனை சபை மதிப்பீடு செய்துள்ளது.

எதிர்நோக்கப்பட்ட இடர்களை இனங்கண்டு, மதிப்பீடு செய்தலின் மூலம், இத்தகைய இடர்களைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் தேவையான பொருத்தமான உள்ளகக் கட்டுப்பாடுகளை நடைமுறைக்கிடுவதில் முகாமைத்துவம் சபைக்கு உதவுகிறது.

வெளிவாரி காரணங்களின் அடிப்படையிலும், பொதுவாகவும், நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதில், நம்பகத்தன்மையை நியாயமான அளவில் உறுதிப்படுத்தவேன உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறை சக்திவாய்ந்ததாகவும், போதியதாகவும் உள்ளது என்பது சபையின் கருத்தாகும். சம்பந்தப்பட்ட கணக்கியல் கொள்கைகள் மற்றும் ஒழுங்கமைப்புத் தேவைகள் என்பனவற்றுக்கு உட்பட்ட வகையிலும் இது அமைந்துள்ளது.

முக்கிய உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்

உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறையின் போதிய தன்மை மற்றும் நேர்மை என்பனவற்றை மீளாய்வு செய்வதில் இடம்பெறும் முக்கிய வழிமுறைகள் வருமாறு:

- வங்கியின் நாளாந்த நடவடிக்கைகளில் திறமையையும், வங்கியின் நடவடிக்கைகள் கூட்டணப்பு நோக்கங்களுக்கும் வழிமுறைகளுக்கும் உட்பட்ட வகையில் அமைந்துள்ளதையும் நிச்சயிக்கவும், வருடாந்த வரவு செலவுத் திட்டம் மற்றும் கொள்கைகள், அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகப் பணிப்புரைகள் என்பனவற்றின் திறமையை நிச்சயிக்கவேன சபைக்கு உதவி வழங்கும் விதத்தில் பலதரப்பட்ட குழுக்கள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ளன.

- வங்கியின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு என்பது, கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் என்பன கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதிலும், உள்ளகக் கணக்காய்வு வழிமுறைகளின் தாக்கம் பற்றி உதாரணங்கள், சுற்றுலா வழிமுறைகளின் மூலம் அவதானிப்பதிலும் சட்டங்கள், பிரமாணங்கள் என்பன கடைப்பிடிக்கப்படாமையினால் ஏற்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் ஈடுபட்டுள்ளது. சுதந்திரமான நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலான அறிக்கையைத் தயாரிக்கவேன சகல பிரிவுகளிலும் கிளைகளிலும் கணக்காய்வு இடம்பெறுகிறது. மதிப்பீடு செய்யப்பட்ட இடர்களின் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்பட வேண்டிய காலம் தீர்மானிக்கப்படுகின்றது. வருடாந்த கணக்காய்வுத் திட்டம் சபையின் கணக்காய்வுக் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றது. உள்ளகக் கணக்காய்வின் கண்டுபிடிப்புக்கள் கூட்டங்களில் மீளாய்வு செய்யப்படுவதற்கென சபையின் கணக்காய்வுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும்.

- வங்கியின் சபை கணக்காய்வுக் குழு உள்ளக கணக்காய்வுப் பிரிவினால் இனங்காணப்பட்ட உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை மீளாய்வு செய்கிறது. உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளின் போதிய தன்மை மற்றும் செயற்பாடு என்பனவற்றை ஒழுங்கமைப்பு மற்றும் முகாமைத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. பூர்த்தி செய்யப்பட்ட கணக்காய்வின் தரத்திற்கு முக்கியத்துவமளித்து உள்ளகக் கணக்காய்வு நடவடிக்கைகளும் மீளாய்வு செய்யப்படுகின்றன. கணக்காய்வுக் குழு கூட்டத்தின் அறிக்கை காலத்திற்குக் காலம் வங்கியின் சபைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. அதேவேளை, சபையின் கணக்காய்வுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மேலதிக விபரங்கள் கணக்காய்வுக் குழு அறிக்கையின் 73வது பக்கத்தில் தரப்பட்டுள்ளன. இந்த வழிமுறைகளின் வடிவமைப்பின் பொருத்தம் மற்றும் அவற்றின் திறமை என்பனவற்றை உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு கணக்காய்வு நடவடிக்கைகளின் போது மேற்பார்வை செய்கிறது.

- தேவை ஏற்பட்டதாகத் தீர்மானிக்கப்பட்டவிடத்து, சம்பந்தப்பட்ட தங்களது பிரிவில் திறமையையும் தாக்கத்தையும் அதிகரிக்கவேன சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் உள்ளகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை அவசியமான திருத்தங்களை சமர்ப்பிக்கின்றனர். நடம் ஏற்படக்கூடிய அல்லது முகாமைத்துவம் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாட்டு நிலைமைகளுக்கு இட்டுச் செல்லும். தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான வழிமுறைகளில் கட்டுப்பாடு

சுதந்திரமான கணக்காய்வாளர் அறிக்கை .SJMS.

A S S O C I A T E S
Independent Correspondent Firm to
Deloitte Touche Tohmatsu
SJMS Associates
Chartered Accountants
No. 02, Castle Lane,
Colombo 04, Sri Lanka.
Tel: + 94(11) 2580409, 2503262
Fax: +94(11) 2582452
Restructure & Corporate Recovery
Tel: 5364293, 5444420 Fax: 5364295
E-mail: Sjmsa@sjmsassociates.com
Website: www.sjmsassociates.lk

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் பங்குதாரர்களுக்கு
நிதிக் கூற்றுக்கள் சம்பந்தமான அறிக்கை

வரையறுக்கப்பட்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் இத்துடன் இணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளை நாம் கணக்காய்வு செய்துள்ளோம். இதில் 2013 டிசம்பர் 31 இல் காணப்பட்ட நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கையும், விரிவான வருமான அறிக்கை, பங்குப் பரிவர்த்தனை பற்றிய அறிக்கை, அப்போது முடிவடைந்த ஆண்டின் காசுப்பாய்ச்சல் அறிக்கை என்பனவும், முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு, ஏனைய விளக்கக் குறிப்புகள் என்பனவும் இதில் அடங்கியுள்ளன.

நிதி அறிக்கைகள் சம்பந்தமான முகாமைத்துவத்தின் பொறுப்புக்கள்

இலங்கை கணக்கியல் தரவுகளுக்கு அமைய, இந்த நிதி அறிக்கைகள் தயாரிக்கப்படுவதற்கும், சமர்ப்பிக்கப்படுவதற்கும் முகாமைத்துவமே பொறுப்பாக உள்ளது. இந்தப் பொறுப்புக்களில் வடிவமைத்தல், நடைமுறைக்கிடல், தயாரிக்கப்படுகையில் உள்ளகக் கட்டுப்பாட்டை நிச்சயித்தல், மோசடி அல்லது தவறு காரணமாக விடயங்கள் தப்பாகத் தெரிவிக்காமல், நிதி அறிக்கைகள் சரியான முறையில் சமர்ப்பித்தல், பொருத்தமான கணக்கியல் கொள்கைகளைத் தேர்ந்தெடுத்து பிரயோகித்தல், சந்தர்ப்ப சூழ்நிலைக்குப் பொருத்தமான கணக்கியல் மதிப்பீடுகளை தயாரித்தல் என்பன அடங்கும்.

கணக்காய்வின் எல்லையும் கருத்திற்கான அடிப்படையும்

இந்த நிதி அறிக்கைகள் சம்பந்தமான எமது கணக்காய்வின் அடிப்படையில் இவற்றின் மீதான கருத்தைத் தெரிவிப்பது எமது பொறுப்பாகும். இலங்கை கணக்கியல் தரங்களுக்கு உட்பட்ட வகையிலேயே எமது கணக்காய்வை நாம் நடத்தியிருந்தோம்.

விடயங்கள் தப்பாகத் தெரிவிக்கப்படாமல், நிதி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்ற வகையிலான நியாயமான உறுதிப்பாட்டைப் பெறும் வகையில், எமது கணக்காய்வை நாம் திட்டமிட்டு மேற்கொள்வதை இந்த கணக்கியல் தரங்கள் வற்புறுத்துகின்றன.

கணக்காய்வு என்பதில் நிதி அறிக்கையில் வெளியிடப்பட்ட தொகைகள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு ஆதரவான சாட்சியங்களை சோதனை அடிப்படையில் பரிசோதனை செய்வதும் அடங்கும். கடைப்பிடிக்கப்பட்ட கணக்கியற் கொள்கைகள் மற்றும் முகாமைத்துவத்தினாரால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான மதிப்பீடுகள் என்பனவற்றை மதிப்பீடு செய்தல், மொத்த நிதி அறிக்கையை மதிப்பீடு செய்தல் என்பனவும் கணக்காய்வில் அடங்கும்.

கணக்காய்வுக்கு அவசியமானவை எனக் கருதப்பட்ட சகல தகவல்களையும், விளக்கங்களையும் நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். எனவே, நிதி அறிக்கை சம்பந்தமான எமது கருத்துக்களுக்கு, எமது கணக்காய்வு நியாயமான ஆதாரமாக அமைந்துள்ளது என்பது எமது நம்பிக்கையாகும்.

எமது அபிப்பிராயம்

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான சரியான கணக்கியல் பதிவேடுகளை வங்கி கொண்டு இருந்தது என்பது, எமது அபிப்பிராயமாகும். 2013 டிசம்பர் 31 இல் வங்கியின் உண்மையான நியாயமான நிலைமையையும், ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டையும் காசுப்பாய்ச்சலையும் இலங்கை கணக்கியல் தரங்களுக்கு உட்பட்ட வகையில் நிதி அறிக்கைகள் வழங்குகின்றன.

ஏனைய சட்ட சம்பந்தமான மற்றும் ஒழுங்கமைப்புத் தேவைகள்

எமது அபிப்பிராயத்தின் அடிப்படையில் இந்த நிதி அறிக்கைகள் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 151(2) பிரிவின் தேவைகளையும், 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தினால் கோரப்பட்ட தகவல்களையும் பூர்த்தி செய்கின்றன.



SJMS அசோஸியேட்ஸ்

பட்டயக் கணக்காளர்கள்

கொழும்பு

2014 மே 29

P.E.A. Jayewickreme, M. B. Ismail, Ms. A. M. J. Patrick, T. Krishnakumar, Ms. S. L. Jayasuriya, D. S. W. Andradi,
G. J. David, Ms. F. M. Marikkar, Ms. M. S. J. Henry, Ms. A. U. M. Keppetipola, R. H. M. Minfaz, Ms. S. Y. Kodagoda

விரிவான வருமான அறிக்கை

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

குறிப்பு

2013
ரூபா

2012
ரூபா

		2013 ரூபா	2012 ரூபா
வட்டி வருமானம்		714,303,873	603,081,970
வட்டி செலவினம்		(63,958,036)	(59,478,303)
தேறிய வட்டி வருமானம்	4	650,345,837	543,603,666
கட்டணமும் தரகுப்பண வருமானமும்	5	1,464,589	2,567,267
ஏனைய செயற்படு வருமானம் (தேறியது)	6	41,262,358	59,286,225
மொத்த செயற்படு வருமானம்		693,072,785	605,457,158
நிதிச் சொத்துக்கள் மதிப்பிறக்கம்		(47,592,532)	(47,897,826)
தேறிய செயற்படு வருமானம்		645,480,253	557,559,331
ஆளணி செலவினம்	7	(102,818,798)	(100,517,656)
சுற்றுப்புறம், உபகரணம் மற்றும் ஸ்தாபகச் செலவினம்		(112,568,437)	(108,528,185)
ஏனைய செயற்படு செலவினம்		(10,513,597)	(10,436,613)
வருமான வரி, நிதிச் சேவைகள் மீதான வற் வரி ஆகியவற்றிற்கு முந்திய வருமானம்		419,579,421	338,076,877
நிதிச் சேவைகள் மீதான வற் வரி		(48,334,015)	(44,027,771)
வருமான வரிக்கு முந்திய இலாபம்	8	371,245,406	294,049,106
வருமான வரி செலவினம்	9	(25,357,338)	(75,839,007)
ஆண்டுக்கான இலாபம்		345,888,068	218,210,099
ஏனைய விரிவான வருமானம்		-	-
ஆண்டுக்கான மொத்த விரிவான இலாபம்		345,888,068	218,210,099
ஒரு பங்கிற்கான சம்பாத்தியம் - அடிப்படை	10	9.59	6.05

கணக்கியல் கொள்கைகளும் 01 லிருந்து 34 வரையிலான குறிப்புகளும் நிதி அறிக்கையின் ஒரு அங்கமாகும்.

நிதி நிலைமை அறிக்கை

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

	குறிப்பு	2013 ரூபா	2012 ரூபா
சொத்துக்கள்			
காசும் காசுக்குச் சமமானவையும்	12	56,630,028	37,207,216
நிதிச் சொத்துக்கள் - முதிர்வு வரை	13	137,931,644	471,221,627
REPO இல் முதலீடு	14	2,225,603,132	1,062,129,727
நிலையான வைப்புக்களில் முதலீடு	15	3,135,679,291	1,818,854,593
ஏனைய கடன் பத்திரங்களில் முதலீடு		-	1,484,234,950
தொழிவிக்கப்படாத கடன் பத்திரங்களில் முதலீடு	16	2,229,919	2,229,919
வாடிக்கையாளர்களின் கடன்களும் பெறுகைகளும்	17	1,812,262,409	1,932,190,376
திடமற்ற சொத்துக்கள்	18	4,178,909	6,622,180
சொத்துக்களும் உபகரணங்களும்	19	89,943,261	97,004,680
ஏனைய சொத்துக்கள்	20	128,948,220	72,722,250
மொத்த சொத்துக்கள்		7,593,406,815	6,984,417,519
பொறுப்புக்கள்			
வாடிக்கையாளரின் வைப்புப் பணம்	21	228,721,709	241,611,539
வங்கிகளுக்குச் சேரவேண்டியவை	22	7,623,865	2,207,881
மீள் நிதி கடன்கள்	23	2,610,661,277	2,325,541,984
ஏனைய பொறுப்புக்கள்	24	220,409,897	199,737,039
ஓய்வுக்கால நன்மைகள் கடப்பாடு	25	6,997,733	6,143,783
மொத்தப் பொறுப்புக்கள்		3,074,414,481	2,775,242,225
பங்குதாரர் நிதியம்			
அறிவிக்கப்பட்ட மூலதனம்	26	3,671,972,223	3,671,972,223
சட்டபூர்வ ஒதுக்கீட்டு நிதியம்	27	42,362,443	25,068,040
முதலீட்டு நிதியம்	28	101,156,083	69,775,756
பிடித்து வைக்கப்பட்ட சம்பாத்தியங்கள்		703,501,585	442,359,274
பங்குதாரர் மொத்த நிதியம்		4,518,992,334	4,209,175,294
மொத்தப் பொறுப்புக்களும் பங்கு நிதியும்		7,593,406,815	6,984,417,519
வாக்களிப்புக்களும் அவசர செலவுகளும்	30	16,368,593	59,585,000

2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நிதி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று நான் இத்தால் உறுதியளிக்கின்றேன்.

பிரதம நிதித்துறை அதிகாரி

இந்த நிதி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுவதற்கு பணிப்பாளர் சபையே பொறுப்பானதாகும். பணிப்பாளர் சபையினருக்காகவும், பணிப்பாளர் சபையினரின் சார்பிலும் 2014 மே 29 இல் கைச்சாத்திடப்பட்டது.

தலைவர்

பணிப்பாளர்

பொது முகாமையாளர்/பிநிஅ

கணக்கியற் கொள்கைகளும் 01 லிருந்து 34 வரையிலான குறிப்புக்களும் நிதி அறிக்கையின் ஒரு அங்கமாகும்.

பங்குகளின் மாற்றம் பற்றிய அறிக்கை

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

	அறிவித்த மூலதனம் ரூபா	ஒதுக்கிய நிதியம் ரூபா	முதலீட்டு நிதிய கணக்கு ரூபா	பிடித்து வைக்கப்பட்ட சம்பாத்தியம் ரூபா	மொத்தம் ரூபா
2011 டிசம்பர் 31 இல் நிலுவை	3,671,972,223	14,157,535	29,936,454	292,934,497	4,147,396,701
ஆண்டுக்கான இலாபம்	-	-	-	218,210,099	218,210,099
ஆண்டுக்கான ஏனைய விரிவான இலாபங்கள்	-	-	-	-	-
ஆண்டின் மாற்றங்கள்	-	10,910,505	39,839,303	(50,749,808)	-
வழங்கிய பங்குலாபம்	-	-	-	(18,035,514)	(18,035,514)
2012 டிசம்பர் 31 இல் நிலுவை					
வாடிக்கையாளரின் IFRS திரும்பல்கள்	3,671,972,223	25,068,040	69,775,757	442,359,274	4,209,175,294
ஆண்டுக்கான இலாபம்	-	-	-	345,888,068	345,888,068
ஆண்டுக்கான ஏனைய விரிவான இலாபங்கள்	-	-	-	-	-
ஆண்டின் மாற்றங்கள்	-	17,294,403	31,380,327	(48,674,730)	-
வழங்கிய பங்குலாபம்	-	-	-	(36,071,028)	(36,071,028)
2013 டிசம்பர் 31 இல் நிலுவை	3,671,972,223	42,362,443	101,156,083	703,501,585	4,518,992,334

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 20 (1) மற்றும் (2) பிரிவின் தேவைகளை ஒதுக்கிய நிதியம் பிரதிநிதித்துவம் செய்கிறது.

பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக் கொடுப்பனவுக்கென கணக்கிடப்பட்ட இலாபத்தின் 8% மும், வருமான வரி கொடுப்பனவுக்கென கணக்கிடப்பட்ட வரிக்கு முந்திய இலாபத்தில் 5% மும் முதலீட்டு நிதியக் கணக்கில் அடங்கியுள்ளன.

கணக்கியற் கொள்கைகளும் 01 லிருந்து 34 வரையிலான குறிப்புகளும் நிதி அறிக்கையின் ஒரு அங்கமாகும்.

காசுப் பாய்ச்சல் அறிக்கை

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

2013
ரூபா

2012
ரூபா

	2013 ரூபா	2012 ரூபா
செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் காசுப்பாய்ச்சல்		
வரிக்கு முந்திய இலாபம்	371,245,406	294,049,106
சீராக்கல்கள்		
வரிக்கு முந்திய இலாபத்தில் இடம்பெற்ற காசற்ற கொடுப்பனவுகள் (A)	65,034,992	(2,129,405)
செயற்படு சொத்துக்களில் மாற்றம் (B)	(646,663,705)	(602,677,475)
செயற்படு பொறுப்புக்களில் மாற்றம் (C)	269,884,141	294,799,783
பங்குலாப வருமானம்	(244,200)	(244,200)
நலன்புரித் திட்டங்களுக்கான பங்களிப்பு	(346,050)	(1,144,191)
செலுத்திய வரி	(2,339,158)	(7,034,081)
செயற்படு நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட (உபயோகிக்கப்பட்ட) தேறிய காசு	56,571,426	(24,380,463)
முதலீட்டு நடவடிக்கைகளின் காசுப்பாய்ச்சல்		
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் கொள்வனவு	(6,737,770)	(13,981,907)
நிதி முதலீடுகளின் விற்பனை முதிர்வு வருமானம்	-	70,000,000
திடமற்ற சொத்துக்களின் தேறிய கொள்வனவு	-	(2,421,320)
முதலீடுகளிலிருந்து பெற்ற பங்குலாபம்	244,200	244,200
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட (உபயோகிக்கப்பட்ட) தேறிய காசு	(6,493,570)	53,840,973
நிதி நடவடிக்கைகள் காசுப்பாய்ச்சல்		
மூல நிறுவன உரிமையாளருக்கு வழங்கப்பட்ட பங்குலாபம்	(36,071,028)	(18,035,514)
நிதி நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட (உபயோகிக்கப்பட்ட) தேறிய காசு	(36,071,028)	(18,035,514)
காசு மற்றும் காசுக்கு சமமானவற்றில் தேறிய அதிகரிப்பு / குறைவு	14,006,828	11,424,996
ஆண்டின் ஆரம்பத்தில் காசும காசுக்கு சமமானவையும்	34,999,335	23,574,339
ஆண்டின் முடிவில் காசும காசுக்கு சமமானவையும் (D)	49,006,163	34,999,335
		34,999,335
(A) வரிக்கு முந்திய இலாபத்தில் சேர்க்கப்பட்ட காசற்ற பொருட்கள்		
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்களுக்கான தேய்மானம்	13,291,852	15,173,947
திடமற்ற சொத்துக்களின் பெறுமதி தீர்ப்பு	2,443,271	3,598,822
கடன்கள் மற்றும் முற்பணைகளின் மதிப்பிறக்கம்	47,592,532	47,897,826
நலன்புரித் திட்டங்களுக்கான கட்டணங்கள்	1,200,000	1,200,000
முதலீட்டு ஏற்பாட்டில் மீளாய்வு	-	(70,000,000)
விற்பனையில் நடம்	507,338	-
	65,034,992	(2,129,405)

காசுப் பாய்ச்சல் அறிக்கை தொடர்ச்சி

	2013 ரூபா	2012 ரூபா
(B) செயற்படு சொத்துக்களில் மாற்றம்		
நியாயமான பெறுமதியிலுள்ள கடன் பத்திரங்கள், திறைசேரி உண்டியல்கள், பிணைப் பத்திரங்கள், சாதாரண பங்குகளின் நிகர அதிகாரிப்பு	(662,773,170)	(282,481,904)
குத்தகையில் தேறிய அதிகாரிப்பு	(2,357,637)	(16,595,742)
வாடிக்கையாளர் கடன்கள் முற்பணங்களில் தேறிய அதிகாரிப்பு / (குறைவு)	74,693,072	(252,270,178)
முற்கொடுப்பனவுகள், திரண்ட வருமானத்தில் மாற்றம்	(56,225,970)	(51,329,651)
	(646,663,705)	(602,677,475)
(C) செயற்படு பொறுப்புக்களில் மாற்றம்		
வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கிகளின் வைப்புப்பணம், வழங்கப்பட்ட கடன்பத்திரங்களில் மாற்றம்	272,229,463	277,977,678
திரண்ட செலவுகள் ஒத்திவைத்த வருமான மாற்றம்	(2,345,322)	16,822,105
	269,884,141	294,799,783
(D) காசும் காசுக்கு சமமானவற்றையும் ஒருமைப்படுத்தல்		
கையிருப்பிலுள்ள காசு	14,975,425	14,640,005
வங்கிகளில் நிலுவைத் தொகை	41,654,603	22,561,863
வங்கிகளில் சேரவேண்டிய தொகை	(7,623,865)	(2,207,881)
குறுங்கால அறிவிப்புப் பணம்	-	5,348
	49,006,163	34,999,335

கணக்கியற் கொள்கைகளும் 01 லிருந்து 34 வரையிலான குறிப்புக்களும் நிதி அறிக்கையின் ஒரு அங்கமாகும்.

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

1. கூட்டமைப்பு தகவல்

1.1 பொது

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி என்பது, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசு உடைமையான, அனுமதி பெற்ற விசேட வங்கியாகும். (வங்கி) இந்த வங்கி, வரையறுக்கப்பட்ட பொதுப் பொறுப்புக்களைக் கொண்டு இலங்கையில் செயற்பட்டு வருகின்றது. அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் நுகேகொடை, நாவல வீதி, 80 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது.

1.2 முக்கிய நடவடிக்கைகளும் செயற்பாடுகளின் விதமும

சேமிப்புக் கணக்கு, தவணை வைப்புக்கள் ஆகியவற்றை ஏற்பது, திட்டங்களுக்கான நிதியுதவி, குத்தகை மற்றும் அடகு நடவடிக்கைகள், குறுகியகால செயற்படு மூலதனத் தேவைகள் என்பனவற்றை வழங்கிப் பூர்த்தி செய்வது உட்பட பலதரப்பட்ட நிதித்துறைச் சேவைகளை வங்கி வழங்கி வருகிறது.

1.3 நிதி அறிக்கைகள் வழங்கலுக்கான அங்கீகாரத் திகதி

2014 மே 29 ஆம் திகதிய பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, 2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி நிதி அறிக்கைகள் வழங்கப்படலாம் என அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

2. தயாரிப்புக்கான அடிப்படைகள்

2.1 இணக்க அறிக்கை

வங்கியின் நிதித்துறை அறிக்கைகள் (நிதி நிலைமை அறிக்கை, வருமான அறிக்கை, பங்குமாற்ற அறிக்கை, காசுப்பாய்ச்சல் அறிக்கை மற்றும் கணக்கியல் கொள்கைகள், குறிப்புகள்) என்பன இலங்கை பட்டயக் கணக்காளர் நிலையத்தினால் வழங்கப்பட்ட, இலங்கை கணக்கியல் தரங்களுக்கு (LKAs, SLFRs) அமையவும் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் தயாரிக்கப்பட்டு, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பொருத்தமான தகவல்களையும் வழங்குகிறது.

2.2 அளவையின் அடிப்படை

நிதி நிலைமை பற்றிய அறிக்கையில் கீழ்க்காணும் விடயங்கள் தவிர்த்த ஏனைய சகல அம்சங்களும் வரலாற்றுச் செலவின அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

- விற்பனைக்குரிய நிதிச் சொத்துக்கள் நியாயமான பெறுமானத்தில் மதிப்பிடப்பட்டுள்ளன.
- தெரிவிக்கப்பட்ட நன்மைக்கான கடப்பாடுகளின் பொறுப்புக்கள் அவற்றின் தற்போதைய பெறுமானத்தில் கணக்கிடப்பட்டுள்ளன.

2.3 செயற்பாட்டு மற்றும் சமர்ப்பண நாணயம்

நிதி அறிக்கைகள் அனைத்தும் இலங்கை ரூபாவில் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை ரூபா என்பது வங்கியின் செயற்பாட்டு நாணயமாக இருப்பதோடு, சமர்ப்பண நாணயமாகவும் உள்ளது.

2.4 நிதி அறிக்கைகளின் சமர்ப்பணம்

வங்கியின் நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கையிலுள்ள விடயங்கள் பணமாக மாற்றக்கூடிய வரிசையில் தரப்பட்டுள்ளன. அறிக்கைக்குப் பின்னரான 12 மாதங்களுக்குள் தீர்க்கப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்டது சம்பந்தமான விபரங்களும் (நடப்பு முறை), அறிக்கைக்குப் பின்னரான 12 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்தில் தீர்க்கப்பட்ட (நடப்பு முறையற்ற) விபரங்களும் நிதி அறிக்கையின் 32 வது இலக்கக் குறிப்பில் தரப்பட்டுள்ளன.

2.5 மூலப்பொருள் தன்மையும் ஒன்றுசேர்த்தலும்

நிதி அறிக்கையின் சமர்ப்பணம் சம்பந்தமான LKAS 01 க்கு உட்பட்ட வகையில், ஒரே மாதிரியான ஒவ்வொரு விடயமும் நிதி அறிக்கைகளில் தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு இயல்பு கொண்ட அல்லது செயற்பாடு கொண்ட விடயங்கள், தேவைப்படுமிடத்து, தனியாகக் காண்பிக்கப்பட்டுள்ளன.

நிதிச் சொத்துக்களும் நிதிப் பொறுப்புக்களும் கணக்கில் கொள்ளப்பட்டு, நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கையில் நிகர தொகை காண்பிக்கப்பட்டுள்ளது. இனங்காணப்பட்ட தொகைகளைக் கழிப்பதற்கான சட்டபூர்வ உரிமை இருக்குமானால், மற்றும் நிகர அடிப்படையில் தீர்வுகாணும் நோக்கம் காணப்பட்டால், ஒரே நேரத்தில் சொத்துக்களுக்கும், பொறுப்புக்களுக்கும் பெறுமானம் காணப்பட்டதை அடுத்து, நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கையில் நிகர தொகை காண்பிக்கப்பட்டுள்ளது. வருமான அறிக்கையில் தேவைப்பட்டால் அன்றி அல்லது எந்தவொரு கணக்கியல் தரத்தினாலோ அல்லது பொருள் விளக்கம் கருதியோ கணக்கியல் கொள்கைகளில் குறித்துரைக்கப்பட்ட வகையில் வருமானமும் செலவினமும் விலக்கழிக்கப்படவில்லை.

2.6 ஒப்பீட்டுத் தகவல்கள்

கணக்கியல் கொள்கைகள் அனைத்தும் வங்கியினால் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு வந்துள்ளன. முன்னைய வருடங்கள் சம்பந்தப்பட்டமட்டில் LKAS 01 க்கு அமைய இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

2.7 முக்கிய கணக்கியல் தீர்வுகள், மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்களின் பாவனை

கணக்கியல் அறிக்கைகள் தயாரிக்கப்படுமிடத்து, எதிர்காலம் சம்பந்தமான முக்கிய கணக்கியல் அனுமானங்கள் செயற்படுத்தப்படுவது அவசியமாகும். இதற்கு மேலதிகமாக,

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு தொடர்ச்சி...

தொழிவிக்கப்பட்ட வருமானத் தொகை, செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பனவற்றைப் பாதிக்கக்கூடிய தீர்ப்புக்கள், மதிப்பீடுகள், அனுமானங்கள் என்பனவற்றையும், குறிப்பிட்ட காலப்பகுதி முடிவடையும் சமயத்திலான உடனடிப் பொறுப்புக்களையும், வங்கியின் முகாமைத்துவம் மேற்கொள்வதையும் இது வற்புறுத்துகிறது. இருந்த போதிலும், இந்த அனுமானங்கள் மற்றும் மதிப்பீடுகள் என்பனவற்றின் நிலையற்ற தன்மை காரணமாக, எதிர்காலத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் தொகைகளில் சீராக்கல் இடம்பெறுவதும் தேவைப்படும். எனவே, இந்தத் தீர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் என்பனவற்றிலிருந்து உண்மையான அனுபவங்களும், பெறுபேறுகளும் வேறுபடக்கூடும்.

வங்கியின் கணக்கியல் கொள்கைகளைச் செயற்படுத்தும் தருணத்தில், கீழ்க்காணும் தீர்வுகள், மதிப்பீடுகள், அனுமானங்கள் என்பனவற்றை முகாமைத்துவம் மேற்கொண்டுள்ளது. நிதி அறிக்கைகளில் இனங்காணப்பட்ட தொகைகளின் முக்கிய தாக்கத்தை இவை கொண்டுள்ளன

i. சொத்துக்களினதும், உபகரணங்களினதும் பயனுள்ள சேவைக்காலம்

ஒவ்வொரு சமர்ப்பணத் திகதியின் போதும், சொத்துக்களின் எஞ்சிய பெறுமானம், பயனுள்ள சேவைக்காலம், தேய்மானத்தின் வழிவகை என்பனவற்றை வங்கி மீளாய்வு செய்கிறது. இவை சம்பந்தமான முகாமைத்துவத்தின் தீர்ப்புக்கள், இவற்றின் பெறுமானம், விகிதம், வழிமுறைகள் என்பனவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதனால், இவை நிச்சயமற்ற நிலைமைக்கு உட்பட்டுள்ளன.

ii. தொடர் நிறுவனம்

தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வங்கியின் தகைமை சம்பந்தமாக, சபை மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில், குறிப்பிடத்தக்க எதிர்காலத்தில் வங்கி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கான சக்திவளங்களை வங்கி கொண்டுள்ளது என்பதில் சபையினர் திருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வங்கியின் தகைமைக்கு தடை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் பற்றி சபை அறிந்திருக்கவில்லை. அதேவேளை, வங்கியின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான எண்ணம் எதுவும் இல்லை. எனவே, தொடர் நிறுவனம் என்ற அடிப்படையில், நிதி அறிக்கைகள் தொடர்ந்தும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

iii. கடன்கள் மற்றும் முற்பணங்களின் பலமீழ்ப்பு நடவடிக்கைகள்

வருமான அறிக்கையில் நட்டம் சம்பந்தமான பலமீழ்ப்பு பற்றிக் குறிப்பிடுவதற்கு ஆதாரங்கள் உள்ளனவா என்பதைத் தீர்மானிக்கவே, ஒவ்வொரு தரவுத் திகதியிலும் அல்லது பல தடவைகளிலும் வங்கி மதிப்பீடுகளை மேற்கொள்கிறது.

தனிப்பட்ட முறையில் முக்கியமான சொத்துக்களின் நட்டம் சம்பந்தமான பலமீழ்ப்பு தனியாகவும், தனிப்பட்ட முறையில் முக்கியமற்ற சொத்துக்கள் சம்பந்தப்பட்ட மட்டில் தொகையாகவும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. சொத்துக்களைத் தரப்படுத்துதல் மற்றும் நட்டங்களின் பலமீழ்ப்பு என்பனவற்றில் முகாமைத்துவத் தீர்ப்பு அவசியமாகும். மதிப்பீட்டு வழிமுறைகள் பலதரப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் பெறுபேறுகள் வேறுபடக்கூடும். இதன்காரணமாக, எதிர்கால நடவடிக்களின் பலமீழ்ப்பில் மாற்றங்கள் ஏற்படலாம்.

iv. விற்பனைக்குத் தயாரான முதலீடுகளின் பலமீழ்ப்பு

கொள்விலையிலும் பார்க்க குறைந்த பெறுமான பங்குகள் சம்பந்தப்பட்ட மட்டில் நீண்டகால வீழ்ச்சி காணப்படுமானால், விற்பனைக்குத் தயாரான பங்கு முதலீடுகளின் பலமீழ்ப்பில் மாற்றங்களை வங்கி பதிவுசெய்து கொள்கிறது. “முக்கியமானது மற்றும் நீண்டகால அடிப்படையிலானது” என்பது பற்றி நிச்சயிப்பதில், தீர்மானம் முக்கியமானதாகும். இந்த தீர்மானத்தை வங்கி மேற்கொள்ளும் போது, ஏனைய விடயங்களுக்கு மேலதிகமாக வரலாற்று பங்குவிலை மாற்றங்கள், ஒரு முதலீட்டின் கொள்விலையிலும் பார்க்க நீதியான பெறுமதியின் நிலைமை மற்றும் அதற்கான காலம் என்பனவற்றை மதிப்பீடு செய்கிறது.

v. வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டங்கள்

பணிக்கொடைக் கடப்பாடு போன்ற வரையறுக்கப்பட்ட செலவின நன்மைத் திட்டங்கள் உண்மையான பெறுமானத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. உண்மையான பெறுமானத்தைத் தீர்மானிப்பதில், கழிவு விகிதம், சொத்துக்கள் சம்பந்தமாக எதிர்மார்க்கப்படும் நன்மைகளின் விகிதம், எதிர்கால சம்பள அதிகரிப்புக்கள், இறப்பு விகிதம் என்பன கருத்திற் கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் நீண்டகாலத் தன்மை காரணமாக, இத்தகைய மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டவை. வங்கியின் வரையறுக்கப்பட்ட நன்மை கடப்பாடுகளின் பெறுமானங்களை தீர்மானிப்பதற்கென மூன்ற வருடங்களுக்கு ஒரு தடவை தகுதிவாய்ந்த காப்புறுதி மதிப்பீட்டாளரின் சேவைகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

3. முக்கிய கணக்கியல் கொள்கைகள்

நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதில் வங்கி கடைப்பிடிக்கும் முக்கிய கணக்கியல் கொள்கைகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இந்த நிதி அறிக்கைகளின் சகல காலப்பகுதிகளிலும் கணக்கியல் கொள்கைகள் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன.

3.1 வெளிநாட்டு நாணய நடவடிக்கைகளும் நிலுவைகளும்

வங்கியின் செயற்படு நாணயமான இலங்கை ரூபாவில் சகல வெளிநாட்டு நாணய நடவடிக்கைகளும், அவை மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் நிலவிய நாணயப் பரிவர்த்தனை விகிதங்களுக்கு அமைய மாற்றப்பட்டுள்ளன. நிதி நிலைமை சம்பந்தமான திகதியில் வெளிநாட்டு நாணயங்களில் தெரிவிக்கப்பட்ட நாணய சொத்துக்களும், பொறுப்புக்களும் ஆண்டு இறுதியில் இலங்கை ரூபாவிற்கு மாற்றப்பட்டதை அடுத்து, ஏற்படும் வித்தியாசத் தொகை வருமான அறிக்கையில் “ஏனைய செயற்படு வருமானம்” என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாணயமாற்றிலுள்ள நாணயமற்ற விடயங்கள் அனைத்தும் வரலாற்று செலவின அடிப்படையில் மதிப்பிடப்பட்டு பூர்வாங்க செயற்பாட்டு திகதியிலிருந்து பரிவர்த்தனை விகிதத்தை உபயோகித்து மாற்றப்பட்டுள்ளன. அதேவேளை, நீதியான பெறுமதியின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயமாற்றிலுள்ள நாணயமற்ற விடயங்கள் நீதியான பெறுமதி தீர்மானிக்கப்பட்ட திகதியிலுள்ள நாணயப் பரிவர்த்தனை விகிதத்திற்கு அமைய மாற்றப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்ட விடயங்களின் வேறுபட்ட விகிதங்களின் அடிப்படையில் தீர்வு காணப்படும் அல்லது அறிவிக்கப்படும் நாணய விடயங்களில் ஏற்படும் வெளிநாட்டு நாணயமாற்று வித்தியாசங்கள் விரிவான வருமான அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

3.2 காசும் காசுக்கு சமமானவையும்

காசும் காசுக்குச் சமமானவையும் என்பதில், கையிலுள்ள காசு வங்கிகளில் உள்ள நிலுவைத் தொகைகள் மற்றும் குறுங்கால அறிக்கைக்குட்பட்ட நிதி என்பன அடங்கும். காசுப்பாய்ச்சல் அறிக்கை சம்பந்தப்பட்ட மட்டில் காசும் காசுக்குச் சமமானவையும் என்பது, காசோடு மேலே குறிப்பிடவாறு குறுங்கால அறிக்கைக்குட்பட்ட வைப்புகளுமாகும்.

3.3 நிதிச் சொத்துக்கள் அங்கீகாரமும் அளவைகளும்

3.3.1 அங்கீகாரத் திகதி

சகல நிதித்துறை சொத்துக்களும் நடவடிக்கைத் தினத்தை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணம், குறிப்பிட்ட நடவடிக்கைகளின் ஏற்பாடுகளில் வங்கி பங்காளியாக வரும் திகதி. இதில் சந்தையில் சட்டம் அல்லது பிரமாணங்களின் அடிப்படையில் பொதுவாக ஏற்படுத்தப்பட்ட கால எல்லைக்குள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வழங்கப்பட வேண்டிய நிதிச் சொத்துக்களின் கொள்வனவு மற்றும் விற்பனை என்பன அடங்கும்.

3.3.2 நிதித்துறை உபகரணங்களின் பூர்வாங்க மதிப்பீடு

நிதித்துறை உபகரணங்களின் ஆரம்ப தரப்படுத்தல் என்பது, அவற்றின் நோக்கம், அவற்றின் தன்மை மற்றும் அவற்றை

சொந்தமாக்கும் முகாமைத்துவத்தின் எண்ணம் என்பனவற்றில் தங்கியுள்ளது. இலாபம் அல்லது நட்டம் என்பனவற்றின் நீதியான பெறுமதியின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட நிதித்துறை சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பன தவிர சகல நிதித்துறை உபகரணங்களும் அவற்றின் நியாயமான விலை, செயற்பாட்டு செலவினம் என்பனவற்றின் அடிப்படையில் அளவிடப்படும்.

3.3.3 வழிப்பொருள் அல்லாத நிதித்துறை சொத்துக்கள்

மூலப்பொருள் அல்லாத நிதித்துறைச் சொத்துக்களை கீழ்க்காணும் நான்கு பிரிவுகளாக வங்கி இனங்கண்டுள்ளது. இலாபம் அல்லது நட்டத்தின் மூலமான நியாயமான பெறுமதி கொண்ட நிதித்துறைச் சொத்துக்கள், முதிர்வு வரையிலான முதலீடுகள், கடன்களும் பெறுகைகளும், விற்பனைக்குத் தயாரான நிதித்துறை சொத்துக்கள்.

i. இலாபம் அல்லது நட்டத்தின் மூலமான நியாயமான பெறுமதி கொண்ட நிதித்துறைச் சொத்துக்கள்

நிதித்துறை சொத்து என்பது, வர்த்தக நடவடிக்கைக்கென வைக்கப்பட்டிருந்தால் அல்லது இலாபம் அல்லது நட்டத்தின் மூலமான நியாயமான பெறுமதி எனக் குறிப்பிடப்பட்டிருந்தால், அதனை இலாபம் அல்லது நட்டத்தின் மூலமான நியாயமான பெறுமதி எனக் குறிப்பிட முடியும்.

ii. முதிர்வு வரையிலான நிதி முதலீடுகள்

முதிர்வு வரையிலான நிதி முதலீடுகள் என்பன, முதிர்வுக்காலம் வரை வங்கி வைத்திருக்கும் நோக்கத்தைக் கொண்டவையும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கொடுப்பனவு மற்றும் முதிர்வு என்பனவற்றுடனான வழிப்பொருள் அல்லாத நிதித்துறை சொத்துக்களுமாகும். பூர்வாங்க அங்கீகாரத்தை அடுத்து மதிப்பிற்குக்கத்தைக் கழித்து குறிப்பிட்ட வட்டி வீதத்தை உபயோகித்து கிடைக்கும் பெறுமதித் தீர்ப்பின் தொகையே முதிர்வு நிதித்துறை முதலீடுகளாகும். பெறுமதி தீர்ப்பிலான தொகை என்பது, கொள்வனவின் போது ஏற்படும் எந்தவொரு கழிவுத்தொகை மற்றும் கட்டுப்பணம் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு, வட்டி வீதத்தின் முக்கிய அம்சமான கொள்வனவையும், கட்டணங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். வருமான அறிக்கையில் பெறுமதித் தீர்ப்பு என்பது, “வட்டி வருமானத்தில்” காண்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய முதலீடுகள் காரணமாக ஏற்படக்கூடிய நட்டங்கள் ஏதாவது இருந்தால், விரிவான வருமான அறிக்கையில் அவை இனங்காணப்படும்.

முதிர்வுக்கான முதலீடுகளை முதிர்வுக்கு முன்னர் வங்கி விற்பனை செய்யவோ மீள் தரப்படுத்தவோ உத்தேசிக்குமிடத்து, முதிர்வின் மொத்த அம்சமும் “விற்பனைக்குரியது” என மீள் தரப்படுத்தப்படும். அதேவேளை, அடுத்த இரண்டு வருடங்களில்

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு தொடர்ச்சி...

முதிர்வுக்கென வைத்திருக்கப்பட்ட நிதித்துறை சொத்துக்கள் என்ற வகையில் இவற்றை இனங்காண்பதிலிருந்து வங்கி தடை செய்யப்படும்.

iii. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட வேண்டிய கடன்களும் பெறுகைகளும்

வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும் கடன்கள், பெறுகைகளின் சாதாரண சந்தையில் குறிப்பிடப்படாத நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய கொடுப்பனவுகளுடனான வழிப்பொருள் அல்லாத நிதிச் சொத்துக்கள் அடங்கும். அதேவேளை, கீழ்க்காணும் அம்சங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

- உடனடியாக அல்லது வெகு விரைவில் விற்பனை செய்யும் எண்ணத்தை வங்கி கொண்டுள்ளமையும், பூர்வாங்க அங்கீகாரத்தை அடுத்து, இலாபம் அல்லது நட்டத்தின் அடிப்படையிலான நீதியான பெறுமதி என வங்கி குறித்துரைத்தமையும்,
- பூர்வாங்க அங்கீகாரத்தை அடுத்து விற்பனைக்குரியது என வங்கி குறித்துரைத்தவையும்
- கடன் நிலை மோசமடைந்ததைத் தவிர பூர்வாங்க முதலீடுகளை வங்கி வசூலிக்க முடியாத அம்சங்கள்

பூர்வாங்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து வாடிக்கையாளர்களின் கடன்களும் பெறுகைகளும் EIR வழிமுறையை உபயோகித்து பெறுமதி தீர்ப்பு அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. பெறுமதி தீர்ப்பு மதிப்பீடு என்பது, கொள்வனவின் போது ஏற்பட்ட கழிவுத் தொகை அல்லது கட்டுப்பணம், EIR இன் முக்கிய அம்சமாக உள்ள கட்டணங்கள் மற்றும் செலவினங்கள் என்பனவற்றைக் கணக்கிலெடுப்பதன் மூலம் கணக்கிடப்படுவதாகும். பெறுமதி தீர்ப்பு என்பது, வருமான அறிக்கையில் “வட்டி வருமானம்” என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளது. மதிப்பிறக்கத்தின் காரணமாக ஏற்படும் நஷ்டங்கள் வருமான அறிக்கையில், கடன்கள், பெறுகைகள் என்பனவற்றின் ‘மதிப்பிறக்க இலாபம் / நட்டம் என்பதன் கீழ் தரப்பட்டுள்ளன. கடன் தொகை என்பது குறுகிய காலத்தில் அதனை விற்கும் எண்ணம் உள்ளதை அடுத்து விற்பனைக்கென குறிப்பிடப்பட்டுள்ளது எனக் குறித்துரைக்கப்பட்டதனால், வங்கி சில கடன் வழங்கல் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியும். இத்தகைய கடன் வழங்கலுக்கான அர்ப்பணங்கள் இலாபம் அல்லது நட்டம் என்பதன் அடிப்படையில் நியாயமான பெறுமதியில் அளவிடப்பட்டுள்ளன. கடன் தொகை ஒன்றை குறுகிய காலத்தில் விற்காமல் வங்கி தொடர்ந்தும் வைத்திருக்க எதிர்பார்க்குமிடத்து, நடவடிக்கையின் இறுதி முடிவாக நட்டம் ஏற்பட்டால் மாத்திரமே இந்த நடவடிக்கை பதிவு செய்யப்படும்.

iv. விற்பனைக்குரிய நிதி முதலீடுகள்

விற்பனைக்குரிய நிதி முதலீடுகளில் பங்குகள், அரசு பிணையங்கள் அடங்கும். விற்பனைக்குரிய பங்கு முதலீடுகள் என்பன, விற்பனைக்கென வைத்திருக்கப்படாதவையும், இலாபம்

அல்லது நட்டத்தின் அடிப்படையில் நீதியான பெறுமதியைக் கொண்டவையுமாகும். எந்தவொரு கடனையும் அல்லது பெறுகையையும் விற்பனைக்குரியது என வங்கி இதுவரை குறித்துரைக்கவில்லை.

பூர்வாங்க மதிப்பீட்டை அடுத்து விற்பனைக்குரிய நிதி முதலீடுகள் அனைத்தும் நீதியான பெறுமதியில் அளவிடப்பட்டுள்ளன. பெற்றுக்கொள்ளப்படாத இலாபங்கள் மற்றும் நட்டங்கள் என்பன பங்குக் கணக்கில் நேரடியாகச் சேர்த்துக்கொண்டு “விற்பனைக்குரிய ஒதுக்கு” எனக் காண்பிக்கப்பட்டுள்ளன. முதலீடு ஒன்று விற்கப்பட்டால், பங்குத் தொகையில் ஏற்கனவே கணக்கிடப்பட்ட இலாபம் அல்லது நட்டம் வருமான அறிக்கையில் “ஏனைய செயற்படு வருமானம்” எனக் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஒரே அரசு பிணையத்தில் ஒன்றுக்கும் அதிகமான முதலீட்டை வங்கி கொண்டிருக்குமானால், முதலில் வந்தவருக்கான விற்பனை என்ற அடிப்படையில் அவை விற்கப்பட்டதாகக் கருதப்படும். விற்பனைக்குரிய நிதி முதலீடுகள் சம்பந்தமாக பெற்றுக்கொள்ளப்பட்ட வட்டி வருமானம் EIR வழிமுறையை உபயோகித்து வட்டி வருமானம் எனக் காண்பிக்கப்படும். விற்பனைக்குரிய நிதி முதலீடுகளை கொண்டிருக்கும் சமயம் பெறப்பட்ட பங்குலாபங்கள், வருமான அறிக்கையில் “ஏனைய செயற்படு வருமானம்” எனக் காண்பிக்கப்பட்டுள்ளன. இத்தகைய முதலீடுகளின் மதிப்பிறக்கம் காரணமாக ஏற்படும் நட்டங்கள் வருமான அறிக்கையில் “விற்பனைக்குரிய ஒதுக்கு” என்பதன் கீழ் காண்பிக்கப்பட்டுள்ளன.

3.3.4 நிதிச் சொத்துக்களின் மீள் வகைப்படுத்தல்

பூர்வாங்க இனங்காணலை அடுத்து FVTPL இன் அடிப்படையில் குறித்துரைக்கப்பட்டவை தவிரந்த வழிப்பொருளல்லாத நிதிச் சொத்துக்கள் சிலவற்றை சில சந்தர்ப்பங்களில் வங்கி மீள் தரப்படுத்தலாம்.

- வர்த்தக நடவடிக்கைக்கென வைத்திருக்கப்பட்டவை, விற்பனைக்கு உரியவை, கடன்கள் மற்றும் பெறுகைகள் அல்லது முதிர்வுக்கென வைத்திருக்கப்பட்டவை
- விற்பனைக்கு உரியவை, கடன்களும் பெறுகைகளும், வர்த்தகத்திற்கென வைத்திருக்கப்பட்டவை அல்லது முதிர்வுக் காலத்திற்கென வைத்திருக்கப்பட்டவை சம்பந்தப்பட்ட மட்டில் மீள் தரப்படுத்தல் என்பது, அதற்குரிய திகதியில் இருந்து வரும் நீதியான பெறுமதியில் பதிவு செய்யப்படும். இது, புதிய பெறுமதி தீர்ப்பின் தொகையாகக் கருதப்படும். நிதிச் சொத்து ஒன்று “விற்பனைக்குரியது” என்பதிலிருந்து மீள் தரப்படுத்தப்பட வேண்டுமானால், அந்தச் சொத்தின் மீதான முன்னைய இலாபம் அல்லது நட்டம் என்பதன் பெறுமதித் தீர்ப்பு முதலீட்டின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கான இலாபம் அல்லது நட்டத்துடன் EIR வழிமுறையை உபயோகித்து சேர்க்கப்படும்.

புதிய பெறுமதி தீர்ப்பு தொகைக்கும் எதிர்பார்க்கப்படும் காசுப் பாய்ச்சலுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு EIR வழிமுறையை உபயோகித்து, சொத்தின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கு பெறுமதி தீர்ப்பாக்கப்படும். குறிப்பிட்ட ஒரு சொத்து பின்னர் பாதிக்கப்பட்டதெனத் தீர்மானிக்கப்பட்டால், பங்குப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட தொகை வருமான அறிக்கையில் மீள் பதிவு பெறும்.

- வர்த்தகத்திற்கென வைத்திருக்கப்பட்ட பிரிவும் - கடன்கள், பெறுகைகள் பிரிவும் - கடன்கள் பெறுகைகள் என்ற வரைவிலக்கணத்திற்கு உட்பட்டிருந்தால், குறிப்பிடத்தக்க எதிர்காலம் அல்லது முதிர்வுக்காலம் வரை இந்த நிதிச் சொத்தை வைத்திருக்கும் சக்தியை வங்கி கொண்டிருக்கும். இந்த நிதிச்சொத்து மீள் தரப்படுத்தப்பட்டு எதிர்கால காசுப் பற்றுக்களை வங்கி அதிகரிக்குமானால், அத்தகைய அதிகரிப்பின் தாக்கம் மதிப்பீட்டின் மாற்ற திகதியில் இருந்து EIR சீராக்கலாகக் கருதப்படும்.

மீள் தரப்படுத்தல் என்பது, முகாமைத்துவத்தின் தீர்மானத்தில் அடங்கியுள்ளதோடு, சம்பந்தப்பட்ட ஆவணம் ஒன்றின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படும்.

3.3.5 நிதிச் சொத்துக்களின் மீள் அங்கீகாரம்

ஒரு நிதிச்சொத்து (அல்லது நிதிச்சொத்தின் பகுதி அல்லது இதேவிதமான நிதிச்சொத்துக்களின் பகுதிகள்) என்பது, கீழ்க்காணும் அடிப்படையில் அங்கீகாரம் பெறுகிறது.

சொத்துக்களில் இருந்து காசுப்பாய்ச்சலைப் பெறும் உரிமை காலாவதியாதல்.

சொத்துக்களில் இருந்து காசுப்பாய்ச்சலைப் பெறும் உரிமையை வங்கி மாற்றியிருந்தால் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு விசேட ஒழுங்கின் அடிப்படையில் எத்தகைய தாமதமுமின்றி பெற்றுக்கொள்ளப்பட்ட காசுப்பாய்ச்சலை முழு அளவில் வழங்குவதற்கான கடப்பாட்டை பெற்றிருந்தால் அல்லது இரண்டில் ஒன்று

- சொத்தின் சகல இடர்கள் மற்றும் அனுகூலங்கள் என்பனவற்றை வங்கி மாற்றியிருந்தால், அல்லது
- சொத்தின் சகல இடர்கள் மற்றும் அனுகூலங்கள் என்பனவற்றை வங்கி மாற்றியிராது அல்லது பிடித்து வைத்திராது அதேசமயத்தில், சொத்தின் கட்டுப்பாட்டை மாற்றியிருந்தால்.

சொத்து ஒன்றிலிருந்து காசுப்பாய்ச்சலைப் பெறுவதற்கான உரிமைகளை வங்கி மாற்றியிருந்தால் அல்லது விசேட ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்தியிருந்தால், சொத்தின் சகல இடர்கள் மற்றும் அனுகூலங்கள் என்பனவற்றை வங்கி மாற்றியிராது அல்லது பிடித்து வைத்திராது அதேசமயத்தில், சொத்தின் கட்டுப்பாட்டை மாற்றியிருக்காது இருந்தால், அச்சொத்தில் வங்கியின் தொடர்ச்சியான ஈடுபாட்டில் உள்ளதாக அடையாளம் காணப்படும். இதன் அடிப்படையில் சொத்து இனங்காணப்பட்டதை அடுத்து

வங்கியும் இணைந்த பொறுப்பை அங்கீகரித்தல். மாற்றப்பட்ட சொத்தும் இணைந்த பொறுப்பும் வங்கி தொடர்ந்தும் வைத்துள்ள உரிமைகள் கடப்பாடுகள் என்பனவற்றைப் பிரதிபலிக்கும் அடிப்படையில் அளவிடப்படும். மாற்றப்பட்ட சொத்தின் மீதான உத்தரவாதத்தின் வழிமுறையின் தொடர்ச்சியான ஈடுபாடு சொத்தின் ஆகக்குறைந்த மூல தொகையினதும், வங்கி மீள் செலுத்தும்படி கோரப்படும் ஆகக்கூடிய தொகையினதும் அடிப்படையில் அளவிடப்படும்.

3.3.6 பலவீனப்படுத்தலில் இனங்காணுதல் அளவிடுதல் மதிப்பீடு

ஒவ்வொரு அறிக்கைத் திகதியிலும் நியாயமான இலாபம் அல்லது நட்டம் என்பதன் மூலம் பெறுமதியில் நிதிச்சொத்துக்கள் கொண்டு செல்லப்படவில்லை என்பதற்கு போதிய ஆதாரமுள்ளதா என்பதை வங்கி மதிப்பீடு செய்யும். ஒரு நிதிச்சொத்து அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிதிச்சொத்துக்கள், சொத்துக்களின் பூர்வாங்க அங்கீகாரத்தின் பின்னர் நட்டம் ஏற்பட்டதற்கு ஆதாரங்கள் இருக்குமானால், குறிப்பிட்ட நட்டம் நம்பகமான அடிப்படையில் மதிப்பிடக்கூடிய சொத்துக்களின் எதிர்கால காசுப்பாய்ச்சலின் தாக்கம் இருக்குமானால் அவை பலமீழ்ந்ததாகக் கருதப்படும்.

நிதிச்சொத்துக்கள் (பங்குகள் மற்றும் பிணையங்கள்) பலவீனடைந்தமைக்கான ஆதாரங்கள், கடன் பெறுபவர் அல்லது கடன் வழங்குபவர் சம்பந்தப்பட்டமட்டில் குறிப்பிடத்தக்க நிதிசார் கஷ்டங்களை ஏற்படுத்துவதோடு, கடன் பெறுபவர் திருப்பிச் செலுத்தாத நிலை ஏற்படுவதும், வங்கியினால் கடன் அல்லது முற்பணம் மீளமைக்கப்படுதலும் அடங்கும். கடன் பெற்றவர் அல்லது வழங்கியவர், வங்கிரோத்து நிலை அடைவதற்கான அறிகுறிகள் வருமாறு: ஆதாரமில்லாமையினால் செயற்படு சந்தை மறைந்து போக்தல், குழுவின்கள் கடன்பெற்றவர் மற்றும் வழங்கியவரின் திருப்பிச் செலுத்தல் நிலையில் பாதிப்பைக் கொண்ட மாற்றங்கள், குழுவில் பணம் செலுத்தத் தவறுகையுடன் தொடர்புபட்ட பொருளாதார நிலைமைகள் என்பனவாகும். இவற்றிற்கு மேலதிகமாக பங்குகள் அடிப்படையிலான முதலீட்டில் அதன் கொள்முதலிலும் பார்க்கக் குறைந்தமட்ட, நீதியான பெறுமதிக்கான நீண்டகால வீழ்ச்சி என்பது மதிப்பிற்க்கத்துக்கான ஆதாரமாகும்.

கடன்கள், முற்பணங்கள் முதிர்வுக்கென வைக்கப்பட்டுள்ள முதலீட்டு ஆவணங்கள் என்பனவற்றின் மதிப்பிற்க்கத்திற்கான ஆதாரத்தை, குறிப்பிட்ட சொத்து மற்றும் கூட்டு மட்டம் ஆகிய நிலைகளில் வங்கி கருதுகிறது. தனிப்பட்ட முறையில் முக்கியமான கடன்களும் முற்பணங்களும் மற்றும் முதிர்வுக்கென வைக்கப்பட்டுள்ள முதலீட்டு திறைசேரி ஆவணங்களும் குறிப்பிட்ட மதிப்பிற்க்கத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. இவையனைத்தும் ஏற்கனவே அடையப்பெற்று ஆனால் இனங்காணப்படாத எந்தவொரு மதிப்பிற்க்கம் சம்பந்தமாகவும் கூட்டு அடிப்படையில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட அடிப்படையில் முக்கியமற்ற கடன்கள் முற்பணங்கள் முதிர்வுக்கென வைக்கப்பட்டுள்ள முதலீட்டு ஆவணங்கள் என்பன

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு தொடர்ச்சி...

இடர் அம்சங்களைக் கொண்டுள்ள இதேவிதமான கடன்கள், முற்பணைகள் மற்றும் முதிர்வுக்கென வைக்கப்பட்டுள்ள முதலீட்டு ஆவணங்கள் என்பன ஒன்று சேர்க்கப்பட்டு மதிப்பிற்க்கம் சம்பந்தமாக மதிப்பீடு செய்யப்படுகின்றன.

கூட்டு மதிப்பிற்க்கத்தை வங்கி மதிப்பீடு செய்கையில், பணம் செலுத்தாமல் மற்றும் வரலாற்றுத் தரவுகளினால் தெரிவிக்கப்பட்ட உண்மையான நடம் அதிகமானதா அல்லது குறைந்ததா என்பன போன்ற பொருளாதார மற்றும் கடன் நிலைமைகள் சம்பந்தமாக முகாமைத்துவத்தின் தீர்ப்பினது சீராக்கல் என்பனவற்றை வங்கி அடிப்படை அம்சங்களாக உபயோகிக்கின்றது.

பெறுமதி தீர்ப்பு செலவினத்தின் அடிப்படையில் சொத்துக்களின் மதிப்பிற்க்க நடங்கள் நிதிச்சொத்தின், கொண்டு செல்லப்படும் தொகைக்கும், மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப்பாய்ச்சலின் தற்போதைய பெறுமதிக்கும் இடையிலான வித்தியாசத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றது. மதிப்பிற்க்க சொத்துக்களின் வட்டி கழிவுத் தொகையின் அடிப்படையில் தொடர்ந்தும் மதிப்பிடப்படுகிறது. சம்பவம் ஒன்றின் காரணமாக, மதிப்பிற்க்க நடம் மேலும் குறைவடையுமானால், அத்தகைய மதிப்பிற்க்க நடத்தின் குறைவு அந்த வருடத்தின் இலாபம் அல்லது நடத்தின் மூலம் மீளமைக்கப்படுகிறது.

விற்பனைக்குரிய முதலீட்டு ஆவணங்களின் மதிப்பிற்க்க நடங்கள், திரட்டிய நடத்தை சீராக்கல் என்ற அடிப்படையில் வருமானத்தின் இலாபம் அல்லது நடத்திற்கு மாற்றுவதன் மூலம் இனங்காணப்படுகின்றன. ஏனைய வருமானத்தின் இலாபம் அல்லது நடம் என்பது மீள் கொடுப்பனவு அல்லது பெறுமதி தீர்ப்பு கழிக்கப்பட்ட கொள்வனவுத் தொகைக்கும், இலாபம் அல்லது நடத்தின் ஏற்கனவே இனங்காணப்பட்ட எத்தகைய மதிப்பிற்க்க நடத்திற்கும் இடையிலான தொகையே மொத்த நடமாகும்.

காலப்பெறுமதி சம்பந்தமான மதிப்பிற்க்க ஏற்பாடுகளின் மாற்றங்கள் வட்டி வருமானத்தின் ஒரு அங்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிற்பட்ட காலப்பகுதியில் விற்பனைக்குரிய பொருளின் மதிப்பிற்க்க நீதியான பெறுமதி கடன் பாதுகாப்பு அதிகரிக்குமானால், இலாபம் அல்லது நடத்தில் மீளமைக்கப்பட்ட தொகை இனங்காணப்பட்டால் / மதிப்பிற்க்கத்தின் பின் இடம்பெறும் ஒரு விடயத்தோடு அந்த அதிகரிப்பு தொடர்புபடுத்தப்பட முடியும். இருந்த போதிலும், விற்பனைக்குரிய பங்குகளின் மதிப்பிற்க்க நீதியான பெறுமதியின் எத்தகைய பிற்பட்ட சேகரிப்பும் ஏனைய விரிவான வருமானத்தில் இனங்காணப்படும்.

பெறுமதியை சேகரிக்க முடியாது எனக்கருதப்படும் சில கடன்கள், முற்பணைகள் முதலீட்டு உண்டியல்கள் என்பனவற்றை வங்கி பதிவளிக்கிறது.

இதற்கு மேலதிகமாக, கடன்கள், முற்பணைகள், குத்தகைகள் என்பனவற்றின் மதிப்பிற்க்க ஏற்பாட்டை மதிப்பீடு செய்கையில், இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட வழிகாட்டி நெறிகளையும் வங்கி கருத்திற்கொள்கிறது.

3.3.7 பிணையங்களில் (Collateral) மதிப்பீடு

நிதிச் சொத்துக்கள் மீதான இடர்களைக் குறைப்பதற்கு, வங்கி பிணையங்களின் மதிப்பீட்டை உபயோகிக்கிறது. பிணையங்களின் மதிப்பீடு பலதரப்பட்ட வழிகளில் உள்ளது, காசு, உண்டியல்கள், கடன் மற்றும் உறுதிப்பத்திரங்கள், காணிகள், பெறுகைகள், நிதி அற்ற ஏனைய சொத்துக்கள், கடன் மீள் பெறுகைகள், பதிவேட்டுப் பொருட்கள் என்பன இவற்றுள் சிலவாகும். பிணையங்களின் நியாய மதிப்பீடு, ஆகக்குறைந்த மட்டத்தில், மத்திய வங்கியின் வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றது.

காணிகள் போன்ற நிதி தொடர்பற்றவற்றின் பிணைய மதிப்பீடு சுயேச்சையான மதிப்பீட்டாளர்கள் மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் போன்ற மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

3.3.8 மீளரிமையாக்கப்பட்ட பிணையச் சொத்துக்கள்

மீளரிமையாக்கப்பட்ட சொத்து வங்கியின் உள்ளக நடவடிக்கையில் உபயோகிக்கப்பட முடியுமா? அல்லது விற்றுவிடுவதா? என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே வங்கியின் கொள்கையாகும். உள்ளக நடவடிக்கையில் உபயோகிப்பது எனத் தீர்மானிக்கப்பட்ட சொத்துக்கள், அவற்றின் குறைந்தளவிலான மீளரிமைப் பெறுமதியில் அல்லது மூலக் கொள்விலையில் சம்பந்தப்பட்ட சொத்துக்களின் பிரிவுக்கு மாற்றப்படும்.

3.3.9 மீண்ட மீள் கொள்வனவு உடன்படிக்கைகளில் முதலீடு

மீள் விற்பனை செய்வது என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட கடன் பத்திரங்கள், ஏனைய வங்கிகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கான முற்பணைகள் எனப் பதிவு செய்யப்படும். விற்பனை விலைக்கும் மீள் கொள்வனவு விலைக்கும் இடையிலான வித்தியாசம் வட்டி எனக் கருதப்படுவதோடு, உரிய வட்டி கணிப்பு முறையின் அடிப்படையில் உடன்படிக்கையின் காலம் முழுவதிலும் திரண்டது எனவும் கருதப்படும்.

3.4 நிதி அற்ற சொத்துக்கள்

3.4.1 ஆதனங்களும் உபகரணங்களும்

இனங்காணலும் மதிப்பீடும்

சொத்துக்களோடு சம்பந்தப்பட்ட எதிர்கால பொருளாதார நன்மைகள்,

அவற்றிற்கு வந்து சேரும் என்ற அடிப்படையில் ஆதனங்களும் உபகரணங்களும் இனங்காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஆதனம், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றின் கொள்விலையை LKAS 16 இன் அடிப்படையில் மதிப்பிட முடியும். ஆரம்பத்தில் ஆதனங்களும் உபகரணங்களும் கொள்விலையில் மதிப்பிடப்பட்டன.

கொள்விலை வழிமுறை

ஆதனங்களும் உபகரணங்களும், நாளாந்த பராமரிப்பின் செலவினங்களைத் தவிர்த்து திரட்டிய தேய்மானம் மற்றும் பெறுமதி மதிப்பிற்க்கம் என்பனவற்றைக் கழித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதை அடுத்து, உபகரணத்தின் உதிரிப்பாகங்கள் மீளப் பொருத்தப்படும் செலவினம் மொத்த தொகையில் அடங்கியிருக்கலாம்.

பிற்பட்ட செலவினங்கள்

வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், அதன் செயற்படு சக்தியை அதிகரிக்கவுமென நிரந்தரமான சொத்துக்களை கொள்வனவு செய்தல், நீடித்தல், சீராக்கல் என்பனவற்றில் இடம்பெற்ற பிற்பட்ட செலவினங்கள் மூலதனச் செலவினம் எனக் கருதப்பட்டு குறிப்பிட்ட சொத்தின் கொண்டுசெல்லும் தொகையாக அத்தகைய செலவினங்கள் இனங்காணப்படும். ஆதனங்கள் மற்றும் உபகரணங்களின் நாளாந்த பராமரிப்பில் ஏற்படும் செலவினங்கள் வருமான அறிக்கையில் இனங்காணப்பட்டுள்ளன.

தேய்மானம்

பூரண உரிமையுள்ள காணி தவிர்த்த ஏனைய ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள் என்பனவற்றிலான தேய்மானம் கொள்விலையில் நேர்கோட்டு வழிமுறையை உபயோகித்துக் கணக்கிடப்படுகின்றது.

தேய்மானம் சம்பந்தப்பட்ட மட்டில் பயன்படு காலத்தின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

குத்தகைப் பொருட்களின் அபிவிருத்தி கட்டடம்	15 வருடங்கள்
மோட்டார் வாகனங்கள்	5 வருடங்கள்
அலுவலக மற்றும் மின் உபகரணங்கள்	10 வருடங்கள்
கணனி மென்பொருள் மற்றும் உபகரணங்கள்	5 வருடங்கள்
தளபாடங்களும் பொருத்துகைகளும்	10 வருடங்கள்

சொத்தினது எஞ்சிய பெறுமதி, பயன்படு காலம் மற்றும் தேய்மான வழிமுறைகள் என்பன மீளாய்வு செய்யப்பட்டு ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் பொருத்தமான முறையில் சீராக்கப்பட்டுள்ளன.

அங்கீகாரமற்ற நிலைமை

ஆதனங்களும், உபகரணங்களும் விற்கப்படும் சமயத்தில் அல்லது அதன் உபயோகத்தின் மூலம் எத்தகைய பொருளாதார நன்மைகளும் கிடைக்காது எனக் கருதப்படும் பட்சத்தில் அவை அங்கீகாரமற்ற நிலைமையை அடைந்ததாக கருதப்படுகின்றன. சொத்தின் அங்கீகாரமற்ற நிலைமை அடிப்படையில் ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் அந்தச் சொத்தின் அங்கீகாரமற்ற நிலைமை இடம்பெற்ற வருடத்தின் வருமான அறிக்கையில் "ஏனைய செயற்படு வருமானம்" என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு சொத்து விற்கப்பட்டதை அடுத்து, ஏற்படும் மீள் மதிப்பீட்டு ஒதுக்கு பிடித்து வைக்கப்பட்ட வருமானம் என்பதற்கு மாற்றப்பட்டுள்ளது.

3.4.2 நிலையற்ற சொத்துக்கள்

நிலையற்ற சொத்துக்களில் கணனி மென்பொருள் பெறுமதியும், அனுமதிப்பத்திரச் செலவும் அடங்கும். அந்தச் சொத்திற்கு உரிய எதிர்கால பொருளாதார நன்மைகள் வங்கிக்குக் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டுடன், உண்மையான அடிப்படையில் கொள்விலையை மதிப்பிட முடியுமானால் மாத்திரமே நிலையற்ற சொத்து இனங்காணப்படுகின்றது.

பெறுமதி தீர்ப்பு

கீழ்க்காணும் வகையிலான மதிப்பிடப்பட்ட பயனுள்ள காலத்திலிருந்து நிலையற்ற சொத்துக்களின் கொள்விலையில் நேர்கோட்டு வழிமுறையைக் கடைப்பிடித்து பெறுமதி தீர்ப்பு என்பது கணக்கிடப்படுகின்றது.

கணனி மென்பொருட்கள்

5 வருடங்கள்

3.4.3 நிதியற்ற சொத்துக்களின் மதிப்பிற்க்கம்

குறிப்பிட்ட ஒரு சொத்து மதிப்பிற்க்கப்படும் என்ற அறிகுறி காணப்படுமா என்பதை ஒவ்வொரு அறிக்கைத் திகதியிலும் வங்கி மதிப்பீடு செய்கிறது. அத்தகைய அறிகுறி காணப்படுமானால் அல்லது சொத்து சம்பந்தமான வருடாந்த மதிப்பிற்க்க சோதனை இடம்பெறுமானால் குறிப்பிட்ட சொத்தின் வசூலிக்கும் தொகையை வங்கி மதிப்பீடு செய்கிறது.

3.5 நிதித்துறை குத்தகைகள்

சட்டபூர்வ உரிமையற்றதும் சொந்தத்துடன் இணைந்துமான சகல இடங்கள் மற்றும் வெகுமதிகளை மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு குத்தகையில் விடப்பட்ட சொத்துக்கள் நிதித்துறைக் குத்தகைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. நிதித்துறைக் குத்தகைகளின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் தொகைகள் பெறப்பட வேண்டிய குத்தகைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளன. நிதி நிலைமை சம்பந்தமான அறிக்கையில் குத்தகை நிலுவைத்

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு தொடர்ச்சி...

தொகைகள் அனைத்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட பூர்வாங்க வாடகை, சம்பாத்தியமற்ற குத்தகை வருமானம் மற்றும் சந்தேகத்திற்குப்பட்ட வாடகை வசூலிப்பின் மதிப்பிற்க்கம் என்பன கழிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளன.

3.5.1 குத்தகை பெறுகைகளின் மதிப்பிற்க்க அளவை இனங்காணலும் அளவிடுதலும்

குத்தகை பெறுகைகள் மதிப்பிற்க்கம் என்பது 3.5.6 என்ற குறிப்பில் தெரிவிக்கப்பட்டவாறு மதிப்பிடப்பட்டுள்ளன.

3.6 நிதித்துறைப் பொறுப்புகள்

3.6.1 பூர்வாங்க இனங்காணலும் மதிப்பீடும்

LKAS 39 என்பதன் அடிப்படையில் நிதித்துறை பொறுப்புகள் என்பன, பொருத்தமான வகையில், வங்கிகளுக்குச் சேரவேண்டிய தொகை, வாடிக்கையாளர்களின் வைப்புகள், மீள் நிதி கடன்கள் என்பனவாக பொருத்தமான வகையில் கருதப்படும். பூர்வாங்க இனங்காணலின் போது, அதன் நிதித்துறைப் பொறுப்புகள் பற்றி வங்கி தீர்மானிக்கும்.

நிதித்துறை பொறுப்புகளை, இலாபம் அல்லது நட்டத்தின் மூலமான நியாயமான மதிப்பீட்டில் (FVTPL) நிதித்துறை பொறுப்புகள் அல்லது ஒப்பந்த ஒழுங்குகளுக்கு அமைந்ததும் நிதித்துறை பொறுப்புகள் என்ற வரைவிலக்கணத்தின் அடிப்படையைக் கொண்டதுமான ஏனைய நிதித்துறைப் பொறுப்புகள் என வங்கி தரப்படுத்துகின்றது.

நிதித்துறை பொறுப்புகளின் ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு வங்கி ஒரு தரப்பினராக வருமிடத்து நிதிநிலைமை சம்பந்தமான அறிக்கையில் நிதித்துறை பொறுப்புகளை வங்கி இனங்காண்கின்றது.

i. FVTPL இன் நிதித்துறைப் பொறுப்பு

FVTPL இன் நிதித்துறைப் பொறுப்புகளில், வர்த்தக நடவடிக்கைகளின் பிரகாரமான நிதித்துறைப் பொறுப்புகள் அல்லது பூர்வாங்க இனங்காணலில் அவ்வாறு குறித்துரைக்கப்பட்டவை அடங்கும். பூர்வாங்க இனங்காணலை அடுத்து FVTPL இன் நிதித்துறைப் பொறுப்புகள் நியாயமான பெறுமதியில் மதிப்பிடப்பட்டு, அங்குள்ள மாற்றங்கள் இலாபம் அல்லது நட்டத்தில் இனங்காணப்படும்.

பூர்வாங்க இனங்காணலை அடுத்து நடவடிக்கைச் செலவினங்கள் கொள்வனவு நடவடிக்கையுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தப்படுகின்றன. இந்தச் செலவினம் இடம்பெற்றதாக இலாபம் அல்லது நட்டத்தில் தெரிவிக்கப்படும்.

பூர்வாங்க இனங்காணலை அடுத்து FVTPL இன் நிதித்துறைப் பொறுப்புகளை குறித்துரைப்பதற்கான விடயங்கள், FVTPL இன் நிதிச் சொத்துக்கள் பற்றித் தெரிவிக்கப்பட்ட அதே விடயங்களாகும்.

ii. ஏனைய நிதித்துறை பொறுப்புகள்

வைப்புகள், வங்கியினால் வழங்கப்பட்ட கடன்கள், பெறப்பட்ட ஏனைய நிதியங்கள் உட்பட நியாயமான பெறுமதியிலிருந்து கொள்வனவுடன் நேரடித் தொடர்பு கொண்டவையும் EIR வழிமுறையை உபயோகித்து பெறுமதி தீர்ப்பு செலவினத்தில் மதிப்பிடப்பட்டவையுமான செயற்பாட்டுச் செலவினத்தைக் கழித்து ஏனைய நிதித்துறைப் பொறுப்புகள் என்பன மதிப்பிடப்படும். பெறுமதி தீர்ப்பு செலவினம் என்பது, எந்தவொரு கழிவுத்தொகை அல்லது வழங்கப்பட்ட கட்டுப்பணம் மற்றும் EIR உடன் இணைந்த செலவினம் என்பனவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது.

3.6.2 நிதிப் பொறுப்புகளின் அடையாள மாற்றம்

ஒரு பொறுப்பினது கடப்பாடு முற்றிலும் நிறைவேற்றப்பட்டு அல்லது இரத்துச் செய்யப்பட்டு அல்லது முடிவுக்கு வந்ததை அடுத்து அந்த நிதிப் பொறுப்பு அடையாள மாற்றம் பெற்றதாகக் கருதப்படும். அதேவேளை, தற்சமயம் இருந்து வரும் நிதிப் பொறுப்பு, அதே கடனாளியிடமிருந்து மற்றொரு வகையில் வேறு நிபந்தனைகளில் பதிலீடு செய்யப்பட்டால் அல்லது தற்சமயமுள்ள பொறுப்பு ஒன்று குறிப்பிடத்தக்க வகையில் திருத்தப்பட்டால், அத்தகைய மாற்றம் அடையாள மாற்றம் எனவும் புதிய பொறுப்பின் அங்கீகாரம் எனவும் கருதப்படும். மூல நிதிப் பொறுப்பின் கொண்டு செல்லும் பெறுமதியினதும், பின்னர் செலுத்தப்பட்ட மதிப்பினதும் வித்தியாசம், இலாபம் அல்லது நட்டமாகக் கருதப்படும்.

3.7 ஓய்வு நன்மைக் கடப்பாடுகள்

3.7.1 விபரிக்கப்பட்ட நன்மைத் திட்டம்

வாக்களிக்கப்பட்ட பணிக்கொடை ஓய்வு நன்மைகளின் தற்போதைய பெறுமதியை அரசு மதிப்பீட்டாளரின் ஆலோசனையின் பேரில் திட்டமிடப்பட்ட யுனிற் கடன் வழிமுறையை உபயோகித்து வங்கி மதிப்பீடு செய்கிறது.

அரசு மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டில் கழிவுக்கான விகிதம், சொத்துக்கள் சம்பந்தமான எதிர்பார்க்கப்படும் பயனின் விகிதம், சம்பள அதிகரிப்பு, இறப்பு விகிதம் என்பன கருத்திற்கொள்ளப்படும். இவையனைத்தும் நீண்டகால செயற்பாட்டைக் கொண்டவை என்பதனால், இத்தகைய மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மைக்கு உட்பட்டவையாகும். சகல மதிப்பீடுகளும் ஒவ்வொரு கணக்கறிக்கைத் திகதியின் போதும் மீள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பணிக்கொடைப் பொறுப்பு என்பதற்கு வெளிவாரி நிதியுதவி கிடையாது.

3.7.2 விபரிக்கப்பட்ட வழங்கல் திட்டங்கள்

விபரிக்கப்பட்ட வழங்கல் திட்டத்திற்கான கொடுப்பனவு, ஊழியர்களினால் வங்கிக்கு வழங்கப்பட்ட சேவைகளின் விகிதத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். இந்தத் தொகை "தனிப்பட்ட செலவினம்" என்ற தலைப்பின் கீழ் பதிவு

செய்யப்படும். செலுத்தப்படாத வழங்கல்கள் அனைத்தும் பொறுப்புக்கள் எனப் பதிவு செய்யப்படுகின்றன.

ஊழியர் சேமலாப நிதியம்

வங்கி நிர்வாகத்தினரும், ஊழியர்களும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு முறையே 15%, 10% என்ற அடிப்படையில் வழங்குகின்றனர்.

ஊழியர் நம்பிக்கை நிதியம்

ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு 3% பங்களிப்பை வங்கி வழங்குகின்றது.

3.8 ஏற்பாடுகள்

முன்னைய நிகழ்வு ஒன்றின் காரணமாக, சட்ட அல்லது ஆக்கபூர்வ கடப்பாட்டை வங்கி கொண்டிருந்தால், இந்தக் கடப்பாட்டைப் பூர்த்தி செய்வதற்கு வளங்கள் உபயோகிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுமானால், அத்தகைய கடப்பாட்டுத் தொகை சம்பந்தமாக நம்பகமான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளும் போது ஏற்பாடுகள் அங்கீகரிக்கப்படுகின்றன. எத்தகைய ஏற்பாடு சம்பந்தமான செலவினமும் மீள் கொடுப்பனவைக் கருத்திற்கொண்டு நிகர தொகையாக வருமான அறிக்கையில் காண்பிக்கப்படுகின்றன.

3.9 நிதித்துறை உத்தரவாதங்கள்

வழமையான வங்கி நடவடிக்கைகளின் போது கடன் பத்திரங்கள் மற்றும் உத்தரவாதங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய நிதித்துறை உத்தரவாதங்களை வங்கி வழங்குகிறது. நிதித்துறை உத்தரவாதங்கள் அனைத்தும் நிதித்துறை அறிக்கைகளில் (ஏனைய பொறுப்புக்கள்) பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டுப்பணம் என்ற நியாயமான பெறுமதியில் காண்பிக்கப்படுகின்றன. பூர்வாங்க அங்கீகாரத்தை அடுத்து ஒவ்வொரு உத்தரவாதம் சம்பந்தமான வங்கியின் பொறுப்பு வருமான அறிக்கையில் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அதிகரித்த தொகையிலிருந்து திரட்டிய பெறுமதித் தீர்ப்புத் தொகையையும் உத்தரவாதம் காரணமாக ஏற்படும் நிதிக் கடப்பாட்டை தீர்ப்பதற்குத் தேவையான செலவினத்தின் சிறந்த மதிப்பீட்டையும் கழித்து மதிப்பிடப்படுகிறது.

நிதித்துறை உத்தரவாதம் சம்பந்தமாக பொறுப்புக்களில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் “வட்டிச் செலவினம்” என்ற தலைப்பில் வருமான அறிக்கையில் பதிவு செய்யப்படுகின்றது. பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டுப்பணம், வருமான அறிக்கையில் “நிகர கட்டணங்களும் தரகுப்பண வருமானமும்” என்ற தலைப்பின் கீழ் நேர்கோட்டு அடிப்படையில் உத்தரவாதம் பெறுபவரின் வாழ்நாளில் அங்கீகரிக்கப்படுகின்றது.

3.10 கடப்பாடுகளும் எதிர்பாராத நிகழ்வுகளும்

சகல தெரிந்த பொறுப்புக்களினதும் தொகையைத் தீர்மானிக்கும் போது சகல இடங்களும் கருத்திற் கொள்ளப்படுகின்றன. வங்கி பொறுப்பாகவுள்ள எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் மூலதன வாக்களிப்பும் பொருத்தமான இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

நிச்சயமற்ற எதிர்கால நிகழ்வுகள் மற்றும் தற்போதைய கடப்பாடுகள் என்பனவற்றின் நிலைமை உறுதிப்படுத்தப்பட்டு அல்லது பொருளாதார நன்மையின் மாற்றங்களை உண்மையான அடிப்படையில் அளவிட முடியாத நிலையில் எதிர்பாராத நிகழ்வுகளின் பொறுப்புக்கள் என்பன ஏற்படக்கூடிய கடப்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. நிதி நிலைமை அறிக்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் மிகச் சிறியதாக இல்லாதவிடத்து சாதாரணமாக குறிப்பிடப்படுவதில்லை.

3.11 வாரியமைப்பு

வருமான வரி செலவினத்தில் தற்போதைய மற்றும் பின்தள்ளி வைக்கப்பட்ட வரிகள் அடங்குகின்றன. விரிவான வருமான அறிக்கையில் வருமான வரி செலவினம் இடம்பெற்றுள்ளது.

3.11.1 நடைமுறை வரி

நடைமுறை வரி சொத்துக்களிலும் பொறுப்புக்களிலும் உள்ளாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு நடப்பு ஆண்டு சம்பந்தமாக செலுத்தப்பட்ட தொகைகளும், வசூலிக்கப்பட வேண்டிய நிதியும் முன்னைய வருடங்கள் சம்பந்தமான வரிக்கொடுப்பனவின் சீராக்கல்களும் அடங்கும். வரித்தொகையைக் கணக்கிடுவதற்கு உபயோகிக்கப்பட்ட வரி விகிதங்களும் வரிச் சட்டங்களும் ஏற்கனவே நடைமுறையிலுள்ளவையும் அல்லது அறிக்கைத் திகதியளவில் தயாரிக்கப்பட்டவையுமாகும்.

இருந்த போதிலும் 2013 வரவு செலவுத் திட்ட பிரேரணையின் அடிப்படையில் 2013 ஏப்ரல் 01 ஆம் திகதியில் இருந்து வங்கி எந்தவொரு வருமான வரிக்கும் உட்பட்டிருக்க மாட்டாது.

3.11.2 பின்தள்ளி வைக்கப்பட்ட வரி

பின்தள்ளி வைக்கப்பட்ட வரி என்பது, நிதி அறிக்கையில் இடம்பெறும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பனவற்றுக்கு இடையிலான தற்காலிக வித்தியாசத்தில் அமைந்துள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் வரி சம்பந்தமான தொகையாகும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அல்லது அறிக்கை திகதியில் நடைமுறைக்கு வந்த வரி வீதங்களை உபயோகித்து சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கொண்டு செல்லப்படும் தொகையாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிதியை அடிப்படையாகக் கொண்டு பின்தள்ளி வைக்கப்பட்ட வரி கணக்கிடப்படுகிறது.

முக்கியமான கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு தொடர்ச்சி...

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அல்லது அறிக்கை திகதியில் நடைமுறைக்கு வந்த சட்டங்களின் அடிப்படையில் செயற்படுத்தப்படும் தற்காலிக வித்தியாசங்களில் கணக்கிடுவதற்கான வரி விகிதங்களில் பின்தள்ளி வைக்கப்பட்ட வரி அளவிடப்படுகின்றது.

பின்தள்ளி வைக்கப்பட்ட வரிச் சொத்து என்பது, உபயோகிக்கப்படாத வரி நடவடிக்கை வரிக்கடன் மற்றும் கழிக்கக்கூடிய தற்காலிக எதிர்கால வரிக்குப்படுத்தப்படும் இலாபங்கள் கணக்கிடப்படக்கூடிய வித்தியாசங்கள் என்பனவாகும். பின்தள்ளி வைக்கப்பட்ட வரி சொத்துக்கள் ஒவ்வொரு அறிகைத் திகதியின் போதும் மீள்மதிப்பீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வரி அடிப்படையிலான நன்மைகள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற காலம் வரை குறைக்கப்படுகின்றன.

இருந்த போதிலும், 2013 டிசம்பர் 31 ஆம் திகதியன்று பின்தள்ளி வைக்கப்பட்ட வரி நிலுவை 2013 வரவு செலவுத் திட்ட பிரேரணையின் அடிப்படையில் 2013 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து வருமான வரிக்கு வங்கி உட்பட மாட்டாது என்பதனால், பதிவளிக்கப்பட்டுள்ளது.

3.11.3 நிதிச் சேவைகளில் வற் வரி

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க வற் வரிச் சட்டத்தினதும் அதன் பின்னரான திருத்தங்களின் அடிப்படையிலும் நிதிச் சேவைகள் சம்பந்தமான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி கணக்கிடப்படுகின்றது.

நிதிச் சேவைகளின் பெறுமதிசேர்க்கப்பட்ட வரியை கணக்கிடுவதற்கான அடிப்படை அம்சம், வற் வரிக்கு முன்னரான மற்றும் ஊழியர்களின் சம்பளங்கள் பொருளாதார மதிப்பிற்கும் என்பன சம்பந்தமாக சீராக்கப்பட்ட வருமான வரியை உள்ளடக்கிய கணக்கியல் இலாபமாகும்.

3.12 வருமான மற்றும் செலவின அங்கீகாரம்

பொருளாதார நன்மைகள் தொடர்ந்தும் வங்கிக்கு கிடைக்கும் என்ற அடிப்படையிலும், நம்பகமான அடிப்படையில் வருமானத்தை அளவிட முடியும் என்ற நிலைப்பாட்டிலும் வங்கியின் வருமானம் அங்கீகரிக்கப்படுகிறது. வருமானம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் கீழ்க்காணும் அம்சங்கள் பூர்த்தி செய்யப்படுவது அவசியமாகும்.

3.12.1 வட்டி வருமானமும் வட்டி செலவினமும்

தாக்கமான வட்டிக்கணக்கீட்டு வழிமுறையை உபயோகித்து இலாபம் அல்லது நட்டம் சம்பந்தமான வட்டி வருமானம் மற்றும் செலவினம் இனங்காணப்பட்டுள்ளது. தாக்கமான வட்டி வீதம் என்பது, நிதிச் சொத்தின் அல்லது பொறுப்பின் எதிர்காலத்தில் (அல்லது குறைந்த காலப்பகுதியில்) ஏற்படக்கூடிய ரொக்கப்பணக் கொடுப்பனவு மற்றும் பெறுகைகள் என்பனவற்றை கழித்து,

பெற்றுக்கொள்ளப்படுகிறது. தாக்கமான வட்டி வீதத்தைக் கணக்கிடும் போது, நிதிச் சொத்தின் சகல ஒப்பந்த வழிமுறைகளின் அடிப்படையிலான எதிர்கால காசுப்பாய்ச்சலை வங்கி மதிப்பீடு செய்கிறது. எதிர்கால கடன் நடவடிக்கை கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

தாக்கமான வட்டி வீத கணக்கிடல் என்பது, நடவடிக்கைகளின் தாக்கமான வட்டி வீதத்தின் முக்கிய பங்கான சகல செலவினங்களையும் கட்டணங்களையும் உள்ளடக்குவதாகும். நடவடிக்கைச் செலவினம் என்பது, நிதிச் சொத்து அல்லது பொறுப்பின் கொள்வனவு அல்லது வழங்கல் என்பதோடு நேரடியாகத் தொடர்புபட்ட அதிகரித்த செலவினமாகும்.

விரிவான வருமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வட்டி வருமானத்திலும் செலவினத்திலும், தாக்கமான வட்டி அடிப்படையில் பெறுமதி தீர்ப்பு செலவினத்தில் அளவிடப்பட்டு நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் மீதான வட்டி இடம்பெற்றுள்ளது.

விற்பனைக்குரிய முதலீட்டு கடன் பத்திரங்கள் மீதான வட்டி வருமானமும் ஆண்டறிக்கையில் வட்டி வருமானத்தின் கீழ் தரப்பட்டுள்ளது.

நிதிச் சொத்து அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிதிச் சொத்துக்கள் வலுவிறுந்த நட்டம் காரணமாக, பதிவளிக்கப்பட்டிருந்தால் வலுவிறுந்த நட்டத்தைக் கணக்கிடுவதற்கான எதிர்கால காசுப்பாய்ச்சலை கழிப்பதற்கென உபயோகிக்கப்பட்ட வட்டி வீதத்தின் அடிப்படையில் வட்டி வருமானம் கணக்கிடப்படுகிறது.

3.12.2 கட்டணங்கள் மற்றும் தரகுப்பண வருமானம்

குறிப்பிட்ட ஒரு நிதிச்சொத்தின் அல்லது பொறுப்பில் முக்கிய பங்கை வகிக்கும் கட்டணங்கள் மற்றும் தரகுப்பண வருமானமும் செலவினமும் தாக்கமான வட்டி வீதத்தை அளவிடுவதில் உபயோகிக்கப்பட்டுள்ளன.

கணக்கியில் கட்டணங்கள் முதலீட்டு முகாமைத்துவக் கட்டணங்கள், விற்பனை தரகுப்பணம், நியமனக் கட்டணங்கள் உட்பட கட்டணங்கள் மற்றும் தரகுப்பண வருமானம் சம்பந்தப்பட்ட சேவைகள் இடம்பெற்ற காலத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.

ஏனைய கட்டணங்களும் தரகுப்பண செலவினங்களும் முக்கியமாக பரிமாற்றம் மற்றும் சேவைக்கட்டணங்கள் தொடர்பானவையாகும். சேவைகள் பெற்றுக்கொள்ளப்படும் போது இவை இடம்பெறுகின்றன. இந்த இரு செலவினங்களும் திரட்டிய அடிப்படையில் கணக்கிடப்படும்.

3.12.3 பங்குலாப வருமானம்

பங்குலாபத்தை பெறுவதற்கான வங்கியின் உரிமை ஸ்தாபிக்கப்பட்டதும் பங்குலாப வருமானம் திரட்டிய வருமான அறிக்கையில் திரண்ட அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.

3.13 சாதாரண பங்குகளில் பங்குலாபம்

சாதாரண பங்குகளிலான பங்குலாபம் பொறுப்பு எனக் கருதப்பட்டு வங்கியின் பங்குதாரர்களினால் அங்கீகரிக்கப்பட்டதும் பங்குத் தொகையிலிருந்து கழிக்கப்படும். இடைக்காலப் பங்குலாபங்கள் என்பன வங்கியின் தீர்மானம் பெறாது அறிவிக்கப்பட்டதை அடுத்து பங்குகளில் இருந்து கழிக்கப்படுகின்றன. அறிக்கைத் திகதியின் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட வருடத்திற்கான பங்குலாபங்கள், அறிக்கைத் திகதியின் பின்னரான நிகழ்வுகள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

3.14 காசுப் பாய்ச்சல் அறிக்கை

காசுப்பாய்ச்சல் அறிக்கை “நேரடியற்ற வழிமுறையின் அடிப்படையில்” தயாரிக்கப்பட்டுள்ளது. செயற்பாட்டு நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள், முதலீட்டு நடவடிக்கைகள் என்பனவற்றின் மொத்த காசுக் கொடுப்பனவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

3.15 நடைமுறைக்கு வராதனவும், ஏற்கனவே வழங்கப்பட்டனவுமான தரங்கள்

நிதி அறிக்கைகளின் திகதி வரை நடைமுறைக்கு வராத ஆனால் ஏற்கனவே வழங்கப்பட்ட தரங்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இவை நடைமுறைக்கு வந்ததும் இந்த தரங்களை வங்கி கடைப்பிடிக்கும். விரிவான மீளாய்வு இடம்பெறும் வரை நிதித்துறைத் தாக்கம் என்பது இந்த நிதி அறிக்கையின் திகதியில் நியாயமான அடிப்படையில் மதிப்பிடப்படாதது எனக்கருதப்படும்.

SLFRS 9 நிதி அறிக்கை - தரப்படுத்தலும் அளவையும்

SLFRS 10 திரட்டிய நிதி அறிக்கைகள்

SLFRS 11 கூட்டு ஒழுங்குமுறைகள்

SLFRS 12 வட்டி ஏனைய அம்சங்கள் என்பனவற்றின் வெளிப்பாடுகள்

SLFRS 13 நீதியான பெறுமதி அளவை

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள்

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

4. தேறிய வட்டி வருமானம்

	2013 ரூபா	2012 ரூபா
வட்டி வருமானம்		
முதிர்வுக்கான நிதிச் சொத்துக்கள்	26,244,953	79,913,403
REPO முதலீடுகள்	218,416,096	223,173,957
நிலையான வைப்புக்களில் முதலீடுகள்	184,664,892	81,181,381
ஏனைய கடன் பத்திரங்களில் முதலீடுகள்	30,564,248	27,440,332
குத்தகை வருமானம்	14,836,972	13,341,429
வாடிக்கையாளர் கடன்களும் முற்பணங்களும்	234,298,513	169,892,155
ஏனைய கடன்களும் பெறுகைகளும்	5,278,199	8,139,313
	714,303,873	603,081,970
வட்டி செலவினம்		
வாடிக்கையாளர் வைப்புக்கள்	13,603,321	12,869,086
மீள் நிதி கடன்கள்	50,354,715	46,609,217
	63,958,036	59,478,303
தேறிய வட்டி வருமானம்	650,345,837	543,603,666

4.1

செயற்படாக் கடன்கள் மீதான வட்டியை, வருமானம் எனவும், மதிப்பிற்றக்க ஏற்பாடு எனவும் நிறுவனம் முன்னர் அங்கீகரித்திருந்தது. இத்தகைய வட்டி வருமானத்தின் அறவீட்டுத் தன்மை நிச்சயமற்றது என்பதனால், 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கொள்கையை மாற்றுவதற்கு முகாமைத்துவம் தீர்மானித்தது. LKAS 8 கணக்கியல் கொள்கைகளான மதிப்பீடுகள் மற்றும் தவறுகைகளில் மாற்றங்கள் என்பதற்கு அமைய, ஆரம்பத்திலிருந்தே மாற்றங்கள் இடம்பெற்றன. 2012 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட மட்டில், வட்டி வருமானமும், மதிப்பிற்றக்க ஏற்பாடும் ரூபா 49,614,395 ஆல் குறைக்கப்பட்டதை அடுத்து, 2012 டிசம்பர் 31 இல் பிடித்து வைக்கப்பட்ட சம்பாத்தியத்தில் எத்தகைய தாக்கமும் இல்லை.

5. கட்டணங்களும் தரகுப்பண வருமானமும்

தரகுப்பண வருமானம் - உத்தரவாதங்கள்	141,461	123,696
தரகுப்பண வருமானம் - நாணயக் கடிதங்கள்	-	11,480
பதிவுக் கட்டணங்கள்	146,500	231,500
சட்டக் கட்டணங்கள் வருமானம்	1,146,159	1,779,985
தரகுப்பண வருமானம் - நானாவிதம்	10,722	387,092
தரகுப்பண வருமானம் - வெஸ்டர்ன் யூனியன்	19,748	33,514
	1,464,589	2,567,267

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள் தொடர்ச்சி.

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

6. ஏனைய வருமானம்

	2013 ரூபா	2012 ரூபா
வாடகை வருமானம்	1,448,000	300,000
வெளிநாட்டு நாணய மீள் மதிப்பு இலாபம் / (நட்டம்)	39,416,143	(14,708,740)
முன்னுரிமைப் பங்குகளில் முதலீட்டு ஏற்பாடு - திருப்பம்	-	70,000,000
நானாவித வருமானம்	661,352	3,450,764
பங்குலாப வருமானம்	244,200	244,200
நிலையான சொத்து விற்பனை மூல இலாபம்	(507,337)	-
	41,262,358	59,286,225

7. ஆளணி செலவினம்

சம்பளமும் ஊக்குவிப்புச் சம்பளமும்	72,383,848	72,654,324
குறித்த பங்களிப்பு / நலன்புரித் திட்டங்களில் பங்களிப்பு	10,299,344	10,326,552
ஊழியர் ஓய்வு நல ஏற்பாடு	1,200,000	1,200,000
ஏனையவை	18,935,606	16,336,780
	102,818,798	100,517,656

8. செயற்படு செலவினம்

கீழ்க்காணும் அம்சங்கள் செயற்படு செலவினத்தில் அடங்கியுள்ளன:

	2013 ரூபா	2012 ரூபா
பணிப்பாளர் ஊதியம்	1,489,500	1,308,000
ஊழியர் நன்மைகள்	82,683,192	80,970,357
சட்ட செலவினம்	1,988,427	2,748,117
தேய்மானம்	13,291,852	19,153,239
திடமற்ற சொத்துக்கள் பெறுமதி தீர்ப்பு	2,443,271	3,598,822
கணக்காய்வாளர் ஊதியம்	600,000	473,344
அன்பளிப்புக்கள்	523,500	1,058,000
ஊழியர் சேமபலாப நிதியத்திற்கான பங்களிப்பு	8,582,787	8,605,460
ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான பங்களிப்பு	1,716,557	1,721,092

9. வருமான வரிச் செலவினம்

பின்தள்ளிய வரி மீள் திருப்பம்	-	(6,974,995)
வருமான வரி செலவினம்	25,357,338	82,814,002
	25,357,338	75,839,007

மொத்த வரி கட்டணத்தினைச் சரிபார்த்தல்

2012 மற்றும் 2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுகளின் வரிச் செலவினம் மற்றும் இலாபம் என்பனவற்றுக்கிடையிலான இணக்கக்கூற்று வருமானு:

	2013 ரூபா	2012 ரூபா
வரிக்கு முந்திய இலாபத்தில் வரியின் தாக்கம்	93,115,667	83,311,392
அனுமதிக்க முடியாத செலவினங்கள் மீதான வரியின் தாக்கம்	40,100,189	45,934,373
கழிக்கக்கூடிய செலவினங்கள் மீதான வரியின் தாக்கம்	(29,688,206)	(46,431,764)
வரி சம்பந்தமாக சீராக்கப்பட்ட இலாபத்தில் வரியின் தாக்கம்	103,527,651	82,814,002
ஏனைய மூலங்களின் வருமானத்தில் வரியின் தாக்கம்	-	-
வரி மதிப்பு வருமானத்தில் வரியின் தாக்கம்	103,527,651	82,814,002
கழி: தகுதிகாண் கொடுப்பனவில் வரியின் தாக்கம்	(129,080)	-
ஆண்டிற்கான வரி	103,398,571	82,814,002
நடப்பு வருட இலாபத்தில் @ 28% வருமான வரி - 2013 ஜனவரி 2013 இல் இருந்து 2013 மார்ச் 31 வரை வட்டி வருமானத்தின் அடிப்படையில் பகிரப்பட்டது.	25,357,338	82,814,002

2013 வரவு செலவுத் திட்டப் பிரேரணைகளின் ஏற்பாட்டின் அடிப்படையில் 2013 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து வங்கி, வருமான வரிக்கு உட்பட்டதாகாது

10. ஒரு பங்கிற்கான சம்பாத்தியம் - அடிப்படை

ஒரு பங்கிற்கான அடிப்படை சம்பாத்தியத்தின் கணிப்பு சாதாரண பங்குதாரர்கள் சம்பந்தமான ஆண்டுக்குரிய இலாபத்திலும், ஆய்வுக்குப்பட்ட வருடத்தில் நிலுவையாகவுள்ள சராசரி சாதாரண பங்குகளின் எண்ணிக்கையிலும் அமைந்துள்ளது

	2013 ரூபா	2012 ரூபா
பங்குதாரர்களுக்கான இலாபம்	345,888,068	218,210,099
கணிப்பில் உபயோகிக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை	36,071,028	36,071,028
ஒரு பங்கிற்கான அடிப்படை சம்பாத்தியம் (ரூபா)	9.59	6.05

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள்

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

11. அளவு அடிப்படையில் நிதி உபகரணங்களின் பகுப்பாய்வு

நிதி உபகரணங்கள் அனைத்தும் தொடர்ச்சியான அடிப்படையில் நீதியான பெறுமானம் அல்லது திருப்பிச் செலுத்தும் செலவினத்தின் அடிப்படையில் அளவிடப்படுகின்றது. நிதித்துறை உபகரணங்களின் பிரிவுகள் எவ்வாறு அளவிடப்படுகின்றன என்பது பற்றியும் நீதியான பெறுமானத்தின் அடிப்படையிலான இலாபம் மற்றும் நட்டம் என்பன உட்பட வருமானம் மற்றும் செலவினம் என்பன எவ்வாறு அளவிடப்பட்டன என்பதை முக்கிய கணக்கியல் கொள்கைகளின் தொகுப்பு விவரிக்கிறது.

LKAS 39 இல் விவரிக்கப்பட்ட பிரகாரமும் நிதி நிலைமை அறிக்கையின் தலைப்புக்கள் அடிப்படையிலும் பிரிவு அடிப்படையில் நிதி உபகரணங்களின் கொண்டுசெல்லும் தொகையை கீழ்க்காணும் அட்டவணை பகுப்பாய்வு செய்கிறது.

11.1 2013.12.31 இல் அளவு அடிப்படையில் நிதி உபகரணங்களின் பகுப்பாய்வு

	வர்த்தகத்திற்கென வைத்திருக்கப்பட்டவை	திருப்பிச் செலுத்தல் செலவினம்	முதிர்வுக்கென வைத்திருத்தல்	விற்பனைக்கென வைத்திருத்தல்	மொத்தம்
நிதிச் சொத்துக்கள்					
காகம் காகக்கு சமமானவையும்	56,630,028	-	-	-	56,630,028
நிதிச் சொத்துக்கள் முதிர்வுக்கென வைத்திருக்கப்பட்டவை	-	-	137,931,644	-	137,931,644
REPO களில் முதலீடு	-	2,225,603,132	-	-	2,225,603,132
நிலையான வைப்புக்களில் முதலீடு	-	3,135,679,291	-	-	3,135,679,291
ஏனைய கடன் பத்திரங்களில் முதலீடு	-	-	-	-	-
குறிப்பிடப்படாத கடன் பத்திரங்களில் முதலீடு	-	-	-	2,229,919	2,229,919
வாடிக்கையாளர்களின் கடன்களும் பெறுகைகளும்	-	1,812,262,409	-	-	1,812,262,409
மொத்த நிதிச் சொத்துக்கள்	56,630,028	7,173,544,832	137,931,644	2,229,919	7,370,336,424
நிப் பொறுப்புக்கள்					
வாடிக்கையாளர்களின் வைப்புக்கள்	-	228,721,709	-	-	228,721,709
வங்கிகளுக்கு சேர வேண்டியவை	-	7,623,865	-	-	7,623,865
மீள் நிதி கடன்கள்	-	2,610,661,277	-	-	2,610,661,277
மொத்த நிதிப் பொறுப்புக்கள்	-	2,847,006,851	-	-	2,847,006,851

11.2 2012.12.31 இல் உள்ளவாறு அளவு அடிப்படையில் நிதி உபகரணங்களின் பகுப்பாய்வு

	வர்த்தகத்திற்கென வைத்திருக்கப்பட்டவை	திருப்பிச் செலுத்தல் செலவினம்	முதிர்வுக்கென வைத்திருத்தல்	விற்பனைக்கென வைத்திருத்தல்	மொத்தம்
நிதிச் சொத்துக்கள்					
காசம் காசுக்கு சமமானவையும்	37,207,216	-	-	-	37,207,216
நிதிச் சொத்துக்கள் முதிர்வுக்கென வைத்திருக்கப்பட்டவை	-	-	471,221,627	-	471,221,627
REPO களில் முதலீடு	-	1,062,129,727	-	-	1,062,129,727
நிலையான வைப்புக்களில் முதலீடு	-	1,818,854,593	-	-	1,818,854,593
ஏனைய கடன் பத்திரங்களில் முதலீடு	-	1,484,234,950	-	-	1,484,234,950
குறிப்பிடப்படாத கடன் பத்திரங்களில் முதலீடு	-	-	-	2,229,919	2,229,919
வாடிக்கையாளர்களின் கடன்களும் பெறுகைகளும்	-	1,932,190,376	-	-	1,932,190,376
மொத்த நிதிச் சொத்துக்கள்	37,207,216	6,297,409,647	471,221,627	2,229,919	6,808,068,409
நிதிப் பொறுப்புக்கள்					
வாடிக்கையாளர்களின் வைப்புக்கள்	-	241,611,539	-	-	241,611,539
வங்கிகளுக்கு சேர வேண்டியவை	-	2,207,881	-	-	2,207,881
மீள் நிதி கடன்கள்	-	2,325,541,984	-	-	2,325,541,984
மொத்த நிதிப் பொறுப்புக்கள்	-	2,569,361,404	-	-	2,569,361,404

12. காசம் காசுக்கு சமமானவையும்

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
கையிலுள்ள காசு	14,975,425	14,640,005
வங்கி நிலுவைகள்	41,654,603	22,561,863
குறுகிய அறிவித்தலில் நிதி	-	5,348
	56,630,028	37,207,216

13. நிதிச் சொத்துக்கள் - முதிர்வுக்கென வைத்திருத்தல்)

	137,931,644	471,221,627
முதிர்வுக்கென வைத்திருக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள்	137,931,644	471,221,627
	137,931,644	471,221,627

14. REPO வில் முதலீடு

	2,225,603,132	1,062,129,727
மீள் கொள்வனவு அடிப்படையிலான திறைசேரி உண்டியல்கள்	2,225,603,132	1,062,129,727
	2,225,603,132	1,062,129,727

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள்

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

15. நிலையான வைப்புக்களில் முதலீடு

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
இலங்கை வங்கி அமெரிக்க டொலர்கள்	2,270,891,728	1,818,854,593
இலங்கை வங்கி இலங்கை ரூபா	864,787,563	-
	3,135,679,291	1,818,854,593

16. குறிப்பிடப்படாத கடன் பத்திரங்களில் முதலீடு

	பங்குகளின் எண்ணிக்கை	கொள்விலை 31.12.2013	பணிப்பாளரின் விலைமதிப்பு 31.12.2013	பங்குகளின் எண்ணிக்கை	கொள்விலை 31.12.2013	பணிப்பாளரின் விலைமதிப்பு 31.12.2012
இலங்கை கடன் தகவல் பணியகம் - சாதாரண பங்குகள்	2,229,919	2,229,919	2,229,919	2,229,919	2,229,919	2,229,919
		2,229,919	2,229,919		2,229,919	2,229,919
குறிப்பிடப்படாத முதலீட்டு கடன் பத்திரங்களில் தேறிய கொண்டு செல்லும் தொகை		2,229,919			2,229,919	

16.1

பத்திரங்களில் மேற்குறிப்பிட்ட முதலீடு விற்பனைக்கு தயாராகவுள்ள முதலீடுகள் என தரப்படுத்தப்பட்டுள்ளன

17. வாடிக்கையாளர்களின் கடன்களும் பெறுகைகளும்

		31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
கடன்களும் முற்பணங்களும்	17.1	2,631,568,256	2,717,191,049
குத்தகைகள்	17.2	108,198,062	105,840,424
ஊழியர் கடன்கள்		6,010,318	4,941,123
ஊழியர் வீடமைப்புக் கடன்கள்		41,001,977	31,407,599
		2,786,778,613	2,859,380,195
இனந்தொரியாத வட்டி		(364,859,240)	(365,125,387)
மதிப்புக் குறைவிலான நடவடிக்கைக்கான சரியீடு	17.3	(609,656,964)	(562,064,432)
		1,812,262,409	1,932,190,376

17.1 கடன்களும் முற்பணங்களும்

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
செயற்படு மூலதனக் கடன்கள்	173,093,592	233,575,437
திட்டக் கடன்கள்	1,784,878,019	1,823,108,450
குறுகிய தவணைக் கடன்கள்	67,858,472	87,750,396
கிருஷி நவோதய கடன்கள்	5,021,763	6,043,175
நுண் நிதிக் கடன்கள்	326,211,540	253,152,528
கப்றுக்க ஆயோஜனா கடன்கள்	1,902,746	3,828,988
விவசாய கால்நடை அபிவிருத்தி கடன்கள்	33,642,164	54,537,084
விசேட கடன்கள்	1,534,559.21	1,826,758
அந்தூரியம் கடன்கள்	4,279,812	4,358,402
பெரிய வெங்காயக் கடன்கள்	897,722	959,198
மகாவலி கடன்கள்	17,990,981	25,086,225
புதிய விரிவான கிராமியக் கடன் திட்டம் (NCRS)	21,969,642	34,918,022
லக்கம் கடன்கள்	773,968	1,785,813
சௌபாக்கிய கடன் - மிகச்சிறிய, சிறிய, நடுத்தர தொழில்கள் (MSME)	681,027	6,533,810
சௌபாக்கிய கடன் - பாதிக்கப்பட்ட மிகச்சிறிய, சிறிய, நடுத்தர தொழில்கள் (A-SME)	11,207,217	852,104
வறுமை ஒழிப்பு நுண் நிதித் திட்டக் கடன் (PAMP II)	4,318,098	9,787,293
கந்தூரட்ட நவோதய கடன்	257,867	1,081,403
சாஸ்திரி கடன்	11,019,671	20,661,378
விஸ்கம் கடன்	58,394,728	70,459,207
அடகு பிடித்தல்	83,641,501	73,953,802
கணனி கடன் திட்டம்	9,606,972	2,931,576
அய சவிய	12,386,196	-
	2,631,568,256	2,717,191,050

17.2 குத்தகைகள்

பெறவேண்டிய மொத்த வாடகைகள்	135,809,845	132,311,941
இன்னும் பெறப்படாத வருமானம்	(27,611,783)	(26,471,517)
	108,198,062	105,840,424

17.2.1 ஒரு வருடத்திற்கு குறையாத காலத்தில் குத்தகை சொத்துக்களில் இருந்து பெறவேண்டிய வாடகைகள்

குத்தகைகளில் மொத்த முதலீடு	75,432,798	87,427,810
இன்னும் பெறப்படாத வட்டி வருமானம்	(11,015,557)	(17,562,944)
	64,417,241	69,864,866

ஒரு வருடத்திற்கு குறைந்ததும் 5 வருடங்களுக்கு குறையாததும்

குத்தகைகளின் மொத்த முதலீடு	60,377,047	44,884,132
இன்னும் பெறப்படாத வட்டி வருமானம்	(16,596,226)	(8,908,573)
	43,780,821	35,975,558

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள்

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

17.3 கடன்கள் மற்றும் பெறுகைகளின் மதிப்புக் குறைவிற்கான சாரியீட்டின் செயற்பாடு

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
ஜனவரி 01 ஆம் திகதியன்று	562,064,432	514,166,606
ஆண்டுக்கான கட்டணங்கள்	47,592,532	47,897,826
டிசம்பர் 31 ஆம் திகதியன்று	609,656,964	562,064,432

18. நிலையற்ற சொத்துக்கள்

கணனி மென்பொருள்

கொள்விலை

ஜனவரி 01 ஆம் திகதியன்று	26,162,456	23,741,136
சேர்க்கைகள்	-	2,421,320
டிசம்பர் 31 ஆம் திகதியன்று	26,162,456	26,162,456

திரப்டிய திருப்பிச் செலுத்தல்

ஜனவரி 01 ஆம் திகதியன்று	19,540,276	15,941,454
ஆண்டின் திருப்பிச் செலுத்தல்	2,443,271	3,598,822
டிசம்பர் 31 இல்	21,983,547	19,540,276

தேறிய குத்தகைப் பெறுமதி

19. ஆதனங்கள், இயந்திரசாதனங்கள், உபகரணங்கள்

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
கொள்விலை	212,476,271	206,704,070
திரப்டிய தேய்மானம்	122,533,010	109,699,390
	89,943,261	97,004,680

	2012.01.01 இல் ரூபா	சேர்க்கைகள் ரூபா	ஆண்டின் அகற்றுகை 2012.12.31 இல்	2012.12.31 இல் ரூபா	சேர்க்கைகள் ரூபா	ஆண்டின் அகற்றுகை இல்	2013.12.31 இல் ரூபா
Cost							
காணி	15,000,000	-	-	15,000,000	-	-	15,000,000
கட்டிடம்	18,034,049	-	-	18,034,049	-	-	18,034,049
குத்தகைச் சொத்தின் அபிவிருத்தி	17,062,271	518,325	-	17,580,596	1,595,470	930,569	18,245,497
மோட்டார் வாகனங்கள்	30,645,160	-	-	30,645,160	190,400	-	30,835,560
அலுவலகம், மின்சார உபகரணங்கள்	44,146,688	9,407,766	-	53,554,454	1,618,371	-	55,172,825
கணனி உபகரணம்	49,619,863	2,837,151	-	52,457,014	576,899	-	53,033,913
தளபாடங்களும் பொருத்திகளும்	17,604,608	1,218,665	-	18,823,273	2,546,730	35,000	21,335,003
ஏனைய சொத்துக்கள்	609,524	-	-	609,524	209,900	-	819,424
மொத்தம்	192,722,163	13,981,907	-	206,704,070	6,737,770	965,569	212,476,271
திரட்டிய தேய்மானம்							21,983,547
கட்டிடம்	5,467,574	1,202,871	-	6,670,445	1,202,871	-	234,459,818
குத்தகைச் சொத்தின் அபிவிருத்தி	1,947,978	1,172,483	-	3,120,461	1,205,197	430,524	3,895,134
மோட்டார் வாகனங்கள்	29,123,343	711,619	-	29,834,962	460,397	-	30,295,359
அலுவலகம், மின்சார உபகரணங்கள்	13,422,056	5,186,755	-	18,608,811	5,420,895	-	24,029,706
கணனி உபகரணங்கள்	37,988,297	5,073,379	-	43,061,676	2,979,297	-	46,040,973
தளபாடங்களும் பொருத்திகளும்	6,576,195	1,826,840	-	8,403,035	2,023,195	27,708	10,398,522
ஏனைய சொத்துக்கள்	-	-	-	-	-	-	-
மொத்தம்	94,525,443	15,173,947	-	109,699,390	13,291,852	458,232	122,533,010
பதிவுபித்த பெறுமதி	98,196,720			97,004,680	15,735,123		89,943,261

ஆய்வுக்குப்பட வருடத்தின் போது ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றின் கொள்வனவு சம்பந்தமாக மூலதனமாகிய எந்தவித கடன்களும் இல்லை.

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள்

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

19.2 முழுமையான தேய்மானங்கள் கணிக்கப்பட்ட ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள்

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
மோட்டார் வாகனம்	28,043,075	28,043,075
கணனி உபகரணங்கள்	40,686,149	32,952,772
	68,729,224	60,995,847

19.3 ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றின் உரிமைப்பத்திரக் கட்டுப்பாடு

2013 டிசம்பர் 31 இல் ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் என்பனவற்றின் உரிமைக் கட்டுப்பாடு எதுவுமில்லை

20. ஏனைய சொத்துக்கள்

	2013 ரூபா	2012 ரூபா
வைப்புக்களும் முற்கொடுப்பனவுகளும்	85,264,660	37,044,412
வாரி பெறுகைகள்	3,195,342	2,759,140
ஊழியர் முற்பணம் பெறுகைகள்	235,250	-
ஊழியர் செலவின முற்கொடுப்பனவு	40,252,967	32,918,698
	128,948,220	72,722,250

20.1 ஊழியர் செலவின முற்கொடுப்பனவு

ஜனவரி 01 இல்	32,918,698	11,047,953
SLFRS சீராக்கல் - புதிய வழங்கல்களும் தீர்வுகளும்	11,404,517	25,819,692
SLFRS சீராக்கல் - ஊழியர் செலவினக் கட்டணம்	(4,070,248)	(3,948,946)
டிசம்பர் 31 இல்	40,252,967	32,918,698

21. வாடிக்கையாளர்களின் வைப்புக்கள்

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
சேமிப்பு வைப்புக்கள்	183,268,200	184,393,754
காலம் குறித்த வைப்புக்கள்	45,453,509	57,217,785
	228,721,709	241,611,539

22. வங்கிகளுக்கு உரியவை

வங்கி மேலதிகப்பற்று	7,623,865	2,207,881
	7,623,865	2,207,881

23. மீள் நிதி கடன்கள்

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
இலங்கை அரசாங்கம் - கடன் ரூபா	213,827,788	222,487,608
பல்லாண்டுப் பயிர்க் கடன்	-	2,281,579
மகாவலி கடன்	58,196,760	56,196,760
இலங்கை அரசாங்க கடன் - அமெரிக்க டொலர்களில்)	2,046,404,379	1,973,249,588
சிறிய மற்றும் நடுத்தர ஆடைகள் தொழிற்சாலை நவீன மயப்படுத்தல் கடன்	10,909,600	16,261,169
செளபாக்கிய கடன்	37,312,939	7,062,281
வறுமை ஒழிப்பு நுண் நிதித் திட்டக் கடன்	5,457,650	11,318,234
விஸ்கம் கடன்	31,052,161	36,684,765
கடன் உத்தரவாதத்திற்கான திறைசேரி நிதியம்	207,500,000	-
	2,610,661,277	2,325,541,984

24. ஏனைய பொறுப்புகள்

		31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
திரண்ட செலவினம்		14,361,769	14,222,069
ஏனைய கொடுப்பனவுகள்	24.1	173,634,631	169,134,631
நிதிச் சேவைகள் மீதான வற் கொடுப்பனவு		9,395,317	8,885,639
வாரி கொடுப்பனவு		23,018,180	-
சந்தேகக் கணக்கு		-	7,494,700
		220,409,897	199,737,039

24.1 ஏனைய கொடுப்பனவுகள்

மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளின் மீள் திறப்புக்கான அரசாங்க நிதியுதவி

		730,000,000	730,000,000
பெறப்பட்ட நிதி		730,000,000	730,000,000
வழங்கப்பட்ட தொகை (கடன் இடரை வங்கி பொறுப்பேற்கவில்லை)		(556,365,369)	(560,865,369)
		173,634,631	169,134,631

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய (இல. 07/0147/207/008) இந்த நிதித் தொகைகள், மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மத்தியில் விநியோகிக்கவேண்டி பெற்றுக்கொள்ளப்பட்டன. 2007 வரவு செலவுத் திட்ட பிரேரணையில் தெரிவிக்கப்பட்டவாறு மூடப்பட்ட தொழிற்சாலைகளை புனரமைக்க / நவீன மயப்படுத்துவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நிதி அமைச்சு அனுசரணையாளராக செயற்பட்டது.

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள்

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

25. ஓய்வுக்கால நலன்புரித் திட்டம்

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
தொரிவிக்கப்பட்ட நலன்புரிகடப்பாட்டின் ஆரம்பம்	6,143,783	6,087,974
தற்போதைய சேவைச் செலவினம்	1,200,000	1,200,000
வழங்கப்பட்ட நன்மைகள்	(346,050)	(1,144,191)
நலன்புரி கடப்பாட்டின் முடிவு	6,997,733	6,143,783

ஓய்வூதியக் கடப்பாட்டைத் தீர்மானிப்பதில் வங்கியினால் உபயோகிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

	2013	2012
கழிவுத் தொகை வீதம்	11%	11%
எதிர்கால சம்பள அதிகரிப்புகள்	3%	3%

பணிக்கொடைப் பொறுப்புக்கள் சம்பந்தமான அனுமதிபெற்ற அதிகாரியின் மதிப்பீடு அக்கவரியல் அன்ட் மனேஜ்மன்ட் கன்சல்டன் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது. 2012 டிசம்பர் 31 இல் இருந்த பொறுப்புக்கள் ரூபா 5,337,156

26. பிரகடனப்படுத்தப்பட்ட மூலதனம்

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
பெறுமதி செலுத்தப்பட்ட சாதாரண பங்குகளின் எண்ணிக்கை	36,071,028	36,071,028
பிரகடனப்படுத்தப்பட்ட மூலதனம்	3,671,972,223	3,671,972,223

27. சட்ட அடிப்படையிலான ஒதுக்கு நிதியம்

	25,068,040	14,157,535
ஆண்டின் ஆரம்பத்தில்	25,068,040	14,157,535
ஆண்டின் போது மாற்றப்பட்டது	17,294,403	10,910,505
ஆண்டின் இறுதியில்	42,362,443	25,068,040

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டம் பிரிவு 20(1) ஆல் கோரப்பட்ட வகையில் வரிக்குப் பிந்திய இலாபத்தில் 5% ஒதுக்கு நிதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கு நிதியம் 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 20(2) இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட காரணங்களுக்கு மாத்திரமே உபயோகிக்கப்படும்.

28. முதலீட்டு நிதியக்கணக்கு

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
ஆண்டின் ஆரம்பத்தில்	69,775,756	29,936,454
ஆண்டின் போது இடம்பெற்ற மாற்றங்கள்	31,380,327	39,839,303
ஆண்டின் முடிவில்	101,156,083	69,775,756

2012 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்டவாறு, நிதி நிறுவனங்கள் அனைத்தும் முதலீட்டு நிதியக் கணக்கு ஒன்றை 2012 ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பித்து செயற்படுத்துவது அவசியமாகும். மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டி நெறிகளுக்கு அமைய நிதிச் சேவைகளின் மீதான வற் வரிக் கொடுப்பனவுக்கெனக் கணக்கிடப்பட்ட இலாபத்தின் 8% யும், வருமான வரிக் கொடுப்பனவுக்கென கணக்கிடப்பட்ட வரிக்கு முந்திய இலாபத்தின் 5% யும் மாற்றும்படி நிதி நிறுவனங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த நிதியனைத்தும் குறிக்கப்பட்ட விடயங்களுக்கு கடன் வசதிகளை வழங்கவும் அல்லது நீண்டகால அரசு கடன் பத்திரங்கள் / திறைசேரி முறிகளில் முதலீடு செய்யவும் உபயோகிக்கப்பட வேண்டும்.

2013.12.31 ஆம் திகதியில் இந்த நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட அரசு கடன்பத்திரங்களில் முதலீடுகளினதும், வழங்கப்பட்ட கடன் வசதிகளினதும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

நிதியியல் உபகரணங்கள்	வாடிக்கையாளர்	வட்டி வீதம்	முதிர்வு	முதலீட்டுத் தொகை ரூபா
கடன்களும் முற்பணங்களும்	நேச்சர்ஸ் பியூட்டி கிறியேட்டர்ஸ் நிறுவனம்	11.00%	25/12/2017	50,000,000
கடன்களும் முற்பணங்களும்	ஷாப் கிரபிக் ஹவுஸ் நிறுவனம்	14.72%	25/10/2018	15,000,000
திறைசேரி உண்டியல்கள்	இலங்கை அரசாங்கம்	9.55%	28/02/2014	36,156,083
				101,156,083

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள்

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

29. முதிர்வுப் பகுப்பாய்வு

	3 மாதங்கள் வரை	3-12 மாதங்கள்	1-3 வருடங்கள்	3-5 வருடங்கள்	5 வருடங்க ளுக்கு மேல்)	மொத்தம்
சொத்துக்கள்)						
வட்டி ஈட்டும் சொத்துக்கள்)						
முதிர்வு வரையிலான திறைசேரி உண்டியல்கள்	137,931,644	-	-	-	-	137,931,644
மீள் கொள்வனவு உடன்படிக்கைகள்	2,225,603,132	-	-	-	-	2,225,603,132
வங்கியிலிருந்து வரவேண்டியவை	41,669,153	-	-	-	-	41,669,153
முதலீட்டு கடன் பத்திரங்கள்	-	-	-	-	2,229,919	2,229,919
முதலீட்டு நிலையான வைப்புக்கள்	2,032,201,789	1,103,477,502	-	-	-	3,135,679,292
கடன்களும் முற்பணங்களும்	127,564,832	343,404,854	630,762,020	496,507,858	214,022,845	1,812,262,409
குத்தகை வாடகை பெறுகைகள்	-	-	-	-	-	-
	4,564,970,551	1,446,882,355	630,762,020	496,507,858	216,252,764	7,355,375,549
வட்டி ஈட்டாச் சொத்துக்கள்						
காசம் குறுகியகால நிதிகளும்	14,960,875	-	-	-	-	14,960,875
ஏனைய சொத்துக்கள்	98,401,971	11,590,160	12,065,850	-	6,890,238	128,948,220
ஆதனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள்	-	-	-	-	89,943,262	89,943,262
நிலையற்ற சொத்துக்கள்	-	-	-	-	4,178,909	4,178,909
	113,362,846	11,590,160	12,065,850	-	101,012,408	238,031,266
மொத்தச் சொத்துக்கள்	4,678,333,397	1,458,472,516	642,827,870	496,507,858	317,265,172	7,593,406,815
பொறுப்புக்கள்						
வட்டியுடன் கூடிய பொறுப்புக்கள்						
வைப்புக்கள்	6,196,154	39,086,173	58,238	-	183,381,144	228,721,709
வங்கிகளுக்கு சேரவேண்டியவை	7,623,865	-	-	-	-	7,623,865
மீள் நிதி கடன்கள்	17,815,770	46,136,543	76,353,918	52,195,780	2,418,159,265	2,610,661,277
	31,635,789	85,222,716	76,412,156	52,195,780	2,601,540,409	2,847,006,851
வட்டியற்ற பொறுப்புக்கள்						
ஏனைய பொறுப்புக்கள்	46,775,266	12,500,000	25,000,000	12,500,000	130,632,364	227,407,630
அறிவிக்கப்பட்ட மூலதனம்	-	-	-	-	3,671,972,223	3,671,972,223
ஒதுக்கங்கள்	-	-	-	-	847,020,111	847,020,111
	46,775,266	12,500,000	25,000,000	12,500,000	4,649,624,698	4,746,399,964
மொத்த பொறுப்புக்கள்	78,411,055	97,722,716	101,412,156	64,695,780	7,251,165,107	7,593,406,815

30. பொறுப்புக்களும் எதிர்பாராத் தேவைகளும்

மூலதனப் பொறுப்புக்கள்
நேரடி முற்பண பொறுப்புக்கள்

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
பெறப்படாத கடன் வசதிகள்	8,467,700	17,860,000

எதிர்பாராத் தேவைகள்

பொதுவாக வணிகச் செயற்பாடுகளின் போது வங்கி பல்வேறு விதமான வாக்குறுதி வசதிகளை வழங்கி எதிர்பாராப் பொறுப்புக்களை ஏற்கின்றது. இவற்றின் பொருட்டு வாடிக்கையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இச்செயற்பாடுகளின் போது வங்கிக்கு நட்பங்கள் ஏற்படுவதில்லை.

எதிர்பாராப் பொறுப்புக்கள்	7,900,893	41,725,000
---------------------------	-----------	------------

வங்கிக்கெதிரான சட்ட நடவடிக்கை

ஐந்தொகை தினத்திலன்று வங்கி மீதான எத்தகைய சட்ட நடவடிக்கையும் இல்லை.

31. அடைமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள்

பொறுப்புக்களுக்கான உத்தரவாதமாக கீழ்க்காணும் சொத்துக்கள் அடைமானம் வைக்கப்பட்டுள்ளன:

முதிர்வு வரையிலான திறைசேரி உண்டியல்கள்	140,000,000	455,372,404
நிலையான வைப்புக்கள்	432,000,000	126,000,000
	581,372,404	779,176,346

32. சம்பந்தப்பட்ட அமைப்புக்களின் வெளிப்பாடுகள்

32.1 முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கான நட்பு

சம்பந்தப்பட்ட அமைப்பினரில் நிறுவனத்தின் நடவடிக்கைகளை திட்டமிடல், வழிகாட்டல், கட்டுப்படுத்தலின் பொறுப்பைக் கொண்டுள்ள முக்கிய முகாமைத்துவ ஆளணியினரும் அடங்கும். முக்கிய முகாமைத்துவ ஆளணியினரில் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினரும் இடம்பெற்றுள்ளனர்.

	2014 ரூபா	2013 ரூபா
முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கு கொடுக்கப்பட்ட நட்பு	1,489,500	1,308,000

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள்

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

32.2 சம்பந்தப்பட்டவர்களுடனான நடவடிக்கைகள்

இலங்கை அரசாங்கத்துடனும் அரச கட்டுப்பாட்டிற்குப்பட்டு நிறுவனங்களுடனுமான நடவடிக்கைகளின் விபரங்கள்

	அரசாங்கம்		அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையும் குறிப்பிடத்தக்க அரச தாக்கத்தைக் கொண்டுள்ளவையுமான அமைப்புகள்	
	2013 ரூபா	2012 ரூபா	2013 ரூபா	2012 ரூபா
ஐந்தொகை				
சொத்துக்கள்				
குறுகியகால காசு	-	-	183,296	5,348
வங்கிகளிலிருந்து பெறப்பட வேண்டியவை	-	-	-	22,561,863
கடன்களும் முற்பணங்களும்	-	-	-	850,000,000
அரச திறைசேரி முறிகளில் முதலீடு	-	-	133,619,640	455,372,404
மீள் கொள்வனவு உடன்படிக்கை	-	-	2,203,513,877	1,024,042,215
கடன்பத்திரங்களில் முதலீடு	-	-	-	630,029,919
நிலையான வைப்புக்களில் முதலீடு	-	-	3,074,389,165	1,778,721,841
ஏனைய சொத்துக்கள் - அரச கடன்களில் முன்செலுத்தப்பட்ட வட்டி (அ.டொ)	61,560,248	78,995,864	-	-
பொறுப்புக்கள்				
வைப்புக்கள்				
மீள் நிதிக் கடன்	-	-	7,022,072	7,010,650
ஏனைய பொறுப்புக்கள்	-	-	73,822,750	56,882,698
	392,044,231	185,498,631	-	-
ஐந்தொகைக்கு புறம்பான விடயங்கள்				
உத்தரவாதங்களும், வழங்கப்பட்ட வாக்குறுதிகளும்	-	-	-	40,225,000
வருமான அறிக்கை				
சம்பந்தப்பட்ட அமைப்புக்களிடமிருந்து பெறப்பட்ட வட்டி வருமானம்	-	-	455,948,169	413,002,241
சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு செலுத்திய வட்டி	-	-	44,848,367	21,604,284
பெறப்பட்ட சேவைகள் / வரிகள் சம்பந்தமான செலவினம்	-	-	180,826,835	141,720,105

அரச துறையினால் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அல்லது குறிப்பிடத்தக்க தாக்கம், வைத்திருக்கப்பட்ட நிறுவனங்களில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி, இலங்கை மத்திய வங்கி, ஊழியர் சேமலாப நிதியம், உள்நாட்டு இறைவரி திணைக்களம், தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் நம்பிக்கை நிதியம், காணிச் சீர்திருத்த ஆணைக்குழு, மிஹின்லங்கா நிறுவனம் என்பன அடங்கும்.

32. சம்பந்தப்பட்டவர்களுடனான வெளிப்பாடுகள் (தொடர்ச்சி)

	அரசாங்கம்		அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையும் குறிப்பிடத்தக்க அரசு தாக்கத்தைக் கொண்டுள்ளவையுமான அமைப்புகள்	
	2013 ரூபா	2012 ரூபா	2013 ரூபா	2012 ரூபா
ஐந்தொகைக்கு அப்பாற்பட்ட விடயங்கள்				
உத்தரவாதங்களும் வாக்குறுதிகளும்	-	-	-	40,225,000
வருமான அறிக்கை				
சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட வட்டி வருமானம்	-	-	455,948,169	413,002,241
சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு செலுத்தப்பட்ட வட்டி	-	-	44,848,367	21,604,284
சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து பெற்ற ஏனைய வருமானம்	-	-	-	-
பெற்றுக்கொள்ளப்பட்ட சேவைகள் / வரிகள்	-	-	-	-
சம்பந்தமான செலவினங்கள்	-	-	180,826,835	141,720,105

அரசு துறையினால் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அல்லது குறிப்பிடத்தக்க தாக்கம், வைத்திருக்கப்பட்ட நிறுவனங்களில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, ரூஹ்ணு அபிவிருத்தி வங்கி, ரஜரட்டை அபிவிருத்தி வங்கி, வயம்ப அபிவிருத்தி வங்கி, சப்ரகமுவ அபிவிருத்தி வங்கி, இலங்கை மத்திய வங்கி, ஊழியர் சேமலாப நிதியம், தேசிய நீர் விநியோக வடிகாலமைப்பு சபை, இலங்கை மின்சார சபை, உள்நாட்டு இறைவரி திணைக்களம், தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் நம்பிக்கை நிதியம், ஸ்ரீலங்கா டெலிகொம், காணிச் சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் சம்மேளனம் என்பன அடங்கும்.

33. அறிவிக்கப்பட்ட திகதியின் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள்

நிதி அறிக்கைகளில் சீராக்கல் அல்லது வெளிப்படுத்தல் என்பன தேவைப்படும் எத்தகைய நிகழ்வுகளும் ஐந்தொகைத் திகதியின் பின் இடம்பெறவில்லை.

34. இடர் முகாமைத்துவம்

வங்கிகளின் வர்த்தக நடவடிக்கைகளின் தன்மைகளின் அடிப்படையில் அவற்றோடு இணைந்ததாக இடர்கள் கருதப்படுகின்றன. ஆனால், சரியான மற்றும் உரிய நேரத்திலான இனங்காணல், கண்காணிப்பு என்பனவற்றின் மூலம், அவற்றைத் தவிர்க்க முகாமைப்படுத்த முடியும்.

முக்கியமாக அபிவிருத்தி நிதித்துறையில் நடவடிக்கை மேற்கொள்ளும் நிபுணத்துவ வங்கி என்ற அடிப்படையில் இந்த வங்கி கடன் வழங்கல் இடர், நாணய இடர், சந்தை இடர் என்பனவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதேவேளை, செயற்பாட்டு இடர், வெளிநாட்டு நாணய இடர், போன்றவற்றின் தாக்கம் வங்கியின் தற்போதைய நடவடிக்கைகளின் காரணமாக முக்கியமானவை அல்ல எனக் கருதப்படுகின்றன.

கடன் வழங்கல் இடர்

வங்கி எதிர்நோக்கும் கடன் வழங்கல் இடர் என்பது, கடன் பட்டவர், வங்கியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றத் தவறுதல் என்பதாகும். கடனாளியின் விபரங்கள், கடுமையான திட்டச் சாத்திய ஆய்வு செயல்முறைகள், கண்டிப்பான கடன் அங்கீகரிப்பு எல்லைகள், சந்தைத் தகவல்கள், பொருத்தமான பிணையங்களைப் பெறுதல், கடனாளியுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருத்தல் என்பனவற்றின் மூலம் வங்கி இந்த இடரைத் தவிர்த்துக்கொள்கிறது அல்லது அதனை முகாமைத்துவப்படுத்துகிறது.

நிதி அறிக்கைகள் மீதான குறிப்புகள்

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கானது

திரவநிலை இடரும் நிதி வழங்கல் முகாமைத்துவமும்

திரவநிலை இடர் என்பதை மேலதிகச் செலவினம் அல்லது நட்டம் ஏற்படாமல், ஒரு நிறுவனம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறுதல் என்று குறிப்பிடலாம். நீண்டகால சொத்துக்களுக்கும், குறுகியகால பொறுப்புக்களுக்கும் பொருந்தாத நிலை ஏற்படுவதை அடுத்து வங்கியின் திரவநிலை இடர் ஏற்படக்கூடும், திரவநிலைத் திட்டமிடலை மேற்கொள்ளும் போது, மேலதிகச் செலவினமோ அல்லது நட்டமோ ஏற்படாமல் மிகக் கஷ்டமான சூழ்நிலையிலும் வங்கி அதன் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் என்பது நிச்சயிக்கப்படுவது அவசியம்.

நிதித் தேவை சம்பந்தமாக சரியான முறையில் முன்கூட்டியே தெரிவிப்பதன் அடிப்படையில் வங்கி அதன் திரவநிலை இடர் பிரச்சினைகளுக்கு தற்சமயம் தீர்வு காண்கிறது. உரிய வருமானத்தை உறுதிப்படுத்தி, அதேநேரத்தில் உயர் நிதி உட்பாய்ச்சல் மூலமும், உயர்மட்ட திரவநிலைப் பண வசதி மூலமும் இது மேற்கொள்ளப்படுகிறது. வங்கிக்கான பங்குதாரரின் வருமானத்தில் குறிப்பிட்ட அளவினதை நிறுத்தி வைத்தல் என்பனவும் உறுதிப்படுத்தப்படுகின்றன.

சந்தை இடர்

வட்டி வீதம், வெளிநாட்டு நாணயமாற்று வீதம், பொருட்களின் விலை, பங்கு விலை போன்ற மிக மோசமான சந்தை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நட்டமே சந்தை இடர் எனக் குறிப்பிடப்படுகின்றது. சந்தை இடரினால் வங்கி அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில்லை. போட்டி அடிப்படையிலான வீதங்களை வழங்குதல், வெளிவாரி வளங்களை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக நிதித் தேவைகளை உள்ளூரிலேயே பூர்த்தி செய்தல், முக்கியமான விடயங்களை சொத்துக்கள், பொறுப்புக்களின் முகாமைத்துவக் குழு (ALCO) வில் ஆராய்தல் என்பனவற்றுடன் மூலதன அமைப்பு, அதன் மீதான செலவினம் என்பனவற்றோடு இணைந்த வகையில் கடன் வழங்கல் மற்றும் வைப்புப்பண வீதங்களை அமைப்பதன் அடிப்படையில் சந்தை இடர் தவிர்க்கப்பட்டுச் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்படுகிறது.

மூலதன போதியதன்மை தொடர்ச்சி.

டிசம்பர் 31 இல் உள்ளவாறு

	2013		2012		
	கடன் மாற்று விகிதம் %	ஐந்தொகைக்கு வெளியேயுள்ள முக்கிய தொகை ரூ.'000	ஐந்தொகைக்கு வெளியேயுள்ள கடன் சமநிலை ரூ.'000	ஐந்தொகைக்கு வெளியேயுள்ள முக்கிய தொகை ரூ.'000	ஐந்தொகைக்கு வெளியேயுள்ள கடன் சமநிலை ரூ.'000
ஐந்தொகைக்கு வெளியேயுள்ள விடயங்கள்					
கடனுக்கான பொது உத்தரவாதம்	100	4,901	4,901	41,725	41,725
ஆவண நாணயக் கடிதங்கள்	20	-	-	-	-
பெறாத தவணைக் கடன்கள்	20	8,468	1,694	17,860	8,930
ஏனையவை (ஒரு வருடத்திற்கு மேலான மூல முதிர்வுடன் கூடிய ஏனைய பொறுப்புகள்)	50	3,000	1,500	-	-
		16,369	8,095	59,585	50,655

	2013 ரூ.'000	2012 ரூ.'000
செயற்பாட்டு இடருக்கான இடர் நியமிக்கப்பட்ட தொகை		
கடந்த மூன்று நிதியாண்டுகளில் சராசரி நிகர வருமானம்	572,988	567,940
கழி: கடன்பத்திரங்களின் விற்பனை மூலம் பெற்ற இலாபம் அசாதாரண / ஒழுங்கற்ற வருமான விபரம்	-	-
மொத்த வருமானம்	572,988	567,940
செயற்பாட்டு இடருக்கான மொத்த மூலதனக் கட்டணம் = (மொத்த வருமானம் *15%)	85,948	85,191
செயற்பாட்டு இடருக்கான மொத்த இடர் நியமிக்கப்பட்ட தொகை (செயற்பாட்டு இடருக்கான மொத்த மூலதனக் கட்டணம் x 10)	859,482	851,910
மொத்த இடர் தொகை கணக்கீடு - நிறையிடப்பட்ட பெறுமதி		
கடன் இடருக்கான இடர் நிறையிடப்பட்ட தொகை	5,248,437	4,047,954
சந்தை இடருக்கான நிறையிடப்பட்ட இடர் தொகை	-	-
செயற்பாட்டு இடருக்கான நிறையிடப்பட்ட இடர் தொகை	859,482	851,910
	6,107,919	4,899,864

மொத்த மூலதன அடிப்படைக் கணக்கீடு

டிசம்பர் 31 இல் உள்ளவாறு

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
மொத்த மைய மூலதனம் (வரிசை 1)		
செலுத்திய சாதாரண பங்குகள் / பொதுப் பங்குகள் / ஒதுக்கிய மூலதனம்	3,671,972	3,671,972
திரட்ட முடியாத, மீளப்பெற முடியாத - முன்னுரிமைப் பங்குகள்	-	-
பங்குகளின் மீதான பெறுமதி	-	-
சட்டபூர்வ ஒதுக்கீட்டு நிதியம்	42,362	25,068
வெளியிடப்பட்ட பகிரப்படாத இலாபங்கள் / (திரண்ட நட்டம்)	703,502	442,359
பொது மற்றும் ஏனைய ஒதுக்கீடுகள்	101,156	69,776
நிலையான நீண்டகால முதலீடுகளின் விற்பனையிலிருந்து வரிக்கு பிந்திய மேலதிகம்/ நட்டம்	-	-
வெளியிடப்படாத நடப்பு வருட இலாபம் / நட்டம்	-	-
அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர கடன் மூலதன உபகரணங்கள்	-	-
	4,518,992	4,209,175
மேலதிக மூலதனம் (வரிசை II)		
ஒதுக்கீடுகளின் மீள் மதிப்பீடு (மத்திய வங்கி அங்கீகாரத்துடன்)	-	-
பொது ஏற்பாடுகள்	21,533	16,799
கலப்பு (கடன்/பங்குகள்) மூலதன உபகரணங்கள்	-	-
அங்கீகரிக்கப்பட்ட தவணைக் கடன்	-	-
அங்கீகரிக்கப்பட்ட உப தவணைக்கடனின் உண்மைத் தொகை	-	-
	21,533	16,799
மைய மூலதன வீதம் (ஆகக் குறைந்தது - 5%)	4,540,525	4,225,974
மைய மூலதன வீதம் (ஆகக் குறைந்தது - 5%)	73.99%	86.06%
$\frac{\text{மைய மூலதனம் (வரிசை I)} \times 100}{\text{மொத்த இடர் நிறையிடப்பட்ட சொத்துக்கள்}}$		
மொத்த மூலதன விகிதம் (ஆகக்குறைந்தது- 10%)	74.34%	86.40%
$\frac{\text{மூலதன அடிப்படை} \times 100}{\text{மொத்த இடர் நிறையிடப்பட்ட சொத்துக்கள்}}$		

எல்லைகள்

(I) ஆம் வரிசை உப மூலப்பொருட்களின் மொத்தம் = I ஆம் வரிசை மூலப்பொருட்களின் 100% உச்சக்கட்டத்தை மீறக் கூடாது.

(II) பொதுவான ஏற்பாடுகள் இடர் எதிர்நோக்கும் சொத்துக்களின் 1.25% ஐ மீறக் கூடாது.

பெறுமதி சேர்ப்பு அறிக்கை

பொருளாதார பெறுமதி சேர்க்கை

டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

	31.12.2013 ரூபா	31.12.2012 ரூபா
பங்குதாரர் நிதியம்	4,518,992,334	4,209,175,294
கடன் நட்டங்களுக்கான திரண்ட ஏற்பாடு	974,516,204	927,189,819
	5,493,508,538	5,136,365,113
பங்குதாரர்களுக்கான இலாபம்	345,888,068	218,210,099
கடன் நட்ட ஏற்பாடு	47,592,532	47,897,826
கழி: பதிவழிக்கப்பட்ட உண்மையான கடன் நட்டம்	-	-
	393,480,600	266,107,925
பொருளாதார செலவினம் % (**)	12.63%	13.38%
பொருளாதார செலவினம்	693,830,128	687,245,652
பொருளாதார பெறுமதி சேர்க்கை	-300,349,528	-421,137,727

ஆய்வுக்குட்பட்ட வருடத்தில் வங்கியினால் உருவாக்கப்பட்ட பங்குதாரர்களுக்கான கடன்களின் பொருளாதார பெறுமதி மேற்குறிப்பிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**பொருளாதாரச் செலவினம் % 12 மாத கால திறைசேரி கடன் பத்திரங்களின் விகிதத்தோடு இடர் கொடுப்பனவுக்கென 2% கூட்டுவதன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும்.

நிதிப் பெறுமதி சேர்க்கை

டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

	2013 ரூபா	%	2012 ரூபா	%
பெறுமதி சேர்ப்பு				
சம்பாதித்த வருமானம்	757,030,820		664,935,462	
சேவைகளுக்கான செலவு	173,748,215		159,289,862	
வங்கிச் சேவைகளின் பெறுமதி சேர்ப்பு	583,282,605		505,645,600	
கழி: கடன் நடத்திற்கான ஏற்பாடு	-47,592,532		-47,897,826	
முதலீடுகளின் மதிப்பிற்கு ஏற்பாடு	-		-	
	535,690,073		457,747,774	
பெறுமதி சேர்ப்பு விநியோகம்				
ஊழியர்களுக்கான				
சம்பளம், கொடுப்பனவு, ஏனைய நன்மைகள்	102,818,798		100,517,656	
	102,818,798	19.2%	100,517,656	22.0%
மூலதன வழங்குநர்களுக்கு				
பங்குதாரர்களுக்கான பங்குலாபம்	36,071,028		18,035,514	
	36,071,028	6.7%	18,035,514	3.9%
அரசுக்கு				
வருமான வரி	25,357,338		75,839,007	
நிதிச் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரி	48,334,015		44,027,771	
	73,691,353	13.8%	119,866,778	26.2%
விஸ்தரிப்புக்கும் வளர்ச்சிக்குமென வங்கியில் பிடித்து வைக்கப்பட்ட தொகை				
பிடித்து வைத்த வருமானம்	309,817,040		200,174,585	
மதிப்பிற்கும / பெறுமதி தீர்ப்பு	13,291,852		19,153,239	
	323,108,892	60.3%	219,327,824	47.9%
	535,690,073	100.0%	457,747,774	100.0%

வருமானத்தின் மூலங்களும் விநியோகங்களும்

டிசம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

	2013 ரூபா	2012 ரூபா
வருமானத்தின் மூலங்கள்		
வட்டி வருமானம்	714,303,873	603,081,970
கட்டணங்கள், தரகுகள் மற்றும் ஏனைய வருமானங்கள்	42,726,947	61,853,492
	757,030,820	664,935,462
வருமானத்தின் விநியோகம்		
வைப்புதாரர்களுக்கும் கடன் வழங்கியோருக்கும் வட்டியாக	63,958,036	59,478,303
ஊழியர்களுக்கு சம்பளமாக	102,818,798	100,517,656
ஒதுக்கி வைக்கப்பட்ட தேய்மானம்	13,291,852	19,153,239
கடன் நடத்திற்கான ஏற்பாடு	47,592,532	47,897,826
பொருட்கள் சேவைகள் வழங்குநருக்கு	109,790,179	99,811,559
அரசாங்கத்திற்கு வரி	73,691,353	119,866,778
வருமான வரி (பின்தள்ளிய வரி உட்பட)	25,357,338	75,839,007
நிதிச் சேவைகள் - வற்	48,334,015	44,027,771
பங்குதாரர்களுக்கு பங்குலாபமாக	36,071,028	18,035,514
ஒதுக்கீடுகளுக்கு	309,817,040	200,174,585
	757,030,820	664,935,462

வருடாந்தப் பொதுக் கூட்டம்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் 8வது வருடாந்தப் பொதுக்கூட்டம், நுகேகொட, நாவல வீதி, 80 ஆம் இலக்கத்தில், 2014 ஜூன் 27 ஆம் திகதி பி.ப. 2.30 மணிக்கு நடைபெறும்.

பதிலி அதிகாரம்

வரையறுக்கப்பட்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி,
இல. 80, நாவல வீதி,
நுகேகொட

..... ஐச் சேர்ந்த நான் / நாம்
..... லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் பங்குதாரர் / பங்குதாரர்களாக இருப்பதனால்
..... ஐச் சேர்ந்த ஐ

எனது / எமது அதிகாரம் பெற்ற பிரதிநிதியாக நியமித்து, 2014 ஜூன் 27 ஆம் திகதி பி.ப 2.30 மணிக்கு நடைபெறும் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் எனது / எமது சார்பில் சமூகமளிக்கவும், வாக்களிக்கவும் அத்துடன், ஒத்திவைப்பு, அதுதொடர்பில் அங்கு இடம்பெறும் வாக்களிப்பு என்பனவற்றில் வாக்களிக்கவும் அதிகாரமளிக்கின்றேன் / அதிகாரமளிக்கின்றோம்.

2013 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான பணிப்பாளர் அறிக்கை, கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகள், கணக்காய்வாளர்களின் அறிக்கை என்பனவற்றைப் பெற்று ஆராய்தல்.	ஆதரவு / எதிர்ப்பு*
2014 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நியமனமும், அவர்களுக்கான கொடுப்பனவுகளை பணிப்பாளர் சபையினர் தீர்மானிக்க அதிகாரமளித்தலும் .	ஆதரவு / எதிர்ப்பு*

* தேவையானவற்றைத் தெரிவு செய்து, ஏனையவற்றை நீக்கி விடவும்.

2014 ஆந் திகதி கைச்சாத்திடப்பட்டது.

.....
பங்குதாரரின் கையொப்பம்

கூட்டு நிறுவனத் தகவல்கள்

பதிவுப் பெயர்

வரையறுக்கப்பட்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி

சட்டபூர்வ அந்தஸ்து

1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கூட்டணிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பொது நிறுவனமான இது, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் விசேட தகைமை கொண்ட வங்கியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

(2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் பிரகாரமான புதிய பதிவு இல. PB 52)

கூட்டணைப்புத் திகதி

2006 பெப்ரவரி 24

கம்பனிச் செயலாளர்

திரு. ஆர்.எஸ்.பன்டிதசேகர

பதிவுபெற்ற அலுவலகம்

இல. 80, நாவல வீதி, நுகேகொட
தொலைபேசி : (+94) 011 2821030-5, 2821040
தொலைநகல் : (+94) 011 2821031
மின்னஞ்சல் : info@lankaputhra.lk
இணையத்தளம் : www.lankaputhra.lk

கணக்காய்வாளர்கள்

SJMS அசோஸியேட்ஸ்
பட்டயக் கணக்காளர்கள்
இல. 02, கஸ்ரல் ஒழுங்கை,
கொழும்பு 04

வங்கியாளர்கள்

இலங்கை வங்கி

ලක් ද පලුත්තේ හදතැස්ම
இலங்கை மக்களின் இதயத்துடிப்பு
THE HEARTBEAT OF SRI LANKA



ලංකාපුත්‍ර සංවර්ධන වැරැකුළු
லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி
LANKAPUTHRA DEVELOPMENT BANK

www.lankaputhra.lk